

சிங்கத் தமிழ்ப் புலவர்வரிசை - 14

360

அதியன் விண்ணத்தறு
முதலிய காடு புலவர்கள்



உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

கழக வெளியீடு : எகா

சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கச

அறியன் விண்ணத்துறை முதலிய சூசு புலவர்கள்



புலவர் கா கோவிந்தன் எம் ஏ
எழுதியது



திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி-6. சென்றெண-1.

1965

காங்க முதலியார் கோவிந்தன் (1917)

(C) THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,

Ed 1 Aug 1954

Reprint : Feb 1965

O31,IAw
K5.14

ADIYAN VINNATTANAR

Paari Achakam, Madras-1.

பதிப்புரை

கல்தோன்றி மண்தோன்றுக் காலத்தே தோன்றி நாகரிகம் முதிர்ந்தோர் தமிழர்; அவரின் மொழி தமிழ்; இது திருந்திய செவ்விய மொழி; இதன்கண் இயற்கையோ டியைந்த செய்யுட் செல்வங்கள் ஸிரம்ப வள்ளன. இவைகளைத் தந்த பெருமை - சங்ககாலப் புலவர்க்குரித்து.

இவருள், அழியன் விண்ணத்திறுர் முதல், கிரந்ததயார் இறுதியாக அறுபத்தறுவர் வரலாறு இதில் வெளிவந்துள்ளன; இதனையும் அவர்கள் பாநயச் செறிவு விளக்கத்துடன் எழுதி உதவியவர், திரு. புலவர், கா. கோவிந்தன் அவர்களேயாவர்.

இதனே, ‘அழியன் விண்ணத்திறு’ எனப் பெயர் அமைத்துச் சங்கப் புலவர் வரிசையில் - கஈ ஆவதாக வெளியிட்டுள்ளோம்.

தமிழக மக்கள், கற்றல் கேட்டலே பயனென்பதை உணர்ந்து, இதனையும், இதனுடன் தொடர்புற்று வெளிவரும் மற்றைய சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை நூல்களையும், வாங்கிக்கற்று நற்பேறைய்துவார்களை நம்புகின்றோம்.

ஈசுவரித்தாந்த ஞாபசிப்புக் கழகத்தார்.

உள்ளடற்

பக்கம்

| | |
|---|----|
| தோற்றுவாய் | 1 |
| க. அதியன் விண்ணத்தனர் | 2 |
| உ. அந்தி இளங்கிரனூர் | 6 |
| ங. அம்மள்ளனூர் | 8 |
| ஈ. அம்மூவனூர் | 9 |
| சி. அம்மெய்யனுகனூர் | 18 |
| சு. அழிசி நச்சாத்தனூர் | 19 |
| எ. அளக்கரீ ஞாழலார் மகனூர் மள்ளனூர் | 21 |
| அ. ஆசிரியர் நல்லங்துவனூர் | 28 |
| க. ஆசிரியன் கோடங்கொற்றன் | 48 |
| கா. ஆசிரியன் பெருங்கண்ணன் | 49 |
| கக. ஆருலவியநாட்டு ஆலம்பேரிசாத்தனூர் | 50 |
| கப. இடையன் சேந்தங்கொற்றனூர் | 54 |
| கந. இடையன் நெடுங்கிரனூர் | 56 |
| கச. இம்மென் கீரனூர் | 57 |
| கடு. இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனூர் | 58 |
| கசு. இளங்கண்ணிக் கெளசிகனூர் | 60 |
| கஎ. இளங்கிரந்தையார் | 63 |
| கஆ. இளங்கிரனூர் | 64 |
| கக. இளநாகனூர் | 67 |
| கா. இளம்பால் ஆசிரியன் சேந்தன் கூத்தனூர் | 70 |
| கங. இளம்புதனூர் | 72 |
| கா. இளம்போதியார் | 73 |
| கந. இளவெயினனூர் | 74 |
| கச. இறையனூர் | 77 |
| கடு. இனிசந்த நாகனூர் | 81 |
| கசு. ஈழத்துப்புதன் தேவனூர் | 82 |
| கஎ. உருத்திரனூர் | 86 |
| கா. உலோச்சனூர் | 87 |
| கக. உமுங்கிளம்புலவன் | 94 |
| கந. உறையன் | 95 |
| கக. வயிற்றியனூர் | 96 |
| கந. எயினங்தையார் | 97 |

| | பக்கம் |
|-----------------------------------|--------|
| உந். எயினாந்தை மகனுர் இளங்கிரனுர் | 99 |
| உஹ. எழுத்தாளன் சேந்தன்பூதனுர் | 105 |
| நஞ். எழுஷபபன்றி நாகன் குமரனுர் | 108 |
| நசு. ஒருசிறைப் பெரியனுர் | 109 |
| நட. ஒருஉத்தனுர் | 111 |
| நஅ. ஒத்தாளி | 113 |
| நகு. ஒதலாந்தையார் | 114 |
| நா. ஒரம்போகியார் | 120 |
| நக. கடுகுபெருங்தேவனுர் | 135 |
| நங். கடுங்தொடைக் காவினுர் | 137 |
| நஙு. கடுங்தோட் கரவீரன் | 139 |
| நந. கடுவன் இளவெயினனுர் | 141 |
| நநு. கடையத்தார் மகன் வெண்ணைகனுர் | 145 |
| நஙு. கண்டரதத்தன் | 146 |
| நங. கண்ணகனுர் | 147 |
| நந. கண்ணகாரன் கொற்றனுர் | 150 |
| நக. கண்ணங் கொற்றனுர் | 152 |
| நா. கண்ணத்தனுர் | 154 |
| நங. கண்ணன் | 156 |
| நங். கதக்கண்ணன் | 157 |
| நந. கந்தக்கண்ணன் | 158 |
| நங. கந்தரதத்தனுர் | 160 |
| நநு. கயத்தூர்க்கிழான் | 163 |
| நங. கரும்பிள்ளொப்புதனுர் | 166 |
| நங. கவுணியன் பூதத்தனுர் | 170 |
| நங. கள்ளிற் கடையத்தன் வெண்ணைகனுர் | 171 |
| நங. காசிபன் கிரனுர் | 173 |
| நங். காப்பியஞ் சேந்தனுர் | 175 |
| நக. காமக்கணி நப்பாலத்தனுர் | 176 |
| நங். காமஞ்சேர் குளத்தார் | 178 |
| நங. காவட்டனுர் | 181 |
| நங. காவல்முல்லைப் பூதனுர் | 186 |
| நநு. கீரங்கிரன் | 190 |
| நங். கேரங்தையார் | 191 |

அதியன் விண்ணத்துறை

தோற்றுவாய்

ஒரு நாட்டுமக்களின் பண்பாட்டுப் பெருமையினை அறியத் துணைபுரிவனவற்றுள், அந் நாட்டு மக்கள் பெற நிருக்கும் இலக்கியமே தலைசிறந்தன. எந் நாட்டு மக்கள் பண்பாடுற்றுத் திகழ்கின்றனரோ, அவரிடையேதான் பாராட்டற்குரிய பேரிலக்கியங்கள் தோன்றும்; பண்பட்ட இலக்கியங்கள், ஓராண்டு, ஈராண்டு, ஒருநூறு ஆண்டுகளில் தோன்றிவிடுவன அல்ல; ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலமாக, வளர்த்துவந்த வாழ்க்கைச் சிறப்பினையடைய மக்கள் வழியிலேயே, வளம்பட்ட இலக்கியங்கள் வழங்கப் பெறும்; ஆகவே, ஒரு நாட்டு இலக்கியம், இறப்பச் சிறந்த தொன்றுமின், அந் நாட்டு மக்களும், அழகிய பண்பாட்டினை உடையராவர்; இதற்கு மாருக, அங்காட்டு இலக்கியம், போற்றுதற்குரிய பண்பாட்டற்றதாயின், அந் நாட்டு மக்களும், பிற நாட்டவரால் பாராட்டற்குரிய பண்பாடற்றவராவர். இவ்வாறு, ஒரு நாட்டின் பெருமையினை அறிதற்குத் துணைபுரியும் இலக்கியங்களை, இந் நாட்டாரும், பிற நாட்டாரும் நன்கு உணரும் வகை ஆராய்ந்து வெளியிடுவது, அனு ஆராய்ச்சிநூல், பல நாட்டு அரசியல் விளைக்கும் நூல், பொருள் நிலையியர் வழிகாட்டும் நூல் போன்ற பெரும் நூல்களை வெளியிடுவதினும் சாலச்சிறந்த பணியாம்.

தமிழர், கலதோன்றி மன்றோன்றுக் காலத்தே தோன்றிய பழைமையடையவராவர்; அவர் தம் இலக்கிய மும், அவரேபோல், பழைமையும், பண்பாடும் பெற்ற

பெருமை வாய்ந்தது; இன்று, நாகரிகத்தில் நனிசிறந்து விளங்கும் நாடுகள் மக்களால் அறியப்படாத அந்தக் காலத்திலேயே, இலக்கிய வளத்தால் வனப்புற்ற வாழ்க்கை யடையவர் தமிழர் என்ற உண்மையினை உலகநியத் துணை புரிவன, அவர் ஆக்கி அளித்த இலக்கியம் பெருஞ் செல்வங்களே; இத்தகு இலக்கியங்களை உலகமக்கள் உணரும் வகை வெளியிடும் பணியினை விரைந்து மேற்கோடல் வேண்டுமொயினும், தமிழ் இலக்கியமாம் அவற்றை அறிந்து உணராத தமிழரும் பலர் உள்ளர் ஆதவின், அவர் அறிதற் பொருஞ்டு, அவற்றை வெளியிடும் பணியும் இன்றியமையாது வேண்டப்படுவதே.

தமிழ் நூல்களை ஆக்கித்தங்த புலவர்களைச் சங்ககாலப் புலவர், பிற்காலப் புலவர் என வகைப்படுத்துவர் தமிழக வரலாற்று நூலார். இரண்டாமிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்த தமிழ்ப்பணி ஆற்றிய புலவர்கள் சங்க காலப் புலவர் எனப்படுவர்; அவர் இயற்றிய, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகிய பெருநூல்களை அறிதற்கு முன்னர், அவரை அறிதல் முறையாம் என்ற எண்ணைத் தால், அவர் தம் வரலாற்றினை உரைக்கத்தொடங்கி, கபிலர், பரணர், நக்சீர், அவைவயார், பெண்பாற் புலவர்கள், உடைமையாற் பெயர் பெற்றேர், காவல பாவலர், கிழராப் பெயர் பெற்றேர், வணிகரிற் புலவர்கள், மாங்கரப்புலவர்கள், உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றேர், என்ற தலைப் புக்களின்கீழ்ப் பல்வேறு புலவர்களின் வரலாறுகள் விளங்க உரைக்கப் பட்டுள்ளன; மேற்கூறிய எத் தலைப்பின் கீழும் வரிசைசெய்ய இயலாதாராகிய புலவர்களை, அகரவரிசைப் படுத்தி, அதியன் வின்னைத்தனுர் முதல், கீரங்கையார் சுருக உள்ள அறுபத்தாறு புலவர்களின் வரலாறு உரைக்கும் இந்நூற்கு, இந்நாலின்கண் வரும் புலவருள் முதற்கண் கிற்பார் பெயரே, நூற்பெயாக அழைந்துளது.

க. அதியன் விண்ணத்தனுர்

அதியமான் நெடுமானஞ்சி பிறந்த குடி, அதியர் குடி எனப்படும்; அவ் வதியர் குடி, சேர இனத்தோடு தெர்டார் புடையதாம் என்றும் கருதுவர்; ஆகவே, இவ்வதியன் விண்ணத்தனுர், சேரர் வழிவந்தவராவர் எனக் கோடல் பொருந்தும். அள்ளன் என்பானைத் தன படைத்துணை வனுக்க கொண்டு, அவனுல் நாடு பலகாண்டு, அம்மகிழ்ச்சி யால், அவனுக்கும் நாடு சில நல்கிய அதியனையும், அவனுக்குப் பிறகு பாடுவார் பறையொலி அடங்கிற்று என அவன் கொடையினையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் மாழுலனுர். “ஆடுநடைப் பொலிந்த புகற்சியின் நாடுகோள், அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, வள்ளுயிர் மாக்ஞினை கண்ணை விந் தாங்கு” (அகம் : 325). கூத்தாடுவாரும் அவர் சுற்ற மும் ஆடி மகிழ்ந்த இடத்தை, அவர் அவ்விடத்தை விட்டு அகன்றபின்னர்க் காணல் பெரிதும் துயர் தருவதாம் என்று கூறுகிறார் நம் புலவர் அதியன் விண்ணத்தனாகும்; “இரும் பேரொக்கல் கோடியர் இறந்த புந்தலை மன்றம் காணின் வழிநாள், அழுங்கல் முதூர்க்கு இன்னதாகும்.” இதனால், புலவர் அதியன் விண்ணத்தனுர், மாழுலனுர் பாராட்டிய, அதியன் தாமோ என எண்ணற்கு இடமுண்டாதல் காண்க.

கூத்தாடுவார், கூத்தாடிப்பெற்ற பரிசிற் பொருளைத் தாமோ உண்ணுதல்வேண்டும் என எண்ணாராய், எல்லோருக்கும் உதவி வாழும் உயர்பெரு வாழ்வுடையவர்; அவர் தம் அவ் வாழ்விற்கு இடையூறு என்றும் உண்டாதல் இல்லை; அவர் தமக்கு என ஓர் ஊரை வரைந்துகொள்ளாது, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற எண்ணமுடைய ராய், ஓர் ஊரில் இருங்கு வாழாது, ஊர்தோறும் திரிந்து வாழ்வர்; அத்தகையார், வண்டியில் ஏறி, வழியினைக் கடந்து, இடையில் தளர்ச்சி உண்டாயின், வழிஓர் மரத் தடியில் இருங்கு இளைப்பாறிச் செல்வர்; அவர்தம் தொழிற்குத் துணைபுரியும் இசைக் கருவிகள் பலப்பல; அவற்றுள் சிறுவங்கியம், பெருவங்கியங்களின் ஒவியோடு,

தண்ணுமை ஒலியும் கலந்து எழின், அது பிடியும், களிறும் கூடிப் பிளிறினுற்போலும்; சிறு சிறு அரிகள் உள்ளிட்ட சிறு பல்லியங்கள் ஒலிப்பின், அவ் வொலி, மழை கண்டு ஒலிக்கும் தேரைகளின் ஒலிபோலும். இத்தகைய இசைக் கருவிகளைத் தம்முடன் கொண்டுசென்று ஊர்தோறும் கூத்தாடிப் பரிசில்பெற்று வாழும் பண்புடையார் அவர் எனக் கூறும் கூத்தாடுவார் இயல்பு, அறிந்துகொள்ளத் தக்கதாம்.

தலைவன், பொருள் முதலாயின குறித்துப் பிரிந்துவிட்டானாக, அவன் பிரிவினைப் பொருத தலைமகள், வளர்தற்கு இன்றியமையாத் துணையாகிய சீரற்ற நிலத்துப்பயிர் வாடி யதேபோல், வாடி வருந்தினால்; அவள் வருத்தம் கண்ட அவன் தோழி, பிரிந்தாரை எண்ணிப் புலம்பித் துயர் உறுதல் பண்பன்று; ஆதவின், சிறிது ஆறி அமைதியுறுவாயாக என்றாள்; என்றாக்கு, “தோழி! கூத்தாடுவார் ஆடிய கூத்துக்கைக் கண்டு மகிழ்ந்தார்க்கு, அக் கூத்தர் போய்விட்டாராகப் பொலிவிழுந்த அக் கூத்தாடிடத்தைக் கானுங்தொறும் துயர் மிகும் என்பதை அறிவாய்; அத்தகைய துயரம், இம் மாலைக்காலத்தைக் கானுங்தொறும் எனக்கு உண்டாகிறது; ஆதவின், அவரை மறந்திருத்தலை என்னால் மேற்கொள்ள முடிவதில்லை; இதற்கு யான் என் செய்வேன்,” என்று கூறினால் தலைமகள் எனப்பாடித் தலைவனைப் பிரியத் தனித்துவந்த மாலைபோல், கூத்தர் பிரிய நின்ற அவர் ஆடிடம் வருத்தம் தருவதாம் என்ற உவமையால், பழங்காலத்துக் கூத்தர், மக்கள்மன்றத்தே பெற்றிருந்த மதிக்கத்தக்க விலையினை மனங்கொள்க காட்டியுள்ளார்.

“வறநுறு செய்யின் வாடுபு வருந்திப்
படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறுநனி ஆன்றி கம் என்றி தோழி!
நல்குநர் ஓழித்த கூவிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
நீர்வாழ் முதலை ஆவித் தன்ன

அ�ியன் விண்ணத்தனார்

ஆரை வேயிந்த அறைவாய்ச் சகடத்து
 னார் இஃது என்ன ஊறுஇல் வாழ்க்கைச்
 சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
 பாடின் தெண்கிளை கறங்கக் காண்வர
 குவியினர் ஏருக்கின் ததர்பூங் கண்ணி
 ஆரேச் சென்றி ததைப்ப மகடூ
 முளரித் தீயின் முழங்கழல் விளக்கத்துக்
 களரி யாவிரைக் கிளர்பூங் கோதை
 வண்ண மார்பின் வனமுலைந் துயல்வரச்
 செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
 குறுநெடுஞ் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக்
 கார்வான் முழக்கின் நீர்மிகைத் தெவுட்டும்
 தேரை ஒலியின் மானச்சீர் அமைத்துச்
 சில்லர் கறங்கும் சிறுபல் வியத்தொடு
 பல ஓர்பெயர்வன ராடி ஒல்லெனத்
 தலைப்புணர்த் தசைந்த பல்தொகைக் கலப்பையர்
 இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
 புன்தலை மன்றம் காணின் வழிநாள்
 அழுங்கல் முதூர்க்கு இன்ன தாகும்;
 அதுவே மருவினம் மாலை, அதனால்
 காதலர் செய்த காதல்
 கீடின்று மறத்தல் கூடுமோ மற்றே.”

(அகம் : ந.0க)

2. அந்தி இளங்கிரனூர்

இளங்கிரனூர் என்ற பெயருடையர் பலராவர்; எழி னந்தை மகனூர் இளங்கிரனூர், பொருந்தில் இளங்கிரனூர் என்பார் பெயர்களை சோக்குக். இவர் பெயர்க்கு முன் வரும் அந்தி என்ற சிறப்பு, இவர் அந்திக் காலத்தை விளங்க உரைத்ததோடு, அவ் அந்தி என்ற சொல்கீலியும் எடுத்து ஆண்டமையால் வந்ததுபோலும்.

அந்தி இளங்கிரனூர், அழகிய உவமைகளை அடுக்கடுக்க காக அழமத்துப் பாடவல்லவராவர்; மாலை வந்துற்றதும், தாம் இதுகாறும் இருந்து தெண்ணட்டமலர்கள், தேனெழி யப் பெற்றமையால், அவற்றை விட்டுப் பிரிந்து, புதிதாக மலரும் மலர் நாடிச்செல்லும் வண்டினங்கள், தாம் நட்புக் கொண்டு வாழ்ந்தார், தமக்கு மேலும் பொருள் அளித்துப் பேணே வறுமையுற்றனர் என அறிந்து, அவரைக் கைவிட்டு நிறைந்த பொருளுடையாரைத் தேடிச் செல்லும் நன்றி யறிவில்லா மாக்கள் போலும் எனக்கூறும் உவமை, “உறின் நட்டு, அறின் ஒருங்கும் ஒப்பிலார் கேண்மை” என்ற திருக்குறட் டோட்டை நினைப்பூட்டிச் செல்லுதல் நோக்குக்.

“நிறைந்தோர் த் தேரும் கெஞ்சமொடு, குறைந்தோர் பயன்தின் மையின் பற்றுவீட்டு ஒருங்கும் நயன்தில் மாக்கள் போல, வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் பட்டர்.”

அந்திக் காலத்து வானம் சிறிது சிறிதாகச் செங்கிறம் பெற்றுச் சிறத்தல், உலையிற் காய்ச்சிய செம்பொன் ஆற் ஆறச் செங்கிறம் பெற்றுத் திகழ்தல் போலும் எனக்கூறும் உவமையும்,

“பையென, வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப.”

இத்தோடரில், அந்திக்காலம் செங்கிறம் பெற்றுச் சிலங்குதோன்றிற்று என்பதை “அந்தி பூப்ப” என்ற தொடரால் விளக்கிய அழகினை உணர்க. தலைவளைப் பிரிந்தமை

யால் உண்டாய வருத்தம் வருத்த நிற்கும் தலைமகளை,
மாலை மேலும் வருத்துவது, இயல்பாகவே பெருந்துயர்
உற்றூர் ஒருவர் மார்பிடத்தே கூரிய வேலை ஏறிதலோ
டொக்கும் எனக் கூறிய உவமையும்,

“மாலை, காதலர்ப் பிரிந்த புலம்பின், நோதக
ஆரார் உறுநர் அருநிறம் சுட்டிக்
கூரெஃகு எறிஞரின் அலைத்தல் ஆனது.”

தலைவன் பிரிந்து செல்வதற்குமுன், தலைமகள் பெற்றிருந்த
ஆற்றல் எல்லாம், அவன்பிரிந்து சென்ற பின்னர்ச் சிறிது
சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் சிறிதும்
இல்லாமல் அழிந்தமைக்குத், தெளிந்த கண்ணுடிமீது
ஊதியக்கால் படிந்த ஆவி, முதலிற் பரந்து தோன்றிப்
பின்னர்ச் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டே வந்து
இறுதியில் முழுதும் மறைந்து போதல் போலும் எனக்
காட்டிய உவமையும்,

“என்னாற இயற்றிய நிழல்காண் மன்றிலத்து
உள்ளது ஆவியிற் பைப்பய நுனுகி
மதுகை மாய்தல் வேண்டும்.”

தலைவன் பிரிவால் வருந்திய உயிர், அப்பிரிவுத் துயரைத்
தாங்கலாற்றூது, தளர்ந்த உடலைவிட்டுப் பிரிந்து போதல்,
கொடிய சூருவனியால் வருந்திய பறவைகள், தாம் தங்கி
யிருக்கும் மரங்கள் அச்சூருவனியால் அலைப்புணை அந்து,
அவற்றை விட்டுப் பறந்து போதல் போலும் எனக் கூறிய
உவமையும், சிறந்து தோன்றி, அவர் புலமை நலத்தினைப்
புலப்படுத்தி நிற்றல்காண்க.

“என்னுயிர், விலங்குவெம் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளில் துறக்கும்.”

(அகம்: எசு)

ஈ. அம்மள்ளுர்

மள்ளனார் என்ற பெயருடையவர் பலர்: அவரின் வேறுபடுத்து உணர்த்துவதற்கும், இவரின் பெருமையறிந்து பாராட்டற்கும், அழகிய எனும் பொருள்படும் அம் எனும் சிறப்பினை அளித்து வழங்குகின்றனர்.

முருகன், வள்ளியைக் களவிற்கண்டு, அவர் தமர் அறியாவண்ணம் கொண்டு சென்றான் என்ற கிகழ்ச்சியில் உடன்பாடுடையவர் நம் புலவர் அம்மள்ளனார். தலைவன் தனக்குற்ற காமநோயும், அக் காமநோயால் உண்டாம் தளர்ச்சியும், தலைவியின் தோளினைத் தழுவப் பெறுவதால் கீங்கல் அறிந்தானுதவின், அவளை என்றும் பிரியாதிருக்கப் பெரிதும் விரும்பி, அதற்கு அவள் தமர் உடன்படா மையான், அவளை அவர் அறியாமல் கொண்டு செல்ல எண்ணி, அதற்கு அவள் உடன்பாடும் வேண்டும் என விரும்பினான்; விரும்பிய அவன், அவ்வாறு உடன்போதல் அறன் அன்று எனத் தலைமகன் எண்ணிவிடுவளே எனும் அச்சத்தால், அவ்வாறு போதல் அறநெறி மட்டும் அன்று; அஃது அமரர் போற்றும் நெறியுமாம் என்பதை எடுத்துக் காட்ட, யான் என்னேடுவர வின்னை அழைத்தல், முருகன் தன்னேடு வர வள்ளியை அழைத்தது போலும், சீ என்னேடு வருதல், வள்ளி முருகனேடு சென்றது போலும் என்று கூறினான் எனப் பாடிய புலமையினைப் போற்று வோமாக.

"நோயும், நெகிழ்ச்சியும் வீடச், சிறந்த
வேயவனப் புற்ற தோளை நீயே;
என்னுள் வருதியோ? நன்னடைக் கொடிச்சி!
முருகுபணர்த்து இயன்ற வள்ளி போல."

(நம் : அ2)

ச. அம்முவனுர்

மூவன் என்ற பெயருடையார், பண்டைத் தமிழகத்தே பலர் இருந்தனர். பெருந்தலைச் சாத்தனார் பாராட்டிய மூவன் என்னும் புலவன் ஒருவன்; சேரமான் கஜோக்காவிரும்பொறையால் வெல்லப்பட்டு, அவனுல் பல பிடுங்கப்பெற்ற மூவன் ஒருவன்; இவர்களினும் நம் புலவர் சிறந்தவராதவின், அம்முவனுவர் எனச் சிறப்பித்து வழங்கப் பட்டுள்ளார் என்ப. சேரநாட்டு மக்கள், அம்மு, திம்மு என்னும் பெயர்களைப் பயில மேற்கொள்வதை இன்றும் காண்கிறோம்; அம்முவனுர் சேர நாட்டு நெய்தல் நிலங்களையே பாடியுள்ளாராதவின், இவர் அந் நாட்டினாராதலும் கூடும்; அவ்வாறுமின் அவர் இயற்பெயர் மூவன் என்பதன் ரூ அம்முவன் என்பதே எனக்கோட்டும் பொருந்தும். இவர் குட்டுவணையும், அவன் நாட்டுத் தொண்டி, மாங்கை முதலாம் மாங்கர்களையும், மலைநாடாண்ட மலையமான் திருமுடிக்காரியையும், அவன் தலைங்கர் திருக்கோவலூரையும், அவனுக்குரிய பெண்ணோயாற்றறையும், பாண்டியர் கொற்கைத் துறையினையும் பாராட்டியுள்ளார்.

குட்டுவன், யானைப் படையாலும், தேர்ப்படையாலும் சிறப்புடையனுவன்; அவன் தன் பகைவேந்தரைக் கொன்று வென்ற போர்க்களத்தே எழும் முரசொலி, கடல் ஒவி போலும் பேரோலி தரும் “கடும் பகட்டுயானை, நெடுங்கேதர்க்குட்டுவன், வேந்தடு களத்தின் முரச்திர்ந் தன்ன ஓங்கற் புணரி” (நற் : ஈக்க), எனக் குட்டுவணையும், தொண்டித் துறை குட்டுவனுக்கு உரியது; “குட்டுவன் தொண்டி” (ஐங் : கஎஅ); தொண்டி நகர்த் தெருக்களில் திரையின் ஓலியொடு கலங்கு முழவின் ஒவி எழுங்கு முழங்கும். “திரை இமிழ் இன்றிசை அணோஇ, அயலது முழவிமிழ், இன்றிசை மறுகுதொ நிசைக்கும் தொண்டி.” (ஐங் : கெக). தொண்டி மீன் வளம் நிறைந்தது; அத்துறைவாற் பரதவர் பழமையுற்ற படகுகளைப் புதுக்குவதிலும், புதிய வலைகளைப் பின்னுவதிலும் கருத்துடையவர்; தாம்

கொணர்ந்த சுருமின்களைத், தம் பக்கத்தே வாழும் தமர் முதலாயினர்க்குப் பகிர்ந்தவித்து வாழும் பண்புடைய வாழ்க்கையர்; “பழந்துமில கொன்ற புதுவலைப் பறதவர், மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி, மணங் கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி” (அகம் : க0) எனத் தொண்டித் துறையினையும், மாந்தை மாநகர், கடற் கரையைச் சார்ந்து உள்ளது; “கடல் கெழு மாந்தை” (நற் : இகூ) மாந்தை மகிழ்ச்சி தரும் இயற்கைக் காட்சிகளை உடையது; கடற்கரைக்கண் விற்கும் நாவல் மரத்தினின்றும் கருஞாவற் கனி கீழே வீழ்ந்ததாக, அதைத் தம்முடைய இனமெனக் கருதிய தும்பிகள் அதைச் சூழ்ந்துமொய்க்க, அதைக் கனியென உணர்ந்த நண்டு, தன் கவர்த்த கால்களால் பற்றிக்கொண்டதாக, அதைப் பேற்மாட்டாது வருந்தும் தும்பிகள் அதைச் சுற்றிச் சுற்றித் திரிந்து அலமரும்; நண்டிற்கும், தும்பிகளும் இடையே விகழும் இப் போராட்டம். இரைதேடி ஆங்குவந்த நாரையைக் கண்டஞ்சிய நண்டு ஒடி ஒளியும், இத்தகைய அழகிய காட்சிகளை ஆங்காங்கே உடையது அம் மாந்தை;

“பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி; பழம் செத்துப்
பல்கால் அவவன் கொண்டகோட்கூர்ந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரைதேர் நாரை எய்திய விடுக்கும்
துறைகெழு மாந்தை.” (நற் : உடு)

என மாந்தைத் துறையினையும், “துஞ்சா முழவின் கோவற் கோமான், நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன் துறைப் பெண்ணையும் பேரியாற்று துண்ணறல்” (அகம் : உடு) என மலையமான் திருமுடிக் காரியையும், அவனுக்குரிய திருக்கோவலுரையும், தென் பெண்ணையாற்றறையும், நெய்தலு வளம்நிறைந்த கொற்கைத் துறைக்கண், மகளிர்தம் பற்கள்போலும் அழகிய முத்துக்கள் அளவினரிக் குனிந்து

கிடக்கும்; கொற்கைத்துறை உடைமையால், பாண்டியன் கொற்கைக் கோமான் என அழைக்கவும் பெறுவன்; “அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்றுறை இலங்கு முத்துறைக்கும்,” “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை,” (ஐங்: கசுடி, கசுதி) எனக் கொற்கைத் துறையினையும் பாராட்டியிருத்தல் காண்க.

பரதவர், கடலீச் சார்ந்துள்ள குடிசைகளில் வாழ் வவர்; கடல்மேற் சென்று மீன்பிடித்து வாழ்தலைக் குலத் தொழிலாக உடையவர்; கடல்மேற் செல்லும் அவர்கள், செல்வதற்கு முன்னர்க், கடற்கரை அடைந்து ஆங்குள்ள புன்னோடி மரத்தடியிலிருந்து தம் வலைகளை உலர்த்திக் கொண்டே இடையூறு இன்றி இனிதுசென்று மீள்வதற் கேற்ப, கடல், புயலும், பெருங்காற்றும் அற்று உள்தா என ஏற்ற காலத்தை எதிர்நோக்கியிருந்து செல்வார் எனப் பரதவர் தம் வாழ்க்கைப் பண்பினோப் படம்பிடித்துக் காட்டுவார்.

“கானலம் சிறுகுடிக் கடன்மேம் பரதவர்
நீறிறப் புன்னோக் கொழுஙிழல் அசைதுஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கு
அங்கண் அரில்வலீ உணக்கும் துறை.” (நற் : ச)

நெய்தல் நிலத்தார், உப்பனங்களில் கடல்நீர் பாய்ச்சி விளைத்த உப்பையும், உவர்நிலத்தே விளையும் உப்பையும், பண்டிகளில் ஏற்றிக்கொண்டு மலைகள்நிறைற்ற உள்ளாடு சென்று விற்றுவாழும், ஓரிடத்தும் நிலையாக வாழ்தலறியா வாழ்வுடையவர் உப்புவணிகராம் உமணர்; அவ் வுமணர் குடிவந்த மகளிர், உப்பினோக் கூடையிற்கொண்டு ஊர் தோறும் சென்று நெல்லுக்கு விலைமாற்றி வரும் வணிகத் தொழிலுடையாவர் என உப்பு வணிகர்தம் வாழ்க்கை முறைகளையும் வரைந்து காட்டியுள்ளார்:

“உவர் விளை உப்பின் குன்றுபோல் குப்பை மலையும்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை கணங் கொள் உமணர்.” (நற் : கந்து)

“பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
 இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
 வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
 என்றாழ் விடர குன்றம் போகும்
 கதற்கோல் உமணர் காதல் மடமகள்
 சில்கோல் எல்லவளை தெளிர்ப்பா விசி
 நெல்லின் நேரே வெண்கல் உப்புளனச்
 சேரி விலைமாறு கூறவின்,”

(அகம்ஃகஸ०)

“நெல்லும் உப்பும் நேரே; ஓரீர்!

கொள்ளை ரோ? எனச் சேரிதொறும் நுவலும்.”

(அகம் : நக०)

நெய்தல்லிலப் பரதவர், தம் தொழிலுக்குத் துணைபுரி யும் தோணிகள், பல்லாண்டுத் தொழிலாற்றிப் பழையை உற்றவிடத்தும், கடல் அலைகளால் அலைப்புண்டு அலைப் புண்டு அடியற்றுப் போனவிடத்தும், அவற்றை மேலும் பயன்படுத்தார்; கடற்கரையைச் சார்ந்த புன்னைமரங்களில் பிணித்து விட்டுவிடுவர்; மருதங்கிலத்து உழவர்கள், தங்கள் உழுதொழிலிற்கு உறுதுணைபுரிந்த தம் ஏருதுகள் பல்லாண்டு உழைத்து, முதுகையுற்று நடை தளர்ந்தக்கால், அவற்றை மேலும் தொழில்செய்ய விடாது, புல்னிறைறந்த தம் தோட்டப் புறங்களில் மேய்க்கு வாழுமாறு விட்டு விடுவர் என அக்காலத் தொழில் வள்ளார்தம் தொழிலில்லைனின் நுட்பத்தினை நன்கு அறிந்து அறிவித்துள்ளார்:

“ஈண்டுபெரும் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப்

பார்த்துரைப் புனரி அலைத்தவின் புடைகொண்டு

முத்துவினை போகிய முரிவாய் அம்பி,

நல்லெருது நடைவளம் வைத்தென, உழவர்

புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு

கறுவினர் நன்புகை கொடார், சிறுவி

ஞாழுலொடு கெழிடிய புன்னையங் கொழுங்கிழல்

முழவ முதல் பிணிக்கும் துறை,” (நந்ஃநகநி)

அம்முவனுர் பாடிய அகத்துறைப் பாடல்கள், அரிய பல அறிவுரைகளை அளவிலீசும் அழகுடையவாம்; தான்

விரும்பிய ஒரு பெண்ணை, அப் பெண்ணைப் பெற்றேர் மனமுவங்து மனம் செய்துதரப் பெறுவதையே அக்கால் ஆடவர் விரும்பினர்; அதற்காக, அவள் பெற்றேர் உள்ள மகிழுமாறு உறுப்பொருள் கொடுப்பதும் உண்டு; பொருள் தரவும், பெண்ணைத் தாராராயின், அவள் பிறந்த ஊர் மன்றத்தே வந்து ஆங்குக் கூடியிருக்கும் ஆன்றேர்பால் தன் குறைகூறி, அதை முடித்துத் தாராரேல், மடலேறி யும், வரை பாய்ந்தும் உயிர் விடவும் துணிவன்; இதனால், அவள் பெற்றேர், அவளை அவனுக்கு மனம் செய்துதர மனம் ஒட்டுதலும் உண்டு; அம்முவனூர் கண்ட தலைமகன் அனைவரினும் உயர்ந்தானுவன்; தான் விரும்பிய பெண்ணைப் பெறவிரும்பிய அவன், அவள் பெற்றேர்க்குப் பெரும் பொருளும், அணிகலமும் அளவிறந்தன அளித்து, அவளை மனம்தா வேண்டினுன்; அவர்கள் மறுத்தனர்; மறுப்பவே, அவன் தன்னுர் வாழ்தலைவிட்டு நிங்கித் தொழில்மேற்கொண்டு அத்தலைவியின் தமர் செல்வழிச் சென்று, அவருக்குத் துணையாக உப்புப்பொதி தூக்கித் திரிந்தும், புணையேறிப் பெரிய கடவிடைப் புகுந்து மீன் கொணர்ந்தும், அவர் வயமாகியும், பணிந்தும் அவர் அன்பைப் பெற முயலுவோமா? அங் நிலையிலாவது அவர், அவளை மனம்செய்து தாராரா? என எண்ணினுன்; அவன் ஒழுக்கத்தின் உயர்வு இருந்தவாறு என்னே!

“ஆய் தொடிக் குறுமகன்,
நலஞ்சால் வீழுப்பொருள் கலம்சிறை கொடுப்பினும்
பெறவருங் குரையளாயின், அறம் தெரிந்து
நாம்உறை தேளம் மருஷப் பெயர்ந்து அவனைடு
இருக்கீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழந்தும்,
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ?” (அகம : ८७०)

தான் விரும்பிய ஒரு பெண்ணை, அவனும், அவளைப் பெற்றேரூரும் மறுப்பினும், அவள் ஊரையும், உற்றுரையும் அழித்து வலித்திற் பெறவிரும்பிய வேந்தர்களுக்கிடையே

பெண்ணின் பெற்றேர் பெரிதும் உவக்குமாறு, பணி பல புரிந்தும், பணிச் சூது நின்றும் அவர் பெண்ணைப் பெற முயலும் அறநெறி நிற்கும் ஆண்மகனும் இருந்தான் என அறியத் துணைபுரிந்த அம்முவனுர்க்கு அறிவுடை உலகம் நன்றி தெரிவிக்குமாக!

கணவன், பரத்தை வீடுபோதல்போலும் தகாவொழுக் கம் உடையனுயவழி, அவன் ஆண்மகன் ஆவன்; எதையும் செய்தல் கூடும்: அதைத் தடுத்துப் போக்கல் பெண்டிருக்கு அழகன்று என அடங்கியிராது, தாய் தன் மகன் தவறுசெய்தக்கால், கடுஞ்சொல் கூறியாவது திருத்தி நல்வழிப் படுத்தல்போல், தவறிய கணவரை இடித்துரைத்து நல்வழி நிறுத்தல், பெண்டிரின் நீங்காக் கடமையாம் எனவும், அவ்வாறு வழங்கும் அறவுரை குடுக்கு இடையே, அன்பற்றவனே, கொடியவனே என்பன போலும் கடுஞ்சொற்கள் சில வழங்குவது அறத்திற்கு அப்பாறப்பட்டதன்று எனவும் கூறுவர் ஆசிரியர் தொல்காப்பியனார்: “தாய்போல் கழறித் தழிதிக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப்,” “அன்பிலை; கொடியை; என்றலும் உரியள்” (தொல்-கறுபு: கூட, கன) என அவர் கூறும் விதிகளை நோக்குக. கணவன், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு விட்டான்; அதனால் உளம் வருங்கிய அவன் மனைவி, ஒருங்கள், தன் கணவனுக்கு நன்பனுகிய பாணைக் கண்டாள்; அவனை அழைத்தாள்; “பாண! நன்பர், நன்நெறியிற் பிறழ்வுழி, நல்லுரை பல கூறி நல்வழி நிறுத்துதல் அன்றே நன்பர்க்குப் பண்பு? நின் நன்பன், தகாத வொழுக்கினானுகவும், இடித்துரைத்து ஈண்டுக் கொணர்ந்தனையல்லை; ஆதலின், நீயும், நின் நன்பனேபோல் பன்பற்றவன் போலும்” எனக் கூறித் தன் கடமையிற் றவரூப் பெண் ஒருத்தியைப் பேரற்றியுள்ளார் புலவர் அம்முவனுர்:

“பண்பிலை மன்ற; பாண! இவ்லூர்

அன்பில கடிய கழறி

மென்புலக் கொண்கணித் தாரா தோயே.” (ஜங் : கந்த)

பாத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு வாழ்ந்து மீண்டும் வந்த தன் கணவன்பால் “அன்ப! இப்பிறப்பு ஒழிய மறுபிறப்பு உற்றக்கால் நிரே என் கணவராதல் வேண்டும்; இப்பிறப்பில், நின் உள்ளாம் விரும்பும் உயர்வினை வேறு ஒருத்தி பெற்றமை போலன்றி, வரும் பிறப்பில் அவ்வுயர் வினை உடையவள் யானே ஆகுக! இங்கிலை ஆக வேண்டுகின்றேன்,” எனக் கூறினால் எனப் பாடிய புலவன் பெண்களின் உள்ளத்தை எத்துக்கீருங்கிறோம் திருத்தல் வேண்டும்!

“இம்மை மாறி மற்றமை யாயினும்
நீயா கியர்ஸன் கணவனை;
யானு கியர்நின் னொஞ்சுகோர் பவளே.”

(குறுங் : சகு)

கணவன் பொருள் தேடிக் கொணரப் பிரிந்துபோய் விட்டான்; குறித்த காலம் வரவும், அவன் வந்திலன்; அவன் வாராமையால் மனைவி பெருந்துயர் உற்றான்; அவன் துயரை ஓர் அளவு குறைக்கவேண்டி, அவன் தோழி ஈத்தனையோ ஆறு தல் உரைகளை அளித்தாள்; தோழி, பலப்பல கூறித் தேற்றுவதுகண்ட தலைவி, தோழியை நோக்கித் “தோழி! தலைவன் குறித்த காலத்து வாராமையால் என் தோள்களும் மெலிந்து அழகு குன்றின்; அவன் வரும் வழியைப் பல்காலும் நோக்கி நோக்கி என் கண்களும் கானும் ஆற்றலை இழுந்துவிட்டன; நினைப்பு யிகுதியால் என் அறிவும் மயங்கிவிட்டது; உயிர் போவழி, தன் உடலைப் பற்றிய நோயையும் உடன்கொண்டு போவதல்லது, அதை விட்டுச் சேறல் இல்லை ஆதலின், இறக்கும் கிலையில் உள்ள என்னைப் பற்றியுள்ள நோயும் என்னை விட்டு நிங்கிவிட்டது; பிரிந்தார்க்குத் துயர் தரும் மாலையும் வந்துவிட்டது; இனி என்கிலை என்னும்? யான் இவ்வாறு கூறுவதுகண்டு, தோழி! யான் இறப்பைக்கண்டு அஞ்சுகின்றேன் என நினையற்க! யான் சாக அஞ்சேன்; ஆனால், இறந்து மறுபிறப்புற்றால், அப் பிறப்பில், இப்பிறப்பின் என்னால் அன்பு செய்யப்பெற்ற என் தலைவனை மறந்து

விடுவேன் கொல? என்றே அஞ்சின்றேன்,” என்று
கூறித் தன் முதிர்ந்த அன்பை முன்னி ருத்திக் காட்டினான்:
 “தோனும் அழியும் நானும் சென்றன;
 நீளிடை அத்தம் நோக்கி, வாளற்றுக்
 கண்ணும் காட்சி தெளவின; என்னீத்து
 அறிவு மயங்கிப் பிற்தா கின்றே;
 நோயும் பேரும்; மாலையும் வந்தன்று;
 யாங்கா குவென்கொல? யானே; சங்கோ
 சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்
 பிறப்புப் பிற்தாகுவ தாயின்,
 மறக்குவேன் கொல? என் காதலன் எனவே’’

(நற் : ஏகள)

இவ்வாறு கூறினான் ஒருபெண் எனப் பாடிய இப்பாட்டு,
 “துறக்கப் படாத உடலைத் துறந்துவெங் தூதுவரோடு
 இறப்பன்; இறந்தால் இருவிசும்பு ஏறுவன்; ஏறவங்து
 பிறப்பன்; பிறந்தால், பிறநயனி வார்ச்சடப் பிஞ்ஞகுள்பேர்
 மறப்பன் கொலோ? என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.”
 என்ற நாவரசர் வாக்கை விளைப்பூட்டி, விளைக்குந்தொறும்,
 கழிபெரும் களிப்பினைத் தந்து விற்றல் காண்க.

தான் விரும்பிய தலைவற்குத் தன்னை மணம் செய்து
 தாரார் என உணர்ந்த தலைவி ஒருத்தி, அவனுர் சென்று
 மணங்து வாழுத் துணிந்துவிட்டாள்: அதற்கு அவனும்
 இசைந்துவிட்டான்; குறித்த நாளன்று இருவரும் புறப்பட
 வாயினர்: அங்கிலையில், தலைவியின் உடலித் தோழியாய்,
 அவள் மேற்கொண்ட விளைக்கெல்லாம் உறுதுணை புரிந்தா
 ளாருத்தி, அத்தலைவனை நோக்கி, “அனப! தன் தவறு
 கண்டு தாய் தன்னை அடித்துத் துன்புறுத்தும் அக்காலத்
 திலும், குழங்கை அம்மா! எனக்கூவி அவளையே அளைந்து
 விற்குப்; இதைப்போல், நீ இவட்கு இன்புமே தரினும்
 மாருகத் துன்புமே தரினும் இவள் வின்னல் புரக்கப்படுவை
 காவன; தன் உறுதுயரைத் துடைத்துப் போக்குவார்
 சிறர் எவரையும் இவள் பெற்றிலள்; ஆதவின் இவளை

விடாது காத்தல் நின்கடன்,” என்று அறிவுரை கூறி அனுப்பினால்; என்னே அவள் அன்பு! என்னே அவள் அறிவு?

“தாய்ச்சுடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு
அன்ன என்னும் குழவி போல,
இன்னு செயினும், இனிதுதலை யனிப்பினும்
நின்வரைப் பின்னள்ள தோழி;
தன்னுறு விழுமம் களைஞ்சோ விலென்”

—(குறங்கூச)

இத்தகைய உயரிய தலைமக்களை ஒன்றுகூட்டி கம்முன் கொணர்ந்துகாட்டி, அறிவுட்டும் புலவர் அம்முவனுர்க்கு யாம் என்ன கைம்மாறு செய்யவல்லோம்?

பொருள் உடையார், பொருள் அளித்துப் புரந்தா வன்றி, இரங்குண்டு வாழ்வார் இறவாதிருத்தல் இயலாது என்பதறிந்த பொருள் உடையார், அவ்விரவல், தம்பால் பொருள் பெற்றுப் பிழைக்கும் புன்கண்மையுடையர் என அவரை இழிவுடையராகக் கருதாது, அவர்மாட்டுப் பேரன் புடையராதல்வேண்டும்; அதற்குமாருக அன்பு காட்டுவதை விடுத்து, வெறுத்தொதுக்குதல் விழுமியோர் செயலாகாது; அடுத்துண்டு வாழ்கிறோமே; அண்டிப் பிழைக்கிறோமே என ஒடிந்த அவர் உள்ளத்தை, பொருள் அளிப்பார் வெறுப்பு, மேலும் வேதனைக்குள்ளாக்கும். இதை உணர்ந்த புலவர், தன்னையின்றி வாழுத் தனிநிலையுடையாள் தலைவி என்பதறிந்தும், அவருக்குத் தலையினி செய்யாது தலைமறைந்து வாழும் தலைவன் செயல், தான் அளித்தால்லது வாழ மாட்டார்மாட்டு அன்பின்மை காட்டும் அறக்கொடியோர் செயல்போலாம் எனக் கூறியுள்ளார் :

“நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின்
நயனில் ராகுதல் நன்றென உணர்ந்த
குன்ற நாடன் தன்னி னும், நன்றும்
நின்னிலை கொடிது.”

—(குறங்கூச)

டி. அம்மேய்யனுக்குர்

இவர் இயற் பெயர் நாகன் என்பது. நாகன் என்ற பெயருடையார் பலராதவின், அவரின் இவரைப் பிரித்து உணர்தற்கு, இவர் இயற்பெயர்முன் அம்மெய்யன் என்ற அடை வழங்கி அழைத்தனர் அக்காலத்தார்; அம்மெய்யன் என்பது அழகிய மெய்யுடையான் எனும் பொருள் தருவது ஆதவின், இது புலவர்தம் வடிவழகு கண்டு வழங்கிய சிறப்புப்போலும்! இனி, அம்மெய்யன் என்பது இவர் தங்கை பெயர்; தங்கையின் பெயரைத் தம் பெயரோடு சேர்த்து வழங்கும் வழக்குண்மையான் இவர் அம்மெய்ய ஞகனூர் எனப்பட்டார் எனக்கோடலும் பொருந்தும். இவர் பாட்டொன்று நற்றினைக்கண் இடம்பெற்றுள்ளது.

ஒருவன் மனைவி எத்துணைப் பேரழகு உடையவ னாயினும், அவன் கடமையறி உளத்தனுயின், அவன் மேற்கொள்ளும் தொழிலை, அவள் அழகு தடுத்து நிறுத்தல் இயலாது என்பதைப் புலவர் விளக்கியுள்ளார். தன் தலைவி, அழகு ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் ஓவியம் போலும் பேரழகு உடையவன்; இவள் அழகைக் கண்டார் எவரும், இவளை விட்டுப் பிரிய எண்ணூர்; ஆனால், இவள் பெற்றுள்ள இப்பேரழகும், பலகாலும், பல்லாற்றிருந்தும் எண்ணி எண்ணிப் பார்த்து, பொருள் பெற்று வாழ்வதே குழும், பெருமையும் தருவது; அப்பொருள் தொழில் ஒழிந்து மனைக்கண் மடிந்து இருப்பார்க்கு உண்டாதல் அரிது; திரைகடல் ஓடித் தேடுவார்க்கே அஃது உண்டாம்; ஆகவே சென்று, அதைப் பெற்றல்லது மீளேன் எனத்துணிந்து பிரிய எண்ணிய தலைமகனைத் தடுத்து நிறுத்த ஆற்றுது போயிற்றே என்று கவலைகொள்ளும் தொழி ஒருத்தியின் வாயில் வைத்து விளக்கினமை காண்க.

“திறம்புரி கொள்கையொடு இறந்துசெயி னல்லது
அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்லன
வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த
வினையிடை விலங்கல் போலும்!, புனைசுவர்ப்
பாவையன்ன பழிதீர் காட்சி,

பொம்ம லோதிப் புனையிழை குணனே.” (நம்: உடல்)

க. அழிசி நச்சாத்தனுர்

இவர் இயற்பெயர் சாத்தனூர்; இவர் புலமைநலம் கண்ட அக்கால மக்கள், சிறப்புக் குறித்து வழங்கப்பெறும் “ந” என்ற அடைதந்து இவரை வழங்கினர்; இவர் பெயர்க்கு முன்வந்துள்ள அழிசி என்ற சொல், புலவரின் தங்கைதயார் பெயர்போலும்; அழிசி என்ற பெயருடைய சிற்றரசன் ஒருவனும் அக் காலத்தே வாழ்ந்திருந்தான்; அவன் ஆர்க்காடு எனும் ஊரை உடையவன்; சேந்தன் என்பானின் தங்கைதயாம் உறவுடையவன்.

“திதலீ எஃகின் சேந்தன் தங்கை
தெங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி
வண்டுமுசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியலங் கழனி ஆர்க்காடு,”

(நம்: கக0)

“கா விரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தங்கை
அரியலம் புகவின் அந்தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு.”

—(குறுங்: உனிஅ)

பேயோடு பழகினும் பிரிவரிது என்ப எனின், தலையாய சூணங்களால் விழைந்தாளோருத்தி, தன் கணவன் பரத்தையரொழுக்கம் மேற்கொண்டான் எனக் கண்டு, அவனைக் கைவிடல் கூடுமோ? பெரியோர், முன்னெருகால், நன்மையொன்று செய்தவர், பின்னர்த் தம்மைக் கொல் வதுபோலும் கொடுமைகளைப் புரியினும், அவர் முன்செய்த அவ் வொரு நன்றியை விணைந்தே அவர் கொடுமைகளை மறப்பர்; பெரியோர் தம் பண்பு இது; தலைவி பெருமை தரும் சூணங்களால் விழைந்தவள்; அவள் தன் கணவன் தகாவொழுக்கம் மேற்கொண்டு தனக்குப் பெருந்துயர்

தரும் காலத்தும், அவன் தன்னைக் கண்டு மனைந்த அங்ஙாள் செய்த தலையனி ஒன்றை எண்ணீ, அவன் கொடுமை மறந்து வாழ்வன்; இதுவே மனைவிக்கு மாண்பு தரும் செயலாம். இதை உணர்த்த விரும்பிய புலவர், பரத்தை வீடுசென்று வாழ்ந்து, தன்வீடு வந்துநிற்கும் தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிய தோழியிடம், “தோழி!” தலைவனைத் தேடித்தெளிந்து அவனை அன்புகொண்டு வாழ்ந்தது ஒரு நாளேயாகும்; அங்ஙனம் அவனை கொண்ட ஒருநாள் உறவால், மிகப் பல நாட்கள், அவன் கொடுமையினை எண்ணீ எண்ணீ, யானும், என் தோள்களும் அழுகுகெட்டு அழவேண்டியராயினேம்; அவன் வொருநாள் நட்பு, “இத்துணைப் பெருநேரயாய் முடியும் என்பதை அறியாது போனேன்,” எனக் கூறி வருங்கி சிறுங்கு வரவேற்பதல்லது, அவனைப் போவெனப் போக்கு விடுதல் பெண்டிரித் திறந்தார் செயலன்று என அறிவித்தார்கள் எனப் பாடியுள்ளமை காண்க:

“அருவி அன்ன பருஷரை சிதறி
யாறு விறை பகரு நாடனைத் தேறி
உற்றது மன்னும் ஒருநாள்; மற்றது
தவப்பல் நாள்தோள் மயங்கி
வெளவும் பண்பின் நோயா கிண்றே.” (குறுங்குக்க)

எ. அளக்கர் ஞாழலார் மகனுர் மள்ளனுர்

இவர் பெயருள் காணப்படும் ஞாழலார் என்றசொல் ஞாழார் எனவும், மள்ளனுர் என்ற சொல், அம்மள்ளனுர் எனவும் ஏடுகளில் காணப்படும்; அளக்கர் ஞாழல் என்பது ஓர் ஊர்; அவ்வுரில் வாழுங்கார் ஒருவரின் மகனுர்; மதுரையில் வந்து வாழுங்கவர்; பாண்டியர் படையில் தொழிலாற்றியவர் என்று இவர் வரலாறு காணுவர் சிலர்: திரை கொணர்ந்து கொழித்த எக்கர்க்கண் வளர்ந்த ஞாழலை, அளக்கர் ஞாழல் எனச் சிறப்பித்துப் பாடினமையால் இவர் தந்தையார் அளக்கர் ஞாழலார் எனப்பட்டார்; அத் தொடர் அவர் தந்தை பிறந்த ஊர்ப் பெயரைக் குறிப்பதன்று என்று கூறுவர் வேறு சிலர்; அவர் தந்தை பற்றி யாது கூறினும், அவரொரு படை மறவர் என்பதை எவரும் மறுத்திலர்; அதை, மள்ளனுர் என்ற அவர் பெயரேயன்றி, அவர் பாக்கள் சிலவும் உறுதி செய்கின்றன; மள்ளனுர், பாண்டியர் படையில், தொழிலாற்றியவராவர் என்பதைப், “பண்ணைனைப் பாடேனுயின், யான் செய்க்கண்ணி மறந்த சிரிலனுதல் அறிந்து, பாண்டியன் என்னையும், என் சுற்றத்தையும் புரக்காது ஒழிவானுக,” என்று கூறும் அவர் பாட்டு உறுதிசெய்தல் காணக்.

மள்ளனுர் படைத்தொழில் பயின்றவராதலின், அவர்பால் போர் அறிவு நிறைந்து நிற்கக் காணகிழேரும். பேரரசர் இருவர் பகைத்து நின்று போராற்றுங்களத்தே, பாய்ந்தோடிவரும் பகைவரின் தூசிப் படையினைத் தன் ஒப்பற்ற படையால் அழித்து ஒழிக்கவல்ல ஆற்றலும், செல்வமும் உடையார்க்கே, வெற்றித் திருவுண்டாம் என்று கூறும் இப் போர்நுணுக்கம் படைத்தொழில் பயின்றார் பாலல்லது, பிறர்பால் காணல் இயலாது. மள்ளனுர் இவ்வாறு வெற்றிக்கு வழி இது எனக் கூறியதோடு, வென்ற வீரர்க்கு வேந்தன் பொற்பு அளித்து மகிழும் வெற்றித் திருவிழாவினையும் கூறியுள்ளார்; இடியொலி கேட்டினும், படையொலி எனக்கொண்டு தானும் எதி

ரொலித்துச் சினக்கும் களிறுகளே படைக்குப் பண்டு தரும்; போர்வேட்டுக் களம்புகும் மறவர், தம் கைவாளின் கூர்மூனை மழுங்க மாற்றுர் படையினை அழிக்கும் ஆற்ற லுடையாதல் வேண்டும் என்று படையின் இயல்பினையும் எடுத்துக்காட்டி, பகைவர் உடலின் ஒழுகிய உதிரம், மான் களின் காலடி பதிந்த சிறுபள்ளங்கோரும் சிரம்பி விற்கும் களக் காட்சி, வானத்து மீன்களை விளைப்பட்டும் எனப் போர்க்களக் காட்சியினையும் விளங்கக் காட்டி, இவ்வாறு, ஆராய்ந்து, போர் உடற்றிப்பெற்ற செல்வமே பெருஞ் செல்வமாம் என்று வெற்றித்திருவினை விளங்கப் பாராட்டியுள்ளார்.

“இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு ஸின்றன்று விறல்ளனப்
ஷ்க்கோள் ஏய தண்ணுமை.” (அகம்: காச)

கக. “விசம்பின்

ஏறுளமுந்து முழங்கினும்; மாறுளமுந்து சிலைக்கும்
கடாஅ யாளை கொட்கும் பாசறைப்,
போர்வேட் டெமுந்த மள்ளர் கையறை
கூர்வாள் குவிமுகம் சிதைய நூறி
மான்அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப
அமர்த்து அட்ட செல்வம்.” (அகம்: காச)

மள்ளனார் பாராட்டிய மாண்புடையோன், “தனக்கென வாழாப் பிறர்க் குரியரளன்,” எனப் புலவர் பலர் போற்ற வாழ்ந்த சிறுகுடி கிழுான் பண்ணனாவன்; காவிரிக் கரைக்கண் வாழுங்கவன்; சிறந்த கொடையாளன்; பண்ணன் பெருமையறிந்த புலவர், பண்ணன் தன்ஜைப் பாடி வந்த கிளைமகன் ஒருவன் தன் வறுமையின் கொடுமை மினை உணர்த்தினானுக, உணர்த்திய அப்போதே அவன் வறுமையெல்லாம் வாடி வனப்புறுமாறு தன்பால் உள்ளன எல்லாம் கொடுத்த கொடைச் செல்வத்தையும், புலவர்க்கு நெல் விளையும் நன்செய் விலங்களை நல்கும் நலப் பாட்டினை

யும் பாராட்டி, இவ்வாறு வருவார்க்கு வரையாது வழங்கும் வள்ளியோனைய அவன் தொழிலாகிய உழவினையும், அத் தொழிற்குத் துணைபுரியும் அவன் ஏறுகளையும், ஏற்றங்களையும் புலவரும், இரவலரும் போற்றி வாழ்த்தக் கடமைப்பட்டவராவர்; அவ்வாறு வாழ்த்தாதார் செய்ந்நன்றி கொன்ற பாவிகளாவார்; அவ்வாறு யானும் பாடே னுயின், என்னைப் புரக்கும் பாண்டியன், என்னையும், என் சுற்றத்தினையும் புரக்காது கைவிடுவானாக என்றும் கூறி அவளை வாழ்த்துவாராயினர்; இவ்வாறு வாழ்த்திய வாழ்த்துரையில் புலவர்களைக் குறிப்பிடுங்கால், அவர்கள் நுண்ணிய நூற்பொருள் அறிந்த அறிவே கையாகவும், அறிந்த பொருளை அறிய உணர்த்தும் நாவே மருப்பாகவும், அங் நாவினின்றும் வெளிப்போந்து மாற்றுரை வெல்லும் சொல்லே யானையாகவும் உடையவராவர் என்று கூறும் திறம் மள்ளர் புலவர்கள்பால் கொண்டுள்ள மட்டிலர்ப் பெருமதிப்பினை உணரச் செய்கிறது; “புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கன்றே புலனும்?”

“இரும்பறைக் கிணமகன் சென்றவன் பெரும்பெயர்
 சிறுகுடி கிழாஅன் பண்ணைன் பொருந்தித்
 தன்னிலை அறியுந னுக, அங்கிலை
 இடுக்கண் இரியல் போக, உடைய
 கொடுத்தோன் எந்தை கொடைமேங் தோன்றல்;
 நுண் னால் தடக்கையின், நாமருப் பாக,
 வெல்லும் வாய்மொழிப் புலலுடை விளைவிலம்
 பெயர்க்கும் பண்ணைன்; கேட்டிவன்.....
 வினைப்பகடு, ஏற்றம் ஏழிஇக் கிணைதொடா
 நாள் தொறும் பாடே னுயின், ஆன
 மணிகளர் முன்றில் தென்னவன் மருகன்
 பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
 அண்ணல் யானை வழுதி
 கண்மாறலீயர்னன் பெருங்கினைப் புரதேவ.”(புறம்:நடவடிக்கை)

தலைமகன் ஒருத்தி, தன் தோழியும் அறியாவண்ணம் தலைமகன் ஒருவளைடு உறவுகொண்டாள்; அன்று முதல்

அவளிடையே பெரியதொரு மாறுபாடு நிலவத்தொடங்கிறது; அம்மாறுபாட்டால், அவள் ஒழுக்கத்தில் ஒரு மாறுபாடு உண்டாயிற்று என்பதை உணர்ந்துகொண்டாள் அவள் தோழி. அவள் அறிந்தாளாயினும், தலைமகள் தன் களவொழுக்கத்தை அவருக்கு அறிவித்தாள்ளன்; தானும் தலைவியும் வேறு அல்லர்; ஒருவரே எனப் பழகிய தோழிக்குத் தலைமகள் செயல் சிறிது வருத்தத்தை உண்டாக்கிறது; எவ்வாறுயினும் அதை அவளே உரைக்கு மாறு செய்தல்வேண்டும் எனத் துணிவுகொண்ட தோழி, ஒருநாள் தலைமகள்பால் சென்று, “தோழி! பொற்கிண்ணத்தில் வைத்த பால் உண்ணப்பெறுமல் வைத்த வாரே உளது; உடலும் ஒளியிக்குத் தோன்றுகிறது; முன்போல் பயில நடப்பதும் இல்லை; செவிலியோடு மகிழ்ந்து உறங்கும் படுக்கையினையும் நினோக்கின்றுயல்லை; மதுக்குடிப்பார் மறைவில் மகிழ்வதே போன்ற மகிழ்ச்சி நின்பால் உளது; இவ்வாறு நம் பண்டை இயல்பில் மாறு படுகின்றோமே என்ற எண்ணமும் நின்கு உண்டாக வில்லை; இதனால் நின் உள்ளத்தே ஏதோ ஒரு குறிப்பு உளது என்பது உறுதியாகிறது. நீ ஒரு தலைமகனேஞ்சு உறவுகொண்டுள்ளாய் என்பதை அன்னை உணர்ந்துவிட்டாள்; அதோ பார் அவள் கூவி அழைக்கும் குரவில் கொடுமை தோன்றி நிற்பதை,” என்று கூறினாள். அன்னை உணர்ந்தாள் எனக் கூறிய அவள் உரை, தலைமகனுக்கு அச்சத்தை உண்டாக்க அவள் உண்மையைத் தோழிக்கு உரைத்துத் தன் ஒழுக்கம் கெடாவகை உறுதுணைபுரிய மாறு வேண்டினான். இந்த அரிய நிகழ்ச்சியை அழைகொழு கும் ஒரு பாட்டில் அமைத்துக் காட்டியுள்ளார் புலவர்.

“பொன்செய் வள்ளத்துப் பால்கிழக்கு இருப்ப;
நின்துளி ஏறிய; சேவடி ஒதுங்காய்;
பன்மான் சேக்கைப் பகைகொள நினைஇ;
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
எவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை;
நின்னுள் தோன்றும் குறிப்புநனி பெரிதே;
.....அன்னை
ஆயம் இன்றிக் கடுங்கூ வின்னே.” (நற்: உகள)

ஆண்மகன் ஒருவன், தன் மனைவியைப் புகழுங்கால், தன் மனைநோக்கி வரிசைவரிசைசயாக ஓயாது வரும் விருந்து னரைப் பேணுவதில் பகற்காலம் எல்லாம் கழித்துப், பின்னர் நிராடித், தலைபுணைந்து அதில் மணாநாறும் தாழை மலர்குடி, உள்ள மகிழ்ச்சியை உணரத்தோற்றும் புன்னைகை யுடையளாய், பள்ளியுட் புகுந்து, இருவர்க்கும் நன்மை தரும் சொல்லாடல் மேற்கொண்டு மகிழ்வள் என அவள் மாண்புரைத்தான் எனப் பாடி, மகளிர் மனையறம் ஓம்பும் மாண்பு இஃது என உணரத்தியபுலவர்க்கு உலகம் நன்றி உள்ளாம் உடையதாது.

“விருந்து ஓழிவு அறியாப் பெருந்தன் பந்தர் வருந்தி வருநர் ஓம்பித், தன்னெனத் தாதுதுகள் உதிர்த்த தாழையம் கூந்தல் வீழிதழ் அலரி மெல்லகம் சேர்த்தி, மகிழ்மணி முறுவல் மாண்ட சேக்கை நம்பிமாடு நன்மொழி கவீ ஹும் பொம்மல் ஒதிப் புணையை குணனே.” (அகம் : நடுநட)

ஆண் மகன் ஒருவன், தன் இல்லறம் இனிது நடைபெறுதற்குப் பெரும்பொருள் வேண்டும்; அப் பொருள், ஒழித்தேடுவார்க்கல்லது உறங்கி இருப்பார்க்குக் கிட்டாது; ஆகவே பிறநாடு புகுந்து பொருள் சேர்த்தல் வேண்டும் என்று எண்ணினான்; ஆனால், அவன் தலைவி யோடு கூடி வாழும் வாழ்க்கையால் உண்டாம் இன்பம் எனிதில் பெறக்கூடியதன்று; கிடைத்தற்கரிய அவ்வின் பத்தை இளமைக் காலத்திலேயே ரூகர்தல்வேண்டும்; ஆண்டு முதிர்ந்த வழி, அஃது இன்பம் தருவது இல்லை; இளமை இறவாது நிற்குமோ எனின், அது கனவில் தோன்றிய காட்சி, தோன்றிய அக்கணமே மறைந்து போவது போல், வாழ்நாள், நெருஙல் இன்பம் இன்று இல்லை என்று கூறுமாறு விரைவில் கழியும் இயல் படையதாகும்; இளமை எத்துணை விரைவாகக் கழி கிறதோ, அந்துணை விரைவாக முதுமைவந்தெய்தும் என்ற அறிவும் உடையவன்; ஆகவே, பொருள் வேண்டிப் பிரி

தல் வேண்டும் தன் உள்ளத்திற்கு, “நெஞ்சே ! இந்த உண்மைகளை இப்போது நீ உணராய்; பிரிந்து சென்று, கடத்தற்கரிய கொடுவழியில் வின்று, தலைவியின் மாண்புகளை நினைந்து தடுமாறுவாய்; ஆகவே எதையுங் துணிந்து மேற்கொள்ள என்று” கூறினான்; ஆனால் அவன் உள்ளம் விணைமேற்கொண்டு செல்வதே நன்று என்பதை உலகியலானும், அறிவு நூலானும் விளங்க உரைத்தது; அது கேட்ட அவனும், மனைக்குரிய மாண்புகளானும், கற்பாலும் அழகாலும் சிறந்த மனையாளைப் பிரிந்து பொருள் தேடப்புறப்பட்டுவிட்டான்; காவதம் பல கடங்கு கடத்தற்கரியகாட்டு வழியில் சிறிது இருந்தான்; அங்கிலையில், அவனைப் பொருள் தேடத் தூண்டிய அவன் உள்ளம், மனையில் தனித்து உறையும் தன் மனையாளை நினைந்து வருந்தலாயிற்று; மேலே செல்லுதலொழிந்து மீண்டு மனைபுகவும் எண்ணலாயிற்று. “ஆண்டு யான் கூறியனவற்றைக் கொண்டு பிரியாதிருந்திருத்தல் வேண்டும்; பிரிந்து இத்துணை நெடுந்தூரம் வந்து திரும்புவையாயின் உலகத்தார் நினைக்கண்டு நகைப்பர்; எண்ணித் துணியாதவன்; எண்ணிய எண்ணியாங்கு இயற்றும் தின்மை இல்லாதவன் என என்னையும் பழிக்கும்; ஆகவே வின் எண்ணம் ஒழிகென்று அவ்வள்ளத்திற்கு அறிவுரை கூறினான்.

இந்நிகழச்சிகளை இரு செய்யுள் வழியாக விளக்கும் ஆசிரியர் அம்மள்ளனர், ‘பொருட் சிறப்பும், இல்லறமாண்பும், நாளும் இளமையும் நில்லாப் பண்பும், அஞ்சுவது அஞ்சல் அறிவுடைமையாமாறும் இவ்வுலகத்தார் உணர்ந்து உயர்வு பெறுதலவேண்டும் என்ற உணர்வினாரவர்; அவர் உணர்த்தும் இவ்வறிவு நெறியினை, அவர்காட்டும் தலைமகன் வழி வின்று உணர்ந்து உலகமும் உயர்வு பெறுமரக.

“ஆள்விணைப் பிரிதலும் உண்டோ? பிரியிலும்,
கேள்வினி வாழிய! நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனைய வாகி நனவின்
நாள்து செலவும், முப்பினது வரவும்,

அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும்
இங்கிலை அறியா யாயினும்.....

மரங்குமல் அற்ற இயவின் சுரன் இறந்து
உள்ளுவையல்லை யோ?"

(அகம் : ஈடுந)

"வீணை நன்றாதல் வெறுப்பக் காட்டி
மரீனாமாண் கற்பின் வானுதல் ஒழிய

அத்தம் செலவருங் குறைய என்னது, சென்று

யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை யாயின்,.....
பிரியா யாயின் நன்றுமன் தில்ல;
அன்றுநம் அறியாய் ஆயினும், இன்றுநம்
செய்வீணை ஆற்றுற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர்ந்து பொருளே."

(அகம் : ஈந)

மள்ளனுர் பாடல்களை மேலும் தீநாக்கின், அவர்
சேரனுக்குரிய கொல்லிமலையினை அறிந்துள்ளார் என்பதும்,
உழவர் பல்லெலருத்துள்ளும் நல்லெலருது தேடுவர் என்ற
உழவர் இயல்பறிந்தவர் என்பதும், குதிரை நூல் வல்லவர்
என்பதும், உள்ளம் கலங்கியவழி உற்ற தொழில் நடை
பெறுது என, உள்ளமும், உடனும், உறவுடையன என
உணர்ந்தவர் என்பதும், அக்கால மகளிர் மேற்கொள்ளும்
'தோளி' போன்ற ஆடல் வகைகளை அறிந்தவர் என்ப
தும் புலனும். அவர் பெருமையினை, அவர் பாடற்
பெருமையால் அறிந்து பாராட்டுவேரமாக.

அ. ஆசிரியர் நல்லந்துவனுர்

இவர் அந்துவன் எனவும், நல்லந்துவனுர் எனவும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனுர் எனவும் அழைக்கப் பெறுவார். இவர், நல் அந்துவன் எனவும், ஆசிரியர் அந்துவன் எனவும் அழைக்கப் பெறுதலால், இவர் அக்காலத்தூரால் நன்கு மதிக்கப்பட்டுளார் என்பது புலனும். அதற்கேற்ப, மதுரைவாழ் புலவர்களுள் மிகப் பல பாடல் பாடிப் பெருமையுற்ற புலவர் மருதன் இளாகனூர், திருப்பரங்குண்ணறப் பாராட்டுங்கால், அஃது அந்துவன் பாடிய அருமையுடையது என்று கூறி, இவரைப் பாராட்டியுள்ளமை உணர்க : “தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை.” (அகம : இகு)

சங்கமருவிய தொகை நூல்கள் எட்டனுள், “கற்றறிந் தார் ஏத்தும் கவி” “கல்வி வலார் கண்ட கவி” எனப் போற்றப்படும் கவித்தொகையினைத் தொகுத்த சிறப்புடையார் நம் நல்லந்துவனுர். “ஆதலான், எண்டுப் பாலைத் திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனுர் கோத்தாரென்று கூறுக” (கவி : தோற்றுவாய்) என்றும், “மூல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்புழிச் சொல்லாத முறையாற் சொல்லவும் படுமென்றவின், இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், மூல்லை, நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லந்துவனுர்” (கவி : உரை) என்றும் கூறும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரையான் இஃது உண்மையாதல் காண்க. அவ்வாறு தாம் கோத்த கலித்தொகைக்குரிய கடவுள் வாழ்த் தையும், ஜங்தாம் கலியாகிய நெய்தற்கலியினையும் இயற்றிய பெருமையும் இவர்க்கே உண்டு. இது, “சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை புல்லிய கிளவி எச்ச மாகும்!” என்பதற்கு சொல்லெல்ச்சமும், குறிப்பெல்ச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனுர் செய்யுட் செய்தார்” என்ற நச்சினார்க்கினியர் நல்லுரை

யானும் (நெய்தற்கலி: உடு: உரை), “நல்லங்துவன் நெய்தல்” என்ற தொடரானும், கீழ்வரும் வெண்பாவானும் இனிது விளங்கும்:

“நாடும் பொருள்சான்ற நல்லங் துவனுசான்
குடுபிறைச் சொக்கன் துணைப்புலவோர்—தேடுவோர்
கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலீயினையே
கூட்டினான் ஞாலத்தோர்க் கு.”

நெய்தற்றினை தமுகிலவந்த கலிப்பாக்கள் முப்பத்து மூன்றுடன், வையை வெள்ளப் பெருக்கினை விளங்கும் மூன்று பரிபாடலும், முருகனைப் போற்றும் பரிபாடல் ஒன்றும், நற்றினை, நெடுங்தொகை இவற்றில் ஒவ்வோர் அகவலும் இவர் பாடியனவாக நமக்குக் கிடைத்துள்ளன.

ஆசிரியர் நல்லங்துவனுர், மதுரை ஆசிரியர் நல்லங்துவனுர் என அழைக்கப் பெறுதலானும், பாண்டி நாட்டுப் பேராருகிய வையையையும், அந்நாட்டுச் சிறப்புடைய குன்றுகளுள் ஒன்றுய திருப்பரங்குன்றையும் பாடியுள்ள மையானும், இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்பது பெறப்படும். இவர் அரசர் எவ்வரையும் பாராட்டினாரல்லர். ஆயினும், “பாண்டியனேடு உறவுகொண்டு, அவன் உள்ளம் தெளியச் செய்த தேயத்தார் இன்புற்று வாழ்தலே போல்” - “தென் னவன் - தெளிந்த தேனம் போல இன்னகை எய்தினன்” - (கலி: கசக) என்று பாண்டிய அரசரை மட்டும் பாராட்டி யிருத்தலையும் காண்க. ஆசிரியர் நல்லங்துவனுர், அரசர் எவ்வரையும் பாடினாரல்ல ரெனினும், அவர் அக்கால நிகழ்ச்சிகள், மக்கள் மனங்கிலை, அவர் வாழ்வியல் ஆகிய வற்றை விளங்கப் பாடியுள்ளார். அவர் பாக்கள் காட்டும் புலமை நலமும், அவை இடையிடையே உணர்த்தும் அறநெறிகளும், அவர் ஆசிரியர் என அழைக்கப்பெறு தற்கு முழு உரிமையும் பெற்றவராவர் என்பதைத் தெற்றென உணர்த்தினிற்கும்.

ஆறு அங்கம் உணர்ந்தவர் அந்தனர்; அவர்க்கு அருமறை அளித்தவன் சிவன்; அவன் கங்கையைச் சடையில்-

கரங்தவன்; திரிபுரம் தீயெழச் செய்தவன்; ஊர்தி ஏறுடையான்; பெரண்ணின் நிறமுடையான்; புலியின் தோலுடையான்; கொன்றைத் தாருடையான்; திருமால் மார்பிற் நிருமகளுடையான்; அவன் மல்லரைச் சாய்த்தான்; மண்ணை அளந்தான்; இவ்விருவரும், நான்முகனும், துவாத சாதித்தியரும், மருத்துவர் இருவரும், வசக்கள் எண்மரும், ஏகாதசருத்திரர்களும், எட்டுத் திசைக்காவலர்களும், ஏனைய அமரரும், அரக்கரும், தெய்வ முனிவர்களும் இமயத்தும் முருகன் உறையும் திருப்பரங்குன்றத்தும் ஒப்ப வாழ்வர்; முருகன் இமயப் பொய்கையில் தோன்றி னுன்; அவன் ஊர்தி யானை; கோழி அவன் கொடி; அடங்கருந் தோற்றத்து அருந்தவம் முயன்றேர், தம் உடம்பு ஒழித்து, உயர்உலகு இனிது பெறுவர்; அவ்வாறு அத்துறக்கம் புக்கார், ஆண்டு வேண்டிய வேண்டியாங் கெய்தி வாழ்வர்; தெய்வம் வழிபட்டாரையே வருத்து வதும் உண்டு; சிந்திக்கப் பின்திரும் சிறப்பு கற்புஷ்டை காரிகையர்க்குண்டு என்றெல்லாம் கூறும் அவர் உரையா னும், கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில் சிவனைப் போற்றுவதாலும், முருகன் உறை பரங்குன்றைப் பாராட்டி யுள்ளமையானும், ஆசிரியர் நல்லங்துவனுரின் சமயங்னரவு செம்மையுற விளங்குதல் காண்க.

ஆசிரியர் நல்லங்துவனார், தம் காலத்தே, தமிழகத்தில் நிலவிய அரசியல் நெறிகளை நன்கு உணர்ந்தவராவர். தமிழக முழுதும் தனியரசு நிலவிய காலம் எப்பொழுதும் இருந்ததில்லை; சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிவுண்டிருந்த அந்நாடுகள் மூவேந்தர் ஆட்சிக்குமட்டுமே உழிபட்டிருந்தன என்று கொள்வதற்கும் இல்லை; ஒவ்வொரு நாடும் அவ் வினாத்தின் வழிவந்த பல்லோரான் பல சிறு பகுதிகளாகப் பிளவுண்டு ஆளப்பட்டு வந்தது; பேரரசர் வழிவந்த பலரோடு, வேறு பல குறுநிலத் தலைவர் களும், அந்நாடுகளில் ஆங்காங்கே ஆட்சிப்பிரிந்து வந்தனர்; இதனால், இன்று கதை கூறுவார், “ஒரே ஒரு ஷரிலே ஒரு இராசா இருந்தான்” என்று தொடங்குவதற் கேறப்

ஊருக்கு ஓர் அரசர் என்ற விலையில் காட்சி யளித்தது பழங்குடிமுனாடு.

இவ்வாறு ஒரு சிறு நாட்டில் மிகப் பல அரசுகள் நடைபெறத் தொடங்கினமையால், போரும், பூசலும், நாட்டின் அன்றை விகழ்ச்சிகளாகிவிட்டன ; உள்ள ஆட்சியை ஒழித்துவிட்டு, இடையே ஓர் ஆட்சி இடங்கொள்வதும், இடைவந்த அவ் ஆட்சியை அழித்துவிட்டு, உரிய ஆட்சியே மீட்டும் ஆட்சி மேற்கொள்வதும், படையாற்றல் அற்றுளை, அஃதுடையான் அழித்து ஆட்சி ஏறுவதும், அவன், தன்னினும் படைவலியுடையான் போர் தொடுத்துப் போதல் அறிக்கு, அதைக் கைவிட்டுக் களத்துளின்றும் ஓடி மறைவதும், அறஞுடையான் ஆண்ட இடத்தே அஃதில்லானெருவன் அமர்ந்து ஆளத்தொடங்குவதும், அறநெறி இயங்கா ஆட்சியொன்றை அழித்து, அஃதுடையான் இருந்து ஆண்டு உயர்வதும், தமிழகத்தின் அங்கால அரசியல் விலையாம். இவ் வரசியல் நெறிகளை நன்கூணர்ந்த நம் புலவர், அவற்றைத் தாம் பாடிய கலித் தொகைக்கண், ஆங்காங்கே மேற்கொண்ட உவமைகள் வழியாக நமக்கு விளங்க உரைத்துள்ளார்.

ஞாயிறு, உலகத்தில் இருளாகிய பகையைப் போக்கி விட்டு, ஒழுங்காக ஒளி அளித்துக் காத்துப் பின்னர் மலையிடையே சென்று மறைந்துவிட்டது ; பின்னர்ச் சிறிது நாழிகை கழித்துத் திங்கள் தோன்றித் தன் தண்ணென்னியால், இருளைச் சிறிதே போக்கி விலவிற்று ; ஞாயிறு மறைந்த காலத்திற்கும், திங்கள் தோன்றிய காலத்திற்கும் இடைப்பட்ட சிறிது காலத்தே உலகம் இருளில் ஆழங்கு இன்னல் உற்றது. இந் விகழ்ச்சியை ஷளக்கப் புகுந்த புலவர் ; ஞாயிறு, வெற்றியால் பெற்ற புகழ்விறைந்த அரசன், அறநூல் வழிவின்று அல்லனகடிந்து, நல்லன ஒழிபி நாடாண்டு, பின்னர்த் தன் நல்வினைப்பயன் துய்ப்பான்வேண்டித் துறக்கம் புக்கதைப்போன்று, இருள் போக்கி, ஒளிசெய்து மறைந்துவிட்டான் ; தங்கள் அரசனை இழுந்து அல்லலுற்ற அங் நாட்டுக் குழுகளின் துயர் கண்டு,

வேற்றரசன் ஒருவன் வந்து, அவர் துயரை ஒருவாறு போக்கி ஆள்வதேபோல், திங்கள் தோன்றி, இருளைச் சிறிதே போக்கிற்று; அரசிழங்கிருந்த அவ் இடைப்பட்ட காலம், அங் நாட்டு மக்களுக்கு ஆற்றலூனுத் துயர் அளித் தல்போன்று, ஞாயிறு மறைவிற்குப் பிற்பட்டதும், திங்கள் தோற்றத்திற்கு முற்பட்டதுமாய மாலைக்காலம், கணவரைப் பிரிந்தார்க்குப் பெருந்துயர் அளித்தது, எனக் கூறியுள்ளார் :

“வெல்புகழ் மன்னவன், விளக்கிய ஒழுக்கத்தால் நல்லாற்றின் உயிர்காத்து, நடுக்கறத் தான் செய்த தொல்வினைப் பயன் துய்ப்பத் துறக்கம்வேட டெழுங்தாற் பலகதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர [போல் ஆனாது காலும் கொண்ட உலகத்து மற்றவன் ஏனையான் அளிப்பான்போல் இகலுஇருள் மதிசிப்பக் குடைசிழுல் ஆண்டாற்கும், ஆனிய வருவாற்கும் இடைநின்ற காலம்போல் இறுத்தந்த மருங்மாலை.” (நெய்தற்கலி : க)

தலைவன் பிரிந்து இருந்தமையால் வருந்தி மெலிவுற்ற தலைமகள், ஆற்றும் தலைமகன் அண்மையில் இல்லாமையால் தளர்வுற்றார் என அறிந்துவந்து வருத்திய மாலைக்காலம், அத் தலைமகன் வந்து சேர்ந்தானுதல் அறிந்து, அவளை வருத்துவதொழித்து இரவினுள் சென்று ஒளித் துக்கொண்ட நிகழ்ச்சி, படைவன்மையில்லா அரசன் ஒருவன் ஆனாம் நாடு, பாதுகாப்பற்றது என அறிந்த மற்றோர் அரசன், அங் நாட்டுள் புகுந்து, அங் நாட்டார்க்குப் பெருந்துன்பம் தந்து ஆண்டிருப்புழி, அப் பகைபோக்கி ஆனாம் ஆற்றல் உடைய அறவெநிரி அரசன் ஒருவன் வரக் கண்டு, அங் நாட்டைவிட்டு ஒடி ஒளிந்த நிகழ்ச்சி யோடு ஓப்படைத்தாம் என்று கூறுவதையும் காண்க:

“இடனின்று அலைத்தரும் இன்னு செய்யாலீஸ், துளிகொள் துயர் தீருக் காதலர் துளைதார, மெல்லியான் பருவத்து மேனின்ற கடும்பகை இல்லென நீக்கி, ஒருவாது காத்தோம்பும் நல்லிறை தோன்றக் கெட்டாங்கு இல்லா கின்றால் இருளகத் தொளித்தே.” (நெய்தற்கலி : க)

ஞாயிறு, பகற்காலமெல்லாம் உலகத்து உயிர்கள் ஒளிபெற்று உய்யுமாறு விசிய தன் கதிர்களையெல்லாம் மடக்கிக்கொண்டு மலையிடையே மறைந்தானாக, அவை அவன் ஒளியால் தாம்பெற்ற இன்பமெல்லாம் இழந்து, துங்குறு மாறு இருள்வந்து சேரும் நிகழ்ச்சியை, அறநெறி நின்று உலகாண்ட அரசன் மறைந்தானாக, அவன் ஆட்சியால், தாம் பெற்ற மகிழ்ச்சியெல்லாம் இழந்து உலகத்தார் உறு துயர் உறுமாறு, அறநெறி அறியாக் குறுஷில் மன்னன் அவ் வலக ஆட்சியை அடைவதுபோலும் என்று கூறும் உவமையினையும் உணர்க.

“எல்லறு தெறுகதிர் மடங்கித் தன்கதிர் மாய,
நல்லற நெறிநிறீ உலகாண்ட அரசன்பின்
அல்லது மஸிங்திருந்து அறநெறி ஏறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர்.”

(நெய்தற்கலி: கட)

ஆசிரியர் நல்லங்துவனார், அக்கால அரசியல் விலையோடு, மக்கள் வாழ்க்கை நிலையினையும் விளங்க உணர்ந்தவராவர். அவர் பாடிய பரிபாடல் நான்கும், அக் கால மக்கள் வாழ்வியலை நன்கு உணர்த்துவனவாம். ஆற்றில் புதுப்புனல் வருங்காலத்திலும், அங்கீர் தெளிந்து ஓடும் தைத்திங்கள் காலத்திலும், அதில் மக்கள் ஆடிமகிழ்தல் அக்கால வழக்கமாம். பாண்டிநாட்டு மக்கள், தங்கள் நாட்டில் ஓடிய வையையாற்று வெள்ளத்தில், விரும்பியாடிய ஆட்டங்களைப் புலவர் நன்கு விரித்து உரைத்துள்ளார்.

வையை, புலவர் பாராட்டும் புகழுடையது என்ப; “சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி, இருஷிலம், தார் முற்றி யதுபோலத் தகைபூத்த வையை” (கவி: கன), “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி, வையை என்ற பொய்யாக் குலக்கொடி” (சிலம்பு: கன) எனப் புலவர்கள் அதைப் போற்றுவது காண்க. வையையின் இச்சிறப்புணர்ந்த புலவர், அது புலவர் பாராட்டும் இப் புகழ்

உரைகள் பொய்யாகாவண்ணம் விரைந்தோடிவந்து, உலகத்தே உழவுமுதலர்ம் தொழில்கட்டுத் துணையாய்ப்பரந்து சென்றது என்று சிறப்பிப்பாராயினர்.

“மாசில் பனுவல் புலவர் புகழ்புல
நாவிற் புளைந்த நன்கவிதை மாருமை
மேவிப் பரந்து விரைந்து விளைந்தத்
தாயிற்றே தண்ணம் புனல்.” (பரிபாடல்: ஈ: எ-க0)

வையை, கங்கையைப்போல் பெருமலையிடத்தேதே தோன்றப் பெறுமையால், அவ்வாற்றில் வரும் வெள்ளாம் கிண்டகாலம் நிற்பதில்லை; திடுமெனப் பெருவெள்ளாம் வருவதும், உடனே குறைவதும் அதற்கு இயல்பாம். பெருகுவதும், சுருங்குவதும் தன் இயல்பெனக் கொண்ட வையையின் இயல்புணர்ந்த புலவர், அஃது எப்பொழுதும் ஒருதன்மையில் நில்லாமல், தோன்றும் காலத்தே விரையத் தோன்றிச் சுருங்குங் காலத்தே, தோன்றிய காலத்தி னும் விரையச் சுருங்கும் இயல்பினதான் காமமோடு ஒக்கும் என்று கூறுகிறார். வையைக்கரைக்கண் வின்று, நான் பரததையர் ஒருவரையும் பார்த்தறியேன் என்று கூறிச் சூனாரைத்த தலைமகனை நோக்கி, “ஜய! காமம் ஓர் இயல்புடையதன்று; அஃது ஒருவர்பால் விரையப் பெருகும்; சிலர்பால் விரையச் சுருங்கும்; வையையும் விரையப் பெருகுவதும், விரையச் சுருங்குவதும் செய்யும்; ஆகவே, காதலும், வையையும் ஓர் இயல்பினவே; ஆகவே சூனாரம்க!” என்று கூறினாள் தலைமகள் என்று பாடி வையை வெள்ளச் சிறப்பைப் பாடியுள்ளமை காண்க:

“காதலங் காமம்,
இருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் சூனாரல், வையைப்
பெருக்கன் (இரு?)” (பரிபாடல்: ஈ: எக - ச)

பெருகிவரும் வையையர்ற்று வெள்ளாம், வரைபோலும் அளீணகளை அழித்து ஓடி வருவதால், அதன் அலீகளால் இருக்கரைகளும் அலீப்புண்டு அழிவதையும், அவ்வழி

விடங்களை அடைக்க ஊரில் பறையறையைப் பெறுவதையும்
புலவர் விளக்கியுள்ளார்:

“வரைச்சிறை உடைத்ததை வையை; வையைத்
திரைச்சிறை, உடைத்தன்று கரைச்சிறை; அறைகெலும்
கரைச்சிறைப் பறைஞம் ஊர்ஜுவித் தன்று ”
(பரிபாடல், ச: 22 - ச)

வையை, மலையின் இழிந்தும், காட்டினுட் புகுந்தும்,
கரைகளை அழித்தும் பெருகி வருவதால், அங்கீர் முற்றும்,
ஆங்காங்குள்ள மணம்கிறை மலர்களால் மறைப்புண்டு;
இது புன்னாறு அன்று, பூம்புன்னாறு எனப் போற்ற விளங்
கும். வையையின் இக்காட்சியைத் திருமருத்துறைக்கண்
ங்கள்று கண்டு களித்த புலவர் ஆசிரியர் நல்லங்குவனுர்,
“மலையில் மலர்ந்த புன்னை, கரையிற் கிடந்த சாபுங்கை
வண்டொளிக்கும் சண்பகம், இல்லம், தேற்று, வில்வம்,
வேங்கை, காந்தன், தோன்றி, கண்விகர் நிலம் ஆய மலர்களை
அருவிகள் அடித்துக்கொணர்க்கு குவிப்பதால், அவை
குவிந்து காணப்படும் இத்திருமருத்துறையினைப் பூப்பறிப்
பார் தாம் பறித்த பன்னிற மலர்களைக் குவித்துவைக்கும்
மலர்மண்டபம் என்று கூறி மகிழ்வேனே? மலர்ப்
போர்வையும்; அணிதிகழ் ஆரமும், திரையும், நுரையும்,
சிறுமென்குமியுங் கொண்டு, மணங்கமழ் சங்தனம் மார்பிற்
பூசித்தோன்றும் வையை என்ற பெயருடையாளோரு
பெண்ணின் ஆடையாம் எனக் கூறி அகமகிழ்வேனே? பார்
மகள், கள் பருகும் மிடறு எனக் கூறிப் பாராட்டுவேனே?”
என்றெல்லாம் பாடிப் பாராட்டியுள்ளார். (பரி. கக:
கை - ந. 0)

வையை வெள்ளம் வந்தது எனக்கேட்ட மதுரை
வாழ்மக்கள், அவ்வெள்ளத்தைக் காணவும், அதில் ஆடிமகிழ்
வும் விரும்பிய தங்கள் உள்ளத்தின் விரைவால், செய்வனை
அறியாராய்த் தேரிற் பூட்டவேண்டிய குதிரைகளை வண்டு
யிற் பூட்டுவர்; வண்டியிற் பூட்டவேண்டிய ஏருதுகளைத்
தேரிற் பூட்டுவர்; குதிரைச் சேணங்களை யானைக்கு

இடுவர்; குதிரைக்குச் சேணம் இடாமலே விடுவர்; மகளிர்க்குரிய கோதையை மைந்தர் அணிவர்; மைந்தர்க்குரிய மாலையை மகளிர் அணிவர்:

“தின்டேர்ப் புரவி, வங்கம் பூட்டவும்,
வங்கப் பாண்டியில் தின்டேர் ஊரவும்,
வயமாப் பன் ஞூங மதமாப் பன்னவும்,
கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
மகளிர் கோதை மைந்தர் புணியவும்
மைந்தர் தண்தார் மகளிர் பெய்யவும்
முந்துறல் விருப்பொடு முறைமறந்து அணிந்தவர்.”
(பரிபாடல், 20: கச - உ)

ஆற்றில் புதுப்புனல் வருங்கால் ஆடுதல், உள்ளத் திற்கு உவகை தரும எனக்கொண்டு ஆடுவாரே பலராவர். எனினும், அவ் ஆடலை ஒரு பயன் கருதி ஆடுவாரும் உளர். ஒன்பது ஆண்டுக்கு உட்பட்ட பெண்கள், உலகம் மழை பெற்று உய்யவேண்டும் எனவும், தாழும் நற்கணவரைப் பெற்று கல்வாழ்வு வாழுதல்வேண்டும் எனவும் வேண்டித் தைத் திங்களில் நிராடி நோன்பு நோற்பது பண்டைக்காலத் துமிழ் வழக்கமாம். இங்நோன்பு, மார்கழித் திங்களின் கிறைமதி நாளாய திருவாதிரைக்குமுன் பத்தாம் நாளி விருந்து துவங்கித் தைத் திங்கள் வரையிலும் ஈடுபெறும் ஆதலாலும், மார்கழி கிறைமதி நாள்முதலே தைத் திங்க ணாம் எனக் கருதப்படும் ஆதலாலும், இது மார்கழி நிராடல் எனவும், தைந் நிராடல் எனவும் அழைக்கப் பெறும்.

வையைக் கரையில் இவ்விழா விகழ்முறையினை விளங்க உரைக்கப் புகுந்த புலவர், “மார்கழித் திருவாதிரை நாளன்று, ஆகமங்கள் அறிந்த அந்தணர், அத் திருவாதிரைக்குரியோனுகிய சிவனுக்கு விழா செய்யத் தொடங்கினர்; மழைபெற்று மாங்கிலம் மகிழ்க என வேண்டுத் தைந்நிராடத் தொடங்கிய கன்னிமகளிர், முதிய மகளிர், செய்யும்முறைமையினை முன்னின்று காட்ட,

பணி மிக்க விடுயற்காலத்தே படிந்து நோடினர்; அங்களும் ஆடிய அவர்கள், வாடை வீசுவதால், குளிர் பொறுத்தல் இலராயினர்; அவ்வாறு வருங்குவர் தம் குளிர்போக்கு, ஆற்றின் கரைக்கண் அந்தனர் ஒம்பிய செந்தழுல் சிறந்த துணைபுரிந்தது," என்றும் அவ்வாறு ஆடிய மகளிர், தம் நோன்பின் இறுதியில், "தைந்நிரே!" யாம் உள்ளம் மேவிய காதலைப்பெற்று உயர்வோமாக; எம் கணவர், சூழன்டு துறக்கும் வண்டீடுபோல், எம் நலன் உண்டு எம்மை மறங்குபோதலைப் புரியாராகுக! யாழும் எம் கணவரும், இன்றேபோல் என்றும் இவாமைச் செவ்வியோ டிருப்போமாக!" என்று வேண்டினர் என்னும் அறிவித்துள்ளார்;

"விர்நால் அந்தனர் வீழவு தொடங்கப்
புர்நால் அந்தனர் பொலங்கலம் ஏற்ப,
வெங்பா தாக வியன்கில் வரைப்பு என
அம்பா ஆடவில் ஆய்தொடிக் கள்ளியர்
முனித்துறை முதல்வியர் முறையை காட்டப்
பளிப்புலர் பாடிப், பருமணல் அருவியின்
ஊதை ஊர்தர உறைசிறை வேதியர்
தெறிநியிர் நூடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் சுரணி புலர்த்தர." (பரி.கூ: எள-ஏக)

வையை யாற்றின் வனப்பிளை விளங்க உரைத்த புலவர், அவ் வையையின் ஒருபால் அமைந்த திருப்பாங்குன்றின் பெருமையைனையும் பாராட்டியுள்ளார்; பரங்குன் கற்றும், அப் பரங்குன் றுறை பெருமானைய முருகனையும் பாடிப் பரவியுள்ளார்; பரங்குன்றில், செவ்வேளைக் காண்ற பெருட்டுச் சிவன் முதலாம் தேவரெல்லாம் சோவந், துள்ளமையால் அது, அத்தேவர்கள் ஒருங்கு கூடியிருக்கும் இமயத்தோடு ஒப்புதையதாம் என்று பாராட்டுகிறார்: "பரங்குன்று இமயக்குன்றம் சிகர்க்கும்." அப்பரங்குன் றிற்கும், மதுரைக்கும் இடைப்பட்ட வழியின் அருமை மினைப் பாராட்டும் புலவர், அவ்வழி, தும்பியும் வண்டும் கூற்றித் திரிந்து, தெனுண்டு ஆரவாரிக்குமாறு, சினையில்

ழுத்த மலர்களினின் ரூம், கொத்துக்கொத்தரக மலர்ந்து கொன்றை மலர்களினின் ரூம், மணம் விழைந்து கொடியில் பூத்த மலர்களினின் ரூம், கைபோலும் காங்தள் மலர்களினின் ரூம் எழுங்த பல்வேறு மணங்களும் கலங்து வந்த தென்றல் வீசும் சிறப்புடையது என்று கூறிச் சிறப்பிக் கின்றார். ஆசிரியர் இளங்கொவடிகள், பொதிகைத் தென்றல் சந்தனம் நாறும்; மதுரைத் தென்றல் மலர்களின் மணம் நாறும் எனச் சிலப்பதிகாரத்தே கூறுவதோடு இஃது ஒத்திருத்தல் காண்க.

“வீழ்தும்பி வண்டொடு மினிரூப்பபச், சுனை மலரக், கொன்றை கொடியினார் ஊழ்ப்பக், கொடிமலர் மன்றல் மலர, மலர்காந்தள் வாய்நாற நன்றலிழ் பன்மலர்நாற நறை பனிப்பத் தென்றல் அசைவருஷம் செம்மற்றே அம்மனின் குன்றத்தாற் கூடல் வரவு.” (பரிபாடல், அ : உங - அ)

மறுமிடற்றண்ணற்கு மாசிலோள் தந்த கடம்பமர் செல்வனும் பரங்குன்றுறை செவ்வேளை வழிபடச் செல் வார், வழிபாட்டிற்குரிய பொருள்களோடு சென்று வழி பட்டு, “ஐய! கணவரோடு கைகோத்து ஆடி மகிழ்ந்த தாகக் கண்ட கனவு பொய்யாகாமல், யாம் மகிழ்ந்து ஆடுமாறு நின்றவையை பெருக்கெடுத்து வருக!” எனவும், “ஐய! எமக்கு மகப்பேறு உண்டாக மனம் இரங்குக!” எனவும், “ஐய! யாம் எடுத்த விளை இடையூறின்றி முடிந்து பெரும் பொருள் நல்குமாக!” எனவும், “ஐய! யாம் மேற்கொண்டு செல்லும் போரில் வெற்றி வாய்க்கு மாக!” எனவும், அவரவர் விரும்பும் வரம்வேண்டி நிற்கும் பக்திநிலையினைப் பார்த்துப் பரவசமுற்றுப் பாடுகிறார் முலவர் :

“அருவரைச் சேராத, தொழுநர்
கனவில் தொட்டது கைபிழை ஆகாது
நனவில் சேனப்பங்கள்-னளிபுனல் வையை
வருபுனல் அணிகென வரங்கொள் வோரும்,

கருவயிறு உறுதெனக் கடம்படு வோரும்,
செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும்,
ஐயமர் அடுக்கென அருச்சிப் போரும்
பாடுவார்.” (பரிபாடல் : அ, கூட காக)

பரிபாடற்கண், வையை வெள்ளத்தினையும், பரங்குன்றுறை செவ்வேள் விழுவினையும் காணவந்தாருள், ஒருத்தி, தனக்குரிய அணிகளைப், பரத்தையர் ஒழுக்கம் உடையனுய தன் தலைவனால் அளிக்கப்பெற்று அணிந்து வந்தாளோரு பரத்தையைப் பார்த்து, அவ்வணிகள் அவள்பால் வந்தவாறு யாங்கணம்? அவற்றை அளித்தான் யாவன்? எனக் கேட்கவும், அதற்கு அவள் விடை கூறவும் இருவரிடையே எழுந்த அழுகிய சொல்லாடல்களையும், பரத்தையர் ஒழுக்கம் உடையனுய தலைவன், ஒரு பரத்தை பால் சென்றமையால், காலம்கடந்து வந்தான் எனக் கழுத்து கடிந்துரைக்கும் ஒரு பரத்தையும், அவனும் மேற்கொள்ளும் சொல்லாடல்களையும், சொற்க்கவையும் பொருட்சவையும் பொருந்தப் பாடிக் காட்டுகிறூர் புலவர். அவற்றை, அதிற்கண்டு அகமிக மகிழ்க.

ஆசிரியர் எனப்படுவார், அறிவுரைக்கும் சான்றே ராவர்; அறம் உணர்த்தவல்லோரே ஆன்றேர் எனப் படுவர்; புலவர் நல்லங்குவனுர், ஆசிரியர் என அழைக்கப் படுதற்கேற்ற அறிவும், அறமும் நிறைந்த உள்ளத்தின ராவர்; அவர் உள்ளத்தில் ஊறிய அறிவுரைகள் பல ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன; அவற்றையெல்லாம் தொகுத்து உரைப்பின், அதுவே ஒரு பெருதூலாம். ஆதலின், அவற்றுள் சிலவற்றை ஈண்டு நோக்குவோமாக.

“யிறர் நோயும், தம் நோய்போல் போற்றி, அறன் அறிதல் சான்றவர்க்கெல்லாம் கடன்” (நெய்தற்கலி : உட ஒருவர்க்கு உற்ற துயரைத் தம்மால் தீர்த்தல் இயலாதாயின், வருந்துவாரைக் கண்டு தாழும் வருந்துவர் சான்றேர்; சான்றேர், தம்மை அடைந்தார் தீயவராயினும் காத்தலீக் கடமையாக்கொள்வர். “திங்கள் அரவுறின்

தீர்க்கலாராயினும் தம் காதல் காட்டுவர் சான்றேர்; “தாங்காச் சினத்தோடு காட்டி உயிர்செக்குக்கும் பாம்பும் அவைப்படில் உய்யும்” (நெய். கலி : உட) எனக் கூறும் சான்றேர் இயல்புகளும்,

தனக்கு அறிவுபல ஊட்டி வளர்த்த ஆசிரியனுக்கு உறுபொருள் கொடுத்தல்வேண்டும்; உற்றுழி உதவல் வேண்டும்; அவ்வாறு ஆசிரியர்க்குதவாதவன் அறிந்த கலைச்செல்வமும், பெற்ற பொருட்செல்வமும் சிறுகச் சிறுகச் சீருபிங்குபோம். தனக்கொரு துயர் வந்தக்கால் அது துடைத்துத் துணைபுரிந்தார்க்கு ஒரு துயர்வரின் அதை ஒழித்து உறுதுணைபுரிதல் வேண்டும்; அவ்வாறு உதவாது செய்ந்நன்றி கொன்றுன், இம்மையிலேயேயன்றி மறுமையிலும் இன்னல் பல உற்று இழிநிலை பெறுவன். தம்மைச் சூழ வாழும் சுற்றத்தார் வருந்திய வாழ்க்கையினாராகப், பெரும்பொருள் பெற்றுன் ஒருவன், அவரையும் பேணுது, அப் பொருளையும் போற்றுது வாழின், அவன் குடும்பத்தினரும் எனக் கூறும் பொருளின் இயல்புகளும்,

“கற்பித்தான் நெஞ்சமுங்கப் பகர்ந்துண்ணேன் வீச்சைக்கண் தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்;
ஒந்தக்துள் உதவியார்க்கு உதவாதான் மற்றவன்
எச்சத்து எாயினும் அஃது எறியாது விடாதேகாண்.
கேளிர்கள் நெஞ்சமுங்கக் கெழுவற்ற செல்வங்கள்
தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமால்.”

(நெய்தற்கலி : உட)

‘அன்பும், அறம்பிறழா வாய்மையும், நெறிபிறழா நீதியும் இவனேனுடு பிறந்தன; இன்று இவனேனுடு மாய்ந்தன; இனி அவற்றை எவன்பால் காண்போம்,’ என்று மக்கள் மனங்கலங்குமாறு தன் நாட்டில் பொய்கெடுத்துப் புகழ் தோன்ற ஆரூம் அரசே நல்லரசாம். அவ்வரசு வாழச் செல்வமும் வாழும்; அவ்வரசு அழியச் செல்வமும் அழியும் எனவும்,

“நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
இவனிற் ரேன்றிய இவெளன் இரங்கப்
புரைதவ நாடிப் பொய்தபுத்து இளிதாண்ட
அரைசனேடு உடன்மாய்ந்த நல் ஹழிச் செல்வம்.”
(நெய்தற்கலி : கங)

“தன் உயிர்போலத் தழீஇ உலகத்து மன்றயிர் காக்
கும் இம் மன்னன்” (நெய்தற்கலி : உக) எனவும், ‘ஒட்டார்
பின்சென்று ஒருவன் வாழ் தவின் அங்கிலையே கெட்டான்
எனப்படுதல் நன்று’ என்பவாகவின், பகைவரைப் பகைவர்
பணிந்து வாழும் வாழ்க்கை பழியடைத்தாம். “வேற்றிருரை
வேற்றிரு தொழுதல் இளிவரவு” (பரிபாடல், உ.ஒ : எ.ஏ)
எனவும் கூறும் அரசியல் நெறிகளும்,

தாம் செய்வது தவறு என்பதைத் தம் நெஞ்சார
அறிந்தவர், தாம் தவறு செய்வதைப் பிறர் எவரும் அறிந்
திலர் என்ற எண்ணமுடையராய்ச் செய்தல் பெரிதும்
தவறும்; தாம் செய்வது தவறு என்பதை அவர் உள்ளாம்
உணர்ந்துளது; உணர்ந்த அவ்வள்ளாம் அதைப் பலர்
அறியத் தூற்றச் செய்யாதெனினும், செய்தார் நெஞ்சை
அனுஅனுவாகச் சிதைத்துக்கொண்டே இருக்கும்.
ஆதவின் அது செய்யாது வாழ்வாரே அறிவுடையராவர்
இக்கருத்தினை விளக்கும் அறநெற்யுரைகளும்,

“கண்டவர் இல் என உலகத்துள் உணராதார,
தங்காது தகைவின்றித் தாம்செய்யும் விளைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக்கு ருக்கிய கரியில்ஸை.” (நெய்தற்கலி : அ)

“எண் என்ப, எனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு” என்றும், “எண்னும்
எழுத்தும் கண்ணென்த தகும்” “முகத்து இரண்டு புண்
உடையர் கல்லா தவர்” என்றும் கூறுப் பூகவின், கல்லா
தான் ஒருவளைக் கூறுங்கால், “கல்லாது முதிர்ந்தவன்
கண்ணிலா நெஞ்சம்” எனக்கூறும் கல்வியது சிறப்புரை
களும், நெய்தற்கலி பதினாறுவது பாடவில் தொகுத்துக்

கூறும் பல்வேறு அறவுரைகளும் அவர்தம் ஆசிரியம் பெருந்தகைமையினைத் தோன்றச் செய்தல் காண்க:

“ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க்கு உதவுதல்;
போற்றுதல் என்பது, புணர்ந்தாரைப் பிரியாமை;
பண்பு எனப்படுவது, பாடறிந்து ஒழுகுதல்;
அன்பு எனப்படுவது, தன்களை செருஅமை;
அறிவு எனப்படுவது, பேதையார் சொல்ளோன்றல்;
செறிவு எனப்படுவது கூறியது மருஅமை;
நிறை எனப்படுவது, மறைப்பிறர் அறியாமை;
முறை எனப்படுவது கண்ணேடாது உயிர் வெளவல்;
பொறை எனப்படுவது, போற்றுரைப் பொறுத்தல்.”

ஆசிரியர் கல்லங்குவனுர் பாடல்கள் அரிய நயம் செறிந்தன. அப் பாடல்களின் அருமையினை, அப்பாக்களின் இடையிடையே அவர் மேற்கொள்ளும் உவமையால் அறியலாம்; அவர் உவமைகளிற் பெரும்பாலன, அற நெறியினை உணர்த்த, மற்றொர் அறநெறியினையே உவமையாகக் கொள்வர். அவ்வாறு வந்தனவும், பிறவும் ஆய அறநெறிகளை முன்னரே அறிந்தோமாதவின், அவ்வழி வாராப் பிற உவமைகளுள் சிலவற்றை ஈண்டு நோக்குவோம்.

மலையிற் பிறந்த ஆறு, தான் பிறந்த அவ்விடத்தின் நீங்கிக் கடலீச் சென்று அடைதல், ஒரு பெண், பிறந்த தன் பெற்றோரை நீத்து, தன்னைக் காதலிக்கும் கணவன் வீடு செல்வதை ஒக்கும் எனவும், மலையிற்றேன்றிய வெள்ளம் வையையாற்று வழியே சென்று கடவிற் கலப்பதற்கு முன், மதுரையிடத்தே மக்கள் உட்படுகுந்து ஆடித்தினைத் தல், ஒரு பெண்ணைக் களாவிற் புணர்ந்து, அவள் தமர் அறியாவண்ணம் தன்ஊர்க்கு உடன்கொண்டு போங்கால், இடையே அவள் சுற்றுத்தார் படையொடும் சென்று அவனைத் தடுத்து விருத்திப்போராடுதலை ஒக்கும் எனவும்,

“மாமயில் அன்னார் மறையிற் புணர்மைந்தர்

காமம் களவிட்டுக் கைக்கொள் கற்பு உற்றென

மல்லற் புனல்வையை மாமலைவிட் டிருத்தல்.”

“கடைஅழிய நீண்டகன்ற கண்ணோக்க காளை
படையொடுங் கொண்டு பெயர்வாளைச் சுற்றம்
இடைநெறித் தாக்குற்ற தேய்ப்ப அடல்மதுரை
ஆடற்கு நீரமைந்தது யாறு.”

(பரிபாடல், கக : சகூ—க)

பிரிந்துசென்ற தலைவன் வந்து, தலைமகள் மெய்யைத் தீண்டத் தீண்ட, அவன் உடலைப் பற்றிய பசலைநோய் நிங்குவது, குடிகளின் துயர்போக்கித் துண்ணபுரியும் அரசன் படை தாக்கத் தாக்க, அந்நாட்டைக் கைப்பற்றியிருந்து பகைவர் நிங்குவதுபோலும் எனவும், “குடிபறம் காத் தோம்பும் சேங்கோலான் வியன்தானை, விடுவுழி விடுவுழிச் சென்றஞ்கு, அவர் தொடுவுழித் தொடுவுழி நிங்கின்றாற் பசப்பே.” (நெய்தற்கலி: கக) இவரதேதி தத்திரியும் நாரைகள் தம் இரையை எண்ணீ, மணல்மீது அமைதியாக சின்றிருக்கும் காட்சி, அந்தணர் அந்திக்காலத்தே ஆற்று மணவில் அமர்ந்து அரிய மறையினை மனத்திடை எண்ணீ யிருத்தலை ஒக்கும், “நாரை முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி விளைவார்போல் ஏக்கர்மேல் இறைகொள்ளும்” எனவும், காமநோயால், உயிர் தன் இயல்பில் வில்லாது அழிதற்கு, உப்பால் செய்யப்பெற்ற ஒரு பாவை, மழுத் துளியால் கரைந்து மறைதலோடு ஒக்கும். “உப்பியல் பாவை, உறையுற்றதுபோல உக்குவிடும் என் உயிர்” (நெய்தற்கலி: எனவும், கண்முன் தோன்றும் ஒரு தலைவி, தலைவன் கைக்கு அகப்பட அரியளாதல், நிருள் தோன்றும் விறைமதியின் விழுல் கைக்கோடற்கு அரிதாதல் போலும், “ஓரொருகால் உள்வழியளாகி, விறைமதி நிருள் விழுல்போல் கொளற்கு அரியன்” (நெய்தற்கலி: உச) எனவும், கூறும் அவர் உவமையின் அருமையினை அறிந்து மகிழ்க்.

தன் தலைவன்பால் கழிபெருங்காதல் கொண்டாளொரு காரிகை, அவன் விளைவயிற் பிரிந்தானுக, அவன் பிரிவுத் துயர்ப்பாருளாய், கடலையும் காற்றையும், ஞாயிறு திங்கள்

கனோயும், நோக்கி அவனை அடையுமாற் ரினைக் காட்டுவீராக எனக் கலங்கி நிற்கும் இரங்கத்தக்க லிலையினைப் புலவர் எடுத்துக்காட்டுங்கால், காண்பார்தம் கண்களும் கடலாம் என்பதிற் சிறிதும் ஜெயமில்லை.

“எங்கும் திரிதரு காற்றே! என் நலன் உண்டு ஒளித்தான் யான்டுளான் என்பதை ஞாயிற்று ஒளியுள் வழியெல்லாம் உட்புகுந்து தேடித்தர வேண்டுகின்றேன்; தாராயேல், என் கண்ணீரைத் தெளித்து, அதன்கண் ஏழுகின்ற அழல்ரலே நின்முடல் எலாம் சேரச் சுடுவேன்.”

“வளியே! எதிர்போம் பலகதீர் ஞாயிற்று ஒளியுள் வழியெல்லாம் சென்று முனிபெம்மை உண்மைங்கள் உண்டு ஒளித்தானைக் காட்டுமோ; காட்டாயேல், மண்ணகமெல்லாம் ஒருங்கு சுடுவேன்என் கண்ணீர் அழலால் தெளித்து.” (நெய்தற்கலி : உள்)

“கானும் இடம் எங்கும் பரந்து விற்கும் கடலே! என்னைப் பேணுது பிரிந்து சென்றான் உறையும் இடம் தேடிச் செல்ல இடம்தாராயேல், நின்கிரெல்லாம் வற்றி வெறுமணலாம்படி. என் காற்புறுத்தால் இறைத்துவிடுவேன்; எனக்கு அறக்கடவுளும் துணை விற்கும்.”

“பேணுன் துறக்தானை நாடும் இடம்விடா யாயின் பிறங்கிரு முங்கீர் வெறுமண ஸாகப் புறங்காலின் போக இறைப்பேன்; முயலின் அறம்புணை யரகலும் உண்டு.” (நெய்தற்கலி : உள்)

“திங்கள் இடை இருங்கு, இவ்வுலகெல்லாம் கானும் கிறு முயலே! என் கேள்வன் இவ்விடத்தான் எனக் காட்ட வேண்டுகின்றேன்; காட்டாயேல், நின் பகையாய வேட்டை நாயை நின்பால் விரட்டுவேன்; வேட்டுவரிடத்தே விரைங்கு சென்று, இங்கே உளது ஒரு குறுமுயல் எனக் கூறுவேன்; நினக்கு அரண் அளிக்கும் அத்திங்களும் தீயும் ஒருங்கே அழியுமாறு, அத்திங்களின் பகையாய பாம்பைச் செலுத்துவேன்.”

“பொங்கிரு முங்கீர் அகமெல்லாம் நோக்கினை

திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயால் !

எங்கேள் இதன் கத்து உள்வழிக் காட்டமோ

காட்டமோ யாயின் , கதநாய் கொளுவுவேன்;

வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன்.” (நெய்தற்கலி: உள்)

“பழியொழித்துப் பகல் விளக்கும் ஞாயிறே! உலகியல் உணராதாரைக் கழியச் சிறுவை என்று கூறக்கேட்டுளோன் ; நின்னைப் பணிந்து ஒன்று வேண்டுகின்றேன் ; அவ்வாறு சிறுங்கால், அவரைக் கழியச் சினவற்க ! என் உள்ளம் கெடுமாறு ஊர்விட்டுப்போன அவரைக் கழியச் சிறுவையாயின், அவர் அழிவர் ; அவர் அழியின் என் உயிரும் அழியும்.”

“பழிதபு ஞாயிறே! பாடறியா தார்கண்

கழியங் கதற்கை எனக்கேட்டு, நின்னை

வழிபட்டு இரக்குவேன் வந்தேன்; என்னெஞ்சம்

அழியத் துறந்தானைச் சிறுங்கால், என்னை

ஓழிய விடாதிமோ என்று.” (நெய்தற்கலி : உசு)

தலைவன், இவ்வாறு, தான் வருந்தப் பிரிந்து சென்ற வன்களுள்ளையினும், அவன் சென்ற ஆழற்றின் கொடுமை, அளவிடற்கரிதாம் என்பதை அறிந்தக்கால், அவன்பால் அன்பும், இரக்கமும் அவை தம்மாலே தோன்றல் தலைவி யர்க்கு இயல்பாம் ; இவ்வள்ளப் பண்பினை உணர்த்து கிருர் புலவர் ஒரு பாட்டில்.

“பிரிந்து சென்றவன், முன்னர் என்னைப் பணிந்து பெற்ற இன்பத்தை மறந்துவிட்ட மாண்பிலானுயினும், அவன் சென்ற சரம் அழல்விடும் கொடுமை உடைத்து என்ப ! அக் கொடுமையைக் கண்டும், கொன்னே இருக்கும் ஏ ! வானமே என்ன காரியம் செய்துவிட்டனோ ; உடனே, ஆங்கு ஓடு ; ஓடி உன்பால் உள்ள மழைத்துளிகளை எல்லாம் மாருது சொரிந்து ஆண்டுள்ள வெப்பத்தை அகற்றுவாயாக ! நின்பால் உள்ளன எல்லாம் ஸீர் அற்ற

வெண்முகிலாயின், அவற்றை என்பால் அனுப்புக! என் கண்கள் கடல்போலும் பெரிய நீர்விலையாம்; வேண்டும் நீரை அவ் வெண்முகில்கள் முகங்குசென்று முழங்கிப் பெய்து துணைபுரியுமாக!” எனக் கூறினால் எனப் பாடிய அவர் புலமை நலத்தினைப் போற்றுக!

“தாழ்ப்பு, துறங்கு தொடி நெகிழ்த்தான் போகிய கானம், இறங்கு எரிநையாமல், பாஅப் முழங்கி, வறங்கென்னை செய்தியோ? வானம்! சிறங்க என் கண்ணீர்க் கடலால் கணைதுளி வீசாயோ கொண்முக் குழிஇ முகங்கு.” (நெய்தற்கலி : உசு)

தன்னை விரைந்து மணக்காது, மனத்துயர் விளைக்கும் தன் தலைவன் மலையைக் கண்ட தலைமகள், அம் மலை வீழ்ந் தோடும் வெண்ணிற அருவிகள் பல பெற்றுளதைக் கண்டு, அவன் செய்த கொடுமைக்கு அவன் நாட்டு மலைகளும் நாளிக் கண்ணீர் விடுகின்றன எனக் கூறினால் எனப் பாடியபுலவன் புலமையே புலமை!

“தம்மோன கொடுமை நம்வயின் ஏற்றி நயம்பெ துடைமையின் தாங்கல் செல்லாது கண்ணீர் அருவி யாக அழுமே தோழி! அவர் பழம்முதிர் குன்றே.” (நற் : அசு)

மகளிர் தம் பண்பு கெட்டாராயின், பலர் அறிய நகுத லும் செய்யார்; பண்புகெட்ட பெண்களே தம் பல்லெல்லாம் தோன்றப் பலர்முன் நின்று நகைத்துத் திரிவர்: “உள் நுனை தோன்றுமை முறுவல் கொண்டடக்கித் தன் கண்ணினி னும், முகத்தினும் நகுபவள், பெண்ணினிறி, யாவரும் தன்குரல் கேட்ப விரைவெண்பல் மீடுயர் தோன்ற நகாஅ நக்கு,” (நெய்தற்கலி : உடு) எனவும், மகளிர் தமர் அறியா வண்ணம், தம் கணவன்மார் வீடுசேறல் பழியுடைத்தாம், “இல்லத்து நீ தனிச் சேறல் இனிவரால்,” (பரிபாடல், கக : உசு) எனவும் கூறும் மகளிர்க்குரிய மாண்புகள் மகளிர் மனத்திடைக் கொளற்குரியன வாதல் காண்க.

ஊழிக் காலத்தே உயிர்கள் ஒடுங்கினிடும், “தொல் ஊழித் தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால், பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கள் பெயர்ப்பான் போல்,” என்றும், கார்காலத்தே, நாழிகைக் கணக்கர், நாழிகை அறிவிக்கும் கண்ணலான் அன்றி, வானத்துக் கோள்நிலையால் நாழிகை அறியலர்காவாறு வானம் மேகத் தால் மறைப்புண்டு தோன்றும், “குறுநிர்க் கண்ணல் என்ன ஞுநர் அல்லது, கதிர்மருங் கறியாது அனுசவரப் பாஅய்,” என்றும், மலையையும் மடுவையும் அழிக்கும் ஆற்றல் மழுக்கு உண்டு, “கடல் குறைபடுத்த நீர், கல்குறை பட எறிந்து உடலேறு உருமினம் ஆர்ப்ப.....”என்றும், தம ஏருது, தமக்குரிய உழவு முதலாம் தொழில்களைச் செய்யாது திரியக், காணப்பொருது உழவர் உள்ளாம், “எருது தொழில் செய்யாது ஓடவிடுங்கடன் வேளாளர்க் கின்று,” என்றும், நோய் போக்கும் மருந்தறிந்தான் ஒருவன், அம் மருந்தை அறியேன் என மறைத்தல் மாபாதகமாம், “வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன், மருந்து அறை கோடலின் கொடிதே” என்றும், ஊடுதல் காமத் திறகின்பம் ஆயினும், அஃது அளவோடு அமைதல் வேண்டும்; அஃது உப்புப்போலும்; உப்பு மிகினும் குறையினும் அப் பொருள் ஒன்றிற்கும் உதவாதாதலைப்போன்றே, ஊடலும், குறையினும், மிகுந்தாலும் காதற்பெருமை குன்றும்; “துனி நனிகன் றிடின் காமம் கெடுஷம்,” என்றும், காமத்திற்குக் கண்ணில்லை; கொடி, அருகுளது எட்டியே ஆயினும் பற்றிப் படர்வதேபோல், காமஞும் கண்டார் எவரிடத்தும் உண்டாம்; அதற்குக் கட்டுப்பாடு விதித்தல் இயலாதாம், “கடவரை நிற்குமோ காமம்?” என்றும் கூறும் புலவர் பொன்னுரைகள் போற்றத் தக்கனவாம்.

கூ. ஆசிரியன் கோடங்கொற்றன்

மதுரை, தமிழ் வழக்கும் மாங்கராதவின், ஆண்டுத் தமிழறிவுறுக்கும் ஆசிரியர் பலர் வாழ்ந்திருந்தனர்; அத் தகைய ஆசிரியன்மாருள் கோடங் கொற்றனாரும் ஒருவர்; இவர் பெயர் சில ஏடுகளில் மதுரை நூலாசிரியன் கோடங் கொற்றன் எனவும் காணப்படுவதை நோக்கின், இவர் தனிப் பாடல்களையேயன்றி, பல பாக்களைக்கொண்ட நூல் பல ஆக்கியும் உள்ளார் என அறியலாம்; நூலாசிரியர் என்ற பெயரும் உடையார் என்ற பெருமையினராய இவர் இயற்றிய பாட்டாக நமக்குக் கிடைத்தது குறுங்தொகைக் கண் வந்துள்ள, மகட் போக்கிய செவிலித்தாய் வருந்திய துறை தழுவிய பாட்டு ஒன்றே.

ஒரு பொருளை இழங்கவர், அப் பொருளைப் பெற்றிருந்த காலத்து, அப் பொருளோடு உறவு கொண்டிருந்த பிறபொருள்களையும், செயல்களையும் காணுமெனின் கழிபெரும் வருத்தம் கொள்வர்; இஃது உள்ளத்தின் இயல்பு; இதை உணர்ந்த ஆசிரியர், தன் மகள் தலைமகன் ஒருவனேனு உறவுகொண்டு ஊர்விட்டுப் போய்விட்டமை அறிந்து வருந்திய காலத்தே, தன் மகளோடு ஆடி மகிழும் அவள் தோழிப் பெண்கள், வழக்கம்போல் கழியில் மலர்ந்த மலர்களைப் பறித்தும், கடல்கீருட் புகுந்து ஆடியும் மகிழும் காட்சிமீன்க் கண்டு கழிபெரும் கலக்கழுடையளாயினாள் எனப் பாடியுள்ளார்.

“கழிய காவி குற்றும், கடல
வெண்தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவில் ஆயம் உரியதொன்று அயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள்.” (குறுங்: கசந)

கா. ஆசிரியன் பெருங்கண்ணன்

இவர் இயற்பெயர் பெருங்கண்ணன் என்பது; ஆசிரி யன் என வரும் இச் சிறப்பு, இவர் புலமை நலத்தினைத் தெரிவிப்பதாம்; இனி ஆசிரியன் என்பது, அக்கால அந்த ணர்க்கு வழக்கும் பெயராம்; ஆதலின் இவர் அந்தணராவர் எனக் கூறுவர்கும் உளர். இவர் பாடிய பாட்டோன்று குறுங்தொகைக்கண் இடம் பெற்றுள்ளது.

பிளப்பையும் முழுகலையும் உடைய மலையெல்லாம் மணம் கமமுமாறு காந்தட்ட்வின் தாதை ஊதும் வண்டு, பாம்பு உமிழும் மணிபோலத் தோன்றும் காட்சி விறைந்த மலைநாட்டானுகிய நம் தலைவன், நம்மை விறைய வந்து வரைந்து கொள்ளாமையால், வளைகள் கழன்று உகுமாறு, என் தோன்களும் வாடினா; அவரோடு கொண்ட உறவுகுறித்து ஊரார் ஏழுப்பும் அலர்உரை கேட்டும் உயிர் வாழ்கிற நம்பால், நாணமும் வில்லாது நீங்கிவிட்டது; ஆதலின் இனி அழிவதற்கு ஒன்றும் இல்லை எனக் கூறி வருந்தும் தலைமகள் கூற்று அடங்கிய,

“தொடி ஞெகிழ்ந்தனவே; தோன்சா யினவே;
விடுநான் உண்டோ? தோழி! விடர் முகைச்
சிலம்புடன் கமமும் அலங்குக்குலைக் காந்தள்
நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி
பாம்பு உமிழும் மணியிற்கு ரேன்றும்
முந்தாழ் வேவிய மலைக்கும் வோற்கே.” (குறுங் : உங்க)

என்ற செய்யுள், காந்தளை ஊதி அதன் மணம் எங்கும் பராவும்படி செய்த தும்பியைப்போல், என் நலன் நுகர்ந்து எங்கும் அலர் எழுச் செய்துவிட்டான்; காந்தளும், தும்பியும் பொருந்தி சிற்கும் அழகிய காட்சி, பாம்பும் மணியும் கலங்த அன்சத்தக்க காட்சியாதலைப்போல், இல்லறமாற்ற இனிய துணைவர்களாகக் கூடிய எம் இருவர் நட்பு, ஊரார் அலர் கூறத்தக்க அச்சம் விறைந்த உறவாகித் தோன்றி விட்டது என்ற கருத்தெலாம் தோன்றக் கூறினால் எனப் பாடிய புலமை நலத்தைப் போற்றுவோமாக!

கக. ஆருலணியநாட்டு ஆலம்பேரி சாத்தனூர்

இவர் பெயர் ஆலம்பேரி சாத்தனூர் எனவும், வாலம் பேரி சாத்தனூர் எனவும் காணப்படும்; இவருக்கு உரிய தாக்க கூறப்பெறும் ஆலம்பேரி எனும் ஊரும், அவ்னார் இருந்த ஆருலணிய நாடும் யான்டுள எனத் தெரிந்திலது; இவர், மாண்டியன் நெடுஞ்செழியன் கன்னிப்போர் வெற்றிக்குக் காரணமாய ஆலங்கானத்தையும், கடலன் எஃபா எனது விளங்கில் என்னும் ஊரையும், பிட்டனுக்குரிய குதிரை மலையையும் பாரசட்டியுள்ளார். கரிய வானுக்கும், அவ் வானிடத்தீத தேர்ன்றும் இந்திர வில்லுக்கும், முறையை திருமாலையும், அவர் மார்பிற் கிடந்தசையும் மாலையையும் உவமை கூறியும், அவர் பேரொளிக் கதிர் வீசும் சக்கரம் எந்திய கையர்; பகைவர் பயந்து போர் ஒழிதற்குக் காரணமாய வெற்றித் திரு விளங்கும் மார்பா என்று கூறியும் உள்ளமையான் சாத்தனூர் திருமால் அன்பர் போலும் எனக் கோடலும் கூடும்.

“கேர்க்குரி நிரைத்த தேவிபஞ் செங்வன்
போர் அடங்கு அகலம் போகுந்திய தார்போல்
திருவில் தேள்துக்குவிடு.” (அகம் : காஞ்)

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப்பற்றிப் பேசங்கால், அவன் காற்றெஷக் கட்டு செங்லும் கெடிய பல தேர்களை உடையவன்; ஆலங்கானப் போரின் வெற்றிக்குத் துணைப்பிரிந்தன அவன் வேறு படை; அவன் பெரிய கைவண்ணமயுடையரன் என்றும், அவனுக்குரிய சிறுமைச் சமைத் தங்கி விளையாடுதற்காம் உயர்த்த கொடு முதுகீரைப் பெற்று அன்புற்றது என்றும் புகழ்ந்துள்ளார்:

“காவியல் நெடுங்தேர்க்கைவன் செழியன்
ஆவங் கானத்து அமர்கடா துயர்த்த
வேங்கும் பல்லும் மின்னி.” (அகம் : காஞ்)
“இழையனி நெடுங்தேர்க்கைவன் செழியன்
மழு விளையாடும் வளங்கேழு சிறுமலை.” (அகம் : சுன்)

கடலன், ஒளிவீசும் வேற்படையாலும், மதம் மிக்க களிறுகளை உடைமையாலும் சிறந்த பகைவர் படையினைக் கண்டு அஞ்சாது, அக்களிறுகள் அழியப் புகுங்கு கொன்று வெற்றிபெறும் போன்மையாலும், பெருங்கொடையாலும் சிறந்தவன்; அவனுக்குரிய விளங்கில் மகளிரின் மையுண்ட கண்களேபோல் மாண்புஷிறை அழுகுடையது என்று கூறுகிறூர்.

“கறுத்தோர், ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும் மாவன் கடலன் விளங்கில் அன்னைம் மையெழில் உண்கண்,” (அகம் : அக)

பிட்டங்கொற்றன், அழியுந் புறக்கொடை அயில் வேல் ஓச்சதல்போன்ற போர்ப்பழிகள் தன்பால் உண்டா காவன்னம் போராற்றும் பேரரண்மையாளன்; சேரர் படைத் தலைவன்; பரிசில் பெற்று வாழும் வாழ்க்கையுடையர்க்கு, நல்லபல பொருள்களை நாடோறும் நல்கும் நயமுடையவன்; வெற்றியன்றித் தோல்விகானு வாடீ போர் வல்லவன்; களம் பல வென்று கட்டிய கழல் உடையவன்; அவனுக்கு உரியது குதிரைமலை; மழை தவழும் மரண்புடையது அம்மலை. இவ்வாறு பாராட்டுகிறூர் பிட்டங்கொற்றனே.

“வசையில் வெம்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சரக்கும் பொய்யா வாய்வாள், புணைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவான்.” (அகம் : கசந)

“இவள் தந்த காமநேரய் தணிக்கலாகாலமையின், யரன் ஊர இம்மடலைத் தந்தது; இவ்லூரார் எடுத்த அலர், ஆவிரை, பூளை, உழினாலு முதலாம் மலர்களை இடையிட்டுக் கட்டிய ஏருக்கம்பூ மாலையைத் தந்தது; ஞாயிறு ஒளி யடங்கி மறைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது; இவற்றிற்கெல்லாம் மேலாக, மெல்லென வீசும் வாடையினையும், பணித்துளியையும், அன்றில் தன் துணையினை அழைக்கும்

இனிய சூரல் ஒவியினையும் உடைய இவ்விரவு, யான் ஒன்றும் செயலாற்றுவாறு செய்யும் கையறவினைத் தந்தது; இத்தனை துன்பங்களாலும் சூழப்பெற்ற யான் எவ்வாறு உய்வேன்? எங்ஙனம் வாழ்வேன்?" எனத் தான் காத வித்த ஒருத்தியின் காதலைப் பெறமாட்டாது வருந்து வான் ஒருவனின் வருத்த நிலையினை வகுத்துக் காட்டும் வகை வணப்பு மிக உடையது.

"மடலே, காமம் தங்தது; அலரே
மிடைபு ஏருக்கிள் அலர்தங் தன்றே;
இலங்குகதீர் மழுங்கி எல்விசும்பு படரப்
புலம்பு தங்தன்றே புகன்றுசெய் மண்டிலம்;
எல்லாம் தங்ததன் தலையும், பையென
வடந்தை துவலை தூவக், குடம்பைப்
பெட்டபுணர் அன்றில் இயங்கு குரல் அனைஇக்
கங்குலும் கையறவு தங்தன்று;
யாங்கா குவன்கொல் அளியென் யானே." (நம் : கடில்)

துன்பத்தில் உழல்வார், தம்பால் அன்புடையாரும் தம்போல் துயர் உற்றுத் தம் துன்பத்தில் பங்கு கொள் வதை விரும்புவர்; அவ்வாறு அவர் துன்புறுவதால், தம் துயர் குறைந்தாற்போலவும் கொள்வர்; தாம் துயர் உறுங்கால், அவர் துயர் உருது, மாருக மகிழ்ந்து உறுவா சாயின், தம் துயர் மிகுவது போலவும் எண்ணுவர்; இது மக்கள் மன இயல்பு; இதைத் தலைமக்கைப் பிரிந்து தனித் துறையும் தலைமகள் ஒருத்தி, தன் துணையை அழைக்கும் அன்றில் சூரல் கேட்டு வருந்தி, தன் தோழிபால் சென்று, "தோழி! 'நாம் வாராமையால் வருந்தி, அன்றில் சூரல் கேட்டுத் துன்புற்று இவெல்லாம் உறுங்காது உறுதுயர் உறுவாள் நம் மனைவி; அவள் துயர்க்குக் காரணம் நானே யன்றே?' என்று கூற வருந்தும் வருத்தம் நம் தலைவர் பால் உண்டாமோ?" எனக் கேட்டு நின்றுள் எனப் பாடிப் புலப்படுத்தியுள்ளார் புலவர்.

“துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள்; துயரடச் சாஅய்
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது
உண்டுகொல்? வாழி! தோழி!.....
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.”(நற:ந.ஒந)

பெண்டிர், பிறர்நலம் பேணும் பெருமைசால் உள்ளத்தர்; தம் துயர் கானுத் தகைமைசால் உள்ளத்தர் என்றெல்லாம் புலவர்கள் புகழ்வர்; அவர்கள்பால் அப்பண்பு உள்; அவை இருத்தல் வேண்டும்; இருப்பதே அவர்க்குப் பெருமதிப்பு; தலைவன் வராமையால் வருந் தினாள் ஒரு தலைவி; அவன் வரும் காலமும் வங்துற்றது; அங்கிலையில், ஊர்க்காவலர் உறங்காது உள்ளனர் என்பதை உணர்ந்தாள்; இங்கிலையில் அவர் வந்தால் நன்றான்தீர என்றது அவன் உள்ளம்; அதே நேரத்தில் அவன் வரும் வழியில், வேழத்தை வீழ்த்திய வேங்கை, தன் வெற்றிக் கிறப்புத் தோன்ற முழங்கிய முழுக்கம் அவன் காதுக விடையே வங்து புகுந்தது; அந்தோ! இந்தக் கொடிய வழியில் அன்றே அவர் வருதல்வேண்டும்? அவர் இன்று வாராது இருப்பின் நன்றான்றே? அவர் வாராமையால் உண்டாம் துயரினும், இங்கிலையில் வருவதால் உண்டாம் துயர் அந்தோ கொடிது! கொடிது! யான் வருந்துகிறேன்; அதைப் பற்றிக் கவலேன்; அவர் வாராது ஒழிகி! வாராது ஒழிகி! என வருந்தினாள். இவள் பண்டு பெண்டிர் உலகிற்குப் பெரும் பாடமாகுக!

“கடியடை வியன்நகர்க் காவலர் துஞ்சார்;
வயக்களிறு பொருத வாள்வரி உழுவை
கன்முகைச் சிலம்பிற் குழுமும்; அன்னே!
மென்தோள் நெகிழ்ந்து காம் வருந்தினும், இன்று அவர்
வாரா ராயினே நன்றுமன்!” (நற : உடுகு)

க. இடையன் சேந்தங்கொற்றனுர்

கொற்றனுர் என்பது இவர் இயற்பெயர்; சேந்தன் என்பது இவர் தங்கைபெயர்; இவர் முல்லை விலத்து ஆயர்குடி வந்தவர். இவர் இயற்றிய ஒரு செய்யுள் நெடுஞ்செதாகைக்கண் இடம் பெற்றுள்ளது.

பொருள்வழிற் பிரிந்து சென்ற தலைவனை விஜோங்து வருங்தும் தலைமக்கோத் “தலைவி! பொருள் தேடிச் சென்றுள்ள தலைவர் ஆண்டு ஸ்ட்டித்திரார்; ஆதவின், வருங்தற்க!” என்று கூறித் தேற்றினால் தோழி. அது கேட்ட தலைவி, “தோழி! அவர் பிரிந்து சென்றுள்ளார் என்பது அறித்து வருங்குகின்றேன் அல்லேன்; அவர் சென்ற வழி கொடுமை விரைந்தது; அவ்வழியில் ஆற்றலைத்து வாழும் கள்வர், வழியில் வருவாரிடத்தே பொருள் இல்லை என்பதை அறிந்தும், தம் வில்லாற்றலைக் காண்பதற்காக என்றே அவர்மீது அம்பேவிக் கொன்று பறவைகளுக்கு உண்ணுட்டுவர் என்ப; அத்தகைய கொடிய வழியில் சென்ற அவர்க்கு இடையூறு ஒன்றும் நேராது என்பதை அறிவேனையின் என்துயர் குறையும்; அதை எவ்வாறு அறிவேன்; அறியாத என் கண்கள் அழுகின்றன; என் செய்வேன்?” எனக் கூறினால் எனப்பாடி, அக்கால மகளிர் உள்ளத்தின் உயர்வையும், அக்கால வழியில் ஆற்றலை கள்வரின் கொடுமைகளையும் ஒருங்கே உணரத் துணைபுரிந்துள்ளார் புலவர்.

புலவர் இடையன் சேந்தங் கொற்றனுர், தமிழக வீரலாறு உணர்வார்க்கு உறுதுணைபுரியவல்ல ஓர் உண்மையினைத் தம் பாட்டகத்தே உணர்த்தியுள்ளார்; பாழி என்பது சேரநாட்டை அடுத்த கொண்கான நாட்டில் உள்ள ஓர் ஊர்; அரிய காவலையடையது; பெரும்பொருள் விரைந்தது; இதனால், அக்காலப் பேரரசர் அஜோவர் கவனத்திற்கும் அஃது உள்ளாகியிருந்தது; முவேந்தர்களும் அதைப்பெற் முயன்றனர்; நன்னன் எனும் குறுஙில் மனனானும் அதைக் கைப்பற்றியிருந்தான்; வேளிர் பலரும் தம் பெரும்பொருளைப் பாழியில் வைத்துப் பேணினர்; தமிழகத்தாரோ அல்லரமல், வடுகர், கோசர் போலும் பிற தாட்டாரும் அதைப் பெற்று ஆள எண்ணினர்; இப்பாழி

நகர் ஒருகாலத்தே வடுகர் கைப்பட்டிருந்தது; அக்காலைச் சோன்னுடைய ஆண்டிருந்தவன் இளம்பெருஞ் சென்னி என்பவ னுவன்; அவன் அப்பாழி நகரைத் தன் முன்னேர் பலரும் கைப்பற்ற முயன்று முயன்று தோற்றுப் போனதை எண்ணினாலும்; அவர் முயன்றுவிட்ட அவ்வினையினை முடித்துக்காட்டல், தான் பிறந்த குடிக்குத் தான் செய்ய வேண்டிய கடமையாம் என உணர்ந்தான்; உடனே யானைப்படை நிறைந்த பெரும்படையோடு பாழிநகர் சென்றான்; ஆங்கு அக்காலை ஆண்டிருந்த வடுகர் என்பார் தலைகளை வெட்டிவிழித்தி வெற்றி பெற்றான்; தம் குடிக்குத் துறைவினையாய் இருந்ததனை முடித்துப் புகழுபெற்றான் என்ற வரலாற்றினை அவர் பாடல் உணர்த்துகிறது. இவ்வாறு பாழியை வென்று, குறைவினை முடித்துக் குடிக்கடன் ஆற்றிய கோ, கரிகாற் பெருவளத்தானின் தந்தை யாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியே ஆவன் என்பதை உறுதி செய்யும் சான்றுகள் பல, தமிழ் நூல்களிடையே ஆங்காங்கே காணப்படுகின்றன.

“சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின் இளைதல் ஆனும் என்றிசின் இருளை! அம்பு தொடைஅமைதி காண்மார் வம்பலர் கலன் இலராயின் கொன்றுபுள் ஊட்டும் கல்லா இளையர் களித்த கவலை..... எழாஅத் தினிதோள் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெரும் சென்னி குடிக்கடன் ஆகவின் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொன்ற யானைக் கோட்டிற் ரேண்றும் அஞ்சவரு மரபின் வெஞ்சரம் இறந்தோர் நோயிலர் பெயர்தல் அறியின் ஆழல் மன்னே தோழின் கண்ணே.”

(அகம் : ந.எ.கு.)

வரலாற்று நிலையினை உணர இயலாது இருண்டுகிடங்த பழந்தமிழகத்தின் வரலாற்றினை ஓரளவு விளக்கி காட்டிய புலவர் பெருந்தகையார்க்குத் தமிழுலகம் நன்றி செலுத்தும் கடப்பாடுடையதாகுக!

கந். இடையன் நெடுங்கீரனுர்

கெடுங்கீரனுர் என்ற இயற்பெயருடைய இவரும், மூல்லைவிலத்து ஆயர்குடிவாந்தவரே; இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்திருப்பது அகநானாற்றில் வந்துள்ள செய்யுள் ஒன்றே; இவர் கள்ளும், நெல்லும் நிறைந்த வேளுரையும், அவ்லூருறை பலிபெறு தெய்வத்தையும் தம் பாட்டில் எடுத்தோதிப் பாராட்டியுள்ளார். தெய்வம் உறையும் இல்லில் நறுவிரை தெளித்தலும், மணங்கமழ் மலர் தூவலும் உண்டு எனவும், தெய்வம் நோக்கித் தூவிய மலர்களில் வண்டுகள் தேன்குடியா எனவும் கூறுவர்; அத்தெய்வம், தவறு செய்தாரைத் துயர் உறுத்தும் என்றும் கூறியுள்ளார்; பரத்தையர் ஒழுக்கம் உண்டு எனச் சினந்த தன் மனைவி முன் நின்று, “நீ கூறிய அவ ணோடு புஜையேறிச் சென்று புனலாடி வந்தேனுயின், தெய் வம் என்னை வருத்துமாக” என்று சூழுற்ற தலைமகனை நமக்கு அறிமுகமாக்கியுள்ளார் அப்பாட்டில். பண்டைக் காலத்தில், ஊர்மன்றிடை நிற்கும் மரத்தடிகளில் கள் விற்பார் கடைவைத்திருப்பர்; அவர் பலநாள் அரித் தெடுத்த கள்ளைச் சாடியில்வைத்து விற்பர்; ஒரோவழி, கள்முக்கும் கலம்பட்டுச் சாடி உடைந்து கள் வீணுதலும் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

“நன்மரங் குழிஇய நண்முதிர் சாடி
 பன்னாள் அரித்த கோழுய் உடைப்பின்
 மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பணிக்கும்
 பழம்பல் நெல்லின் வேளுர் வாயில்
 நறுவிரை தெளித்த நாறினர் மாலைப்
 பொறிவரி இனவன்டு ஊதல கழியும்
 தயர்பலி பெறாடம் உருகெழு தெய்வம்
 புஜையிருங் கதுப்பின் கீகடுத் தோள்வயின்
 அணியே னுயின் அணங்கு என்ன
 மனையோள் தெற்றும் மசிழ்நன்” (அகம் : கஞ்ச)

கச. இம்மென் கிரானர்

கிரானர் என்ற இயற்பெயருடைய இவர், துண்புற்று அழுவார் கண்கள் விரைந்து நீர்சொரிதலை இம்மென்று சொரியும் எனக் கூறிய சிறப்பால் இம்மென் கிரானர் என அழைக்கப்பெற்றுளார். “நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று, அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க்.” இவர் பாடிய பாட்டு ஈண்டுக்குறித்த நெடுங்தொகைப் பாட்டெரான்றே.

தலைவன் விரைவில் வங்து வரையானாக வருந்திய தலைமகள், அவன் மலையினின்றும், ஆங்குள்ள மலர்களை அடித்துக்கொண்டு ஒடிவரும் ஆற்றறைக் கண்டு, “கரையை அழித்து ஒடிவரும் ஆறே! யான் இவ்வாறு வருந்தவும், விரைந்து வரைந்துகொள்ளாது, அறனல்லாதன சீமற் கொண்டொழுகுவதோடு, என் வருத்தம் கண்டு வருந்து வதும் செய்யாத சின்தலைவன் செயலை என்னென்பது என சின்னை யான் கேட்பேன் என அஞ்சி, அவன்மலை மலர்களால், சின் உடலை முடிக்கொண்டு, நாணத்தால் நடுங்கி மறைந்து மறைந்து நடக்கின்றன போலும்” எனக் கூறி வருந்தினால் எனப் பாடிய புலமையின் பெருமையினைப் போற்றுவோமாக!

“பசலை மேணி நோக்கி நுதல்பசங்து
 இன்னே மாகிய எம்பிவன் அருளான்
 நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
 அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க,
 கன்று புறமாறி அகறல் யாழுங்கின்
 ஞுன்றுகெழு நாட்டற்கு என்னெனப் படுமோ?
 கரைபொரு நீத்தமி! உரைஎனக் கழறி
 சின்னென்று புலத்தல் அஞ்சி அவர்மலைப்
 பன்மலர் போர்த்து நானுமைக ஒடுங்கி
 மறைந்தனை கழியும் ஸ்ற்றங்து.”

(அகம் : நகஶ)

கடு. இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்

செங்கண்ணனார் என்பது இவர் இயற்பெயர்; ஆயன் என்பது இவர் குடிப்பெயர்; ஒல்லை என்பது இவர் ஊர்ப் பெயர்; ஒல்லையூர் என்ற பெயருடைய ஊர், பட்டுக் கோட்டை வட்டத்தில் உள்ளது; ஒல்லையூர்கிழமான், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பெயர்களை நோக்குக. இருங்கோ என்ற சிறப்பு அரசர்க்கு உரியதாக வழங்கப் பட்டிருத்தவின், இவரும் அரசர் மரபினராதலும் கூடும்; இருங்கோன், பெரியகோனார் எனப் பொருள்படும் எனக் கோடலும் பொருந்தும். இவர் பாடிய பரட்டொன்று அகநானாறு மனிமிடைபவளத்தின்கண் இடம் பெற்றுள்ளது; அது காட்டும் அறவுரை ஆண்மக்கள் அறிந்து மேற்கொள்ளத் தக்க அருமையுடையதாம்.

உற்றாரும், உறவினரும், உயிர்போலும் நண்பர்களும் வறுமையால் வர்டும் வருத்தத்தினையும், தன் பகைவராவர் பொருளுடையாய்ப் பெருமித வாழ்வு வாழ்தலையும், கண் ஜெதிமர கண்டும், அவர் வாழும் அவ்வுரிலேயே அவரோடு ஒருங்கு வாழ்தல், பொருள் தேடிப் போதல்வேண்டும் எனும் எண்ணமிலாய், மனைவியர் தரும் இன்பமே பெரி தாம் என எண்ணி வாழும் இழிகுணமுடையார்க்கே இயலும். “மனைவிமூவார் மாண்பயன் எய்தார்; வினை விமூவார் வேண்டாப் பொருளும் அது; “நட்டார் குறை முடியார்; நன்று ஆற்றார்; நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர்” என்பன ; திருக்குறள். உள்ள ஊக்கமும், உயரிய எண்ணமும் உடையார், அங்கிலை கண்டு வாழ மனம்பொருர்; உற்றார்க்கும், நட்டார்க்கும் உறுபொருள் தாராது வாழ்தலின் உயிர்விடுதலே சாலவும் உயர்ந்ததாம் என எண்ணுவர்; ஒட்டார் உயர்வாழ்வு வாழ, அவர்முன் வறுமை வாழ்வு வாழ்தலினும் மானம் கெட்டவிலை வேறு இல்லை; அத்தகைய உள்ளம் உடையார்க்கு உறக்கமோ, உள்ளத்தில் அமைதியோ உண்டாகாது; இரவும், பகலும்

அவர்க்கு அதுவே ஏக்கமாம்; அவ் ஏக்கம் அவர் உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே எரித்து அழிக்கும்; அத்தகையார், இங்கிலைகண்டு ஈண்டே இருப்பதினும், திரைகடல் ஒழியாவது திரண்டபொருள் கொணரப் போவர்; அவ்வாறு அவர்கள் பொருள்கேட்டுக்கொடுப்போயவழியே, அவர் உள்ளத்தில் ஓரளவு அமைதி உண்டாம்; உள்ளத்தை வருத்திய கணலீஸியால் உண்டாம் கொடுமையும் ஓரளவு குறையும்; அவ்வாறு சென்று பொருள் கொணர்ந்து, உற்றார் துயரை ஒழித்தும், ஒட்டாரினும் உயர்நிலைபெற்றும் வாழ்வதே வாழ்வின் பயனும். இந்த அரிய கருத்து செங்கண்ணானார் செய்யுளில் சிறப்புறக் கூறப்பட்டுளது.

“நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்
 ஒட்டாது உறையுநர் பெருக்கமும் கானுஞ்
 ஒருபதி வாழ்தல் ஆற்றுப் தில்ல
 பொன்னவிர் சணங்கொடு செறிய வீங்கிய
 மென்முலை முற்றம் கடவா தோர்ளன
 நள்ளென் கங்குனும், பகலும் இயைந்து இயைந்து
 உள்ளம் பொத்திய உரம்சுடு கூர்ளரி
 ஆள்வினை மாரியின் அவியா, நானும்
 கடறு உழங்து இவணமாக.” (அகம் : உங்க)

பொருள் இல்லையே என்ற உள்ளக் கவலீயினை ஒழிப் பது, ணக்கம் கொண்டு உடற்றும் முயற்சியாம்; ஆகவே, அம்மனக் கவலீயினைப் பெருநெருப்பாக உருவகம் செய்த புலவர், அக்கவலீயைத் துடைக்கும் ஆள்வினையுடைமையினை, அங் நெருப்பினை அழிக்கவல்ல மறையாக உருவகம் செய்து பாடிய பொருள் நயம் படித்து இன்புறற்குரியதாம்.

கச. இளங்கண்ணி^{க்} கௌசிக்கனுர்

இளங்கண்ணி என்பது இவரது தங்கையார் பெயர் முடத்தாமக்கண்ணி, புல்லாளங்கண்ணி என்பனபோல் இளங்கண்ணி, என்பதும் அக்கால மக்கள் மேற்கொண்ட இயற் பெயர்களுள் ஒன்றுபோலும். கௌசிகன் என்பது ஒரு முனிவன் பெயர்; அப்பெயரையும், தமிழர்கள் அக்காலத்திலேயே தங்கள் இயந்பெயர்களுள் ஒன்றுக் கொண்டிருந்தனர். இவர் பாடினவாக அகத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் ஆக இரு பாடல்கள் கிடைத்துவதனா; இவர் எவ்வரையும் பெயர்குறித்துப் பாராட்டினார்ல்லர்; ஆயினும், அகத்தில் வடுக்கரைப் பற்றியும், சேரரைப்பற்றியும் சிறப்பித்துக் கூறியுள்ளார்; வடுகர், வேங்கடம் சூழ்ந்த நாட்டினர்; வேட்டை நாய் தொடரச்சென்று, மாவையும், மாக்களையும் கொன்று மகிழ்ந்து வாழ்வர்; விற்போரில் வல்லவர்; தாம் போகும் இடங்களில் வேண்டும் உண்ணு ஸிரினைக் கன்றின் தோலால் ஆய கூட்டினுள் கொண்டு செல்லும் வழக்கம் உடையவர்; அத்தகையார், வழியில் ஆற்றலைத்துச் சினம் மாறி அமர்ந்திருந்த நிலையினைப் புலவர் குறித்துள்ளார்.

“கற்றுரிக் குடம்பைக் கதாநாய் வடுகர்

விற்சினம் தணிந்த வெருவரு கவலை.” (அகம் : ந-அக)

சேரர், தம்மைச் சினந்த பகைவர்தம் மிக்க வலியினை அழித்து வெற்றிகொள்ளும் வீறுசால் படையுடையவர்; தெனையுகும் மணம் மிக்க மலர்மாலையினர்; அவர் படை கொண்டு புகுந்து அழித்த பகைவர் நாட்டு அரண்கள், மீண்டும் பயனுருவாறு பெரும்பாழுமும் என்று சேரனைக்கு வள்ள சிறப்பைப் புகழ்ந்து கூறியுள்ளார்.

“பொருந்தார்,

முளையரண் கடந்த விணைவில் தானைத்

தேணிமிர் நறுந்தார் வானவன் உடற்றிய

ஒன்னுத் தெவவர் மன்னையில் போலப்

பெரும்பாழு கொண்ட.”

(அகம் : ந-அக)

வீரன் ஒருவன் ஆண்மைக்குப் புதுப்பொருள் கானும் கிறூர் புலவர். செயற்கரிய செய்வார் பெரியர் என்பார் வள்ளுவப் பெருந்தகையார்; களம்புகுஞ்சு, கையிற் கொண்ட படை ஒழியுமாறு பகைவரை அழித்து வெற்றி கொள்வது களம்புகுஞ்சு வீரர் அனைவர்க்கும் இயலும் காரியமாம்; இவ்வாறு எல்லோர்க்கும் இயன்ற ஒரு செயலையே தானும் கொண்டிருத்தல் ஓர் ஒப்பற்ற வீரனுக்கு அழகாகாது; அதனால், அவனுக்கு உயர்வு உண்டாகி விடாது; உண்மையில் அவனுக்கு பெருவீரனுயின், அவன் களம் புகுஞ்சு படையெடுத்தல் கூடாது; அவன் பாசறைக் கண் உள்ளன என்பதறிந்தே அவன் பகைவர் பணிவிடுதோ அன்றிப் புறங்காட்டி ஒடுவுதோ செய்தல்வேண்டும்; பாம்பைக் கானுது, அஃது உறையும் புற்றைக்கண்டே அஞ்சவுதைப் போல், அவர்கள், அவனைக் கானுதே, அவன் பாசறையுள் உள்ளன என்பதறிந்தே அஞ்சு தல்வேண்டும்; அதுவே, அவ்வீரனுக்கு உண்மை வீரமும், புகழுமாம். இந்த உயரிய கருத்தினைத் தன் தலைவணைப் புகழும், ஒரு படைமறவன் வாயில் வைத்துக்கூறி, ஆண்மைக்கோர் அரும்பொருள் கண்ட புலவர்க்குப் பெருவீரர் பெரிதும் கடப்பாடு உடையாருக.

“இரும்பு முகம்சிதைய நாற, ஒன்னார்
அருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்,
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்,
மாற்றருந் துப்பின் மாற்றேர் பாசறை
உள்ளன வெளும் ஓர் ஒளி
வலனுயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.”

(புறம் : ஈடுக)

தலைமகன் பொருள் கருதிப் பிரிந்து செல்லும் வழி யின் கொடுமையினைக் கூறவந்த புலவர், ஆறலை கள்வரால் அழிந்தோர் உடலை அழித்துத் தின்ற ஆண் பருந்துகளின் பெருங்கூட்டம், அப்பினங்களில் படிந்து உண்டமையால் அவற்றின் உதிரத்தால் செங்கிறம் பெற்று, வானவெளியில் பறந்து, செவ்வானம்போல் தோன்றி அழுக செய்யும்;

அவை அவ்வாறு பெருங்கூட்டமாய்ப் பறப்பது கண்டு பிறப்புலங்களில் உள்ள பறவைத் தொகுதிகளும் ஆண்டு பச்சை ஊன் உண்டு என அறிந்து வருவதால், பறக்கும் பருந்துகள், 'பச்சுன் உண்டு, பறவைகளே வாருங்கள்' எனப் பறைசாற்றுவபோலும், எனக்கூறி வழியருமையினையும், அது கண்டு அனுசாது சென்று பொருளீட்ட எண்ணும், அக்கால மக்களின் இறப்ப உயர்ந்த உள்ளச் சிறப்பினையும் உணர்த்துவாராயினர் :

"குருதி ஆடிய புலவநாறு இருஞ்சிறை
எருவைச் சேவல் சண்டுகினைத் தொகுதி
பச்சுன் கொள்ளை சாற்றிப் பறைங்வந்து
செக்கர் வானின் விசம்புஅணி கொள்ளும்
அருஞ்சுரம்." (அகம் : நடக)

அச்சம், மடந், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்குணங்களையும் நான்கு படைகளாகவும், ஐங்கு புலன்களையும் அறிவறிந்த அமைச்சர்களாகவும் கொண்டு பெண்ணாரச மேற் கொள்வர் மகளிர் என்று ஒரு புலவர் கூறியுள்ளார்; விறையே மகளிர்க்குப் பெருங்காப்பாம் என்றார் வள்ளுவானார் : "சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர் விறைகாக்கும் காப்பே தலை." இவ்வாறு மாண்புகிறை குணங்களே, மகளிரைக் காத்துநிற்கும் பேராண்களாகக் கொள்வது பழந்தமிழர் கண்ட ஒரு பெருநெறி; இதைத், தாம் பாடிய பாட்டெரான்றில் வைத்து விளக்கிறோர் நம் புலவர்; தலைவன் பொருள் கருதிப் பிரிந்துவிட்ட காலத்தே, அவன் பிரிவாலாய துயரால், உடல் நலம் கெட்டாள்; தன் உடல் நலக்கேடு கண்டு ஊரார் உரைக்கும் அலர் உரைக்கு அனுசித், தன் பெண்மைக்குணங்கள் அழியவும், அவன்பால் செல்ல விரும்புகிறது அவள் உள்ளாம்; இவ்வாறு, உள்ளத் தாலும், உடலாலும் நலங்கெட்ட அவள் சிலைக்குப் பணகவர் படையால் பாருண்ட அரசை உவமைகாட்டி விளக்குகிறார் புலவர்.

'வானவன் உடற்றிய
ஒன்னாத் தெவல்வர் மன்னெயில் போலப்
பெரும்பாழ் கொண்ட மேனியள்.' (அகம் : நடக)

க. இளங்கீரந்தையார்

இளங்கீரன் என்ற பெயருடைய புலவர் ஒருவர் உளர்; அவரின் தந்தையார் இவர்; ஆதலின், இவர் இளங்கீரந்தையார் எனப் பெயர் பெற்றுர்; இஃது இவர் இயற்பெயரன்று.

பரிபாடல் பாடிய புலவர்களுள் கீரந்தையார் என்ற பெயருடைப் புலவர் ஒருவரும் உளர்; அவரின், இவர் ஆண்டால் இளமையுடையாதலின், இளங்கீரந்தையார் என அழைக்கப் பெற்றுளார் எனக் கோடலும் பொருந்தும்.

கார்காலத் தொடக்கத்தே வருவேன் எனக் கூறித் சென்ற தலைவன், அக்கார்காலம் வந்த பின்னரும் வாரா கை வருந்திய தலைவியைத் தேற்றுவதற்காகத் “தோழி! இது கார்காலமன்று; ஆகவே கவலையுற்றக்” என்று பொய் கூறித் தேற்றினுள் தோழி. அது கேட்ட தலைவி, இது கார்காலமே என்பதைத் தெளிய உணர்த்த, அக்காலத்தே மலரும் இயல்புடைய கொன்றையும், சூருக்கும் மலர்வதைக் காட்டி, “தோழி! இவை மலர்க்கு மனங்கமழும் இக்காலத்தைக் கார்காலம் அன்று எனக் கூறுவையாயின், அவை மலர்ந்தனவர்க்க கானும் காட்சி கனவு போலும்” என எள்ளிக் கூறினாரகப் பாடியுள்ளார். இதில், பண்டைத் தமிழகத்துப் பொன்னுடைப் பெருஞ்செல்வர், தம் சிறுவர் கால்களில், தவணை வாய்ப்போலும் வாயை யுடைய கிண்கிணிகளைப் பெரன்னுற்செய்து புகைதலைப் போற்றியுள்ளார்.

“செல்வச் சிருஅர் சீறடிப் பொலிந்த
தவணை வாயை பொலஞ்செய் கிண்கிணிக்
காசின் அன்ன போதீன் கொன்றை
குருங்தோடு அவம்வரும் பெருந்தண் காலையும்
காரன்று என்றி யாவின்
கனவோ மற்றிது வீளவுவல் யானே.” (குறுங் : கசா)

கடி. இளங்கீரனுர்

இளங்கீரன் என்ற இயற்பெயருடைய புலவர் பலராவர்; அந்திலங்கீரனூர், எயினர்தை மகனூர் இளங்கீரனூர், பொருந்தில் இளங்கீரனூர் என்பானை நோக்குக. இளங்கீரனூர், எயினங்கை மகனூர் இளங்கீரனூர், பொருந்தில் இளங்கீரனூர் ஆய மூவரும் ஒருவரே என்று கொள்வாரும் உளர்; இவர் மூவரும் வேறு வேறுவர் என்பதை விளக்கவே, ஒருவரை இளங்கீரனூர் என்றும், ஒருவரை எயினங்கை மகனூர் இளங்கீரனூர் என அவர் தங்கை பெயரோடு இணைத் தும், ஒருவரைப் பொருந்தில் இளங்கீரனூர் என அவர் பிறந்த ஊர்ப்பெயரோடு கூட்டியும் வழங்கினராகவும், மூவரையும் ஒருவரே எனக் கோடல் பொருந்தாது. இளங்கீரனூர் பாடிய பாக்கள் கான்கு; நற்றிணையில் மூன்று: குறுங் தொகையில் ஒன்று.

தன்னுல் விரும்பப்பட்டாளாய தலைமகளைத் தலைமகன் புகழ்ந்து உரைத்தற்கு எத் தலையோ உவமைகளை ஆண் டள்ளனர் புலவர்; அவர்கள் காட்டிய அத்தலை உவமைகளை ஆம் சாலச்சிறந்த ஓர் உவமையினைப் புலவர் இளங்கீரனூர் எடுத்தாண்டுள்ளார். ஒருவன் ஒருவினையைத் தொடங்கி இனி து முடித்து வெற்றி காணல் மிகமிக அரிய செயலாம்; நல்ல காரியத்திற்கு நானுறு இடையூறு என்ப; “மெய் வருத்தம் பாரார்; பசு நோக்கார்; கண் துஞ்சார்; எவ் வெவர் தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி அருமையும் பாரார்; அவுமதிப்பும் கொள்ளார்; சுருமேம கண்ணு மினார்” என்ற பாட்டால் ஒரு வினையை முடித்து வெற்றி காணல் எத்துணை அருமையடைத்து என்பது புலனும்; “ஒன்றை நினைக்கின் அது வொழிந்திட்டு ஒன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்றை நினையாத முன் வந்து நிறபினும் நிற்கும்” இது உலகியல்; இதனால், எண்ணிய எண்ணியாங்கு எய்தப் பெறல் எத் துணைத் திண்ணைது என்பதும் புலனும்; இவ்வாரூரகவும், ஒருவர் ஒரு வினையைப் பலகாலும் எண்ணிய எண்ணிப் பார்த்து, இறுதி சில் தொடங்கி, இடையில் உண்டாம் இடையூறுகளை

எல்லாம் எதிர்த்துப் போராடிப் போக்கி முடித்து வெற்றி பெற்ற அக்காலத்தே, அவர் உள்ளத்தில் எழும் இன்பத் திறகோர் எல்லை காணலும் இயலுமோ? அமெரிக்காவைக் காணச் சென்ற கொலம்பஸ், கடலில் பலாள் உழன்றதற் குப் பின்னர்க் கரை கண்ட கரலத்தே, அவன் கொண்ட இன்பத்திறகோர் எல்லை உண்டா? இமயத்தின் உச்சி யைக் காணவேண்டும் என உரங்கொண்டு முயன்று, பனிக் கொடுமை பாராது ஏறி, அதன் முடியில் தம் காலை வைத்தார், வைத்த அக்காலை அவர் உள்ளம் கொண்ட இன்பத்தினை எவ்வாறு அளவிட்டுக் கூறல் இயலும்? தொடங்கிய வினையில் வெற்றி கண்டார் கொள்ளும் இன்பத்தினை அளவிட்டுக் காணல் இயலாது; அவ்வின்பத் திற்கு, வேறு எவ்வின்பழும் இஜையாகாது; அவ்வின்பம் ஒப்பும், உயர்வும் அற்ற பேரின்பொமாம். இவ்வின்பத்தின் இயல்புணர்ந்த புலவர், தலைவனுக்குத் தலைவி தரும் இன்பம், வினைமுடித்து வீறெற்றினார் பெறும் இன்பத் திற்கு நிகராம் எனக் கூறியுள்ளார்! என்னே அவர்தம் வினையறி உள்ளம்!

வினைமேற் சென்ற தலைமகன், அவ்வினையை வெற்றி முற முடித்துக்காண எண்ணுவனுயின், அவன், அவ்வினையிலன்றி வேறென்றிலும் செல்லா உள்ளமுடையனுதல் வேண்டும்; அங்கிலையில், அவன் உள்ளத்தே, வீட்டில் விட்டுப் பெரிந்துறையும் மகௌவியின் எண்ணம் உண்டாகவிடுன், அவனுல் அவ்வினையை முடித்தல் முடியாதாம். ஆகவே, அக்காலத்தில் அவன் அவளை நினைத்தலும் கூடாது; இத் தகைய உள்ள உரம்கொண்டு உழைத்து, அவ்வினையில் வெற்றி கண்டக்கால், இவ்வெற்றியாலாய் இன்பத்தை நம் மோடு ஒருங்கிருந்து நுகர்தற்கு நம் தலைவி ஈண்டில்லையே என்ற எண்ணம் எழுல் எவர்க்கும் இயற்கையாம்; அங்கிலையில் அவளைப்பற்றிய எண்ணம் எழுல் தவறுகாது; அதைத் தடுத்து நிறுத்தலும் எவர்க்கும் ஆகாது; இது பற்றியன்றே, “கிழங்கிலையே வினையிடத்து உரையர்; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” (தொல் - கற்பு-

(ஈடு) எனதியற்கையோடியைந்த விதி கூறினார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். வினைமுடித்து வெற்றி கண்ட ஓர் ஆண்மகன் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தமையாலன்றே, அவ்வினை முடித்துப்பெற்ற பேரின்பழும், அவன் மனைவிமாட்டுக் காட்டும் பேரன்பும் ஒருங்கே தேர்ன்ற, அவன் “வினைமுடித் தன்ன இனியோள்” எனக் கூறிப் பாராட்டினான் தன் மனைவியை எனப் பாடிப் புகழ் பெற்றார்! (நற்: க)

புலவர், பெருஞ்சோற்று தியன் சேரலாதன் என்ற சேரவேந்தன், பகைவரைக் கெர்ன்று வெற்றி காணும் போர்க்களத்தே, போர்க்களம் பாடும் பொருங்ரோடு போந்த பாணர்கள், ஆம்பற் பண்ணமுக் குழலூதிப் பாராட் குவதையும், “உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்டின், இம் மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பலம் குழல்” (நற்: ககஷ), சோழர்க்கு உரிய உறங்கத நகரையும், அதன் கண் உள்ள ஸிர்த் துறையினையும் “வளங்கெழு சோழர் உறங்கதப் பெருந்துறை, நுண்மணல் அறல்” (குறுங்: ககஷ), கல்லாத இளஞ்சிறுவர் பல்லோர் ஒன்றுகூடி, நெல்விக்காயாகிய வட்டினைக்கொண்டு, வேப்பமரத்தின் நிழல் நிறை அடியில், பொன்னுரை போலும் வட்டமான அரங் கிழைத்து வட்டாடி மகிழும் வளமற்ற விலையினையும், “பொரி யரை வேம்பின் புள்ளி நீழல், கட்டினை யன்ன வட்டாகு கிழைத்துக், கல்லாச் சிறுஅர் நெல்விவட்டாடும்” (நற்: க) தம் பாக்களில் ஏடுத்துக் கூறிப் பாடியுள்ளார்.

கக். இளநாகனுர்

ஆண்டால் இளமையும், அறிவால் முதுமையும் உடைய நம் புலவர்க்குப் பெற்றேர் வைத்து வழங்கிய பெயர் நாகனூர் என்பது. இவர் பர்திய பாக்கள் மூன்று நற்றினைக்கண் இடம்பெற்றுள்ளன; குறிஞ்சிவளம் குறித் துப் பாடுதவில் புலவர் வல்லராவர்.

வெற்றியும் தோல்வியும் எங்கும், எப்பொழுதும் ஒரு நிலையே சிற்கும் இயல்புடையன அல்ல; மாறிமாறி வரும் மாண்புடையனவாம்; குறிஞ்சிநிலக் காடுகளின் காட்சி யினைக் காட்டுவார்போல், இவ்வண்மையினையும் ஒருவாறு உணர்த்தியுள்ளார் புலவர். எதிர்த்த புலியைக் குத்திக் கொன்று அதனால் கறைப்பட்ட தன் கோடுகளை, மலையருவி நீரில் மண்ணும் யானையைக் காட்டும் அவரே, இரை வேட்டெழுந்த புலியாற் கொல்லப்பெற்ற யானையின் பருவுடலை, ஆளிநன்மான் ஈர்த்துச் செல்லும் காட்சியினையும் காட்டுவது காண்க.

“கொல்முரண் இரும்புவி அரும்புழைத் தாக்கிச் செம்மறுக் கொண்ட வெண்கோட்டு யானை கன்மிசை அருவியில் கழூழம் சாரல்”

“ஆளி நன்மான் வேட்டுஎழு கோள்ளகிரப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைங்றுதி ஏந்துவெண் கோட்டு வயக்களிறு இழுக்கும்.”

(நற் : கடுச, 20இ)

தமிழகத்துக் காடுகள் ஈண்டுக் காட்டியனபோலும் கொடிய காட்சிகளோடு, அழகிய காட்சிகள் பலவற்றையும் ஆங்காங்கே கொண்டிருந்தன என்பதையும் புலவர் பாக்கள் உணர்த்துகின்றன; மந்தியொன்று, தன் மனம் விரும்பும் கடுவேனோடு கலந்து மகிழ்ந்தது; அம் மகிழ்ச்சியால் தன்னை மறந்திருந்த மந்தி, தன் உணர்வு வரப்பெற்றதும், தன்னைச்சூழுத் தன் இனக்குரங்குகள் இருப்பதை

உணர்ந்தது. நாணம் நனிமிகக் கொண்டது; தான் கடுவ ஞேடு கொண்ட காதல் வாழ்க்கையினை அவை கண்டு விட்டனவோ என அஞ்சிற்று; உடனே, நீர்ங்கிலை அருகே கிண்டு தழைத்திருந்த நெடிய வேங்கைமேல் ஏறி, நீரைத் தொடுமாறு தாழ்ந்திருந்த அதன் சினையொன்றில் அமர்ந்தது. கீழே, ஆடாது அசையாது அடிபோல் தெளிந்து நிற்கும் நிரில் தன் முகத்தினை நோக்கிக்கொண்டே, தான் கடுவஞேடு கலந்துக்கால் கலைந்துபோன தன் தலைமயிரைத் தன் இனம் அறியாவாறு தன் கைகளால் கோதிமுடித்தது. மந்தியின் நாணம்கொள் எல்லாழ்க்கையினை நன்கு விளக்கும் இக்காட்சியினைப் புலவர் படம்பிடித்துப் பாராட்டி மகிழ்கிறார்.

“கடுவன்

முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்தில் களவினிற் புணர்ந்த
செம்முக மந்தி செல்குறி, கருங்கால்
பொன்னோர் வேங்கைப் பூஞ்சினை செலீஇயர்,
குண்டுநீர் நெடுஞ்சினை நோக்கிக் கவிற்றுதன்
புந்தலைப் பாறுமயிர் திருத்தும்.” (நற் : கடுக)

கணவானும் மனைவியுமாகிக் காதல் வாழ்வு மேற்கொள்ளும் பண்டைத் தமிழ்மக்கள், அறிவு, உரு, திருவானேயன்றி, உணர்வானும் ஒத்த உயர்வடையராவர்; கணவன், மனைவியின் இனப் துன்பங்களைத் தன் இனப் துன்பங்களைக் கருதுவன்; மனைவியும், கணவன் இனப் துன்பம், தன் இனப் துன்பமாகக் கொள்வன்; காதலர்தம் கவின்மிகு இவ்வாழ்வினைப் புலவர் வரைந்து காட்டி வியந்து போற்றுகிறார்.

தலைவன் வந்து தலையளி செய்வதால், தன் இன்னல்குறைய, இனபம் மிகுமாயினும், அவன் வரும் வழி, ஏதம் கிருந்தது என்பதை அறிந்தவளாதலின், அவன் வாராமையால், தன்நுதல் பசப்பூரவும், தோள் மெலியவும் தான் வருந்தனும் வருந்துக! அவன் அவவழி வாராதிருத்

தலையே வேண்டுகின்றேன் எனக் கூறும் மனைவியையும், ஆள் விணைக்கு அகறல் ஆடவர் கடன் என அறிந்த அறி வுடையனைய அவன், தன் பிரிவால் வருந்தி வாடிக் கவி னிழக்கும் தன் மனைவியின் துயர்சிலை கண்டு, “அந்தோ! யான் பிரியின், நேற்றுவரை அவள்பால் இருந்து அணி செய்த அவள் மாமைக்கவின், இன்றேயே அழிந்ததுகொல்!” எனக்குறி அழும் கணவனையும், நம்முன் காட்டி நல்லறி ஒட்டும் அவர் பாக்களைப் படித்துப் பயன்பெறுவோமாக.

“நன்னுதல் பசப்பினும், பெருங்தோன் நகிழினும் வாரற்க தில்ல தோழி! (நற் : கடுக) குன்ற காடன் இரவி ஞனே,”

“ஆள் விணைக்கு அகறி யாயின், இன்றேயே போயின்று கொல்லோ தானே! படப்பைக் கொடுமூள் ஈங்கை நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய ஆய்விறம் புரையும் இவள் மாமைக் கவினே.”

(நற் : உங்க)

ஊர்க்குருவியின் உடைந்த முட்டை போன்றது புன்னையின் மலர்ந்த அரும்பு, என்ற உவமையும், காக்கைகள் பல கூடி மரலைக்காலத்தே கடல்ஸில் படிந்தாடும் என்ற இயற்கை அறிவும், வானத்தே விளங்கும், வடமுனையைச் சுற்றி வரும் ஏழு மீன்களும் மக்களால் வணங்கத் தகும் மாண்புடையன எனக் கூறும் கடவுட் கொள்கையும் புலவர் தம் உள்ளமும், உணர்வும் உணரத் துளைன புரிவனவாம் :

“உள்ளுர்க் குரிஇக் கருவுடைத் தன்ன
பெரும்போ தவிழ்ந்த கருந்தாட புன்னை.”

‘மையற விளங்கிய மனிவிற விசம்பில்
கைதொழு மரபின் எழுமீன் போலப்
பெருங்கடல் பரப்பின் இரும்புறம் தோயக்
சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை.”

(நற் : உங்க)

20. இளம்பால் ஆசிரியன் சேந்தன் கூத்தனுச்

இளம்பால் என்ற ஊரில் ஆசிரியத் தொழில் பூண்டு வாழ்ந்த சேந்தனுர்க்கு மகனுயப் பிறங்கு, மதுரை போங்கு, மாண்பு மிகு புலவராய் விளங்கியவர் நம்புலவர்; இவர் இயற்பெயர் கூத்தனுர் என்பது; தில்லை மன்றுள் உறையும் பெருமான் கூத்தன் எனப்படுவான்; அவன் பெயரைத் தம் பெயராக மேற்கொண்டார் பலராவர். அவருள் இவரும் ஒருவர். இவர் நற்றிணையில் ஒன்றும், அகத்தில் இரண்டும் ஆக மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்; அம் மூன்றும் குறிஞ்சித் திணை தழுவி வந்தனவே.

தேனே என மயங்குமானு நிறைந்த சுவையுள்ள மாங்கனி கோடையில் பழுக்கும் எனவும், அம் மரங்கனியினின் ரும் பிழிந்தெடுத்த சாறு, அம் மாங்கனி பழுக்கும் காலத்தே பழுக்கும் தீஞ்சுவைப் பலாச் சௌயினின் ரும் பிழிந்து கொண்ட சாறு, தேன் ஆய இம்முன்றையும் ஒன்றுகலந்த, கலவையினைப், பாம்பு கடிக்க அதன் நனு சேறப் பெற்றவர் தம் அறிவு மயங்குமாறுபோல் மயக்கம் தருமாறு, மூங்கிற குழாயிலிட்டுப் பலநாள் முதிர வைத்து எடுத்து, வரையுறை தெய்வத்திற்குப் படைத்து, பக்கத்தே நின்று மனைவிமார் உண்பிக்க உண்ட குறவர், தம் திணைப் புனங்களையாணைகள் தின்று அழிப்பதையும் அறியாது மயங்கிக் கிடப்பர் எனவும் கூறும் அவர் செய்யுள்நயம், மதுவுண்டு அறியாரும், அம்மது கிடைத் தால் உண்டு பார்க்கலாமே என்று எண்ணுமாறு தூண்டத் துணைபுரியும் இயல்பின தாமன்றே?

“தேன்தேர் சுவைய திரளரை மாஅத்துக்
கோடைக்கு ஊழித்த கமழிந்தும் தீங்கனி
பயிர்ப்புறு பலவின் எதிர்ச்சளை அளை இ
இருலொடு கலந்த வண்டுமுசு அரியல்
நெடுங்கண் ஆடமைப் பழுங்க, கடுங்திறல்
பாப்புக் கடுப்பன் தோப்பி, வான்கோட்டுக்
கடவுள் ஓங்குவரைக்கு ஒக்கிக் குறவர்
முறித்தழை மகளிர் மடுப்ப மாங்கி
அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி
யாணை வல்வின திணை.”

(அகம் : ந.ஷ.ஷ)

இசை, இரும்புங்கர் நெஞ்சடையாரையும், இரக்கா
உள்ளத்தவராக்கும் என்று கூறுப். இசைக்கு உருகாத
உயிரே உலகத்தில் இல்லை; ஆற்றிவு கொண்ட மக்களே
அல்லாமல், புல்லும், மரமும் கூட இசைக்கு உருகும்;
தமிழ்முனிவன் யாழ் இசைக்குக் கல்லும் உருகிற்று எனக்
கதை கூறுவார். சீறினமும் பாம்பும், இசைகேட்டவழிச்
சினம் ஒழிந்து ஆடும்; இசை கேட்ட வழி ஆற்றை கள்வர்
கைப்படைகளும் தாமே நழுவும். இசையின் சிறப்புக்குறித்
துத் தமிழ் நூல்கள் அறிவிப்பன இவை; விலங்குகளில்
இசைக்கு எளிதில் வயமாகும் விலங்கு யானை; இசைக்கு
உருகிய யானை ஓன்றின் இயல்பினைப் புலவர் கூத்தனர்
நன்கு எடுத்துக் கூறியுள்ளார்.

ஒரு தினைப்புனம்; அப்புனத்தைக் காப்பார் இருத்தற்
பொருட்டு அமைந்த மிக உயர்ந்த பரண்; புனம் காவல்
கருதிவந்த கானவன், கள்ளுண்ட மயக்கத்தால் பரணமீதே
கண்ணயர்ந்துவிட்டான்; அவன் அசைவு அறிந்து வந்தது
ஆங்கோர் ஆண் யானை; தன் பசிபோக வேண்டும் மட்டும்
தினையுண்ணத் தொடங்கிற்று; அங்கிலையில், அக்கானவன்
மளைவி, தன் கூந்தல் காற்றில் புலருமாறு, அதனுள் தன்
கைவிரல் விட்டுக் கோதிக்கொண்டே குறிஞ்சிப் பண்ணை
வாய்விட்டுப் பாடலாயினன்; அப் பண் வந்து புகுந்தது
அங் யானையின் காதினுள்; உடனே யானை, தன் அறிவு
மயங்கிற்று; பசியை மறந்தது; தினை உண்பதை ஒழிந்தது;
பசியால் உறக்கங்கொள்ளாத யானை ஆண்டே பெருந்துயில்
மேற்கொண்டு விட்டது.

“ஓங்குதினைப் பெரும் புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக் கைபெயரா
ஓளியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, ஸிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று ஓய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும்.” (அகம் : கால)

உக. இளம்பூதனுர்

தமிழர் தம்மக்கட்கு இட்டு வழங்கிய தெய்வப் பெயர்களுள் பூதன் என்பதும் ஒன்று; பூதன், இளம்பூதன், பெரும் பூதன் என்ற பெயர்களை அவர்கள் பயில மேற்கொண்டிருந்தனர். இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுள்ளது.

பெண்டிற்குத் தாயினும் சிறந்தது நாண், உயிரினும் சிறந்தது நாண் என்றெல்லாம் கூறுவர்; அதனால், “நாணை உயிரைத் துறப்பர்; உயிர்ப்பொருட்டால் நாண் துறவார் நாண் ஆய்வைவர்” என்றார் திருவள்ளுவர்; மகளிர்க்கு, நாணினும் செயிர்தீர் கற்பே சிறந்ததாம் ஆதவின், அவர் தம் கற்பினைக் காத்தற் பொருட்டு நாணைல்லன் செய்து நாணைத்துறக்கவும் துணிவர்; நாணைத்துறந்தும் கற்பு நிலையாதாயின், தம் கற்பினைக் காத்தற்பொருட்டு உயிரையும் துறப்பர். தலைவன் ஒருவன் வரையாது ஒழுகுவதால், ஊரார் கூறும் அலர் உரையால் தன் நாணை இழுந்தும், தன் கற்பினைக் காத்தற் பொருட்டு உயிர்வைத்திருந்தாள் ஒரு தலைவி; அங்கிலையிலும் அவளை வரைந்துகொள்ளாது, பொருள் தேடிப் புறநாடு செல்ல எண்ணினான் அவன்: அதைத் தோழி அவளுக்கு அறிவித்தாள்; அதற்கு அவள், “அவர் வரையாது காலங்கடப்பதால், என்பால் உள்ள, நலன், நாண் எல்லாம் ஒழிய, உயிர் ஒன்றே என்கியுள்ளது; அவர் வரைய வருவார் என்ற எண்ணத்தால், நாணை இழுந்தும் உயிர்கொண்டு வாழ்கிறேன்; இங்கிலையில் அவர் பிரிந்துசெல்லக் கருதுகிறார் எனின், நம்மால் இழுக்கக் கூடியது வேவரேன்றும் இல்லை; உயிர் ஒன்றே உள்ளது; அதை இழுப்பதல்லது நாம் வேறு யாதுசெய்ய வல்லோம்” எனக் கூறி வருந்தினாள் எனப் பாடிய பாட்டில் புலவர் உள்ளத்தைக் காண்க!

“விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒருங்கம்

இன்டை ரல்து பிறிதொன்று

எவ்வேலே தோழி நாம்இழுப் பதுவே?” (குறுங் : நந்த.)

22. இளம்போதியார்

போதியார் என்ற பெயர் உடைமையால், இவர் புத்த சமயத்தைச் சார்ந்தவர் என்பது புலனும். புத்தரும், சமணரும் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டு மிக மிகப் பெரிதாம்; புத்தர்கள், எப்போதும் பொருள் நிறைந்த அறிவுரை பல அளிக்கும் இயல்பினராவர் என்பதற்கேற்ப, இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்த நற்றினைப் பாட்டு ஒன்றிலேயே பல அரிய கருத்துரைகளை வழங்கி யுள்ளார்.

ஓர் ஆண்மகன், உருவானும், திருவானும் உயர்ந்தா ளொருத்தியைக் காதலித்தான்; காதல் மிகுதியால் அவளை இடைவிடாது சுற்றித் திரிந்தான்; அங்கிலையில், அவள் தாய் அறிந்தால் ஏதம் உண்டாம் என அஞ்சினானும் அல்லன்; இவ் வொழுக்கம் சில நாள் சென்றது; பின்னர் அவன் அவள்பால் வருவது குறைந்தது; தொடக்கத்தில் தாய்க்கும் அஞ்சா அவன், இப்போதெல்லாம், அவளோடு ஆடும், ஆயத்தாரைக் காணவும் அஞ்சி அகறலாயினான்; அவன்பால் கண்ட இவ்வியல்பினை உணர்ந்தாள் அப்பெண் ணின் உயிர்த் தோழி; இதனால், அவனுக்கு, அவள்பால் உண்டான அஞ்பு குறைந்துவிட்டது போலும் எனக் கொண்டாள்; இதை அப்பெண் அறியின் வருந்துவளை என்ற எண்ணத்தால் சில நாள்வரை அவனுக்கு அறிவிக் காமலே மறைத்து வந்தாள்; நிலைமை மேலும் கெடும் போல் தொன்றிற்று; இனியும் அவட்கு மறைத்தல் அறி வுடைமை ஆகாது; அவளிடம் கூறி, அவளோடு உசாவி, இதற்கொரு வழிசெய்தல் வேண்டும் எனத் துணிந்தாள்; உடனே அவளிடம் ஒன்று விடாமல் உரைத்தாள்; உரைத்துவிட்டு, “ஓருயிரும் ஈருடலும் போலும் குற்ற மற்ற நட்புடைய நினக்கு இதை, இத்துணைகாறும் உரை யாது இருந்தமை என் உள்ளத்தை மிகவும் வருத்துகிறது; அதனினும், பெருங்குணம் உடையவர்; பேரான்புடையவர் என்றெல்லாம் கருதிய நம் தலைவன், பேணிக்

காக்கவேண்டுவனவற்றைப் பேணிக் காக்கும் இயல்புடைய ராய் பெரியார்களின் பண்புடையாலுவன் என எண்ணீய எண்ணைத்திற்கு மாரூக, விரும்பிக் காக்கவேண்டிய நின்னீ விரும்பாது ஒழுகுதல் எனக்கே வெட்கமுண்டாகிறது; “இதற்கு என்செய்வது?” என்று வினவி நின்றார். இவ்வாறு, வரையாது வந்தொழுகும் அவ் ஆண்மகன், தங்கள் வீட்டிற்குப் புறத்தே தாம் கூறுவனவற்றைக் கேட்கக் கூடிய அணித்தாயவிடத்தே வந்து நின்றபோது கூறினார். கேட்ட அவன் தலைவியின் துயர்விலை அறிந்து விரைந்து வந்து வரைந்து கொள்வானாக என்ற வெட்கையால் எனப் பாடியுள்ளார்; இதில், பெரியோராவார், போற்றிக் காக்க வேண்டிய பொருளைப் போற்றிக் காக்கக் கடமைப்பட்டவர்; அக்கடமையிற் றவறுவார் பெரியராகார்; எனவும், ஒருவரோடு நட்பு மேற்கொள்ளுங்கால், ஒருமிரும் ஈருடலும் போலும் உள்ம் ஒன்றிய நட்புக்கொள்ள வேண்டும்; அவ்வாறு கொண்ட நட்பினருள் ஒருவருக்குற்றன மற்றவர்க்குற்றன ஆம் ஆதவின், ஒருவர் அறிந்ததை மற்றவர்க்கு மறைத்தல் மாண்புடைமையன்று எனவும் கூறிய பொருஞ்சரகளைப் பொன்னினும் போற்றுவோமாக!

“பேனுப் பேனூர் பெரியோர், என்பது
 நானுத்தக் கன்றது கானுங் காலை;
 உயிரோர் அன்ன செயிர்தீர் நட்பின்
 நினக்குயான் மறைத்தல் யாவது, மிகப்பெரிது
 அழிதக் கன்றுல் தானே; கொண்கன்
 யான் யாய் அஞ்சவல் எனினும் தானே
 பிரிதல் சூழான் மன்னே; இனியே
 காணல் ஆயம் அறியினும், ஆனது
 அலர்வ தன்றுகொல் என்னும்; அதனால்
 புலர்வது கொல்அவன் நட்பு? எனு
 அஞ்சவல் தோழி! என் நெஞ்சத் தானே.”

(நற்றின : ६)

எத்துணை அரிய கருத்துக்கள்! எவ்வளவு எளிதாக எடுத்துக் கூறியுள்ளார்! என்னே அவர் புலமை!

உங் இளவேயினனுர்

வெட்டுவர், எயினன் எனும் பெயருடையாதல் பெருவழக்காம் ஆகலின், இவர், அவ்வெட்டுவர் வழிவந்தவராவர் என்று அறிக. பரிபாடற் புலவர் வரிசையுள்கடுவன் இளவேயினன் என்பார் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்; அயர் வேறு; இவர் வேறு. நற்றினைக்கண்காணப்படும் செய்யுள் ஒன்றே, இவர் பாட்டாக இப்போது கிடைத்துள்ளது.

தலைவன் விரைந்து வந்து வரைந்து கொள்ளாமையால், பெரிதும் வருந்தினால் தலைவி; பிறைபோலும் பெருவனப்புடைய அவள் நுதலும் அழகிழங்குவிட்டது; அவள் உடல் மெலிந்துவிட்டமையால், அவள் கைவலைகளும் கழன்று விழுலாயின; அவள்பால் உண்டான இம்மாறுதல் களை உணர்ந்த ஊராகும் அவளைப், பலர் அறியப், பழிகூறலாயினர்; இங்கிலையிலும், அவள் தன் துயரைத் தலைவன் பால் வாய்விட்டுக் கூறினால்லள்; கூறுதல் மகளிர்க்கு மூறையன்று என, நாணம் அவளை முன்னின்று தடுத்து விட்டது. ஆனால், அவள் கண்கள் மட்டும், அவள் கட்டிற்கு அடங்காது, கண்ணீர் சொரிந்து, அவள் உள்ளத்து உறுதுயரை அவனுக்கு உணர்ந்தத் தொடங்கிவிட்டது. இதைக்காறி, அவள் பெண்மை நலத்தைப் பாராட்டினால் அவள் தோழி. அவளைப் பாராட்டிய தோழி, அவள் அவ்வாறு வருந்தவும், அவளை மணங்து, அவள் துயர் போக்க எண்ணாது வாளா வந்து போகும் அத்தலைமகளைப் பழிக்கவும் செய்தனள்; பழிப்பாள், அவன்முன் சென்று அவன் தவற்றினைத் தெளிய எடுத்துக் கூறித் திருத்துதல், தனக்கு மரபன்று என்று கருதி, அவன் ஒருநாள் தங்கள் மனையருகே வந்திருந்த காலம் அறிந்து, அவன் கேட்குமாறு, அவளைப் பாராட்டும் பாராட்டிற்கிடையே, அவன், இரைவேண்டிய பெண்நாரை, கடுஞ்சுல் கொண்டிருங்கமையால், பறந்துசென்று பெறமாட்டாது வருந்தியிருந்தாக, ஆண் நாரை, அது விரும்புமாறு, கடற்கரை புக்குக்

கடல்மீன் கொணர்ந்து கொடுத்து மகிழ்விக்கும் அழகிய நாட்டிற்குரியவன் என, அவனைப் பாராட்டுவாள்போல் தன்னுட்டுப் பறவை, தன் மனைவியின் துயர் போக்கி வாழ்தலைக் கண்டும், இவன் அவ்வறிவினைத் தான் கொள்ளாதது ஏனோ? எனப் பழித்துரைத்தாள்.

பெண் நாளை கழுனியிலே கிடக்க, ஆண் நாளை, கடற் கரைக்கண் மீன்டேடி உழல்வுதால், ஆண்டும் அவை பிரிந்தே வாழ்கின்றன எனினும், அப்பிரிவு, தன் பசிபோக்கப் பயன் உறுதல் அறிந்த பெண்நாளை, அப்பிரிவினை விரும்பி ஏற்றுக் கொள்ளும்; அதைப் போலவே, தலைவன் பிரிந்துறைதலை இன்று பொருத் தலைவி, அவன், என்றுமே தன்னைப்பிரியாதிருத்தல் வேண்டும் என்னிரும்புவாள்ளலன், தன்னை மணங்து, தன் இல்லறம் இனிது நடத்தற்காம் பொருள் வேண்டிப் பிரியின், அப்பிரிவு, தன் இல்லற வாழ்விற்கு இன்றியமையாததாதல் அறிந்து, அதை விரும்பி ஏற்று, ஆற்றியிருப்பன் என்றும் அறிவித்தாள்.

அறம் உரைத்து அறிஔட்டும் தோழியின் கூற்றினைப் பாட்டில் அமைத்துப் பாடித் தம் புலமையினைக் காட்டிப் புகழ் பெற்றுள்ளார் புலவர்.

'பிறைவனப்பு இழந்த நுதலும், யாழின்
இறைவரை ஸில்லா வளையும், மறையாது
ஊரலர் தூற்றும் கெளவையும் நாணிட்டு
உரைஅவற்கு உரையா மாயினும், இரைவேட்டுக்
கடுஞ்சுல் வயவொடு கானல் எய்தாது
கழனி ஓழிந்த கொடுவாய்ப் பேடைக்கு
முட்முதிர் நாளை கடல்மீன் ஓய்யும்
மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைமிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே.''

(நற்காந)

உச. இறையனுர்

இறையனுர் என ஈண்டுக் கூறப்படுவார், மதுரையில் கோயில்கொண்டிருக்கும் சோமசுந்தரப் பெருமானுவர்; தன்னுல் காதலிக்கப்பட்டாளொருத்தியின் நட்சின் சிறப்பு மயில்போன்ற சாயல், நெருங்கிய பற்கள், மண்நாறும் கூங்தல் இவற்றைப் பாராட்டியதாகப் பாடப்பெற்றுள்ள பாட்டு ஒன்று, இவர் பாட்டாகக் குறுங்தொகைக்கண் இடம் பெற்றுள்ளது; அதில் தலைவியின் தலைமயிர் நாறும் நாற்றத்தினும், நஞ்சமணம் மிக்க மலர் உண்டோ என்பதை ஆராய விரும்பிய அத்தலைமகன், “இதனை இதனுல் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற அறிவுடையனுய, மலர்களுடோரூறும் சென்று சென்று தேன் குடித்துத் திரியும் வாழ்வுடைமையால், பல்வேறு மலர்களின் மணத்தின் இயல்பறியும் இயல்பினதாய வண்டின் பால் தன் ஜெயத்தைத் தெரிவித்தான் எனவும், ஒரு பொருளை ஆராயுங்கால், அப் பொருள்பால் வெறுப்புண் டாயின், அப்பொருளின் சிறப்புத் தோன்றுது, அதன்பால் விருப்புண்டாயின் அதன் மூறை தோன்றுது ஆத வின், காய்தல் உவத்தல் அகற்றி ஆராய்தல் வேண்டும் என்பதை அறிந்தவன் ஆதவின், தன் ஸாட்டு வண்டு தன் பால் அன்புகொண்டிருத்தலும் கூடும்; அவ்வள்புடைமையால், தனக்கு வேண்டியவாறே கூறிவிடுதலும் கூடும் என அன்சி, என்பால் உள்ள அன்பால் கூறுது; அறிந்ததை அறிந்தவாறே கூறுக எனக் கூறினான் எனவும் பாடிய புலமை போற்றற்குரியதாமான்றே?

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது கண்டது மொழிமோ;
பயிலியது கெழிஇய நட்பின், மயில்இயல்,
செறிஎயிற்று அரிவை கூந்தலீன்
நறியவும் உளவோ நீஅறியும் பூவே.”

(குறுங் : 2)

இனி, இச் செய்யுள்பற்றிக் கூறும் வரலாற்றினை விளக்குவோமாக!

மதுரைச் சங்க மண்டபத்தே அமர்ந்து, நக்கிரர் முதலாம் புலவர்கள் நாற்பத்தெண்மரும், தமிழ் அறிந்து வருவாராயினர். மதுரையில், வங்கிய சூடாமணி எனும் பாண்டியன் அரசோச்சி வரலாயினன்; இளவேனிற் காலம் வந்துற்றது; பாண்டியன், தன் மனைவியோடும் மலர்வனாம் புகுந்து ஆண்டுள்ளதொரு செய்குன்றின்மேல் இருந்து இயற்கையின் எழில் கண்டு மகிழ்ந்திருந்தான்; அக்காலை, தென்றல் பண்டுபோல் கமழாது புதுமணம் கமழுதலை உணர்ந்தான்; என்றும் இல்லா இம்மணம், தென்றற்கு இன்று எவ்வாறு கிடைத்தது; இம்மணம் தரும் பொருள் யாது? என்று எண்ணி எண்ணிப் பார்ப்பானுயினன்; உற்று நோக்கி வருவான், அதே நறுமணம் தன் மனைவி யின் கூந்தலினின்றும் வருவதை உணர்ந்தான். அறிதோ றறியாமை காண்டலேபோல், தன் மனைவியின் கருநெறிக் கூந்தலினின்றும் கமழுகிறது எனின், இம்மணம், இவள் கூந்தற்கு இயல்பாயமைந்ததோ, அன்றி, மலரும் மண முடைப் பொருளும் பெற்றுச் செயற்கையானமந்ததோ என ஜூயிறலாயினன்; ஜூயத்தைத் தன் அறிவால் தெளிந்து கொள்ளமாட்டா வங்கிய சூடாமணி, “என் உளத்துள தாய இவ் ஜூயத்தை அறிந்துபாட வல்லார் பெறுக இவ் ஆயிரம் பொன்” என அறிவித்துப் பொன்முடி ஒன்றைச் சங்க மணிமண்டபத்தே தூக்கினான்; புலவர்கள் அரசன் ஜூயம் யாதாம் என எண்ணி எண்ணிப் பார்த்தும், அஃது அறியமாட்டாராயினர்.

இஃது இவ்வாருக, ஆதிகைவ மரபில் தோன்றி, இளம் பருவத்திலேயே இருமுதுகுரவரையும் இழுந்து, பிரம சரியம் மேற்கொண்ட தருமி என்னும் அந்தணச் சிறுவன் ஒருவன், ஆலவாய்ப் பெருமான் அடிமுன் வீழ்ந்து, “எங்கைதயே! அடியேன், தங்கைததாய் அற்றவன்; எவர் துணையும் இன்றி இன்றுவரை துயர்வாழ்வுடையேன்; அதனால், மணம் செய்துகொள்ளும் மனம் உடையேன்; சல்லிரள் ஒருத்தியெடு இல்லறம் மேற்கொள்ளா எனக்கு சின் மலரடி அருச்சிக்கும் மாண்பு வாராதன்கே? எல்லாம்

அறிந்தவன் னி; எனக்குத் தங்கைதயும் னி; தாயும் னி; என் மனத்துயர் மாற்றுவதற்கு ஏற்றதொரு சமயம் இது; அரசன் உள்ளக் கருத்தினைத் தெள்ளித்தின் உணர்த்தும் செய்யுளொன்று “தருக” என இருகை கூப்பி இருந்து வேவண்டினன்.

தருமியின் வேண்டுகோட்கிரங்கிய தம்பிரான், “கொங்குதேர் வாழ்க்கை” என்ற இச்செய்யுளை இயற்றித் தங்கருளினான். பெற்ற தருமி பெருமகிழுவற்று அதனைக் கொண்டுபோய்ப் புலவர்களிடத்தே கொடுத்தனன்; புலவர்கள், பாட்டு, சொல்வளமும், பொருள்வளமும் செறியத் தோன்றும் பொலிவிலைக் கண்டு “நன்று நன்று!” என வியந்து பாராட்டினர்; மன்னன் தன் சிக்கதயுறு ஓயம் அறிந்துபாடப் பெற்றுள்ளமை அறிந்து உவக்தான்; “தருமி கிழி பெறுக!” எனப் பணித்தான்; தருமி, சங்க மண்டபம் புகுந்து கிழி அறுக்கத் துணிந்தான்; ஆனால், அந்தோ! அங்கிலையில் ஆண்டுப் போந்த நக்கீர், “பாட்டு, சிமையுடைத்து! பொற்கிழி தண்டறக!” எனக் கூறிப் போக்கினர்.

வேதியன் வருந்தினான்; கோயிலுட் புகுந்து இறைவன் முன் நடந்தன கூறி முறையிட்டான்; உடனே கோயிற்குடி கொண்ட பெருமான் ஒரு புலவனும்த் தோன்றி வெளிப் பட்டுக் சங்கத்தை அடைங்து “நன் பாட்டுல் சிமை கண்டவன் யாவன்?” என வினவி நின்றார். நக்கீர் “குற்றம் கண்டவன் யானே” என்றார்; இறைவன் “கூறிய குற்றம் யாது?” என்று வினவ, “செய்யுள் சொற்குற்றம் உடைத்தன்று; பொருட்குற்றம் உடைத்தது; கூந்தல் மனம் பெறுவது மலர்களால்; இயற்கை மனம் அற்றது; அற்றுக், ‘அறிவை கூந்தலின் நறியவும் உளவோ?’ என்ற இப்பாட்டு கூந்தற்கு மனம் இயற்கை என இயம்புகிறது; இதுவே குற்றம்” என்றார். இறைவன், “பத்தினிப்பெண்டிர் கூந்தற்கும், மனம் செயற்கையால் உண்டான்து தானே?” என நக்கீர் “ஆம்” என்றார்; “அரமகளிர் கூந்தலும் அற்றோ?” என, நக்கீர் “அதுவும் அற்றே” என்றார்; இறுதி

யாக “வின்வழிபடு கடவுளர்ம் காளத்திநாதன் பாகத்தமர் ஞானப்பூங்கோதையார் கூந்தலும் அன்னதோ?” என, நக்கீரர், அஞ்சாது “ஆம்” என்றார். உடனே சிவனூர் சினங்தார்; நெற்றிக்கண் திறந்தார்; ருதல் விழியின் வெம்கையாற்றுது நக்கீரர், பொற்றுமரைக் குளத்தே வீழ்ந்தார். பின்னர்ப் புலவர்கள் வேண்ட இறைவன் அருள் உளம் கொண்டு கைகொடுத்து நக்கீரரைக் கரரசேர்த்தார். இது, அப்பாடல் பற்றிய கதை.

“எல்லாம் வல்ல இறைவன் யாம்; யாம் எது வேண்டுமாயினும் செய்யவல்லேம்; எப்படி வேண்டுமாயினும் பாடலாம்” என்ற எண்ணங்கோடல் இயலாது; தமிழில் பாட்டொன்று புளைய அவன் விரும்புவனுயின், அவன், அத்தமிழிலக்கண நெறியின்றே பாடுதல் வேண்டும்; அவன் பாடிய பாட்டு அவ்விலக்கணத்தின் வேறுபடின், அவன் இறைவன்; ஆகவே அவன்பாட்டு எப்படி யிருப்பினும் ஏற்றுக்கொள்க எனக் கூறூர் தமிழ்அறிந்தார்; பிழையுடைய பாட்டு, இறைவனுடையதேயாயினும், அப்பாட்டுக் “குற்றம் குற்றமே” எனக் கூசாது கூறும் அத்துளைச் சிறப்புடைத்து நம் தமிழ்மொழி! வாழ்க அதன் வளம்! வாழ்க அதன் வரம்பாம் இலக்கணப் பெருவழி!

உடே. இனிசந்த நாகனுர்

நாகனூர் என்ற இயற்பெயருடைய இவர், இனிய குரல்கொண்டு பாடவல்லராதல்பற்றி, இனிசந்த நாகனூர் என அழைக்கப்பெற்றுளார்; இனிய சந்தம், இனிசந்தம் எனக் குறைந்து வந்துளது; இவர் பாடிய பாட்டொன்று நற்றினைக்கண் இடம் பெற்றுளது.

தான் விரும்பிய காதலனுக்குத் தன்னை மனம் செய்து தர மறுக்கின்றனர் என்பதற்கிண்ட தலைமகள் ஒருத்தி, தமர் அறியாவண்ணம், தன் தலைவனுடேகூடி அவனுர் சென்றுவிட்டாள்; தன் மகளின் போக்கினைக் கண்டாள் தாய்; மகளிர் மனம் விரும்பும், மாண்புடையாரை மனங்து வாழ்தலே மதிக்கத்தக்க செயலாம்; தன் மகனும் அதையே செய்துள்ளாள் ஆதவின், அவன் அறநெறியே மேற்கொண்டுள்ளாள் என்று எண்ணினால்; உள்ளத்திற்கு ஓர் அளவு ஆறு தல் உண்டாயிற்று; அறநெறி நின்றுள்ளாயினும், அவன் இளமைப் பருவம் மாருதவள்; அரிய காட்டு வழி பினைக் கடந்து செல்லும் ஆற்றல் இல்லாதவள் என்ற எண்ணைம் ஏழத் துயர் உற்றுள்; துயர்உற்றுள் கண்முன் மகளின் இளமைக்கால விகழ்ச்சிகள் விரலே தோன்ற ஸாயினா; தான் அஸ்ரிந்த மாலை சிக்குணைக் காணினும், கைவளீ கழுலக்காணினும் மேகலை முறைமாறிக்கூடிக்கக்காணினும், அவற்றைத் திருத்திக்கோட்டற்கு அறியாளாய்த் தன் அழிகு கெட்டது அறிந்து அழுது வாடும் அவன் கண்கள், சென்ற வழியின் கொடுமையால் சிவந்து சிதை வுற்றனவோ? என்று எண்ணின்னை ஏங்கி நின்றுள். என்னே அத்தாயின் அன்பு!

“நயந்த காதலற் புணர்ந்தன ளாயினும்,
சிவந்தொளி மழுங்கி அமர்த்தன கொல்லோ?
கோதை மயங்கினும், குறுந்தொடி நெகிழினும்,
காழ்பெய் அல்குல் காசுமுறை திரியினும்
மாண்நலம் கையறக் கலுமும் என்
மாயக் குறுமகள் மலர்சர் கண்ணே.”

(நம் : சுகை.)

உசு. ஈழத்துப்பூதன் தேவனுர்

எழும், மிகப்பழைய காலத்திருங்கே தமிழ்நாட்டின் ஒரு பகுதி போன்ற ஒற்றுமை கொண்டிருங்கிமையால், தமிழகத்தார் ஈழம் சென்று குடி புகுதலும், ஈழத்தார் எண்டு வந்து வாழ்தலும் அக்காலத்திலிருங்கே விகழ்ந்து வந்தன; அவ்வாறு ஈழத்தினின்றும் மதுரையிற் குடி புகுங்கருள் பூதன் என்பாரும் ஒருவர். அவருடைய மகன் தேவனுர். ஏடெழுதுவோர் பிழையால், இவர் பெயர் ஏறத்துப்பூதன் தேவனுர் எனவும் வழங்கப்பெறும்.

மதுரையில் வாழ்ந்த இவர், அம்மதுரையைத் தலைநகராக்கொண்டு ஆண்ட பாண்டியன் ஒருவனைப் பாராட்டுகிறார்; அவனைப் பாராட்டியதோடு அவன் தலைநகரையும் பாராட்டுகிறார்; தன்மேல் பகைத்து வந்த பகைவரை வென்றவன்; அவ்வாறு வென்றமையால் பெற்ற அழியாப்புகழ் உடையவன்; வெண்கொற்றக் கொடையுடையவன்; பசும்பூண் பாண்டியன் என்னும் பெயர் உடையவன்; பாண்டியனுக்கு உரிமை உடையது மதுரை; புலவர் பாடும் பெருமையும் சிறப்பும் உடையது. கூடல் எனவும் பெயர் பெறும் அம்மதுரை. இது அவர் கூறும் புகழுரைகள்:

“பொருவர்

செல்சமம் கடந்த செல்லா நல்லிசை

விசம்பிவர் வெண்குடைப் பசும்பூண் பாடியன்

பாடுபெறு சிறப்பின் கூடல்.”

(அகம்: உங்க)

ஓர் ஊரிற்கோ, அல்லது ஒரு நாட்டிற்கோ தலைமை மேற்கொள்வார், அவ்ளூருக்கும், அங்காட்டிற்கும் கேடு சூழும் பகைவரைப் பாழாக்கவும், தம் ஊரிற்கும், தம் நாட்டிற்கும் உறவுடையராய் வாழும் அடுத்த ஊரார்க்கும், அண்ணட நாட்டார்க்கும் பகைவரால் உண்டாம் துயரினைப் போக்கித் துணைபுரியவும் சிறிதும் தயங்குதல் கூடாது; இப்பண்பு தலைவராவார்களிடத்தே நின்று நிலைபெறுதல் வேண்டும்; அப்பண்பு அவர்பால் இன்றேல், அவர் தலைவ

ஶாதற்குத் தகுதியிலாவர்; அவர், அப்பண்பு தம்பால் கீங்காது சிற்க வேண்டுவரோல், ஒரு சிறிது நேரமும் ஓயாது உழைத்தல்வேண்டும்: அவ்வாறினரி உறங்கிக் கிடப்பார்பால் அப்பண்பு சில்லாது கீங்கும்; ஆதவின், நாணமும், நற்புகமும் வேண்டுவார், நான்தோறும் உழைத்து உயர்வடைய எண்ணும் எண்ணமுடையராதல் வேண்டும்; நாடாள் தலைவர்பால் இருக்கவேண்டிய இப்பண்புகளைப் புலவர் ஈழத்துப்பூதன் தேவனார் நன்கு எடுத்துக் காட்டுகிறார்:

“செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ஸ்தோர்க் குறுமிடத் துய்க்கும் உதவி ஆண்மையும்,
இல்லிருந்து அமைவோர்க் கில்லென் ரெண்ணி
நல்லிசை வலித்த நானுடை மனத்தர்.” (அகம்: உங்க)

தலைவன் பிரியத் தனித்திருந்து, வாடைக் காற்றால் வாடும் தலைமகள் ஒருத்தி, வேல்போல் தோன்றும் கரும் பின் வெள்ளிய அரும்புகள் பூக்குமாறு அவற்றை அசைத்தும், அறிவாற் சிறந்த தூக்கணங்குருவிகள் அரும்பாடுபட்டு அமைத்த கூடுகள், அவை கட்டப்பெற்ற மூங்கிலோடு ஆமோறு ஆட்டியும் கொடுமை செய்யும் வாடை என அவ்வாடையின் இயல்பினைக் கூறி, இவ்வாடை வருத்துமே என்ற எண்ணமற்றுப் பிரிந்தர், உண்மையில் அறி வற்றவரே எனக் கூறி வருந்தினால் எனப் பாடிய பாட்டுப்படித்து இன்புறற்பாலதாம்.

“கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை
மூங்கில் அங்கழை தூங்க ஒற்றும்
வட்புல வாடைக்குப் பிரிவோர்
மடவர்; வாழியில் வலகத் தானே.” (நற்: முக்க.)

தினையைத் திருடித் தின்னச் செல்லும் பன்றி, பல்லியின் நற்சொல் கேட்டுச் செல்லும் எனவும், அவ்வாறு செல்லவும், அதன் வருகையறிந்த காளவன் கொள்ளிட

காட்டித் தூரத்த வறிதே திரும்பும் எனவும், யானையின் கண்ணத்தே வடியும் மத்தீரைச் சூழ்ந்துதிரியும் வண்டுகளின் பறக்கும் ஒலியினை, யாழ் ஓசையோ என மயங்கிக் காது கொடுத்துக் கேட்கும் அச்சைப் பறவை எனவும், பகைவரால் ஊர் பாழாயினமையால், அவ்லூரினின்றும் குழுபெயர்ந்துபோன மக்களோடு, அவ்லூர்ப் பொருதியிலில் வின்ற கம்பத்துறை கடவுளும் குடுபெயர்ந்து போய் விடவும், பழகிய பழமையால், அக்கம்பத்தை விட்டுப் பிரியாது உறையும் புருக்கள் எனவும் புலவர் கூறுவன், புலவர் உயிர்களின் இயல்பினை நூலித்துணரும் அறிவின் ஒட்பத்தை உணர்த்துவனவாதல் காண்க.

“முதைச்சவல் கவீந்த மூரிச் செந்தினை
இங்குவனர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
படுவாய்ப் பல்லிப் பாடுஓர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்
கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் சொளீஇய.
நெடுஞ்சுடர் விளக்கம்.”

“யானைக் கவள்மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து
இருங்கல் விடரை அச்சைம் ஓர்க்கும்.” (அகம் :அஅ)

“கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழைமையின் துறத்தல் செல்லாது
இரும்புருப் பெட்டெயாடு பயிரும்
பெருங்கல் வைப்பு.” (அகம் : நாள்)

தன்மகள், தலைவன் ஒருவனைக் காதலித்து அவனைப் பெறமாட்டாமையால் வருந்துகிறார்கள் என்பதை அறிய மாட்டாது, அவள் நோய்க்குக் காரணம் யாதுள்ள அறிய வேலனை அழைத்தாள்: அவன் இது அணங்கினால் வந்தது; வெறியாட்டெடுப்பின் தீரும் என்றார்கள்; அவனும் அதற்காவன மேற்கொண்டாள்; இஃதறிந்தாள் அவள் மகள்; அவனுக்கு ஓர் அச்சம் உண்டாயிற்று; அன்னையின் முயற்சி இது; இந்நிலையில் தலைவன் வந்து அன்புகாட்டி

சென்றுல், என் நோய் நிங்கும்; தலைவன் வந்ததால் நீங்கிற்று என்பதை அறியாத அன்னை, அது தான் எடுத்த வெறியாட்டெடுப்பால் நீங்கிற்று எனப் பிறழு உணர்வாள்; அதனால், இங்நோய்க்குரிய உண்மைக் காரணத்தை உசாவி அறிந்து நம் மனத்திற்குத் துணைபுரிதல் தடையுறும்; ஆகவே, இங்நோய், தான் எடுக்கும் வெறியாட்டெடுப்பால் நீங்கவில்லை; அதற்கு இஃதன்று காரணம் என்பதை அவள் அறியுமாறு, இங்நோய் நீங்காதிருத்தல் வேண்டும்; அது நீங்காதிருத்தல் வேண்டுமாயின், தலைவன் இன்று வர்மா திருத்தல் வேண்டும்; ஆகவே, அவன் வாராமையினையான் வேண்டுகின்றேன் என வேண்டி சிற்பாளாயினன். தான் விரும்பிய காதலைனத் தாய்தங்கையர் தரத் திருமணம் கொண்டு அன்பு வாழ்க்கை மேற்கொள்ள விரும்பும் ஒரு பெண் உள்ளத்தைப் புலவர் நன்கு திறந்து காட்டி யுள்ளார் :

“வெறிஎன உணர்ந்து வேலன், நோய் மருந்து
அறியா ஞகுதல் அன்னை காணிய,
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க! தில்ல! தோழி!.....
இலங்குமலை நாடன் இரவி ஞனே.” (குறுங் : ஏசு०)

உ. உருத்திரனுர்

சங்காலத் தமிழ்மக்கள், மேற்கொண்டு போற்றிய தெய்வப் பெயர்களுள் உருத்திரன் என்பதும் ஒன்று; கடியலூர் உருத்திரங்கண்ணாரின் தந்தை பெயரும் இப் பெயரோயாதல் உணர்க. உருத்திரனார் பாடிய பாட்டொன்று சூறுங்தொகைக்கண் இடம் பெற்றுள்ளது. பாலைலித்துக் கொடுமையினையும், அந்திலத்து வழிச்செல்லும் தலைவனின் பண்பட்ட உள்ளத்தினையும் புலவர் நன்கு பாடியுள்ளார்.

வில்லும் விடுகணையும் கையிற்கொண்டு, உயர்ந்த இடம் தேடி இருந்து, அவ்வழியே பொன்னும் பொருஞும் கொண்டு வருவாரை எதிர்நோக்கி விற்கும் ஆறலைகள்வர், தாம் உற்ற ஸீர்வேட்கையினைத் தணிக்கும் தண்ணீரைப் பெற்றாமாட்டாமையான், மரப்பட்டைகளை மென்று தமநீர் வேட்கையினைப் போக்கிக்கொள்ளும் கொடுமையுடைய பாலைலிமும், தம் மனைவியரின் மாண்பினை மனதில் எண்ணி, எண்ணி மகிழ்ந்து செல்வார்க்கு இனிமையுடைய தாகத் தோன்றும் என்று கூறினால் ஒரு தலைமகன் எனப் பாடியுள்ள அவர் பாட்டினைப் படித்து இன்புறுக :

“விடுகணை வில்லொடு பற்றிக், கோடுஇவர்பு
வருங்கப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும்
இன்னாக் கானமும் இனிய.” (குறுங் : உங்க)

27. உலோச்சனார்

இவர் இயற்பெயர் உலோச்சனார்; இப்பெயர், உவோச் சனார் எனவும் காணப்படுகிறது; சைனர்கள் மேற்கொள்ளும், சமயச் சடங்குகளுள், 'உலோச்' என்பதும் ஒன்று; ஆதலின் இவரைச் சைனர் எனக் கொள்ளுதற்கும் இடனுண்டு என்ப. இவர், இராசசுயம் வேட்ட பெருநற்கிள்ளி யரய ஒரு சோழனையும், பொறையாற்றுக்கிழான் பெரியன் என்பானையும் பாடியிருத்தலரன், இவர் சோழ மண்டலத் தைச் சேர்ந்தவராவர். நற்றினைப் பாட்டு ஒன்றில், “கழி சூழ்படப்பைக் காண்டவாயில்.....எம் அழுங்க ஹுரோ” (நற் : கா) எனக் கூறியுள்ளமைகொண்டு, இவர், அவ்வூரில் வாழுங்தவராவர் எனக் கோடலுமாம் என்பர் சிலர்; அது, தலைமகன் ஒருத்தி கூறிய கூற்றுக வந்துள்ளதல்லது கவிக்கூற்றுக வந்திலது ஆதலின் அவ்வாறு கோடல் பொருந்தாது; இவர் பாக்கள் எல்லாம் நெய்தற்றினை குறித்தே பாடப்பட்டுள்ளனவாக இருத்தலான், இவர், சோழமண்டலத்துக் க்ரைக்கண்ணன்றோர் ஜரினராவர் எனக் கொள்ளுதல் பொருந்தும். இவர் பாடிய பாக்களாக, நற்றினையில் இருபது, குறுங்தொகையில் நான்கு, நெடுஞ்தொகையில் எட்டு, புறானுநற்றில் மூன்று ஆக மூப்பத் தைந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

இராசசுயம் வேட்ட பெருநற்கிள்ளி, நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, கிள்ளிவளவன் ஆய சோழ வேந்தர்களுக்குப் பிறப்பட்ட காலத்தே வாழுங்தவன்; இராசசுய வேள்வி, வேட்டு, இராசசுயம் வேட்ட என்ற சிறப்புற்றவன்; தேர் வண்மலையன் என்பானைத் துணைக்கொண்டு, சேரமான் மாங்தரஞ்சேரல் இரும்பொறையோடு அரும்போராற்றி வென்றவன்; சேரமான் மாரிவெண்டோவும், பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதியும் இவன் நண்பர்கள். ஓளவையார், பாண்டரங்கண்ணானார் ஆயபுலவர் பெருமக்களால் பாடப்பெற்றவன்; இவனைப் பாடிய புலவர் உலோச்சனார், கிள்ளியின் கொடைக்குணம், அவன் படைப்

பெருமை, அவனைப் பெரியோர் வாழ்த்தும் வாழ்த்து வகை ஆகியவற்றை எடுத்துக்கூறிப் பாராட்டியுள்ளார்.

ஓருவர்க்கு அறிவுரை கூறுவார், இவர்போல் வாழ்க ! இவைபோன்றன செய்க என அறிவுரை கூறுங்கால், உயர்ந்தாரையும், உயர்ந்த செயல்களையுமே எடுத்து உவலை காட்டுவர்; உவமையின் இயல்பு இதுவே; “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலே,” என விதியும் கூறியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனுர். இங்கெநி ரோக்குங்கால், கொடை, கொற்றம், அண்பு, அருள், அறம் ஆகிய குணங்கள் உடைமையால், உலகில் உள்ளார்க்குப் பெருநற் கிள்ளினை உவமையாகக் கூறல் வேண்டுமெயன்றி, அவனுக்கு உவமையாகக் கூறவல்லார் உடலைத்துஞ் ஒருவரும் இலர்; அத்துணை உயர்வுடையான் அவன் என்றும் உலக நாடுகளுன், உயர்வுற்ற நாடு இது என்றும் ஆராய்ந்து கூறுவார், அவ்வாறு உயர்ந்த நாடு இவன் நாடே எனக்கூறுவார். உலகில்வாழ் அரசர்களுன் உயர்வுற உயர்ந்த அரசன் இவன் என ஆராய்ந்து கூறுவார், அவ்வாறு உயர்ந்த அரசன் இவ்வரசனே என்று கூறுவார்: என்று பெருநற்கிள்ளியின் பெருமைகளையும், அவன் தன்னைப் பாடிவருவார்க்கு, மலையிடைத் தோன்றும் மாணிக்கங்களையும், காட்டில் பெறப்படும் பொன்னையும் கடவிற்கோன்றும் முத்துக்களையும், வேறுவேறு வகையான ஆடைகளையும், கள்ளிறை சூடங்களையும் வறுமைதோறு வழுங்குவன் என அவன் கொடைப் பெருமையினையும் பாராட்டுவதற்க.

“பிறர்க்கு உவமம் தானல்லது
தனக்கு உவமம் பிறரில்.”

நாடென மொழிவோர், அவன் நாடென மொழிவோர்;
வேங்கென மொழிவோர், அவன் வேங்கென மொழிவோர்;”
மலைபயந்த மணியும், கடறபயந்த பொன்றும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவிற் கண்டாங்கு வருந்தாது சிற்ப
ஞவின் நல்கியோன் நசைசால் தோன்றல்.”(புறம் : ந-என)

பெரியன், பொறையாறு என்னும் ஊரை ஆண்டிருந்த ஒரு குறுஙிலத் தலைவருவன் : பொறையாறு சோழ மண்டலக் கடற்கரைக்கண் உள்ளதோர் ஊர் ; இது புறங்கை எனவும் வழங்கப்பெறும் ; பெரியன், பொறையாற்றுக்கிழான் எனவும் அழைக்கப்பெறுவன். தாம் வாழிடமாகிய வடாடு வறுமையுற்றதாக, வாழ்வு கருதித் தென்னாடு போந்த கல்லாடனாரையும் அவர் சுற்றத்தையும் வரவேற்றி விருந்தளித்துப் போற்றிய பெருமையுடையவன் ; இத்தகைய பெருமையுடைமையால் பெரியன் என அழைக்கப்பெற்ற இப்பொறையாற்றுக்கிழானைக் கள்வளம் மிக்க பொறையாறுடையான் என்றும், 'அரசர்தம் பாசைறக்கண் அவசந்து அவைந்து நிற்கும் யானைகளின் நெற்றிப்பட்டம் ஒளிவிடுமாறுபோல, மீன் பிடிப்பார், கடல்மேற் சென்ற தம் மீன் படகுகளில் இரவில் ஏற்றிய விளங்குகள் ஒளிவிடும் கடற்றுற்றையாகிய பொறையாறுடையான் என்றும், தன்னைப் பாடிவருவார், தன்னைப் பாடிய யின்னர் வேறு பிறரைப் பாடுவினையாதவாறு பெரும்பொருள் அளிக்கும் கொடைக்குணமும், குதிரைகள் பூட்டிய நல்ல பல தேர்களையும் உடையவன் என்றும் பாடியுள்ளார் உலோச்சனார்.

“நறவுமகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன்
கடகமற் பொறையாறு.” (நற் : கந்த)

“கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள்ளீங்கு ஒண்கூடர்
ஒடாப் பூட்டகை வேந்தன் பாசைற
ஆடியல் யானை அணிமுகத்து அசைத்த
ஒடை ஒண்கூடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்
பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியீனர்ப்
புன்னையங் கானல் புறங்கை முன்துறை.” (அகம் : க00)

பரதவர், உப்புப்பாத்திகளில் கடல்நிரைக் கொணர்ந்து பாய்ச்சி உப்பு விளைவிப்பார். அவர்தம் இவ்விளைவுக்கு மழை வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை; எனவும், அவு

வாறு விளைவித்த உப்பினை, உப்பு வணிகராம் உமணர் வந்து வாங்கிக்கொண்டு சேற்றபொருட்டுக் கடற்கரைக் கண்ணேயே மலைபோல் குவித்துவைப்பர் எனவும், அவ் வுப்பினைக் கொண்டுபோகவரும் உமணர், தம் பண்டிகளை வரிசையாக ஓட்டிக்கொண்டு உப்பளம் நோக்கிச் செல்வர் எனவும், ஆங்குக் குவித்துவைக்கப்பெற்ற உப்புக் குவியல் கன்மீதே தறி நின்று பரதவர் மகள், கரைநோக்கிவரும் மீன் படகுகளை இது எந்தை படகு; இது நுந்தை படகு என அடையாளம் கண்டு அகமகிழ்வர் எனவும் பரதவர் உப்புத் தொழிலையும்,

“நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி
வானம் வேண்டா உழவு.”

(நம் : உடுக)

“உவர்விளை உப்பின் உழாஅ உழவர்
ஒகை உமணர் வருபதம் நோக்கிக்
கானல் இட்ட காவற் குப்பைப்
புலவுமீன் உணங்கல் படுபுள் ஒப்பி
மடநோக்கு ஆயமொடு உடனஙப் பேறி
எந்தை திமில்இது; நுந்தைதிமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
தண்திமில் எண்ணும் தண்கடல்.”

(நம் : நடக)

“கல்விளை உப்பு
நெடுநெறி ஒழுகை நிறைசெலப் பார்ப்போர்
அளம்போகு ஆகுலம்.”

(நம் : நடுக)

நன்கு கதிரிட்டு முறுக்கிய வலிய சுமிற்றுல் பின்னப் பெற்ற பெரிய வலையைக் கடவில் இடும்பொருட்டு நிறைய ஏற்றப்பெற்ற தோணியை, யானையைச் செலுத்தும் பாக்கரப்போல், பரதவர் கடவிடையே செலுத்திக் செல்வர் எனவும், பரதவர் வரிசையாகப் பல படகுகளைக்கொண்டு சென்று, சுறுப்போலும் பெரிய மீன்கள்மீது எறியுளி ஏறிவர் எனவும், ஏறியுளி ஏறுஞ்ட பெருமீன்கள், வான வில்போல் விரைந்து மேலே எழுங்கு பலகரலும் துள்ளித் துள்ளித் திமிரும் எனவும், அவற்றின் புண்ணிடத்து

ஒழுகிய உதிரத்தால் கருங்கடல் நிரும் செந்திராம் எனவும், இறுதியில் அவை தம் வலியிழந்து அடங்க, அவற்றை அறிதிற் கரைசேர்ப்பர் எனவும், அப்பாதவர்தம் மீன் பிழக்கும் தொழிலையுங் தெளிய உணர்ந்து உணர்த்தி யுள்ளார் புலவர் உலோச்சனார்.

“வடிக்கத்திர் திரித்த வன்னான் பெருவலை
இடிக்குரற் புணரிப் பெளவத் திடுமார்
வீறையப் பெய்த அம்பி, காழோர்
சிறையருங் களிற்றிற் பரதவர் ஒய்யும்.” (நற்: எஸ்)

“பரதவர்,

எறிடளி பொருத ஏழுற பெருமீன்
புண் னுயிழ் குருதி புலவுக்கடல் மருப்பட
விசம்பணி வில்லிற் போகிப் பசம்பிசிர்த்
திரையபயில் அழுவம் உழக்கி, உரன்அழிந்து
சிறைதிமில் மருங்கில் படர்தரும்.” (அகம்: உகா)

மழை பொய்பாது பெய்தலால், கடல் மீன்முதலாம் செல்வத்தால் சிறப்புறும்; கடல் சிறத்தலால், பரதவர்க்கு மீன் முதலாயின விறையக் கிடைக்கும். கிடைத்த அவற்றை விற்றுப் பெறும்பொருளால், கள் பெற்று வாழ்வர் பரதவர் எனவும், பரதவர் விலத்தே மழை பெய்யின் நெல் விளைந்து விறைசெல்வம் தரும்; அம்மழை பெய்யாத காலத்திலோ எளின் கடல் நீரால் விளையும் உப்பு உறுப்பொருள் தரும்; ஆகவே பரதவர் விலத்தே வறுமை வந்தடைதல என்றும் இல்லை எனவும், தம் நாடு செல்வத்தால் செழிப்பவே, பரதவர் தம நாடு நோக்கி வரும் புதியரைக் காணின், அவரை அனுஷ்டி, “ஓய ! பொழுதும் மறைந்துவிட்டது ; ஸிர்த் துறைகளில் அலைகளும் மிக்கு எழுஙின்றன : ஆண்டுச் சுருமீன்களால் ஏதம் உண்டாதலும் கூடும் ; இருஞரும் நிறைந்துவிட்டது ; ஆகவே, இனி எண்டுவிட்டுப் போதலை ஒழிவீராக ! சிங்களும், உங்களை களைத் தொடர்ந்து வங்குள இளையரும், உங்கள் குதிரை களும் எண்டிருங்து யாம் அளிக்கும் விருங்துண்டு விடியக் கெல்வீராக,” என இன்முகத்தோடு கூடிய இன்

நூரை வழங்கி விருந்தவிப்பர் எனவும், பரதவர் இவ்வாறு விருந்தவிக்கும் பண்பினராகவே, அவர்தம் பரதவர் சேரியில் ஒருங்கள் இருந்து விருந்துண்டார், தாம் வாழும் ஊரைப் பலங்கள் மறந்துவிடுவர் எனவும், பரதவர்தம் பண்புடைமைகளைப் பலபடைப் பாராட்டியுள்ளார் புலவர் :

“வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும்பனம் தீங்பிழி உண்போர் மகிழும்
ஆர்க்கலி யாணர்.” (நற் : ந.அ)

“பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி
இருங்கதிர் நெல்லின் யாணர் அஃதே;
வறப்பின், மாநிர்முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்
அழியா மரபின் நம்முதார்.” (நற் : ந.கக)

“வல்லெல்திர் கொண்டு, மெல்லிதின் விளை இத்
துறையும் மான்றின்று பொழுதே; சுறவும்
இதம் மல்கலின் மாரு யினவே;
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்; என
எமர்குறை சுறத் தங்கி, ஏழுற
இளையரும் புரவியும் இன்புற, சீயும்
இல்லுறை நல்விருந்து அயர்தல்
ஒல்லுதும் பெரும!” (அகம் : ந.००)

“இருநாள் உறைந்திகி ஞேர்க்கும், வழிநாள்
தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி.” (அகம் : உ.००)

புலவர் உலோச்சனூர் ஆங்காங்கு எடுத்தானும் உவவைகள் அறிந்து இன்புறத் தக்கணவாம்; புன்னோமரத் தின் கருநிறக்கோடு இரும்புபோல் உளது; அப்புன்னோயின் நீலங்கிற இலைகள் நீலமணிபோல் உள்; அதன் வெண்ணிறப் பூக்கள் வெள்ளி பூத்தாற்போன்று காட்சிதரும்; அம் மலரின் பொன்னிறப் பூந்தாது, பொன்தாள் போலும் எனக் கூறும் உவவை, புலவர்தம் பொன் முதலாயின் அறிந்த அறிவினை அறிவித்து அழகுதங்து நிற்றல் காரணக.

“இரும்பின் அன்ன கருக்கோட்டுப் புனை,
நீலத் தன்ன பாசிலை அகந்தொறும்
வெள்ளி அன்ன விளங்கினார் நாப்பன்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிர்.” (நற் : உ.சுக்)

இந்செறிக்கப்பட்ட தலைமகன், தலையனி செய்யும் தலைமகன் உள்ள என்ற உள்ளத்து உறுதியால் உரல் அழியாது இருந்தமைக்கு, வாறுற உயர்ந்த தன் கோட்டையைச் சூழ யானைப்படை மிக்க பலைவெந்தன் வைத்து முற்றி யிருப்பினும், தன் கோட்டையைப் பலைகளைப் பாழாக்காவண்ணம் காத்து விற்கவல்ல போரான்னை உடைய வீரர் பல்கை உடையேன் என்னும் செருக்கால், அக்கோட்டைக்கு உரியான், முற்றுகை குறித்துக் கவலையுறுது இருத்தலை உடைமை காட்டிய புலவர் உலோச்சனூர், போர் நெறியுணர்க்குபலைகாவர் எனக்காறல் பொருத்தமுடைத்தாமன்டு?

‘விசம்புறம் புரிசை வெஸ்ட முற்றிப்
பைங்கன் யானை வேங்குபுறத்து இறுத்த
நல்லாயில் உடையோர் உடையார் என்னும்
பெருந்தகை மறவன் போலக் கொடுக்குப்
பாசனை நெய்தல் பகிரிச் சேர்ப்பார்
நாம் முதலை கடுங்குபாக ஆண்டுவான்
காமம் பெருமையின் வைத் தூங்கிறை
அருகா நாடிய வங்கன் செஞ்சாம், (நற் : உ.சுக்)

உக. உழுந்தினைம் புலவன்

உழுந்தினைம் புலவன் என்ற இப்பெயர், இவர்க்குப் பெற்றேர் இட்டு வழங்கிய இயற்பெயரன்று; யாதோ வொரு காரணம் கருதிவந்த காரணப் பெயரே; ஆனால், அக்காரணம் யாது என்பதை இப்போது நம்மால் அறிதல் இயலாது போயிற்று; இவர் பாடிய பாட்டொன்று குறுங் தொகைக்கண் இடம்பெற்றுள்ளது.

தினையை உண்டு அழிப்பனவாகிய யானை, கிளி, இவற்றுள், யானை ஆண்மையும், ஆற்றலும் வாய்ந்தது; கிளி ஆட்களைக் காணவே அஞ்சி ஒடும் மென்மையுடையது என அறிந்தவாதவின், கானவர், அவற்றை ஒட்டுங்கால் யானையை ஒட்ட அம்பும், வில்லும் உடைய வீரரைப் பணிப்பர்; கிளிகளை ஒட்ட, தழை உடையுடைய தம் மகளிரைப் போக்குவர் எனக் கூறியதோடு, யானையை ஒட்டும் செயலைக் கடிதல் என்ற சொல்லாலும், கிளிகளை ஒட்டும் செயலை ஒப்புதல் என்ற சொல்லாலும், குறித் திருப்பது புலவர்தம் புலமையின் பெருமையினைப் புலப் படுத்துவதாம்.

“வினை, பகை என்றிரண்டின் எச்சம், நினையுங்கால் தீயைச்சம் போலத் தெறும்” என்பவாகவின், எடுத்த வினையைக் குறையற முடித்து நிற்காது, குறைவினையா நிறுத்தல் பின்னர்ப் பெருந்துயர் வினைதற்குக் காரணமாம் ஆதவின், வினையறிந்தார், குறைவினைகாணின் பெரிதும் வருந்துவர்; இஃதறிந்த புலவர், தலைவன், தரன் விரும்பிய தலைவியைப் பெறமாட்டா நிலையைக் குறைவினையாகக் கொண்டு ஒளம்மிக அழிவன் எனக் கூறியுள்ளதும் உணர்ந்து மகிழ்தற்கு உரியதாம்.

“குறும்படைப் பகழிக், கொடுவில் கானவன்
புனமுன்னு கடிந்த பைங்கண் யானை
நறுந்தழை மகளிர் ஒப்பும் கிள்ளையொடு
குறும்பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம்.” (குறுங் : நநந்)

நூ. உறையன்

உறையன் என்ற இப்பெயர், புலவர்தம் இயற்பெயரா அல்லது காரணப்பெயரா என்பதை அறிந்து கொள்வதற் கில்லை. இவர் பாடிய பாட்டாகக் குறுங்தொகைக்கண் வந்துள்ள ஒரு பாட்டே கிடைத்துள்ளது.

தன் இனத்தைக் காணமாட்டாது கலங்கி வின்று; அதைப் பல்காலும் கூவி அழைக்கும் பருந்தின் தனித்த சூரலொலி தவிர, வேறு ஒலி எதையும் கேட்காத கொடுமையுடையது பாலீப்பெருவழி எனப் புலவர் கூறுவது விணைவு கூறப்பாற்று. அத்தகைய பாலீவிலத்தில், கற்பர்றைகளுக்கு இடையிடையே துழைந்து நுழைந்து மக்கள் நடப்பதால் உண்டாம் சிறு வழியே, அந் திலத்துவழியாம்; அத்தகைய வழியில் சென்று விட்டான்; ஒரு தலைவன். சென்றவன் தலைவியிடம் கூருமலே சென்றுவிட்டான். இதை அறிந்த தலைமகள் தோழி, தலைமகளுக்கு உணர்த்தினார்; தோழி உரைப்பதற்கு முன்னரே, தலைமகள்பால் அதை உணர்த்தி ஞார்பலர்; உணர்த்தினார்பலராயினும், அவருள்கூருவராவது சென்ற தலைவனைத் தடுத்து விறுத்தினரல்லர்; இதனால் சினங்கொண்ட தலைவி, தோழி அதைவந்து உரைத்தக் கால், இவ்வாறு அவர் சென்றார் எனவந்து உரைத்தவர் பலராவர்; அவர்கள் எல்லாம் என்பால் அன்புடையர்தாம் எனக் கூறித் தன் வெறுப்பினை உணர்த்துவர்ளாயினாள் எனப் பாடியுள்ளார் புலவர்.

“செப்பினம் செவினே, செலவரி தாகும் என்று
அத்த ஒமை அங்கவட்டிருந்த
இனங்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விலி
சரம்செல் மாக்கட்கு உயவுத்துணை யாகும்
கல்வரை அயலது தொல்வழங்கு சிறுநெறி
நல்லடி பொறிப்பத் தா அய்ச்
சென்றெனக் கேட்டநம் ஆர்வலர் பலரே.”

(குறுங்: 20)

நக. எயிற்றியனுர்

இவர் வரலாறு குறித்து எதுவும் விளக்கவில்லை. தலைவன் ஒருவன், தான் களவிற்கண்டு காதவித்த ஒரு தலைவியை மீண்டும் காண்டல் அரிதாயகாலத்தே, அவள் வாய், கூந்தல், கண் முதலாயினவற்றை நினைங்து நினைங்து பாராட்டுவான்; அவள், முன்போலும் கூரியபற்களினின்றும் ஊறும் அமிழ்தம்போலும் இனிய சீர் நிறைந்த, அழகிய சிவங்த வாயுடையவள்; மிகவும் மணக்கும் அகிற்புகை யூட்டப் பெற்றுக், கருமண்ணல்போல் தோன்றும் நறிய மயிர் உடையாள்; பெரிதாய், மருட்சி நிறைந்ததாய், அருட்பார்வை உடையதாய் கண்ணுறுடையாள் என, அவற்றின் காட்சி அழகும், கருத்தமுகும் ஒருங்கே தோன்றப் பாராட்டினான் எனப் பாடிய பாட்டெரான்று குறுங் தொகைக்கண் இடம் பெற்றுள்ளது. எயிறு முதலாயின வற்றின் சிறப்புத்தோன்ற அடைபல தந்து பாடிய புலைம் பாராட்டுதற்குரியதாம்.

“உள்ளிக் காள்பென் போலவன்? முன் எயிற்று அமிழ்தம் ஊறும் அம்செவ்வாய்; கமழ் அகில் ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்; பேரமர் மழைக்கன்; கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய ஞாக்கே.”

(குறுங் : உச்ச)

தலைவன் ஒருவன், தான்விரும்பும் தலைவியின் பற்கள் முன்போலும் கூர்மையை; அமிழ்தம் போலும் இனிய சீர் ஊறுவ எனக் கூறிப் பாராட்டினாள், “முன் எயிற்று அமிழ்தம்” எனப் பாடிய சிறப்பால், இவர் இப்பெயர் பெற்றுங் எனலும் பொருங்தும்.

நூ. எயினந்தையார்

இவர் எயினன் என்பார்தம் தங்கைதயாராவர்; எயினன் ஜெத் தங்கைதயாகவுடையவர் என்று கூறுவாரும் உளர் ஆதன் தங்கை, ஆங்கை என வருதல்போல் எயினன் தங்கை என்பதே, எயினந்கை என ஆம்; எயினன் தங்கை என்ற தொடர் எயினனின் தங்கை எனப் பொருள் தரவல்லது. எயினஜெத் தங்கைதயாக உடைய எனப் பொருள் தர்ராமை உணர்க. இவருடைய மகனார் ஒருவர் இளங்கீரான் என்ற பெயருடையார். அவரும் ஒரு புலவராவர். எயினந்கைதயார் பாட்டொன்று நற்றினைக்கண் வந்துளது. அப்பாட்டு, அழகிய ஓர் உவமையின் நிலைக்களமாய் உயர்ந்தோராற் பாராட்டப்பெறும் ரண்பு வரயந்துளது.

தலைவன் ஒருவன், பிரிந்தறியாத் தலைமகனைப் பிரிந்து பொருள் தேடிவரப் புறப்பட விரும்பினான்; விரும்பிய அவன், அதை அவள் தோழிபால் மெல்ல உணர்த்தினான்; பிரிந்தால் தலைமகனுக்கு உண்டாம் துயர்க்கொடுமையினை உணர்ந்துவள் தோழி; அதனால், அவனைச் செல்லாவாறு செய்தல் இயலுமா என எண்ணினாள்; உடனே அவனை நோக்கி, “ஐய! பொருளீட்டுத் தற் பொருட்டு வெப்பம்மிக்க, கடத்தற் கரிய காட்டுவழியில் போதல் நுமக்கு மிக்க உவகை அளிப்பதாய் உளது; ஆனால், எம் தலைவிக்கோ எனின், ஸியிர் பிரிந்து செல்வதைக் கேட்டவுடன், யானைப்படை பல கொண்டுள்ள பகைவேந்தன், தன் மதிற்புறத்தே வந்து முற்றுகையிட்டுள்ள காலத்தே, அஞ்சற்க எனக் கூறித் தனக்குத் துணைபுரிய வாக்களித்த வேந்தன், துணைபுரியரது கைஷிட்டானாக, எல்லா மதிலும் அடியோடு அழிந்துபோக, உடைபட்ட ஒரே மதிலை உடைய அரசனுக்கு நேர்ந்த கேடுபோன்ற பெருங்கேடு வராங்கின்றது. இதை அறிந்து, இசைந்ததொன்றினைச் செய்வாயாக” என்று கூறி நின்றாள் எனப் பாடியுள்ளார்.

ஈண்டு அஞ்சல் எனக் கூறித் துணைவந்த அரசன் தலைவருவன்; மதில் அகத்தே இருக்கும் ஆற்றல் அற்ற அரசன், இல்லுறை தலைவியாவன்; உடைமதில் ஓரெயில், பெண்மைக்குரிய குணங்கள் எல்லாம் ஒழிய எஞ்சினிற நான் ஒன்றேயாம்; துணைவேந்தன் கைவிடல், இருந்து தலையரி புரியவேண்டிய தலைமகன் பிரிந்துபோதலாம்; பகையரசன், தலைவன் பிரிந்தான் எனக் கண்டு, அங்கணமே தலைமகளைப்பற்றி வருத்தும் பசலைநோயாம்.

இத்துணைப் பெரும்பொருள் தோன்றக் கூறவல்ல பேரறிவு படைத்த தோழியை நம்முன் நிறுத்திக்காட்டிய புலவரின் புலமையினைப் போற்றுவோமாக! உடைமதில் ஓரெயில் மன்னான் என்ற இவ்வுவமையால், அக்கால அரசாங்கின் அலங்கோல நிலையினை, அங்கை நெல்லிக்கணி போல் எடுத்துக்காட்டிய இவர் அறிவின் பெருமையே பெருமை!

‘வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே
மெய்ம்மலி உவகை ஆகின்று; இவட்கே
அஞ்சல் என்ற இறைகை விட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறந்து இறத்தலின்
களையுநர்க் காணுது கலங்கிய உடைமதில்
ஓரெயில் மன்னான் போல
அழிவு வந்தன்றுல் ஒழிதல் கேட்டே..’’ (நற்: சங்)

நட. எயினாந்தை மகனுர் இளங்கீரனுர்

இளங்கீரனுர் என்ற இயற்பெயருடையார் பலராவர்; அவருள் இவர் எயினாந்தையாரின் மகனுதவின், எயினாந்தை மகனுர் இளங்கீரனுர் என்றழைக்கப்பட்டுளார். இவர் தந்தையார், எயினாந்தையாரும் ஒரு புலவராவர். இவர் பாடிய பாக்கள் பன்னிரண்டு. நற்றிணையில் மூன்று; நெடுங்தொகையில் ஒன்பது; இவர் பாடிய பாக்கள் எல்லாம் பாலீஸ்திணையில் பொருள்வயிற் பிரிவு குறித்தே வந்துள்ளன.

தன் தலைவியைப் பாராட்டும் தலைமகன் ஒருவன், அவள், ஒருவரையொருவர் இன்றியமையாமைக்கு ஏது வாகிய காதலும், ஒருவர் குற்றம் ஒருவர் அறியாமைக்கு ஏதுவாகிய மடனும், மென்மைத் தலைமையும், ஒழுக்கமும், என்பையும் உருக்கும் இன்சொல்லும், பெண்களுக்கு ஒதிய அறிவு, சிறை, செறிவு முதலாம் பிற பண்புகளும் ஒருங்கே உடையாள் எனப் பாராட்டினான் எனப் பாடிப் பெண்ணினிலக்கணம் கூறியுள்ளார் புலவர்.

“அன்பும், மடனும், சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் சிளவியும், பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி.”

(அகம்: 22 (1))

மஜைவி, மக்கள் முதலாம் சுற்றத்தார்மாட்டுக் கொள்ளவேண்டிய அன்பும், அவரல்லாப் பிற உயிர்கள்மாட்டும் கொள்ளவேண்டிய அருளும், பொருள் பெற்றூர்க்கே உண்டாம், என்பதற்குத் தூ ஒரு தலைவன் பொருள் தேடிவர எண்ணினான்; தன் எண்ணத்தைத் தலைவிக்கு உணர்த்தின், அன்பின் மிகுதியால், அவள் தன்னைப் பிரியவிடாள் என உணர்ந்தான்; அதனால், அவளிடம் கூருமலே போவதற்கு ஆவன மேற்கொள்ளலாயினான்; அவன் அறிவித்திலன் ஆயினும், ஆவள் எவ்வாரே அதை அறிந்துகொண்டாள்; அவன் பிரிவை எண்ணி எண்ணிக் கண்ணீர்விட்டுக் கலங்க

லாயினள்; தலைவியின் இங்கிலையினை அறிந்தான்; இனியும் அவளை மறைத்துப் பயனில்லை; அவனுக்கு உணர்த்திப் பிரிவதே நலம் எனக் கொண்டான்; அன்புரை பல வழங்கி அழைத்தான்; அவன்பால் செல்லவும் அவட்குத் துணிவு உண்டாகவில்லை; மேலும் பிரியப் போகும் அவன் பால் செல்ல அவள் உள்ளும் விரும்பவில்லை; எனினும் அழைத்தவழிப், போகாதிருத்தல் பண்பன்று; ஆகவே, அவள் நானாம் முன்னிற்க, மெல்ல அழயிட்டு அருடே சென்று நின்றாள்; வந்து நின்றனளே அன்றி, எங்கே போகின்றிர்கள்? எப்போது போகின்றிர்கள்? எப்போது மீள்வீர்கள்? என்று கேட்பதோ அல்லது போதல்கூடாது எனத் தடுப்பதோ செய்திலான்; எதையோ எண்ணி இருப்பாள்போல் நெடி-துநேரம் வின்று கொண்டிருந்தாள்; பின்னர்த்திடுமென, கழிது ஆட்ட ஆழக்கொண்டிருந்த அழகிய பாவையொன்று, அக்கழிது அற, அடியோடு வீழ்ந்தாற் போல், அவன் ஆகத்தே வீழ்ந்துவிட்டாள்; வீழ்ந்த அவளை அஜைத்துக்கொண்ட அவன் உள்ளம், பிரிவை மேற் கொள்ளும் உரன் இழங்குவிட்டது; ஈரிய மண்ணால் செய்யப்பெற்று, அவ்வீரம் புலராத ஒரு மட்கலம், மழை நீரை ஏற்றவழி, அங்கிரோடு தானும் உருவு தெரியாமல் அழிந்து கரைந்து ஒன்று கலங்து விடுவதைப்போல், அங்கே உருவாய், அவ்வன்பு அகலா உள்ளத்தனுய அவன், பெண்ணிற் பெருந்தகையாளாய அவள் துயர் கண்டவுடனே, தன்னிலை இழங்கு அவள் வயத்தனுகினிட்டான். இந்த அழகிய காட்சியை ஒவியப்படுத்திக் கரட்டியுள்ளார் புலர்:

“செலவுரை வுற்ற அரவம் போற்றி
மலரேர் உண்கண் பனிவர ஆயிழை
யாம்தற் கரையவும் நாணினள் வருவோள்,
வேண்டா மையின் மென்மெல வந்து
வினாவதும் தகைத்ததும் செல்லா ளாகி
வெறிகமழ் துறமுடி தயங்க நல்விஜீப
பெர்மியழி பாவையிற் கலங்கி, நெடிதுங்கீங்து”

ஆகம் அடைதாங் தோளே; அதுகண்டு
சார்மட் செய்கை நீர்ப்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றுங்கு எம்
பொருள்மலி நெஞ்சம் புனர்ந்துவங் தன்றே.”

(நம் : ஈடங்)

அவள் துயர்நிலை கண்ட அவன், அன்று போதலைக் கைவிட்டான் எனினும், கடமை உணர்ச்சி உடைய அவன், பொருள்தேடிப் போதலை அறவே கைவிட்டானல்லன்; பின் வெளுருகால் போகவே துணிந்துவிட்டான்; துணிந்த அவன் அவளை அருகழைத்து, அன்புரை பல வழங்கி இறுதியில் தன் கருத்தினை உணர்த்தினான்; கேட்ட அக்கணமே அன்று அலர்ந்த தாமரை போன்றிருந்த அவள் அழகிய முகம், விடியற்காலத்தே தோன்றும். வெண்மதி வெளிறித் தோன்றுவதுபோல் வெளுத்து ஒளிகுன்றிவிட்டது; அவள் உடல் அழகும் குறைந்துவிட்டது; முகம் கவிழ்ந்துவிட்டது; செயலற்ற அவள் கால்விரல்கள் அவளை அறியாமலே நிலத்தைக் கிளைக்கத் தொடங்கின; கண்கள் கண்ணோரால் நிறைந்துவிட்டன; அக்கண்ணோர் அவள் ஆகத்தை அறவே நனித்துவிட்டது; கால்கள் நிற்க மாட்டரவாய் நிலை கலங்கின; கழிபெரும் துயருடைய ஸாயினான்; அவள் பிரிவைப்பொறுது இவ்வாறு | பெருந் துயர் உறும் அவள் உள்ளாம், அவன் பிரிந்து செல்லுவேண் டிய இன்றியமையாமையிலை உணர்ந்துள்ளது; ஆதவின், பிரியும் அவன்முன் தன் கலங்கிய நிலையோடு சேறல், அவன் செலவு முயற்சிக்குக் கேடு தரும் என உணர்ந்தாள்; கலங்கிய தன் முகத்தைத் தன் கருநிறக் கூந்தலால் மறைத்து நின்றான். சென்று, நன்றே வினைமுடித்து வீறு எய்துக என வர்முத்த எண்ணுகிறது அவள் உள்ளாம்; ஆனால், அவள் பிரிவுத் துயர், அவவுரையிலை உரைக்கா வண்ணாம் நாவைத் தடைசெய்கிறது; எவ்வாரே, நடுங்கிய அங்காக்கினின்றும், அப்பொருள் தோன்றும் சொற்கள் வெளிவங்துவிட்டன; வாழ்த்தி விடைதந்துவிட்டாள்; அந்நிலையில் அவள்விட்ட பெருமுச்சு, அப்பிரிவால் அவள்

உறும் அளத்தற்காக அருந்துயரினை அறியக் காட்டுவ தாயிற்று. தமிழ்நாட்டு இல்லங்கொறும் காணப்பட்ட இவ்விடைதரு காட்சியினை விளங்க உணர்த்தியுள்ளார் புலவர் :

“செய்பொருள் மருங்கிற செலவுதனக்கு உரைத்தன வைகுங்கீலை மதியம் போலப் பையெனப் புலம்புகொள் அவலமொடு புதுக்கவின் இழந்த கலங்கெழு திருமுகம் இறைஞ்சி, ஸிலங்கினையா கீரோடு போருத ஈரிதம் மழைக்கன் இதரு தெண்பனி ஆகத்து உறைப்பக் காலங்கீலை செல்லாது, கழிப்படர்க் கலங்கி நாகடுக்குற்ற நவிலாக் கிளவியொடு அறல்மருள் கூங்தலின் மறையினள் திறன்மாண்டு திருந்துக மாதோ நும்செலவென, வெய்துயிராப் பருவரல் எவ்வமொட்டழிந்த பெருவிதுப் புறுவி.”

(அகம் : உக்க)

ஊர்ப்பற்று உயிர்ப்பற்று என்ப; ஊர்ப்பற்றில்லா உயிரை உலகில் காணல் அரிதாம்; இரவும், பகலும் அதுவே நினைவாய் இருந்து வாழ்ந்த ஊரைப் பிரிந்துபோக வேண்டிய கிலை உற்றர், தம் ஊரை நினைந்து உருகும் கிலை அம்மம்ம! கொடிது! கொடிது! பொருளின் இன்றியமையாமையால் தான் பிறந்த ஊரைவிட்டுப் பிரிய நேர்ந்த ஒருதலைவன், அதைப் பிரியமாட்டாது வருந்துவதையும், பிரிந்து செல்வான் பலகாலும் திரும்பித்திரும்பி அதை நோக்கிக்கொண்டே செல்வதையும், அவ்வாறு செல்வழி; அவ்வுரின் ஒவ்வொரு பகுதியும், மறைந்து காணுது ஒழியும் தொறும் “அங்தோ எம்மூர் மன்றமும் மறைந்து விட்டது! எம்மூர் மரக்களும் மறைந்துவிட்டன!” எனக் கூறிக் கண்ணீர் வீடுவதையும் எடுத்துக்காட்டி, இருந்து வாழ்ந்த ஊரைப், பிரிந்துபோவதால் உண்டாம் பெருங்குயிரினை விளங்க உணர்த்தியுள்ளார் புலவர் :

“எல்லையும், இரவும் விளொவயிற் பிரிந்த
உள்ளம்! முன்னுறுபு அடைய உள்ளிய
பதிமறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அதுமறந்து உறைதல் அரிதா சின்றே.” (அகம் : உக்க)

“அளிதோ தானே! எவனு வதுகொலி?
மன்றும் தோன்றுது; மரனும் மாயும்
.....பெருங்கல் ஊரே.” (அகம் : உங்க)

மணிகள் இழைத்துச் செய்யப்பெற்ற கிண்கிணிபோலும்
அணிபலதுணரிந்து, பால்குடித்து மகிழும் பவழம்போலும்
செவ்வாயினின்றும் இனியநிர் இடைவிடாதொழுக விளங்கும்
அழகிய மகன், தன் மார்பின்மீது ஏறியும் இறங்கியும்
ஆடல்காட்ட அன்புமிக்குடையளாய் விளங்கும் தன் மனைவி
யைக் கண்டு கண்டு களிப்பு மிகக்கொள்ளும் ஆண்மகன்
ஒருவனை நமக்கு அறிமுகம் ஆக்கியுள்ளார் புலவர்.

“குரும்பை மணிப்பூட் பெருஞ்செங் கிண்கிணிப்
பாலார் துவர்வாய்ப் பைம்பூட் புதல்வன்
மாலைக் கட்டின் மார்பூர்ப்பிழிய
அவ்வெயி ரெழுகிய வெவ்வாய் மாணகைச்
செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி.”
(நற் : உக்க.)

பெண்மான், கானவர் எய்த அம்பேறுண்டு இறந்து
விட்டதாக, அதன் குட்டிகள், தம் தாய்க்கு உண்டான்
கேடறியமாட்டாவாய் மகிழ்ந்து அதன் அருகே துள்ளிக்
குதித்து ஆடி மகிழு, ஆண்மான், தன் பெடையின் பிரிவை
ஏண்ணி எண்ணி வருந்தி, தழை மேய்தலும் செய்யாது,
கீர் குடித்தலும் மாட்டாது, வேலேலூண்ட மக்கள் அலறிப்
புடைத்து அழுதலைப்போல், கலங்கிக் கண்மூடிக் கிடக்கும்
கொடிய காட்சியைக் காட்டுவதன்வழியே, காட்டு விலங்கு
களின் கழிபேரன்பினைக் கர்ட்டியுள்ளார் புலவர் :

“ஆடவர்,

கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக்
குறுநெடுங் துணைப் பற்படை யாடப்
புன்கண் கொண்ட திரிமருப்பு இரலை
மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
நெய்தலம் படுவில் சின்னீர் உண் ஞைது
எஃகுறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும்.”

(அகம் : நங்க)

கோடை வெம்மையால் வாடிய மூங்கிலில், வண்டு
துளைத்து உண்டாக்கிய துளையின் ஊடே, அக்கோடைக்
காற்று நுழைந்து வீசுவதால் ஏழூம் ஒலி, இனிமை தங்து
நிற்றல் கண்டே, மக்கள் குழலாகிய இசைக்கருவியினைத்
தோற்றுவித்தனர்; இதை உணர்ந்த புலவர், அவ்வொலி
குழல்ஓலி போலும் எனக் கூறலும், இலுப்பை அரும்புகள்
நெருங்க நின்று காட்டும் காட்சி, வாய்திறந்த அம்பருத்
தூணியில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள அம்புக் காட்சியினையும்,
அவ்விலுப்பையின் அரும்புகள் உதிர்ந்து உருண்டு,
துளைபொருந்திய முத்துக்கள் உதிர்ந்து உருள்வன
போலும் காட்சியினையும் காட்டி நிற்றலும், புலவர்தம்
இயற்கை உணர் அறிவினை உணர்த்தி நிற்றல் உணர்க :

“புதலிவர் ஆடமைத் தும்பி குயின்ற
அகலா அந்துளை கோடை முகத்தவின்,
நீர்க்கு இயங்கு இன்னிரைப் பின்றை வார்கோல்
ஆய்க்குழல் பாணியின் ஜதுவங்து இசைக்கும்.”

“யாத்த தூணித் தலைதிறந் தவைபோல்
உத்த இருப்பைக் குழைபொதி குவியினர்
கழல்துளை முத்தில் செங்கிலத்து உதிர்.”

(அகம் : ११५)

ஈச. எழுத்தாளன் சேந்தன் பூதனுர்

அரசரிடும் கட்டளைகளை எழுதும் தொழி ஒப்படையார் எழுத்தாளர் எனப்படுவர்; “கண்ணெனமுத்தாளர் காவல் வேந்தன், மண்ணுடை முடங்கல் அம்மன்னவர்க் களித்து” (சிலம்பு: உச: எக-க) எனவும், “ஏட்டின்மேல் நிட்டித் திருவெழுத்திட்டு ஆங்கு இறைவனும் தமர்களைப் பணிப்ப” (சிந்தாமணி: உகக) எனவும் வருவன் காண்க. இதனால், பூதனுரோ, அன்றி, அவர் தங்கதயார் சேந்தனுரோ, பாண்டிய அரசர்பால் திருமுகம் எழுதும் தொழில் மேற கொண்டு வாழ்ந்தவர் என்பது புலனும். இவர் பெயர் மதுரை எழுத்தாளன் என்ற அளவிலேயே வழங்குவதும் உண்டு.

உப்புவணிகர், கீழ்க்கடல் அருகே உப்பளங்களைத் தோற்றுவித்து, அவற்றில் உவர்க்கும் கடல்ஸிரைத் தேக்கி ஞாயிற்றின் வெப்பத்தால் சீர் காய்க்குபோக உண்டான் வெள்ளிய உப்பினை விற்றுவர்த்தொருட்டு, மேற்குத் திசையில் உள்ள நாடுகளுக்குக் கொண்டுசெல்ல, அவற்றைப் பொதிகளில் நிரப்பி, அப்பொதிகளை வெண்ணிறக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, வழியில் ஆற்கண்கள் வரினின்றும் தம்மைக் காத்தற்பொருட்டுப் படைகளையும் எடுத்துக்கொண்டு, புறப்படுத்தகாம் நல்லங்கள் கோக்கிப் போவர்; பொதிச்சுமை தாங்காத கழுதைகள், குளம்புதேய நிலத்தை உதைத்து நடந்துசெல்லும் என அவர் கூறும் பகுதியால், அக்கால மக்கள் மேற்கொண்ட வாணிப வாழ்க்கையும், அவ்வணிகர்க்கு வழியில் உண்டாம் ஏதழும், அவ்வேதம் நிங்கப் படைகொண்டு செல்லும் பண்பும் முதலாயின ஒருவாறு விளங்குதல் காண்க.

“அணங்குடை முந்தீர் பரந்த செறுவில்,
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அயிழ்தம்
குட்டுல மருங்கின் உய்ம்மார், புள்ளர்த்துப்,
படையமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்
சிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைக்குளம்பு உதைத்தகல்பிறழ்ச்சி இயவு.” (அகம்: உள)

பழந்தமிழரசர் போர்வெறி மிக்கவராவர்; அவர் போர்வெறியிலுல் பாழுஞ் பகைவர்தேயம் பலவாம்; அத்தகைய வெறியிக்க வேந்தன் ஒருவன் இயல்பினைப், புலவர் பூதனூர் தாம் பாடிய பாட்டொன்றில் விளக்கிக் கூறியுள்ளார்.

வளம் நிறைந்த மருதங்கிலம் சூழ்ந்த தன் நாட்டையும் கொடி நுடங்கும் கோட்டையையும் திறையாகத் தந்து பணிந்து சிற்கும் பகையாசனபால், தான் கொண்ட சினம் தணியானும், அவன் அளிப்பனவற்றை ஏற்றுக்கொள் ளாது அவன் படையையும், பதியையும் புழாக்குமாறு படைகளை மேலும் மேலும் செலுத்தும் வேந்தன் பாசறைக்கண் தன் படையோடு உள்ள என அவர் கூறுவதறிக.

“தன்னைடை தமீஇய கொடிநுடங்கு ஆரெயில்
அருங்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து
வினைவயிற் பெயர்க்கும் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே.”

(அகம்: அம)

தன்மகள், தான் மணத்தற்கு விரும்பிய ஓர் ஆண் மகனுடன் அவனூர் நோக்கிச் சென்றுவிட்டாள் என அறிந்த தாய், தன் மகள் வாழ்ந்த செல்வ வாழ்க்கையினையும், இப்பேரது, அவனேடு சென்று, செல்லும் வழியில் உறும் சிறுமையினையும் எண்ணி எண்ணித் துயர்ச்சறும் தாயன்பு விளங்கப் பாடிய பாட்டு பர்ராட்டற்குரியதாம்.

தென்பெய்து இனிப்பேறிய பாலைக் கையில் ஏந்திக் கொண்டு அவள்பால் சென்று, அவள் தலைமயிரை அன்பொழுகக் கோதிவிட்டும், அவள் விரும்பும் இனிய நல்லுரை கூறியும், அப்பாலை உண்ணுமாறு வேண்ட, உண்ணேன் எனக்கூறி மறுத்துவிட்டு ஒடிய என் மகள், இத்தகைய இன்பவாழ்வில் வாழ்ந்த இவளைத் துன்பம் நிறைந்த சுரவழியில் வலித்துச் செல்வது சீரிதன்று என எண்ணும், அருள் உள்ளாம் இல்லா அக் காளையோடு போய்,

இடைவழியில் நீர்வேட்கையுற்று, அது தணிக்கும் நிரை எங்கும் தேடி அகப்படாமையால், தண்ணீர் வேண்டிய யானை, தன் கைவிட்டுத் துழாவிய வறுங்கினாற்றுள், அத் தலைமகன் இறங்கித் தோண்டச், சிறிது ஊறிய உவர்ப்பு மிக்க நிரை, ஆண்டு நீர் அதிகம் இன்மையால் குறைக்குடமாக முகங்குது, வெப்பத்தால் பெருமூச்சுத் தோன்றக்குடித்து வியர்த்துத் தளர்வளே; அந்தோ! அதை நினோங்குது எங்வனம் ஆற்றுவேன்? எனத் துயர் உற்றார்தாம் என்று கூறும் அவர் பாடற்பொருளை நோக்குக.

“நடுமருப்பு ஒருத்தல்
பினர் அழிப் பெருங்கை புரண்ட கூவல்
தென்கண் உவரிக் குறைக்குட முகவை
அறனி லாளன் தோண்ட வெய்துயிர்த்துப்
பிறைநுதல் வெயர்ப்ப உண்டனள் கொல்லோ!
தேங்கலங்குது அனைதிய திம்பால் ஏந்திக
கூழை உளர்ந்து, மொழிமை கூறவும்
மறுத்த சொல்ல ளாகி
வெறுத்த உள்ள மொடு உண்ணு தோளே.”

(அகம் : உள)

செல்வவாழ்வில் சிறக்க வாழ்ந்தவர், பின்னென்றால், தம் செல்வ வாழ்விழுந்து வறுமையுற்றுத் துயர் உறுங்காலத்தே, பண்டு தாம்வாழ்ந்த சிறந்த வாழ்வை எண்ணீரை எண்ணீரை எங்கும் இயல்பினராவர் என்பதைப், புலவர், தலைவன் பிரிவால் தனித்து இருந்து துயர் உற்றுத் தன்கலன் இழுந்த ஒருபெண், தன் தோழிபால் “தோழி! தலைவன் உறவினைப் பெறுவதற்குமுன் யான் கலம் பல பெற்றுச் சிறப்புற்றிருந்தேன்; என் கண்கள் தாமரை மலை ஒத்து மாண்பும் றிருந்தன; வேய்போல் வனப் பெய்தி இருந்தன என் தோள்கள்; பிறையின் வடிவுடைய தாகி, சண்டார் அறிவினைக் கலக்கும் கஷினுடையதாயது என்றுதல்; ஆனால் அங்கிலை இன்று அழிந்துவிட்டதே!” எனக் கூறித் துயர் உற்றார் எனப் பாடிப் (குறுங் : உ.உ.க) புலப்படுத்தியுள்ளார்.

நடு. எழுதப்பன்றி நாகன் குமரனுர்

நாகன் என்ற பெயர் பொதுவாகக் குறிஞ்சினில் மக்கள் மேற்கொள்ளும் பெயராம். குறிஞ்சினில் மக்கள் முருகவேளை வழிபடு கடவுளாகக் கொண்டவர்; முருக னுக்கு உரிய பெயர்களுள் குமரன் என்பதும் ஒன்று; இதனால் இவர் குறிஞ்சினிலத்து வேடர் வழிவந்தவராவர் என்பது பெறப்படும். “உருகெழு சிறப்பின் முருக மனைத்தரீதிக் கடம்பும் களிறும் பாடி” என முருகவேளையும், அவன் கடம்பையும், களிற்றையும் பாராட்டியிருத்தல் இதை உறுதிசெய்தல் காண்க. இவர் வேடர்வழி வந்தவராவர் என்பது துணியப்படவே, எழுதப்பன்றி என்ற இச்சிறப்பு, இவர்க்குத் தொழில் பற்றி வந்ததாம் எனக் கோடல் பொருங்கும். இவர் பாடிய பாக்கள் இரண்டு நெடுங்தொகை, மணிமிடைபவளத்தின்கண் இடம் பெற்றுள்ளன.

ஒரு செய்யுளில், பகைவரை அழிக்கவல்ல கடல் போலும் பெரிய படையுடைய பாண்டியனையும், அவனுக் குரிய பொதிய மலையினையும் எடுத்துக்கூறிப் பாராட்டியுள்ளார். “உடலுங்கக் கடங்த கடலங் தானைத், திருந்திலை நெடுவேல் தென்னவன் பொதியில், அருஞ்சினம் இழி தரும் ஆர்த்துவரல் அருவி” (அகம் : கந.அ).

பரதவர், தாம் கொணர்ந்த பெருமீன் இனங்களைத் தம் மக்கட்கு விளக்கொள்ளியில் காட்டி விளக்குவர் என நெய்தல் நிலத்தார் இயல்லையும் உணர்ந்து கூறியுள்ளார்.

“நனிகடல்

திரைச்சுரம் உழங்த திண்திமில் விளக்கில்
புன்மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய
எந்தையும் செல்லும்.” (அகம் : உ.எ.ஏ.)

நூ. ஓருசிறைப் பேரியனுர்

ஓருசிறைப் பேரியனுர் என்ற இப்பெயர் இவர்க்கு இடப்பட்டது என் என்பது புலனாகவில்லை; இப்பெயர், சில ஏடுகளில் ஓருசிறைப் பெயரினார் என்றும், ஓருசிறைப் பெரியனுர் என்றும் காணப்படுகிறது; பெரியன் என்ற பெயர், மக்களுக்கு இட்டு வழங்கும் பெயர்களுள் ஒன்றாகப் பழங்தமிழ்க்காலத்தே வழங்கிற்று என்பது, பொறையாற்றுக்கிழான் பெரியன் என அழைக்கப்பெறுதலாலும் விளங்குவது காணக். இவராற் பாராட்டப்பெற்றேன் நாஞ்சில் வள்ளுவன் ஓருவனே.

நாஞ்சில் வள்ளுவன், தமிழ் நாட்டின் தென்கோடிக் கண்ணதாய நாஞ்சில் நாட்டில், நாகர்கோயிலுக்கும், குமரி முனைக்கும் இடையில் உள்ள நாஞ்சில் மலையையும், அதைச் சூழுள்ள நாட்டையும் ஆண்டிருந்த ஒரு குறுவிலத் தலைவன்; சேரவேந்தர்க்குக் கீழிருந்து வாழும் சிற்றரசன்; சிறந்த கொடையானன்; ஒளவையார், கருஞர்க் கதுப் பிள்ளை, மதுரை மருதன் இளாங்களுர் முதலாய புலவர் களும் இவனைப் பாராட்டியுள்ளனர்.

இவனைப் பாராட்டிய புலவர் ஓருசிறைப் பெரியனுர், புலவரெல்லாம் முன்னிலை கிறுத்திப் பாடவிரும்பும் பேரரசர்களைப் பாடவிரும்பாது, நாஞ்சில் வள்ளுவனையை முதற்கண் பாட விரும்பியுள்ளார் வளின், நாஞ்சில் வள்ளுவனின் பெருமை வெளிப்போந்து நிற்றல் காணக். பேரரசர்களைப் பாட விரும்பாத புலவர் தாம் ஓருவரே எனக் கூறும் புலவர் கூற்று, அவர் தம் பெருந்தகையினைப் புலப்படுத்தி நிற்றலும் காணக். நாஞ்சில் வள்ளுவனை வாழ்க்கிய புலவர், ஆவனைப் பெற்று உயர்நிலை உணவையை ஞைக்கிய அவன் பெற்றேறையும் வாழ்த்தியுள்ளனம், “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் ஞேற்றிருன் கொல்ளனும் சொல்” என்ற குறள் நெறிகள்தான் நாஞ்சில் வள்ளுவன் பெருவையினையே மறைபுகமாகப் பாராட்டியதையாம்.

“இரங்கு முரசின் இனஞ்சால் யானை
முங்கீர் ஏணி விறல்கெழு மூவரை
இன் நும் ஓர்யான் அவாவறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே.

.....
நாகுநிற் பொருங!

சிறுவள் அருவிப் பெருங்கல் நாடனை
நீ வாழியர்! நின் தங்கை

தாய்வா பியர்! நிற் பயந்திகிணேரே.” (புறம்: கங்க)

வேங்தர்க்கு உற்றுழி உதவப் பிரிந்த தலைமகன், அத் தொழில் நெடுங்காலம் கழிந்தே முடிந்தமை கருதி வருங் தியக்கால், “தலைவு! வேங்தன், விரைவில் விடை தாராது, நேற்றிரவு அன்றே விளைமுடித்து விடைதந்தான் என வருங்தற்க! தலைவி இருந்த ஊர் மிகமிக அணித்தே டனது” “புரவிற்று அம்ம! சீ சயங்தோள் ஊரே; எவ்வி விட்டன்று வேங்து எனச் சொல்லுவடி பரியல்” (நற்: கடக) என்று கூறித் தேற்றினன் பாகன் எனவும், தலைவன் தோளிற் பாய்ந்து துயர்செய்து மீண்ட தலைவியின் கணகள், கானவர் கலைமேல் எய்து கொன்று எடுத்த கறைதோய்ந்த அம்புபோலும் “கலைநிறத்து அழுத்திக் கருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறு கொண்டன்ன உண்கண்” (குறுங்: உள்) எனவும் கூறியுள்ளமை அவர் புலமைக்கொரு அழுகாம்.

ந. ஒருஉத்தனுஃ

ஒருஉத்தனார் வரலாறு குறித்து ஒன்றும் விளக்கிற நில்லை. இவர் பாடிய ஏருமை மறம் என்ற துறைதழுவிய யாடல் பெரிதும் பாராட்டற்குரியதாம்.

போர்க்களத்தே பகைவன் அமைத்திருந்த நாற்படையாலாய போராஜை அழித்து, உட்புகுங்து தான் ஒருவனுக்கேவ அரும்போர் ஆற்றிக்கொண்டிருங்தான் ஒரு வீரன்; அவன் ஒருவனைப் பகைவர் பலர் சூழ்ந்து போருடற்றுவா ராயினர்; இங் நிலையினைக் கண்டான் மற்றெரு வீரன்; அவனுக்குத் துணையாக மற்றெருவர் விரைந்து செல்லாது போயின், அவனுக்குப் பகைவரால் கேடுண்டாதலும் கூடும் என அஞ்சினான்; உடனே வேலேங்தி விரைந்து அவனை நோக்கி நடக்கத் தொடக்கிவிட்டான்; முன்னவன் ஒருவனுலேயே தம் படை பாழுறுவதைக் கண்ட பகைவர், இவன் ஒருவ னும் அவனுக்குத் துணையாப் வந்து சேரின், தம் படை முழுதும் அழிந்துவிடுமே என அஞ்சினர்; உடனே, வரு கிண்ற அவனை உள்ளே விடாது தடுத்து விறுத்துங்கள் எனத் தம் படை மறவர்க்கு ஆணையிட்டனர்; அவர்களும் பலர் கூடி அவனைத் தடுத்து விறுத்தப், பெரிதும் முயன் றனர்; ஆயினும் அவன் எந்திய வேல் ஒன்றையே துணையாக்கக்கொண்டு முன்னவனையே நோக்கினவனும், முன் வைத்த காலைப் பின் வைப்படோ, பின்னே நோக்குவடே ரா செல்லாது, எதிர்வின்று தடுத்தார் எவ்வரையும் விடாது அழித்துக்கொண்டே ஆங்குச் சென்று அவனுக்குத் துணையாயினான். அத்தகைய பெருவீரன் ஒருவனின் போராற்றலைப் புலவர் புகழ்ந்து பாடியுள்ளார்.

வீரன், பின்னேக்கரப் பெருமித நடையும், பகைவர் இடைநின்று செய்யும் இடையீடுகளை மதியா மாண்பும் உடையான் என்பதை விளக்க, அவன் கொலையுண்டு வீழ்ந்த வீரர்தம் குடர் தன் காலைப் பிணிக்கவும், பின் னேக்காது சேறல், பரகர் பூட்டிய சங்கிலியாகிய தலையினை

மதியாது மதங்கொண்ட யானை செல்லுவதுபோலும் எனக் கூறியுள்ளதும், அவன் ஆங்குத் தலையே போருடற்றும் அவ்வீரன்பால் பேரன்பும், அவனைச் சூழ்ந்து நின்று அவனுக்குத் துயர்தரும் பகைவர்பால் பெருஞ்சினமும் உடையான்; அவனை அங்கிலையில் எவரும் தடுத்தல் அரிதாம் என்பதை விளக்க, தன் கண்றின்பால் பேரன்பும், அதைத் தன்னினின் ரும் பிரித்துத் தலைத்து நிறுத்து வார்பால் பெருஞ்சினமும் கொண்டு பாய்ந்தோடும் பச்சை அவனுக்கு உவமை கூறியதும், புலவர் தம் பெருமையினைப் புலப்படுத்தி கிற்றல் காண்க.

“செற்றிய

திணிநிலை அலறக், கூழை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
‘ஓம்புமின்! ஓம்புமின்! இவண்’ என ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கண்றமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.”

(புறம் : உள்ளு)

இவ்வாறு பலர்கூடித் தடுத்து விறுத்தவும் நில்லாது, தான் எண்ணியதை முடிக்கும் திண்ணியனுகவே, அவன் அழகிய கண்ணி ஆடுக் கோடலும், அதற்கேற்ப ஆடையால் தன்னை அலங்கரித்துக் கோடலும், வேங்தனென்டு ஒருங்கிருந்து உயர்ந்து தோன்றலும் நனிமிகப் பொருந்துமாம் எனப் பராட்டி, அத்தகைய ஆண்மையில்லாதார், தம்மை ஆடைஅணிகளால் அலங்கரித்துக் கோடல் அறிவற்ற செயலாம் என்பது குறிப்பாற் புலப்பட வைத்துளார்.

“கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்

வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்

ஒத்தன்று மாதோ இவற்கே.”

(புறம் : உள்ளு)

ந.ஃ. ஓதனானி

ஞானி என்ற சொல் பேரறிவுடையவன் எனும் பொருள் உடையதாம்; ஓதனானி என்பது பரந்த அறி வுடையன் எனப் பொருள்படும் என்று கூறுப் பின் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற ருளது.

இற்செறிக்கப்பட்ட தலைமகளைக் காண அவள் வருமாறு கூறிய குறியிடத்தோடு வந்த தலைமகன், ஆண்டு அவன் நெஷ்டு வாராயையால் மீண்டு போய்விட்டான்; அவன் சென்றபிறகு ஆண்டுவந்த அவள், ஆங்கே அவன் தேர் வந்து சென்றது என்பதை, அதன் சக்கரம் செய்த வடு வாலும், அச்சக்கரத்தால் ஒடிக்கப்பட்டு ஆங்குக் கிடக்கும் நெய்தற்பூக்களாலும் உணர்ந்தாள்; மறுநாள் தலைவன் வந்து தன் வீட்டின் புறத்தே இருந்தக்கால், தான் ஆண்டு வரவில்லை என, அவன் பழிக்கறல் பொருந்தாது; தான் ஆண்டு வரும்வரைக் காத்திராது கடிது மீண்டு, ஆங்குப் பின்னர்வந்த, தான் ஏமாறு தற்குக் காரணமாய் அவனே தவறுடையான என்பதைக் கூறுவாள் போல், யான் ஆண்டுச் சென்றேன்; ஆங்கே அவர் தேர் சென்ற வடு வையும், அத்தோல் அழிந்த மலர்களையும் கண்டேன் எனக் கூறினால் எனப் பாடியுள்ளார் புலவர் ஓதனானியார்;

“பூன்வளைங் தன்ன பொலன்குட்டு நேமி
வான்முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை செய்தலும் உடைத்து, இவன்
தேரோன் போகிய கான லானே.” (குறங்: २७८)

நகூ. ஓதலாந்தையார்

ஆதன், தந்தை என்பனவே, ஆங்கை என ஆம் ஆதவின், இவர் ஆதன் என்பார்க்குத் தந்தையாம் முறை யுடையராவர்; ஆதன் என்ற பெயர் பெரும்பாலும் சேரரைக் குறித்து வழங்குவது எப்ப ஆதவின், இவர் அச்சேர இனத்தாரோடு ஓரளவு தொடர்புடையராத அலும் கூடும். இவர் பெயர்க்கு முன்வரும் ஒதல் என்ற சிறப்பு, இவர்பால் அழைங்குத் தாண்புட்ட ஒதல்பெருமையால் வந்ததாம். இவர் பாடியனவாக நூற்றுமூன்று பாடல்கள் கிடைத்துள்ளன; குறுங்தொகையில் மூன்று; ஐங்குறுநூற்றில் நூறு. இப்பாடல்கள் அணித்தும் பாலைப் பொருள்குறித்தே பாடப்பெற்றுள்ளன.

பாலை, பிரிவுப்பொருள் குறித்து வருவது; பிரிவு, ஒதல், பகை, தூது இவைகுறித்தே வரும் எனினும், களவு ஒழுக்கம் கிகழும் காலத்தே, தலைவியைத் தமர், தலைமக னுக்கு மணம்செய்து தரார் என ஏணர்ந்தவழி, அத்தலை மகன், தலைமகனை அவள் தமர் அறியாதவாறு அழைத்துக் கொண்டு தன்னார் செல்வதாய கொண்டு தலைக்கழி தலும் ஒருவகையான பிரிவுப்பொருள் குறித்து வந்ததேயாம். புலவர் ஓதலாந்தையார், கொண்டு தலைக்கழி தல், பொருள் வயிற்பிரிதல் ஆய பாலைப்பொருள்கள் தழுவப் பாடியுள்ளர்.

தமரோடு தன்மனையகத்தே வரழந்திருப்பின், தன் கற்பிற்குக் கேடுண்டாம் வண்ணம், தன் தமர் வேறு ஓருவ னுக்குத் தன்னை மணம்செய்து தந்துவிடுவரோ என்ற அச்சத்தால், ஒரு தலைவி, தான் விரும்பிய தலைவன் நாட்ட ஒற்கு அவனேநு செல்லலாயினாள்; தன் மகள், தக்க பருவம் வந்துற்றாள் என அறிந்து அவனுக்கு மணம் முடித் தலும், அவ்வாறு முடிக்கும் வழி, அவள் மணக்க விரும்பி வோன் யாவன் என அறிந்து அவனுக்கே மணம் முடித்துத் தருதலும் தாய்க்கு உரிய கடமையாம்; தன் தாய் அக்கட-

ஷமயில் தவறிவிட்டாள் ஆகவே, அறநெறியறியா அவள் மாட்டு மாருக்கினம் உண்டாயினும், அவள் தன்னைப் பேணி வளர்த்தவள் ஆதவின் அத்தாய்மாட்டு மாருப் போன்பும் அத்தலைமகட்கு உண்டு; அவள் அறியாவாறு வந்துவிட்ட அஃது ஒன்றற்கே அவள் வருந்துவள்; மேலும் தான் செல்லும் வழி, எதிர்ப்பட்டார் உயிரை எல்லாம் கொள்வதே குணமெனக் கொள்ளும் கொடிய வேங்கைகள் வாழும் மலைகளை இடையிடையே கொண்ட நின்ட பெரு வழியாம் என்பதை அவள் அறிவாளாதவின், அங்கெந்தி சென்ற தன் மகட்கு என்ன துயர் ஞேர்ந்ததே தா என்ற எண்ணை எழுன்று, அவள் துயர் மேலும் மேலும் பெருகும் என்பதை அத்தலைமகள் அறிவாள்; ஆகவே அவள் துயர் நிங்குமாறு, தான் எத்தகைய இடையூறுமின்றி இனிது செல்வதை அவட்கு எடுத்துரைப்பாரை எதிர்நோக்கி நடந்தாள்; அவ்வழியே, தனக்கும் தன் தாய்க்கும் அறிந்தார் சிலர் செல்வதைக் கண்டாள்; அவர்களை அடுத்து வணங்கி வாழ்த்தினால்; “ஐயன்மீர்! எம்மூர் செல்லும் கீவிர், ஆண்டு என் அன்னையைக் கண்டு, நுழக்கள், எத்தகைய இன்னலுமின்றி, கொடுவழிகளை எல்லாம் கடந்து சென்று விட்டாள்; இவ்வாறு அவள் இனிது செல்வதற்குத் துணையாவார், கட்டுசினம் மிக்க காலோபோலும் ஆற்றலும், அழுகும் உடைய அவள் காதல்லும், அவன் தேருமேயாம் என அறிவிக்க வேண்டுகின்றேன்” என வேண்டியின்றுள். என்னே அவள் அன்பு; இவ் அன்புள்ளத்தை அழகொழுக ஏழுதிக் காட்டியுள்ளார் புலவர் ஒத்தலாந்தையார்.

“கடுங்கண் காளையொடு நெடுங்தேர் ஏறிக்

கோள்வல் வேங்கைய மலைபிறக்கு ஒழிய

வேறுபல் அருஞ்சரம் இறந்தனள் அவள்ளனக் காறுமின்; வாழியோ! ஆறுசெல் மாக்கள்!

நற்கரேள் நயந்து பாராட்டி

எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே.” (ஜங்: ஈடு)

தன் மகள், தான் விரும்பிய ஓர் ஆண்மகன் தன்னேடு அவனுார் சென்றுவிட்டாள் என அறிந்த அக்காலத் தாய்,

அவ்வாறு, அவள் போயது, தனக்கும் தன் குடிக்கும் பழிதரும் செயலாம் எனக் கொள்வாள்ளள்; அவள் விரும்பிய அவனுக்கு அவளை மணம்செய்து தாராத் தன் செயலே பழியடைத்து; அவ்வாறு சென்று தன் கற்பு நெறியினைக் காத்துக்கொண்ட அவள் செயலால் தன் குடிக்குவர இருந்த பழி நிங்கிற்று என்றே கருதுவாள்; தாய் அத்தகைய தூய உள்ளம் உடைமையால், சென்ற அவர்கள் மீண்டு இனிடே வருதலைப் பெரிதும் விரும்புவன். அவ்வாறு விரும்பும் ஒரு தாயின் உள்ளத்தை உணர்ந்து பாடியுள்ளார் புலவர்; காலையில், தம் வீட்டுக் கூரையில் அமர்ந்து காக்கை கரையின் விருந்தினர் யாரோனும் வருவர் என்பது ஒரு நம்பிக்கை. தன் வீட்டில் வந்து அமர்ந்த காக்கை ஒன்றைக் கண்டாள் அத்தாய்; அது கரைந்து, தன் மகனும், அவள் காதலனும் வரத் துணைபுரியாதா எனப் பெரிதும் விரும்பிற்று அவள் உள்ளம்; அவ்வாறு அது கரைய, அது உவப்பன் உரைக்கத் துணிந்தாள். அக்காக்கை முன்சென்று நின்று, அதன் அழகிய தூவி, சிறிய வடிவம், கரியானிறம் ஆகியவற்றைப் பாராட்டினாள்; தன் மகனும், அவள் காதலனும் தன்னேடு இருந்து உண்டலை விரும்பிய தனக்கு, உணவு கிடைத்த வழி, தன் இனத்தைக் கூவி அழைத்து உடன் உண்ணும் உள்ள முடைய அது உறுதுணைபுரியும் என்ற எண்ணத்தால், காக்கையின் அவ்வியல்பினை எடுத்துக் காட்டி, நியும், நின் இனமும் உடன் உண்ணுமாறு உணவு தருவேன்; அவ் வுணவும், நிங்கள் விரும்பி உண்ணும் ஹன் உணவேயாகும்; அவ்வுணவையும் பொற்கின்னனத்தில் வைத்துத் தருவேன் என்றெல்லாம் கூறினாள்; தாயின் இவ்வரைகளால் உள்ள மகிழ்ந்து, அவள் உவப்பன் அளிக்கும் உளம் கொண்ட வழி, அதனை நோக்கி, இவ்வளவும் பெற்ற நி, செயற்கரும் செயல் எதையும் செய்யவேண்டுவதின்று; சென்ற என் மகனும், அவள் மனம் விரும்பும் அம் மாண்புடையானும் வருமாறு காலையில் கரைதல் ஒன்றையே வேண்டுகின்றேன் என் வேண்டி நின்றாள். அவ்வாறு வேண்டியவள் என் மகனும், அவனும் வரக்கரைக் எனத் தன் மகளை

முற்கூருது, அவனும், அவனும் வரக்கரைக என அவனை முற்கூறியதோடு, இருவரை ஒருங்கே கூறுங்கால், அவ்விரு வரின் உயர்ந்தார் பெயரோடு இணைத்து வழங்கவேண்டிய ஒடு உருபை, ‘காளையொடு அஞ்சில் ஒதிவரக் கரைக’ என அவன் பெயரோடு இணைத்து வழங்கியது, தாப், தன் மகளின் காதலன்பால் எத்துணைப் பெருமதிப்புக் கொண்டு எள்ளன்பதை உணர்த்தி நிற்றல் காண்க. அழகிய இப்பொருளெலாம் ஒருங்கே தொன்றப் பாடிய புலவன் பெருமையினைப் பாராட்டிப் பெருமை கொள்வோமாக.

‘மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை!

அன்புடை மரபின்னின் கிளையோடு ஆரப்

பச்சுன் பெய்த பைங்னினா வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ;

வெஞ்சின விறல்வேல் காளையொடு

அஞ்சில் ஒதியை வரக்கரைந் திமே!’’ (ஐங் : ஈக்க)

பொருள் கருதித் தன் மனைவியையும், மகளையும் பிரிந்துசெல்ல விரும்பும் ஒரு தலைவனை நோக்கி,

“அரும்பொருள் செய்வினை தப்பற்கும் உரித்தே;

பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்;”

“நன்றில் கொண்க! நின்பொருளே;

பாவை அன்னானின் துணைப் பிரிந்து வருமே”

“நின்னயங் துறைவி கடுஞ்சுல் சிறுவன்

முறுவல் காண்டவின் இனிதோ?

இறுவரை நாடு! சீ இறந்துசெய் பொருளே.”

(ஐங் : ஈ. ஈ. ஈக்க)

என்றெல்லாம் க்றி அவனைப் பிரிந்து செல்லாவாறு தடை செய்ய விரும்பினால் தோழி எனப் பாடிப், பொருளின் சிறுமையும், தலைவியின் பெருமையும் தொன்றப் பாடியுள்ளார் புலவர்.

ஒரு தலைமகன், பொருள்தேடிக் கொண்றப் பிரிந்து சென்றக்கால், கார்காலம் தொடங்கும் காலத்தே மீண்டு

விடுவேன்; அதுகாறும் ஆற்றியிருக்க எனக் கூறிச் சென்றுள்ள; தலைவன் தான் கூறியன பொய்யான் என்ற உறுதியான உள்ளாம் உடையவன் அவன் மனைவி; அதனால் அவன் சொல்லை நம்பி அக்காலம்வரை ஆற்றியிருந்தாள் அவன். அவன் கூறிச்சென்ற கார்காலம் வந்துவிட்டது; ஆனால், அவன் வந்திலன்; சென்ற இடத்தே எடுத்த வினை முடியாத காரணத்தால், குறித்த காலத்தே அவனுல் வர முடியவில்லை. அவன் கூறிச்சென்ற காலம் வந்துவிட்டதே; அவன் இன்னமும் வந்திலனே; இனி இவன் ஆற்றுள்; இவனை எவ்வாறு ஆற்றிக் காப்பேன் எனக் கவலைகொண்டாள் தோழி. காடுகளில் கொன்றை மரம் மலர்ந்து விட்டமையால் கார்காலம் வந்துவிட்டது என்பதை அறிந்தாள் தோழி; அதனால் அவன் வருந்தினாள்; தோழி மின் வருத்தத்தை உணர்ந்தாள் தலைவி; கொன்றை மலர்ந்துவிட்டது என்பதை அவனும் அறிந்தாள்; கொன்றை கார்காலத்தே மலரும் இயல்புடையது என்பதை யும் அவன் அறிவாள். ஆனால், சென்ற அவர் கார்காலத் தொடக்கத்தே வந்துவிடுவதாக வாக்களித்துச் சென்றுள்ளார்; அவர் வாக்கு என்றும் பொய்த்தல் இல்லை; பொய்கூறி அறியார் அவர்; ஆகவே, அவர் கார்காலத் தொடக்கத்தே தவறுது வருவா. அவர் வரும் காலந்தான் கார்காலமாகும்; அவர் வருவதற்கு முன்னரே, காட்டுக் கொன்றைகள் மலர்ந்துவிட்டன ஆயினும், இது கார்காலமாகாது; கொன்றைகள் உண்மையில் காலமல்லாக் காலத்தை வேயே மலர்ந்துள்ளன. ஆகவே, கொன்றைகளின் செயலால், இதைக் கார்காலம் எனக் கொண்டு, அவர் வாராகை சுறித்து வருந்தல் அறிவுடைமையன்று என்று கூறித் தன்பொருட்டு வருந்தும் தோழியைத் தானே தேற்றினாள்; தன் தலைவன் கூறிய சொல்லில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ள அக்காலத் தலைமகளின் உள்ளத்தின் உயர்வு தான் என்னே! தம் இயல்பில் என்றும் தவறுதல் இல்லா இயற்கைப் பெருள்களின் இயல்பினை நம்ப மறுக்கும் அவள் உள்ளாம், தன் தலைவன் கூறிய சொல்லை நம்பத்

துணிகிறது! அவன் சொல் தவறுபடுதலும் உண்டு என்பதை நம்ப மறுக்கிறது! எத்துணை உயரிய உள்ளாம் அவ்வுள்ளாம்; இவ்வுள்ளாமன்றே இக்கால மகளிர்க்கு மிக மிகத் தேவை! இத்தகைய உள்ளத்தை உணர்ந்து உணர்த்திய புலவர் ஒதலாங்கையார்தம் உயிர் ஓவியம் கண்டு உணர்வு பெறுவோமாக!

“கானம், கார்னக் கூறினும்,
யானே தேமேன்; அவர்பொய்வழங் கலரே”

(குறுங் : உக)

வினைமேற் சென்ற தலைவன், வந்துவிட்டான்; தலைவி யும், தோழியும் எதிர்பார்த்த காலத்திற்கு முன்னரே வந்துவிட்டான்; அது அவர்கட்குப் பெருவியப்பாயிற்று; அத்துணைச் சேண் நெடுந் தூரத்தை, அத்துணை விரைவில் கடங்கு வருதல் அவனுக்கு எவ்வாறு முடிந்தது என்பதை அறியத் துடித்தது அவர்கள் உள்ளாம்; அதை அறிந்தான் அவன்; பிரிந்து செல்லுங்கால், உங்களோப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளே என்ற கவலை, கால்களைத் தளைத்ததாலும், உங்களோயே உள்ளிச் சென்றமையாலும் விரைங்கு செல்ல முடியவில்லை; அதனால், வழி சிண்டு கொண்டே போவது போல் தொன்றிற்று; ஆனால் மீண்டு வருங்கால், உங்களோக் காண வேண்டும் என்ற ஜெட்கை உள்ளிருந்து தூரத்து விரைங்கு வந்தே தனுதலின், போங்கால் சிண்டு தொன்றிய அவ்வழி, நனிமிகக் குறுகிவிட்டது. என்று கூறினான் தலைவன்; என்னே அவன் உள்ளாம்!

‘பிரிந்த காலைத்
தவநளி செடிய வாயின; இனியே
அணி இழை உள்ளியாம் வருதலின்
அணிய வாயின சுரத்திடை ஆறே..’’ (ஐங் : நடிக)

ச.ஒ. ஓரம்போகியார்

ஓரம்போகியார் வரலாறு குறித்து ஒன்றும் தெரிச் சிலது; இவர் இயற்பெயர், ஓரம்போதியர் என்றும் ஒரேர் போகியார் என்றும் ஏடுகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஓரம்போகியார் மருதத்திலையைப் பாடுவதில் சதுரப்பாடுடையவர்; இவர் இயற்றிய பாக்கள் நூற்றுப் பத்து. நற்றிலையில் இரண்டு; குறுங்தொகையில் ஐங்கு; ஐங்குறு நூற்றில், மருதத்திலை குறித்து வந்த முதல் நூறு; அகத்தில் இரண்டு; புறத்தில் ஒன்று.

தலைமகள் ஒருத்தி, தங்கள் நாட்டு அரசன் வாழ வாழ்த்தினால் எனப்பாடிய பாக்கள் அலைத்தினும், “வாழி ஆதன், வாழி அவினி” எனச் சேரவேந்தன் ஒருவளையே எடுத்துக்காட்டி யிருப்பதால், புலவர் ஓரம்போகியார் சேரநாட்டினர்; அச் சேரவேந்தன்பால் பேரன்புடையவர் எனச் கோடல் போருந்தும். ஆதன் என்பது சேரமன்னர்களின் குடிப்பெயர்களுள் ஒன்று; இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக்குந்கோவாழியாதன், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்ற பெயர்களை நோக்குக. அவினி என்பான், அச் சேராகுடி வந்த ஓர் அரசனுவன். ஆதன் அவினியையே யல்லாமல், சோழரையும், அச்சோழர் குடிவந்த கிள்ளியையும், அச் சோழர்க்குரிய ஆழுரையும், பாண்டியரையும், அவர்க்குரிய தெனுரையும், விரான், மத்தி என்ற தலைவர்களையும், அவர்களுக்கு உரிய இருப்பை, கழார் என்ற ஊர்களையும், காவிரி, வையை போன்ற போரூக்களையும், இந்திரவிழாப் போலும் பெருவிழாக்களையும் உணர்ந்து பாராட்டியுள்ளார் புலவர்.

சோழர், வெல்லும் போர்வல்லவர்; அச்சோழர் குடிவந்த கிள்ளி, ஒளிவீசும் இலையிலையுடைய வேற்படையும், விரைந்து செல்லும் குதிரைப்படையும், பகைவர் மதிலை அழிக்கவல்ல யாணைப்படையும் உடையவன்; அச்சோழர்க்

குரிய ஆழர், பகற்காலத்து ஒளிபோலும் பேசொளி நிறைந்த விளக்குகளைப் பெற்றுள்ளமையால், இரவுக் காலத்தின் இயல்பினை அறியமாட்டாப் பெருஞ்சிறப்புடையது. “பகல்கொள் விளக்கோடு இராஙாள் அறியா, வெல் போர்ச் சோழர் ஆழர்,” “கதிரிலை நெடுவேல் கடுமான் கள்ளி, மதில்கொள் யானை” (ஐங் : இசு, எஅ.)

பாண்டியர், தின் ணி ய தேர்ப்படையுடையவர்; தம்மைப் பாடிவருவார்க்குத் தேர் பல அளிக்கும் வண்மைக் குணமுடையவர்; அவர்க்குரிய தேனூர், ஆற்றுப் பெருக்கு அற்று, அடிசுடும் அங்காஞம், ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் சிறப்புடையது; கரும்பாலை ஒலியாலும், களிறு களின் பிளிற்கெறுவியாலும் நிறைந்தது; பல கதிர்களையுடைய ஞாயிறேபோலும், பல கதிர்களையுடைய வேள்வித் தீயாலும், ஆம்பல்விறை வயல்களாலும் விளக்கம் பெற்றது. “தின்டோர்த் தென்னவன் நன்னூட் உள்ளதை, வெனிலாயி ஆம் தண்புனல் ஒழுகும் தேனூர்,” “கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும், தேர்வண் கோமான் தேனூர்,” “பகவில் தோன்றும் பல்கதிர்த் தீயின், ஆம்பலம் செறுவின் தேனூர்” (ஐங் : இசு, இதி, இஎ)

விரான், வரையாது வழங்கும் வள்ளன்மையுடையவன்; அவன் இருப்பை, அவன் வண்மைக்குத் துணைபுரிய மாறு பலைபோல் உயர்ந்த நெற்போர் பல நிறைந்த சிறப்புடையது. “வின்டு வண்ண வெண்ணெணல் போர்விற், கைவண் விராஅன் இருப்பை.” (ஐங் : இசு)

மத்தி, வண்மையாற் சிறந்தவன்; அவன் கழார்த் துறை, கறைக்கண் நிற்கும் மாமரத்தின், விளைந்து முற்றிய கலரிகள் காம்பற்று விழு ‘தாறும் ஏழும் ‘துடும்’ எனும் ஒலியால் நிறைவுற்றது. “ஏ ஒவடி மாஅத்து விளைந்துகு தீம்பழும், நெடுந்திரப் பொட்டகைத் துடும் என விழுதும், கைவண் மத்தி கழார்” (ஐங் : கூ.)

புலவர் ஓரம்போகியார், சிரினும், விலத்தினும் வாழும் உயிர் வகைகள் மரஞ்செடி கொடிகள் ஆகியவற்றின் இயல்புகளை உள்ளவாறுணர்ந்த ஓர் உயிர் நூற் புலவராவர்.

நண்டு, புள்ளிகள் பொருந்திய ஒடுடையது; அது தான் வாழும் இடத்தீத வளர்ந்திருக்கும் ஆம்பல் முதலாயை வற்றின் தண்டுகளை அறுக்கும் இயல்புடையது; “புள்ளிக்கள்வன் ஆம்பல் அறுக்கும்;” அது, ஸிரவிலைகளை அடுத்து வளர்ந்துள் முள்ளிச் செடிகளின் வேர்க்கண் வளை அமைத்து வாழும்; “புள்ளிக் கள்வன், முள்ளிவேர் அளைச் செல்லும் ஊரன்.” நண்டு, சினையீனும் காலத்து, அதன் வாலின்கீழ் உள்ள சிறு மயிர்களில் அதன் சினைகள் ஒட்டிக் கொண்டு கிடக்கும்; சினை பயந்த நண்டு, உடல் சுருங்கிப் பின் முன்னையினும் உடல் பருத்தல் வேண்டி, ஒடு மாற்றத் தொடக்கும்; அது புத்தோடு பெறுக்காலத்தே, அதன் வாலில் ஒட்டிக் கிடந்த சினைகள் பொரித்துத் தாய் நண்டைவிட்டு நிங்கும்; சினைபயவாழுன் இருந்த நிலைமை, யின் வேரூய், புத்தோடும், பருவடலும் பெறுவான் வேண்டி, மெலிந்து, ஓய்ந்து ஒடுங்கிக்கிடக்கும் நண்டு, இறங்கதுபோல் தோன்றும் ஆதலின், நண்டு பிறப்பின், தாய் இறக்கும் என்ற கொள்கையும் உண்டு; “தாய் சாப்பிறக்கும் புள்ளிக்கள் வன்.” நண்டு, நெற்கதிர்களை அறுத்துக் கொண்டு சென்று தன் வளையுள் புகும்; “செங்கிலவும் செறுவிற் கதிர்கொண்டு கள்வன் தண்ணைக மண்ணைக்கி செல்லும்.” கழனியில் விதைத்த வெண்முனைகளைக் கழுனி யைக் காவல்புரிவாரையும் அஞ்சாது, கடித்துப் பாழ்செய்யும்; “மாரி கடிகொளக் காவலர் கடுக், வித்திய வெண்முனை கள்வன் அறுக்கும்,” நண்டின் கண்கள், வேம்பின் அரும்பு பேசல் காட்சி தரும்; “வேப்புநனை அன்ன நெடுங்கட்கள்வன்.” நண்டைப்பற்றி அவர் நமக்கு அறிவிப்பன இவை.

முதலை, தான் ஈன்ற குட்டிகளைத் தானே தின்னும் கொடுமையுடையது; “பிள்ளை தின்னும் முதலை,” “தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை,” ஆமை, இடைது றில்லா இடங்கீடிடிச் சென்று, ஆங்கொரு குழிசெய்து, அதன்கண் தன் சினைகளை ஈன்று, அவ்விடத்தை மணலால் மூடி மறைத்துவிட்டு ஸிரவிலை புகுந்துவிடும்; முட்டைகள் பிபுரித்தவுடன், யாமைப் பார்ப்புக்கள், மணலைக் கிளாத்

துக்கொண்டு வெளிப்போதரும். வெளிவந்த அவை, தம் தாய் உறையும் நீர்கிலை தேடிச் செல்லத் தொடங்கும்; அக்காலை, இடைவழியில் அவற்றிற்கு எத்தனை தடைகள் நேரினும், அவை அனைத்தினையும் கடந்து நீர்கிலை புகுங்கு, விடும். தாயுறையும் நீர்கிலை அடைதல், தாயை அடைதல் போலும் ஆகவே, தடை பல நேரினும் தட்டாது நீர்கிலை அடையும் ஆமைப் பார்ப்புக்களைத் தாய்முகம் நோக்கி வளரும் தன்மையுடையன எனக் கருதினர் பழங்தமிழ் மக்கள்; ‘யாயை இளம் பார்ப்புத் தாய்முகம் நோக்கி வளர்ந்திசினுஅங்கு.’ ஆமை, முதலைபற்றி அவர் அறிந்து அறிசிப்பன இவை.

ஓரம்போகியார், நாட்டுப்பற்று நனிமிக்க கொண்ட நல்லவராவர்; நாட்டுப்பற்று மட்டும் பெற்று, அங்நாட்டை நன்னிலையில் நிறுத்தற்காம் நல்வழியினை அறியாராயின், அவர்தம் அப்பற்று, பயனற்றுப்போம். ஆனால், நம் புலவரோ, நாட்டுப் பற்றோடு, அங்நாடு, நல்வாழ்வு வாழுக்கானும் நல்லறிவும் உடையராவர். அவர்தம் நாட்டுப்பற்றும், அங்நாட்டை நன்னிலைக்கண் நிறுத்த அவர் பெற்றிருந்த அரசியலறிவும், அவர் பாடிய ஜங்குறு நூற்றுப் பகுதிக்கண் உள்ள முதற்பத்தரகிய வேட்கைப் பத்தில் செய்யுட்கள்தோறும் விளங்கி நிற்றலைக் காணலாம்.

தலைவன், தலைவி ஆய இருவருள், ஆண்மகன் ஓரோ வழி அறனால்லன மேற்கொள்வனுயினும், அவன் மனைவி தன் இல்லறக் கடமையில் சிறிதும் தவறாள் என்பதைக் கூறுமுகத் தான் தன் கணவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருந்த காலத்தும், தன் விடும், நாடும் வாழ் தலையே வேண்டு. சின்ற ஒரு பெண், “நாடெலாம் வாழுக்கேடொன்றும் இல்லை.” நாடுவராயின், தன் விடும் வாழும் என்ற நல்லறிவுடையளாகித் தன் நாடு வாழ வாழ்த்து வாள், அங்நாட்டில் இன்னின்ன கிலைபெறுக! இன்னின்ன கில்லாது ஒழிக! எனக் கூறி வாழ்த்தினாள் எனப் பாடிப் புலவர், தம் உள்ளத்தை உலகத்தினர்க்கு உணர்த்தி யுள்ளார்.

ஒரு நாடு, நாடாக விளங்கவேண்டுமாயின், அங்காட்டில் உயிர்ப் பன்மைகள் வாழ்தல்வேண்டும்; உயிர்ப்பன்மைகள் இன்றேல் நாடு இல்லையாம்; தலைவனைப் பிரிந்து தனி த்துறையும் தலைவியொருத்தி, தன் தனிமை நிலைக்கு வருந்து வாள், “வாழ்வோர் போகிய பேரூர்ப் பாழ்காத்திருந்த தனிமகன் போன்றேன்” எனக் கூறுமுகத்தான், குடிமக்கள் அற்ற ஊரைப் பாரூர் எனப் பழித்துள்ளைமகாண்க. நாட்டில் உயிர்ப் பன்மைகள் வாழவேண்டுமேல், அவ்வுயிர்களை வரழச்செய்வதாய உணவுப்பொருளும் வேண்டுமாம்; என்னை, “உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்” எனப் பாகவின்; அவ்வணவுப் பொருள் குறைவின்றி நிறைந்திருத்தல் வேண்டுமாயின், அங்காடு நீர்வளம், நிலவளம் மிக்க நாடாதல்வேண்டும்; நீர்வளம், நிலவளம் இரண்டானாலும், நீர்வளமே மிகவும் வேண்டப்படுவதாம்; உலகிற்கு இன்றியமையாதது நிரே; அந்நிரைத் தருவது மழை; மழையில்லா நாட்டில் பசும்புல்லின் தலை காண்பதும் அரிதாம்; அங்காட்டில் உழவர், தம் ஏர்த்தொழிலையும் இயற்றல் ஆற்றுர்; ஆகவே, உலக வாழ்விற்கே அடிப்படையாயது மழை; அம்மழை குறைஷறப் பெய்யும் நாட்டிலேயே நலங்கள் எல்லாம் நனிசிறந்து விணங்கும்; இவ்வண்மையினை உணர்ந்தவராதவின், புலவர், “மாரி வாய்க்கவளம் நனிசிறக்க!” என வாழ்த்தியுள்ளார்.

மழைபெய்து விட்டமையினுலேயே, வளம் சிறந்து விடும் எனக் கொள்வதற்கில்லை; விளையும் பயிர்களுக்கு உண்டாம் இடையூறு எண்ணில் அடங்கா; விட்டில், விலங்குகளாலும், புழு, பூச்சிகளாலும் அவை பாழுறும்; இவ்விடையூறுகளையெல்லாம் கடங்து வளங்கொழித்தல் வேண்டும் என்பதை உணர்ந்தவர் புலவர் ஆதவின் “மாரி வாய்க்க” எனப்பேதாடு நில்லாது, “வளம்நனி சிறங்க” என்றும், “விளைக்கவயலே” என்றும், “நெற்பல் பொலிக்” என்றும் கூறியுள்ளார்.

உழவுத் தொழில் ஒன்றில் மட்டும் சிறந்த நாடோ, கைத்தொழில் ஒன்றில் மட்டும் சிறந்த நாடோ, உலகில் உயர்விலை பெறுதல் இயலாது; எந்த நாட்டில் உழவுத் தொழிலும், பிற கைத்தொழில்களும் ஒருசேரச் சிறந்து விளங்குகின்றனவோ அங்காடே உலக நாடுகள் அனைத் தினும் உயர்விலைபெற்று விளங்கும் என்ற உண்மையினை யுணர்ந்த நம் பூலவர், “நெற்பல பொலிக்” என வாழ்த்திய தோடு கில்லாமல், அங்காடு பிற தொழில்களிலும் தலை சிறந்து, அதனாற் பெற்ற பொருள் வளத்தினையும் பெறுக என்ற எண்ணமுடையாய்ப், “பொன் பெரிது சிறக்க” என்றும் வாழ்த்தியுள்ளார்.

“ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை,” என்றும், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலேரார் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்றும் கூறுவர் பெரியோர். ஈட்டிய பெரும்பொருளைத் தாமே தனித்துண்ண எண்ணுதல், இழிவு மட்டுமன்று; இடர்ப் பாடும் உடைத்து; அவ்வாறு உண்பதால் பொருள்கிலையில் ஏற்றத்தாழ்வான இருக்கேறு கிலைகள் உண்டாகி, உலகின் அமைதிகெட ஏதுவாகிறது. ஆகவே, “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற விரிந்த உள்ள முடையராய்த் தம்பால் உள்ள பொருள்களைத் தம்மனை நோக்கி வருவார்க்கு வழங்கி வாழ்தல் வேண்டும்; இதை யுணர்ந்த பூலவர், வருவார்க்கு வழங்குக என்று கூறுவதோடு அமைதியிருது, வாராத இரவலரையும் வரவழைத்து வழங்குக என்ற கருத்துப்பட “வருக இரவலர்” என்றும் காறியுள்ளார்.

மக்கள் உண்ணும் உணவு அளவால் மிகுவதினும், ஆற்றலால் மிகுந்ததாதல் வேண்டும். மக்கள் உடற்கு உரம் ஊட்டும் உணவினையே தேடி உண்ணுதல் வேண்டும்; உரம் ஊட்டும் உணவுகளுள் பாலே சிறந்தது; பால் உணவு உடையார், நாள் பல பெற்று வாழும் நல்லுடல் உற்றவு ராவர்; ஆகவே, நாட்டில் பால்வளம் பெருகுதல் வேண்டும்; பால் தரும் ஆனிரை முதலாயின செழித்து வளர்ந்து

செல்வம் கொழித்தல் வேண்டும்; உணவாகிப் பயன் தருத ரோடு உழைப்பாலும் நாட்டிற்கு நலந்தருவன கால்நடை களாம்; ஆகவே, கால்நடைச் செல்வங்களைக் கருத்துங்றிப் போற்றியுள்ளார் புலவர். “பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!” என வாழ்த்தியுள்ளமை நோக்குக.

ஒரு நாட்டு மக்கள் பசியும், பிணியும், பகையும் ஓழிந்து வாழ்வதே அந்காட்டின் நற்பண்பாம்; பிணியும், பகையும் வளர்தற்குத் துணைபுரிவது பசி; பசித்த உடலில் பலகோடி நொய்கள் இடம்பெறும்; பகுத்துணர் அறிவு, பசித்தாரிடையே கிளைபெறுதல் இன்றும்; மாருக அழுக் காறு, அவா, வெருளி, இன்னுசொல் போன்றன இடம் பெற்றுவிடும். “குடிப் பிறப்பழிக்கும்; விழுப்பம் கொல் லும்; பிழத்த கல்லிப் பெரும்பிணை விடும்; நாண்ணி களையும்; மாணையில் சிதைக்கும்;...பசிப்பிணி யென்னும் பாவி” எனப் பிறரும் பசியினைப் பழித்தல் காண்க. ஆகவே, பசி, பிணி, பகையாகிய பாவங்கள் மூன்றாண்டுள்ள, முதற்கண் ஒழிக்கப்படவேண்டுவது பசியே. அது ஒழிந்த காட்டு எல்லைக்கண் நிற்கவும் பிணி அஞ்சும். பசியும், பிணியும் அற்ற நாட்டின்மீது பகைகொண்டார் பாழுதுதல் திண்ணனம். ஆகவே, “பசியில் லாகுக! பிணிசேங் கீங்குக” என்ற புலவர், அந்காட்டின்மீது பகைகொண்டு வருவாரும் தோற்று, தோல்விக்கநிகுறியாகப் புல்லாரிசியுண்டு புன்மை யுறுவாராக என்றும் கூறியுள்ளார்.

ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய ஒழுக்கத்தில் நிற்றல் வேண்டும்; ஒதிய ஒழுக்கத்தைக் கைவிட்டு மக்கள் ஒழுக்கனென்றி குன்றிய நாட்டில் ஒற்றுமை கெடும்; ஒற்றுமை கெட்ட நாட்டில் அமைதி குன்றும்; குழப்பம் உண்டாம்; அகத்தே அமைதி யற்ற நாடு, உள்நாட்டுக் குழப்பத்தால் உருக்குலைந்த நாடு, அரிய அரணும், ஆற்றலும், அளவற்ற பொருளும், பொன்னும் உடைத்தாயினும் பயனின்றும்; அந்நாடு மாற்றுர் கைப்பட்டு மாண்பிழுத்தல் உறுதி; ஆகவே நாட்டு மக்கள், ஒழுக்கனென்றி நிற்றல் இன்றியமையாதது என்பதை

உணர்ந்த புலவர், பார்ப்பார் முதலாம் பல்வேறு இனத் தினரும், ஒதல் முதலாம் ஒழுக்கங்களை வழுவரது கடைப் பிடிப்பாராக எனக்கூறும் கருத்தான் தலைமை கருதிப் “பார்ப்பார் ஒதுக்” எனக்கூறி வாழ்த்தியுள்ளார்.

ஒழுக்கநெறி சிற்க என உடன்பாட்டு வாய்ப்பாட்டான் வாழ்த்தியதோடு அமைதியற்றில்து புலவர் உள்ளாம்; உயிரினும் சிறந்ததாக ஒம்பப்படவேண்டுவது ஒழுக்கமே ஆதலின், அவ்வெர்முக்க நிலைபேற்றினை எதிர்மறை வாய்பாட்டானும் வற்புறுத்துவான் வேண்டி, ஒழுக்கக்கேடுகளுள் ஒன்றாய் களவு ஒழிக என்றுகூறி, ஒழுக்கக்கேடுகள் எல்லாம் ஒருந்தே ஒழிக என்றும் உணர்லூட்டியுள்ளார்.

“பார்ப்பார் ஒதுக்”; “களவில் லாகுக்” எனச் சிறப்பு வகையான் அறம் ஒன்றையும், அறமல்லது ஒன்றையும் விதங்கோதாதி வற்புறுத்திய புலவர், மக்கள், பார்ப்பார் ஒதுதல் ஒன்றே அறம்; களவு ஒன்றே அறமல்லது என்று எண்ணிவிடுவரோ என அஞ்சிஞர்போலும்! “மக்காள்! அவ்வாறு எண்ணிவிடன்மின்! பார்ப்பார் ஒதுதல்போலும் அறங்கள் பல உள்; அவையெல்லாம் நின்று நிலைபெற்றுக! களவுபோலும் அறமல்லனவும் பல உள்; அவையெல்லாம் ஒழிக! என்று கூறி வற்புறுத்துவான் விரும்பி, “அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!” “நன்று பெரிது சிறக்க! தீதில் லாகுக!” என்றெல்லாம் கூறியுள்ளார்.

நாடு, மழை பெற்று வளம் மிகுதற்கும், பகையற்றுப் பெருமையுறுதற்கும், ஒழுக்கம் நிறைந்து உள்ளாட்டுக் குழப்பம் குன்றுதற்கும் உறுதுஜெபுரிவது அங்நாட்டு நல்லாட்சியே; நல்லாட்சியற்ற நாட்டில் மேற்கூறிய மாண்புகள் நின்று நிலைபெற்று, குன்றி நிலைகுலையும். “அந்தணர்நூற்கும், அறத்திற்கும் ஆதியாய், நின்றது மன்னவன் கோல்”, “ஆபயன் குன்றும்; அதுதெர்மிலோர் நூல் மறப்பர், காவலன் காவான் எனின்,” “இயல்புளிக் கேரலோச்சம் மன்னவன் நாட்ட, பெயலும் விளையுனும் தொக்கு,” “முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி, ஒல்லாது வானம் பெயல்” என்று வள்ளுவார்

காட்டும் வழிவகைகளையும் நோக்குக. நாடு நலம்பெற வேண்டுமாயினும், பெற்றுள்ள நலம் பலவும் சின்று நிலைபெறுதல் வேண்டுமாயினும், அந்நாட்டில் நல்லாட்சி நிலைபெறுதல் வேண்டும். ஆகவே, அரசன் முறைசெய்து காப்பாற்றும் மன்னவனுதல் வேண்டும் என விரும்பிய புலவர் “அரசு முறைசெய்க” என்றும் வாழ்த்தியுள்ளார்.

நாடு வளம் பெற்று, வறுமையற்று விளங்குவதால், எம்மை எதிர்ப்பாரும் இலர்; யாம் எதிர்ப்பின் முன்னின்று தடுப்பாரும் இலர்; ஆகவே உலகில் எம் அரசு ஒன்றே வாழ்தல் வேண்டும்; ஏனை அரசுகள் ஒன்று அழிதல் வேண்டும்; இன்றேல் எமக்கு அடங்கி ஒடுங்குதல் வேண்டும் என்ற நாடாசை அரசாற்கு உண்டாகிவிடுதலும் கூடும். அத்தகைய பேராசை கொண்டு எப்பொழுதும் போர், போர் எனப் போர் வெறிகொண்டு திரியும் அரசு, எத்தனை ஆற்றல் படைத் ததாயினும் இறுதியில் அழிந்தே போம்; ஆதலின், நாட்டு அரசர்பால் பகையுணர்ச்சி இல்லாமை வேண்டும் என்ற அறிவுடையராய், “வேங்து பகைதனிக” என்பதையும் விடாது அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு நாடு எத்துஜீன் வளரும், வலியும் உடையதாயினும், அந்நாட்டில் நிலையான அரசியல் அற்று, இன்று ஓர் அரசு, நாளீர் ஓர் அரசு என நாளுக்கோர் அரசு தோன்றும் நிலையற்ற அரசியல் உண்டாயின், அந்நாடு பெற்றுள் வளத்தாலும் வலியாலும் பயன் இன்றும்; அந்நாடு நாளடைவில், அவற்றை இழுந்து அழிந்துபோதல் உறுதி; ஆகவே, நாட்டில் நிலையான அரசு நின்று நிலைபெறுதல் வேண்டும் எனவனர்ந்த புலவர், ஆனாலும் அரசன் ஆண்டு பல பெற்று வாழ்வானுக எனவும் வாழ்த்தியுள்ளார்.

சுருங்கக்கூறின், மாரிவாய்த்தல் வேண்டும்; வளம் கணிசிறக்கவேண்டும்; வயல் விளாதல்வேண்டும்; நெற்பல பெருக்கவேண்டும்; பொன் பெரிது சிறக்கவேண்டும்; ஆசவலர் வாழவேண்டும்! பால் பல ஊறுதல்வேண்டும்; பக்கு பல சிறுத்தல்வேண்டும்; பசியில்லாமையும், பினி

சேண் சீங்கலும், பகை ஓழிதலும் வேண்டும்; ஒதல் முதலாம் ஒழுக்கனெறி நிற்றல்வேண்டும்; களவு முதலாம் கொடுமைகள் குன்றல்வேண்டும்; நன்மை பெருகவேண்டும்; தீமை இலவாதல்வேண்டும்; அரசுமுறை செய்தல் வேண்டும்; அவன்பால் போர்வெறி குன்றுதல்வேண்டும்; ஆண்டுபல அவன் வாழுவேண்டும். புலவர் கண்ட அரசியல் நெறி இது; என்னே அவர்தம் அரசியல் அறிவு!

“நெற்பல பொலிக! பெரன்பெரிது சிறக்க!”

“விளைக வயலே! வருக இரவலர்!”

“பால்பல ஊறுகு; பகடுபல சிறக்க!”

“பகைவர்புல் ஆர்க! பார்ப்பார் ஒதுகு!”

“பசிஇல் லாகுக! பினிசேண் சீங்குக!”

“வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!”

“அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!”

“அரசுமுறை செய்க! களவுஇல் லாகுக!”

“நன்றுபெரிது சிறக்க! தீதுஇல் லாகுக!”

“மாரி வாய்க்க! வளம்நனி சிறக்க!”

(ஜங் : க-க0)

ஓரம்போகியார், மக்களை மக்கட்டன்மையுடைய ராக்கும் மாண்புடையராவர்; மக்களாய்ப் பிறந்தாரெல்லாரும் மக்களாகவிடார்; மக்கட்குரிய மாண்புடைக்குணங்களை அவர் உடையராதல்வேண்டும்; அக்குணங்களைப் பெற்ற வழியே அவர் மக்களாக மதிக்கப்பெறுவர்; “உறுப்பு ஒத்தல் மக்களொப்பு அன்றால்; வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு” மக்கள் பெறவேண்டிய மாண்புகள் பலப்பல; இன்னுசெய்யாமை அவற்றுள் ஒன்று; பிறர்க்கு இன்னுதன செய்வதில் இன்பங்காண்பதே உலகியல். அத்தகைய உலகில், ஒருவர் இன்னுதன செய்யாதிருத் தலே அரிது; என்றால், அவர், தமக்கு இன்னுதன செய் தார்க்கும், தாம் இன்னுதன செய்யாதிருத்தல் அரிதினும் அரிதாம்; அத்தகையார் மக்களிற் சிறந்த மாண்புடைய ராவர்.

தாம் செய்த கொடுமையால் இன்னலுற்றூர் ஒருவரைப் பின்னெருகால் காண நேர்ந்தவழி, பண்டுதாம் அவர்க்குச் செய்த இன்னுமையினை உள்ளத்தே உடையராய்த் தமக்கு ஹருவிலீப்பரோ என அஞ்சி அஞ்சிச் சென்றக்கால், இன்னலுற்றூர், அவ்வின்னுதவற்றை அறியார்போன்று, அன்புகாட்டி வரவேற்பராயின், அங்கிலீயில் அவ்வின்னுதன செய்தார் உள்ளாம் படும் துன்பத்திற்கு ஓர் அளவே இராது; அங்கிலீயில் அவர் தம்மை ஒறுத் திருப்பினும் அத்துணைத் துயர் உரூர்; அவர் உள்ளாம் அத்துணைப் பெருந்துயர் உறும். கொடுமை செய்தாரை ஒறுப்பதால் உண்டாம் துயரினும், அவர்பால் அன்புகாட்டுவதால் தரும் துயரம் அமைம்ம கொடிது கொடிது! இவ்வுண்மையினை உணர்ந்தார் உலகத்தில் சிலரே; துன்பம் தந்தார்க்கு இன்பம் தருவார் அரியர் இவ்வுலகத்தில். விரிந்த உள்ளாரும் சிறந்த ஒழுக்கமும் உடையார்க்கன்றி இப்பண்பு உண்டாதல் இல்லை. “இன்னு செய்தாரை ஒறுத்தல், அவர் நாணை, நன்னயம் செய்து விடல்.” வள்ளுவர் வழிவந்தார்க்கன்றி அவ்வள்ளாம் வாய்த்தல் அரிது. தமிழ் மகள் ஒருத்தி இப்பண்புடையளாதல் கண்டு பாராட்டி யுள்ளார் புலவர் ஓரம்போகியார்.

பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருந்த ஒருதலைவன், தன் தவற்றினை ஒருவாறு உணர்ந்து உள்ளம் வெட்டினான்; உணர்ந்து தன் மனைபுகும் அவன், மனைவி தன் தவறுகண்டு வெறுத்து ஒறுப்பனோ என, அஞ்சி, அஞ்சி உட்புகலாயினன். அங்கிலீயில் அவன் எதிரே வந்தாள் அவன் மனைவி; சினத்தால் கண்கள் சிவப்பேறக் கடுஞ்சொல் வழங்கிக் கழறுவன் என எதிர்பார்த்து நிற்க,, அவன் இன்முகம் காட்டி அன்புரை வழங்கி வரவேற்பதைக் கண்டான்; அடித்து அறிலுட்டவேண்டிய அவன், அன்புகாட்டி வரவேற்றல், ஆயிரம் வேல்கொண்டு தாக்கியது போல் தோன்றித் துயர்விளைத்தது. நாணித் தலைகுனிந்து நடந்தான். அவன் சிறுமையும், அவன் பெருமையும் புலவர் உள்ளத்தே ஆழப் பதிய அழகிய பாட்டால் அவளோம் பாராட்டுவராயினார்.

“காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ஓராகவின் நாணிய வருமே.”

(குறுக்க: கூ)

ஓருகுடியிற் பிறந்த பல்லோருள்ளும், ஓருவன் பெறும் உயர்வு தாழ்வுகள் அக்குடியிற் பிறந்தார் பலரையும் சாரும். ஆகவே, ஒரு குடியிறபிறந்த ஒவ்வொருவரும் நல்லவராதல் வேண்டும் என்பதில், அக்குடியிற் பிறந்தார் அனைவரும் நாட்டமுடையராதல்வேண்டும். அமுக்காருடையான் ஒருவன்மட்டுமே, உடுப்பனவும், உண்பனவும் இருந்து கெடுவன் என எண்ணறக; அவன் சுற்றத்தார் அனைவருமே அவற்றை இழுந்து கெடுவர; “கொடுப்பது அமுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதாடம், உண்பதாடம் இன் ரிக் கெடும்” என வள்ளுவரும் கூறுதல் காண்க. இக் கருத்தினையும் புலவர் ஓரம்போகியார் உணர்ந்து வற்புறுத்தி யுள்ளார். தன் கணவன் பரத்தைப்பரொழுக்கம் மேற் கொண்டமை கண்டு சினந்தாளொரு தலைவி, தலைவனுக்கு நண்பனுய், அவன் தவறுகளுக்குத் துணைபுரிந்தான் பாணன் ஓருவனே ஆகவும், அப் பாண்குடியிற் பிறந்தார் அனைவருமே பொய்யொழுக்கமுடையராவர் எனப் பழித் தாள் எனப் பாடியுள்ளமை காண்க.

“ஓருஷீன் பாணன் பொய்ய ஞக
உள்ள பாண ரெல்லாம்
கன்வர் போல்வர்ஸ் அகன்றிசி னோர்க்கே.”

(குறுக்க: கூ)

“ஆசைக்கோர் அளவில்லை” எனப் ஆசையை அடக்கி ஆளுதல் அத்துணை எளிதன்று; சின்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது. ஆசை, ஐந்து பெரும் பிரிவினை உடையது: மெய், வாய், கண், மூக்கு, காது இவ்வைத்தின் வழியானும் அவ்வாசை வெளிப்படும்: இத்தகைய ஆசைகளை அடக்கி ஆள்பவரே பெரியாராவர். அவ்வாசைக்கு அடிமைப்பட்டவரே சிறியர்; ஆசைக்கு அடிமைப்பட்டவர் ஆளத் தகுதியற்றவராவர்; அவ்

வாசையை அடிமை கொண்டவரே ஆளுந்தகுதியுடையவர் ராவர். ஆசையை அடிமை கொண்டவர் உலகோர் போற்றும் உயர்கிலை பெறுவர்; ஆசை சென்றவழியே அறிவிளைப் போகவிடுவார் ஆண்மையுடையாரன்று; ஆசை, நல்லதன் கண் சென்றவழி, அறிவு அதற்கு நற்றுணையாதலும், அவ்வாசை தீயதன் கண்ணதாய் வழி, அறிவு, அவ்வாசையினை அதன்பால் செல்லவிடாது அடக்கி, நல்லதன்கண் செல்ல விடுதலும் வேண்டும். அறிவு எனப்படுவது அதுவே; “சென்ற விடத்தால் செலவிடா தீதுஒரீஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு.” ஆசை ஆற்றல் வாய்ந்தது; ஜங்கு பெருக்கிரிவுடையது; ஒன்றை அடக்கி ஆண்டவழி, ஏஃஞய் அடங்காது ஓடத்தொடங்கும்; அவை அனைத்தையும் ஒரு சேர அடக்கி ஆளுதல் அருமையிலும் அருமையே; ஆயினும் அவற்றை அடக்கி ஆள்வதே அறிவிற்கு அழகு தரும்; அவ்வாறு அடக்கி ஆள்பவரே பெரியார்; “செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர், செயற்கரிய செய்கலா தார்.” அறிவிற்கு அத்தகைய ஆற்றல் உண்டு; யானைகள் பல ஆயினும், அவை அனைத்தையும் அடக்கி ஆள ஓர் அங்குச்ததால் ஆகும்; அதைப்போல், அறிவன் அறிந்த அறிவால், ஆசைகள் ஜங்கையும் அடக்கி ஆளுதல் இயலும். அத்தகைய அறிவுடையாரே பெரியார். “உரன் என்றும் தோட்டியான் ஓர் ஜங்கும் காப்பான், வரங்கள்னும் வைப்பிற்கு ஓர்வித்து.” கல்வி, கேள்விகளான் ஆய செயற்கை அறிவோடு கூடிய இயற்கை அறிவே அறிவெனப்படும். இயற்கை அறிவிளை வளப்படுத்துவது, கல்வி, கேள்வியான் வரும் செயற்கை அறிவே. அத்தகைய அறிவுடையார்க்கே ஜம்புலன்களை அடக்கி ஆளவல்ல ஆற்றல் உண்டாம்.

ஆகவே, பெரியார் எனப்படுவார் நல்லதன் நல்லும், தீயதன் தீமையும் உள்ளவாறுணர்ந்து, தீயனா ஒழிந்து நல்லன மேற்கொள்ளும் நல்லறிவுடையராவர். எக்காரி யத்தினையும், இவ்வாறு ஆராய்ந்தன்றி, அவர் மேற்கொள்ளார்; ஆகவே, அவர் செயவில் தவறு நிகழ்தல் இல்லை.

அத்தகைய பெரியார்பால் பெர்ய் முதலாம் அறமல்லன காணல் என்றும் இயலாது; அத்தகையாரிடத்திலேயே, பொய்யும், வழுவும் குகுந்துவிடுமாயின், உலகில், மெய் முதலாம் அறம் நிற்றல் அரிதாம்; அவற்றை யான்டும் காணல் இயலாது. “பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அது இன்றேல், மண்புக்கு மாய்வது மன்.” அவரிடையே அறமல்லன தோன்றிவிடுமாயின் உலகமே அழியும் என்று கூறுகிறார் வள்ளுவர்.

இவ்வரும் பெரும் உண்மையினைப் புலவர் ஓரம்போகியார், தோழி யொருத்தியின் வாய்வைத்து விளக்கியுள்ளார். “இவளை விரைவில் வந்து வரைந்துகொள்வேன்; அங்கள் வரை, இவளைப் போற்றிக்காத்தல் நின் கடன்; இவரும், யானும் நின் அடைக்கலம்” எனக் கூறிக் கொண்டே, தோழியின் கைகளைப் பற்றினுன் ஒரு தலைவன். உலகத்துச் சூன்றுவார், பசுவையும், பார்ப்பாரையும், பெண்டிரையும் தொட்டுச் சூன்றுவாராதவின், தலைவன் தன் கைப்பற்றியதனைத் தோழி, சூன்றுவாகக் கருதினார்; கருதியவள் தலைவளை நோக்கி, “ஐ! அறனல்ல வற்றை என்றும் விரும்பா உள்ளாம், ஒரோவழி மயங்கி விரும்புமாயினும், கல்வி, கேள்வியானுய அறிவே அங்குச் சுரக்க, அவ்வள்ளமாகிய யானையை மீட்டு, அறமும், பொருளும் வழுவாவகை ஆராய்ந்து, தம் தகுதியினையும் உணர்ந்து, அதன் பின்னரே, தாம் எண்ணியதை முடிக்க முயல்வர் பெரியோர். அத்தகைய பெரியோர்களுள் ஒருவன் சீ; நின்னையொத்த பெரியோரிடத்தும் பொய்யும் வழுவும் தோன்றுமாயின், உலகத்தில் எங்குத்தான் மெய்யைக் காணல் இயலும். நின்பால் அவை தோன்று; பொய்யும், வழுவும் உடையாரன்றே சூன்றுதல் வேண்டுமோ? வரைவேன் என்று கூறியதொன்றே அமையாதோ? மெய்யல்லது அறியாத சீயும் சூன்றுலல் வேண்டுமோ”? என்று கூறினார் எனப் பாடியுள்ளார். எவ்வளவு பெரிய உண்மையினை இவ்வளவு எளிச்சமயாக விளக்கியுள்ளார். நோக்குக!

“வீழையா உள்ளம் வீழையு மாயினும்,
 என்றும், கேட்டவை தோட்டியாக, மீட்டு, ஆங்கு
 அறனும் பொருஞும் வழாமை நாடித்
 தற்றக வுடைமை நோக்கி, மற்றதன்
 பின்னு கும்மே முன்னியது முடித்தல்;
 அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்
 அரிய பெரியோர்த் தெரியுங் காலை
 நும்மோர் அங்கோர் மாட்டும், இன்ன
 பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
 மெய்யான் டூதோஇவ் வுலகத் தானே.”

(அகம் : உஷா)

வீரன் ஒருவன், தன்னை எதிர்த்துவந்த களிற்றை
 எறிந்தமையால் கோணியப் தன் வாளை, வீழ்ந்த களிற்றின்
 மருப்பிடை வைத்துக் கோணலைப் போக்கிச் செம்மை
 செய்து நிமிர்ந்து நோக்கினாக, அவன் நிலைகண்ட
 பகைவர் பெரும்படை பயங்து பின்னிட்டது; வாளேங்கி
 நிற்கும் அவன், புறங்காட்டும் பகைவர் நிலைகண்டு பெரு
 நகை கொண்டான் எனக் கூறும் ஓரம்போகியார் பாண்
 பாட்டு, பழந்தமிழ் மறவர்தம் பண்பாட்டினைப் படம்
 பிடித்துக் காட்டுகிறது.

“தமியன் வந்த முதி லாளன்
 அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த
 ஒருகை இரும்பினாத்து எயிறு மிறையாகத்
 திரிந்த வாய்வாள் திருத்தாத்
 தன்கு இரிந்தாளைப் பெயர்புறம் ஞுமே.”

(புறம் : உஷா)

சக. கடுகு பெருந்தேவனுர்

பாரதம் பாடியப் பெருந்தேவனுரின் பிரித்து அறிதற்கு இவர் பெயர்க்குமுன் கடுகு என்ற சிறப்பளித்து வழங்கினார் மக்கள். அன்று மக்கள் வழங்கிய அச்சிறப்பிற் கானா காரணம் யாது என்பது இப்போது விளங்கவில்லை. பாண்டி நாட்டில், கடுகுசங்கதை என்றோர் ஊர் உள்து; அவ்லூரோடு கொண்டிருந்த தொடர்பால், அச்சிறப்பு அளிக்கப்பெற்றதோ என் ஜெயருஹவாரும் உள்ளர்.

“கேள்கே ஹென்றவும், கிளானூர் ஆரவும், கேளல் கேளிர் கெழி இயினர் ஒழுகவும்” வாழும் வாழ்வே வாழ வெனப்படும்; அத்தகைய வாழ்க்கைக்குப் பொருள் இன்றீ மணமயாது வேண்டப்படும். அப்பொருள் அரிதின் முயன்று தெடுவார்க்கே உண்டாம்; “திறம்புரி கொள்கை யொடு இறந்துசெய்து வைக்குது அரும்பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல்,” “இகையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்பணர்வு இல்.” இந்த உண்மையுணர்ந்த உயர்ந்தகாதலர் இருவருள், ஆண் மகன் அப்பொருள்தே தடிப் பிரித்து சென்றிருந்தான். சென்ற தலைவன் தன்மாட்டுப் பேரன்புடையவனுதவின், அவன் பிரிவுத்துயர் பெருக்கலாற்றாது, பொருள் சேர்த் தற்கு முன்னரே வந்துவிடுவதே என அஞ்சினுள் அவன் மகிணவி. அவள் அச்சத்தை உணர்ந்தாள் அவள் தோழி. அவளுக்கு, அவன் அவ்வாறு வாரான் என உறுதி கூறித் தேற்ற எண்ணினால். உடனே தலைவிபாற் சென்று, “தோழி! சென்ற நம் தலைவர், தளர்ந்த நம் சுற்றத்தைத் தாங்குதல் தம் கடன்; ‘செல்வர்க்கு அழகு செழுங்கினோ தாங்குதல்’ என்ற கொள்கையினை உடையவராவர். இவ் வெண்ணம் நின்பால் கொண்ட அங்பால், ஒரோவழி சிறிது கெகிழின், உடனே அவர் செல்லும் காட்டு வழிக் காட்சிகள், அக்கொள்கையின் உயர்வினை அவர் உள்ளத்தே உறுவிக்கும் இயல்புடையவாம். தாம் சென்ற காட்டுவழியில் யானை ஒன்று, பசியால் வருங்கி,

நடைமெலிந்து தன்னைப் பின்தொடர்ந்துவரும் தன் இனத்து யானைகளின் துயர்விலைகண்டு பெரிதும் துயருற்று, அக்காட்டிடத்தே வளர்ந்து, நீர் இன்மையால் வாடி உலர்ந்துபோன யாமரத்தைத், தன் கோட்டால் குத்திப் பிளங்கு அவற்றிற்கு அளித்து, அவற்றின் பசி போக்கி மகிழ்ந்த அறிய காட்சியொன்றைக் கண்டார் என அவ்வழி வந்தார் கூறக்கேட்டேன்; தன்னைச் சூழ்ந்து வர்மும் தன் இனத்தைப் பேணிக் காத்தல் தன் பெருங்கடனும் என்ற அறிவு, அஃறினை உயிராகிய யானைபால் இருக்கக்கண்ட நம் தலைவர், தம்முடைய சுற்றத்தாரைக் காக்கத் துணைபுரியும் பொருள் பெருமல், இடையே மீன்வாரல்லர். ஆகவே, அவர் தம் கடமை தவற வந்துவிடுவரோ என அனுசர்க்க” என ஆறுதல் கூறினார். தொழிலின் இவ்வறிவுரையினை அழகாகப் பாடிக் காட்டியுள்ளார் நம்புலவர்.

ஆற்றிவுடைய மக்கட்கு, ஐயற்றிவுடைய அஃறினைப் பொருள்கள் அளிக்கும் அறிவும் உண்டு. அவற்றின் செயலால் அறிவெபெறும் மக்களும் உளர் என்ற உண்மையினை உணர்த்தாது உணர்த்தியுள்ளமை யுணர்க.

“பொத்தில் காழ அத்த யாஅத்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி, உயங்குநடைச்
சிறுகண் பெருங்கை உறுபசி தீர்க்கும்
தடமருப்பு யானை கண்டனர்; தோழி!
தங்கடன் இநீஇயர் எண்ணி, இடங்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற ஆறே.” (குறுங் : 2 இடு)

ச. குந்தொடக் காவினர்

குந்தொடக் காவினர் எனும் இப்பெயர், புலவர்க்கு யாதோ ஒரு காரணம்பற்றி இடப்பெற்ற பெயரேயன்றி, இயற்பெயரன்று என்பது உறுதி. அவர்க்கு இப்பெயர் இடற்காம் காரணம் இஃது என இப்பொது துணிந்து கூறுதற்கியலவில்லை.

கர்ய்தல் உவத்தல் அகற்றி ஆயும் அறிவுடையாய் புலவர்கள், எதையும் உள்ளதை உள்ளவாறே உணர்த்தும் உரனுடையாவர். ஆவின் கன்றை அழித்தவன் தன் மகன் என்றும் பாராமல், அவனைத் தன் தேர்க்கீழிட்டு முறை செய்த முடிமன்னன்போலும் நல்லரசர்களைப் பெற்றிருந்த தமிழகம், அறன்றியா ஆணை அரசர் சிலரையும் கொண்டிருந்தது. உலகெலாம் அறிவொளி வீசும் காலம் இது எனப் போற்றப்பெறும் இக்காலத்தும், பொல்லா அரசர் பலர் வாழ்கின்றனர் எனின், அத்தகையார் சிலர், இரண்டாயிரம் ஆண்டுக்கட்டு முற்பட்ட காலத்தே வாழ்ந்திருந்ததில் வியப்பொன்றும் இல்லை. நல்லரசர்களை நாவார வாழ்த்திய புலவர்கள், அப்பெரல்லா அரசர்களைப் பழித்துரைக்கவும் அஞ்சினாரல்லர். புலவர் குந்தொடக் காவினர், அத்தகைய அரசன் ஒருவனின் அடாச்செயலை எடுத்துக் காட்டிப் பழித்துள்ள பாட்டோன்று அகங்கானுற்றின்கண் இடம்பெற்றுள்ளது.

பொருள் கொண்டு போவர்தம் கைப்பொருளைக் கவர்ந்துகொண்டு, அவர் உயிரைப் போக்கும் ஆறலை கள்வர் வாழும் கொடுமை நிறைந்தது பாலைநிலம். அவ் வாறலை கள்வர்தம் அரசன், அறமறியா மறம் நிறைந்த மனத்தினாலுவன். அவன், தன்கீழ் எவல்புரியும் ஆறலை கள்வர், தாம் இருக்கும் இடத்தருகே வந்த வழிப்போவார்பால், தாம் கவர்ந்துகொள்ளலாம் பெரருள் ஏதும் இல்லை என்பதறிந்து அவரைப் போகவிட்டனர்; இதை அறிக்தான் அவர்கள் அரசன். அவர்பால் பொருள் இல்லையாயினும்,

அவர் உயிரைப் போக்கி, அவர் உடலையாவது பற்றிச் சொன்னதல் வேண்டும்; அவ்வாறு செய்யாமை அவர்கள் செய்த பெரும்பிழை. இப்பெரும்பிழை போகவேண்டின் மாணையின் பெரிய கொம்புகளையும், புலியின் தோலையும். தண்டமாகத் தனக்கு அவர்கள் தருதல் வேண்டும் என ஆணையிட்டு அவ்வாறே பெறவும் செய்தான். இத்தகைய அறனிலான் ஒருவளைப் புலவர் நமக்கு அறிமுகமாக்கி, அவன் தன் அறனில் செயலைப் பழித்துள்ளமை உணர்க.

“வழங்குநர் மடிந்த அத்தம் இறங்கோர்,
கைப்பொருள் இல்லை யாயினும், மெய்க்கொண்டு
இன்னுயிர் சொார் விட்டகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு, வரியதள் இறுக்கும்
அறனில் வேங்தன் ஆனும்
வறதுறு குன்றம்.” (அகம்: கரக)

ஆற்றலை கள்வரை ஆணைகொள்ளும் அவ்வரசனை “அறனில் வேங்தன்” எனப் பெயரிட்டுப் பழித்த புலவர், அவன், அத்துணைக் கொடியனமைக்கு, அவன் ஆனும் நாட்டின் வளம் இன்மையே காரணமாம்; அவன் நாட்டு வறுமையின் கொடுமை, அவனை அத்துணைக் கொடியனைக்கி விட்டது; அவன் மட்டும் அல்லன்; வறுமை மிகக் நாட்டில் வாழ்வார் அணைவருமே, அவனைப்போல் கொடியராய் மாறுவர்; ஆகவே, குறைக்கற வேண்டுவது அவனையன்று; அவன் நாட்டில் விலவும் வறுமையினையே எனக்கூறிப் பொருள் இலக்கணம் குறித்த புதுப்பொருள் கண்டுளார் புலவர்.

“அறனில் வேங்தன் ஆனும்
வறன் உறு குன்றம்.”

சந். கடுந்தோட்கர வீரன்

தன்சைமாவட்டம் திருவாரூருக்கு அருகே கரவீரம் என்ற பெயருடையதோரூர் உள்து; ஆண்டுப் பிறங்கு வராழிந்தமையால் இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்று என்பர் சிலர்; கரவீரம் என்பது அலரிமலரைக் குறிக்க வழங்கும் ஒரு பெயராம்; ஆகவே, யாதோ ஒருகாரணம் பற்றி அலரிமாலை அணிந்திருந்தமையால் இப்பெயர் உண்டாயிற்று என்பர் மற்றும் சிலர். இவர் பெயர்க்கு முன் வரும் கடுந்தோள் என்ற சிறப்பு, புலவர்தம் பெருந்தோட் பெருமையால் வந்ததுபோலும். கடுந்தோள் கரவீரன் என்ற இப்பெயர், ஆற்றல்மிக்க தோராஞ்சு, கரமும் துணைசெய்யப் பெரும்போர் புரியவல்ல வீரம் உடைமையால், வந்த காரணப் பெயராம் என்பதை உணர்த்தி நிற்றல் அறிக.

ஒரு தலைவன், தான் காதலித்த ஒரு தலைவிபால் கொண்ட பேரன்பால், கடத்தற்கரிய காட்டுவெழியினைப் பேயும் உறங்கும் நள்ளிரவில் கடந்துவரலாயினன்; ஆனால் அத்தலைவியோ, அவன் அவ்வாறு வருதலை வெறுத்தாள். ஆண்டு அவனுக்கு ஏதம் உண்டாயின், தன் உயிர் கிற்றலும் அரிதாம் என அஞ்சினான்; ஆகவே, ஒருங்கள், வந்த அவன்பால் “ஜய! நீவீர் வரும் வழி ஏதம்பல விறைந்தது; அவவழிவரும் உமக்கு ஏதம் உண்டாதலும் கூடும்; அவ்வாறு உண்டாயின், யான் உயிர்வாழ்தல் ஒண்ணாலோது; கணவர் இறங்தபின்னர்க் கைக்கணம் நோன்பு மேற்கொண்டு வாழும் வாழ்க்கையினை விரும்புபவள்ளவள் யான்; நீவீர் இறப்பின், யானும் உயிர் விடுவல்; ஆகவே, அன்ப! அவ் வழி வருதலை அஞ்சிகின்றேன்,” என்று கூறினான்.

ஒருபெண், தன் அன்பால் அவன் இறங்தலும் உண்டு; அவன் இறங்தால் தான் உயிர்வாழ்தல் இல்லை என்பன போன்ற சொற்களைக் கூறல் மங்கலமன்று; மரபுமன்று; ஆகவே, அதை அவள் விளங்க உரைத்தாள் எனக் கூறலும் புலமைக்கு இழுக்காம். அதனால் அதை அவ்வாறு கூறினாள் எனப் பாடாது, அப்பொருள் அவன் உள்ளதுதே

தோன்றுமாறு, வேறு ஒருபொருள்மேல் ஏற்றிக் கூறிப் பரடியுள்ளார் புலவர்.

தலைவி, நாட்னோக்கருங்கால் “ஓய ! வின் நாடு, தன் பால் அன்புடைய கணவனுகிய ஆண்குரங்கு இறங்குவிட்ட தாக, அதன்பால் பேரன்புகொண்ட பெண்குரங்கு, அது இறங்கமிறகு, இருந்து உயிர்வாழவிரும்பாது, மரமேறுதல், வரைபாய்தல்போலும் தம் இனத்தொழிலையும் பயின்றறி யாப் பருவமுடைய தன் இனோய குட்டியைத் தன்னோச் சுற்றி வாழும் ஏனைக் குரங்குகளிடத்தே ஒப்படைத்து விட்டு, உயர்ந்த மலையுச்சியினின் றும் உருண்டு வீழ்ந்து உயிர்விடும் சிறப்புடையது” என்று கூறிப் பாராட்டுவான்போல் கூறி, வின்னாட்டு விலங்கினிடத்தே காணப்பெறும் இவ் விழுமிய பண்பு, எம்போலும் பெண்டிர்பாலும் உண்டாம் என்பதை உணர்வாயாக ! என உணர்த்தினான்.

உயர்தினையர்ய மக்களிடத்தேயல்லாமல், ஆஃறினையாய மாக்களிடத்தும் காணப்பெறும் மாண்பினை மங்கல முறையால் எடுத்துக்காட்டிய மாட்சி அம்மம்ம ! அரிது அரிது !

“கருங்கண் தாக்கலீ பெரும்பிற்கு உற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மஞ்சி
கல்லா வன்பறம் கிளைமுதல் சேர்த்தி
இங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயயிர் செகுக்கும்
சாரல் நாடு! நடுநாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே.”

(குறுங் : கூகு)

சுக. கடுவன் இளவெயினான்

எயினான், என்ற பெயருடைமையால், இவர் வேடர் குலத்தவர் என்பதும், இளமை எனும் சிறப்புடைமையால், சீரிளமைக்காலத்திலேயே, பேரறிவு பெற்ற பெரியாராவர் என்பதும் புலனும். இவர் பெயர்க்கு முன்வந்துள் கடுவன் என்ற சிறப்பு, ஆண்குரங்கு எனும் பொருளில் வழங்கி வருவதோரு பெயர்க்கொல். அது, இவர் பெயர்க்குச் சிறப்பளிக்க வந்தவாறு யாடுதா விளங்கவில்லை. கடுவன் இளவெயினான் பாடிய பாக்கள் மூன்று, பரிபாடற்கண் இடம்பெற்றுள்ளன. பரிபாடற் செய்யுட்கள், திருமால், செவ்வேள், வையை இவற்றைச் சிறப்பிக்கவந்த பாடல் களாம். இவர் பாக்கள் மூன்றாண்டு இரண்டு திருமாலையும், ஒன்று செவ்வேளையும் பாடிப் பரவுகின்றன.

கடுவன் இளவெயினான் பாக்கள், சங்ககாலத் தமிழகத்து மக்களிடையே நிலவிய சமயங்களின் நிலை இது எனத் தெளிய உணரத் துணைபுரிகின்றன. திருமால், நீலமணி, அலை ஓய்ந்தகடல், நீருண்டமேகம் இவற்றின் நிறம் உடையவன்; அவனுக்குக் கருடன், பனை, நாஞ்சில், யானை இவை கொடிகளாகும்; ஆல், கடம்பு, ஆற்றிடைக் குறை, குன்று இவை அவன் உறையும் இடம் என்று கூறி யுள்ளார். திருமால், கணலி, கூற்றம், ஞமன், ஞாயிறு இவை ஒன்றுகூடும் ஊழிக்காலத்தே அழியும் உலகினைக் காக்க வராக உருவும் கொண்டான்; இரணியன் உயிரைப் போக்க நரசிங்க அவதாரம்கொண்டான்; உலகை அளங்கு காட்ட வாமஞுவதாரம் கொண்டான் என்றும் கூறி யுள்ளார்.

பெண் குதிரை உருவங்கொண்ட உருப்பசிறைக் கண்டு காதல்கொண்ட ஆதித்தன், தானும் குதிரை வடினினானும் அவள்பாற்றசல்ல, அப்போது, அவனுடைய நாசிகைத் துளைவழியே வீழ்ந்த இரண்டு வீரிய விங்குக்களினின் ரும் இரட்டையராகப் பிறந்தவர் அசுவினித்துதேவர்.

இந்திரன் குதிரைவால் வெண்ணிறம்; அன்றூயின் வினக்கு அடிமையாவேன், எனக் கருடன் தாய், கத்துரு என்பாளோடு உறுதிகூறினார்; அக்கத்துரு, தன் வஞ்சலையால், அவ்வாலைக் கரிதாக்கினாக, அஃதறியாது அவட்கு அடிமையர்கி வருந்தும் தன் தாயை, அக் கத்துருவின் விருப்பப்படி, அயராபதிக்கண் இருந்த அமிர்தத்தை அவட்குக் கொடுத்து மீட்டான் கருடன்.

திருமால், அசரரை எல்லாம் வெற்றிபெற்று வின்றக்கால், “இவ்வெற்றியெல்லாம் இவனால் உற்றவல்ல: இவனைத் தாங்கித்திரியும் என்னால் ஆய” என்று கருடன் கூறிப் பெருமைகொள்ள, திருமால், “நீ என் முழு உடலையும் தாங்கல்வேண்டா; என் சிறுவிற்கு ஒன்றைத் தாங்கிவிடுவையாயின், வின்கூற்று உண்மையாகும்” என்றுகூறி, அவ்விரலை அவன்மேல் வைக்க, அது ஒன்றைத் தாங்க மாட்டாதே, கருடன் பாதலத்து வீழ்ந்து நெடுங்காலம் கிடந்து வருந்தித் துதித்து வீடுபெற்றான்.

திருமால் மோகினி உருவங்கொண்டுவந்து, அமிர்தம் கடைந்த, அசரர் அமரர் ஆய இருவருள், அசரரை வஞ்சித்து, அமரர்க்கே வழங்கினான்.

உலகம் அழிக்கும் பெருமையூற்றக்கால், திருமால் அன்னப்புள் உருவங்கொண்டு உயரப் பறந்துசென்று, தன் இறகால் பெய்த பெருமையூரை எல்லாம் உலர்த்தி உலகைக் காத்தான். திருமாலைக்குறித்து வழங்கப்பெறும் இவைபோலும் கதைகளையெல்லாம் கூறியுள்ளார்.

நான்முகங்கிய பாகன் செலுத்த வேதக்குதிரைகளைப் பூட்டிய பூமியாகிய தேரை ஊர்க்குசென்று, நாகம் நாணைகவும், மலை வில்லாகவும் கொண்டு, திரிபுரங்களும், ஒருங்கே முழுதும் அழியுமாறு ஓர் அழலம்பு எய்தான் சிவன் என்றும், சிவன் உமையோ டின்புற்றிருக்கையில் உண்டான் கருவை, இந்திரன் வெண்டுகோட்கு இணங்கிப் பூலவாகச் சேதித்தான்; அக்கருவை முனிவர்கள் எழுவரும் பெற்றுத் தீயைழுட்டி, அதன்கண் அவியோடு பெய்தனர்;

இவ்வாறு வெம்மை நீக்கப்பெற்ற அக்கருவை, அருங்தத்தி யொழிந்த எணோயோராகிய கார்த்திகைப் பெண்கள் அறுவரும் உண்டு, கருப்பம்கொண்டு, சரவணப்பொய்கை யில், தாமரைப்பாயற்கண்ணே பயந்தனர்; அவ் ஆறு குழந்தைகளே ஒருருவாய் வந்த முருகனுனவன் என்றும் கூறியுள்ளார்.

வெம்மையிற் சிறந்தது ஞாயிறு; தண்மையிற் சிறந்தது திங்கள்; வண்மையிற் சிறந்தது மாரி; பொறுமையாய்த் தாங்கிப் புரத்தவிற் சிறந்தது ழுமி; மனத்திற் சிறந்தது மலர் என்ற கருத்தினைப் புலவர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். திருமாலுக்குரிய அப்பண்புகள், அப்பொருள்கள் வழியே வெளிப்பட்டுத்தோன்றும் எனக்கூறிய திறம் வியந்து பாராட்டத்தக்கதாம்.

“நின், வெம்மையும், விளக்கமும் ஞாயிற்றுள்;
நின், தண்மையும், சாயலும் திங்கஞ்ஞள்;
நின், சுரத்தலும், வண்மையும் மாரியுள்
நின், புரத்தலும், கோன்மையும் ஞாலத்துள்;
நின், நாற்றமும், ஒண்மையும் ழுவைஞள்.”

(பரிபாடல் : ச : உடு-உக)

திருமால், அறமாகிய கோலால் தாங்கப்பெறும் அருளாகிய குடை, நிழல் செய்ய நிலவுலகைக் காத்தான் எனக்கூறுமுகத்தான், நாடுகாவல் கொண்டொழுகும் அரசராவார், அறமும் அருளும் துணைகொண்டு ஆளுதல் வேண்டும் என்ற அரசியல் அறிவினை அளித்துள்ளார்:

“அருள் குடையாக, அறம் கோலாக
இருங்கிமல் படாமை மூவேழ் உலகமும்
ஒருங்கிமல் ஆக்கிய” (பரிபாடல் : ந : எச்-எச்)

“இறைவா ! நின்னைப் பணிகளின்றேன் : பரவுகின்றேன்;
வணங்குகின்றேன் ; வாழ்த்துகின்றேன் ; எனக்குப் பொன்தா ; பொருள்தா ; போகம்தா” என வேண்டும்

உலகமக்கள் உளம் கொள்ளுமாறு ஓர் அரிய உபதேசம் அருள்கின்றூர் புலவர்; இறைவனைப் பணியும் மக்கள் ஏனைய உயிர்கள்பால், அருளுடையராகவும், அன்புடையராகவும், அறவுள்ள முடையராகவும் விளங்குதல்வேண்டும்; யார் ஒருவர், உயிர்கள்பால், அருள், அங்கு, அறம் காட்டுகின்றனரோ, அவர்களிடத்தேதான் இறைவன் அன்புகாட்டுவேண்டுவார், ஏனை உயிர்கள்மாட்டு, அன்புகாட்டப்பழகுதல்வேண்டும்; ஆகவே இறைவனைப் பெறவேண்டுவார், அவனைப் பெறுதற்குரிய பெருநெறியாகிய, அன்பு, அருள், அறம் ஆய இவை தம்பால் என்றும் சிங்காமையினை அருளுமாறு அவனை வேண்டுதல்வேண்டும்; அதற்குமாறுக அவன்பால், பொன்னும், போகமும் வேண்டல்; அறியாமையாம் என்று கூறியுள்ளார்.

“யாஅம் இரப்பவை
பொருளும், பொன்னும், போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும் முன்றும்
அருளினர்க் கடம்பின் ஒவிதா ரோயே.”

(பரிபாடல் : டி: எஆ-அக்

சடு. கடையத்தார் மகன் வெண்ணுகளுர்

கடையம் என்பது தென்பாண்டி நாட்டில் உள்ள தோர் ஊர்; மேற்கடையம், கீழ்க்கடையம் என இச் காலத்தே வழங்கும் ஊர்கள் இடைக்காலத்தே, “கோனுட்டு விக்கிரம் பாண்டிய நல்லூரரன் கடையம்” என்றும், “கோனுட்டுக் கடையம்” என்றும் வழங்கப்பெற்றுள்ளன: (A. R. NO. 522, 525 of 1916.) இக்கடையம், புலவர் பலர் தோன்றிய பெருமையுடையதாகும்; அவர்களுள் பலர், மதுரை சென்று குடியேறி வாழுலாயினர். அவர்களுள் வெண்ணுகளுரும் ஒருவர்; இவர் இயற்றிய பாட்டோன்று குறுங்தொகைக்கண் இடம்பெற்றுள்ளது.

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்தேடிப் போயிருக்க, அப் பிரிவாலாம் துயர் பொறுக்கலர்த்துது வருங்கிய தலைவியை, “ஆற்றியிருத்தல் அறன்” எனக் கூறித் தெற்றினால் தோழி; அதுகேட்ட தலைமகள், “தோழி! முன்னெலுரு காலத்தே, ஊரில் திருவிழா நடைபெற, அதைக்காண நீ வற்புறுத்தினோய்; நானும் நன்று; மருது வருக! என வேண்டி நின்றோய்; நின்சொல் கேட்டு வந்தேன்; வந்ததன் பயன், ஆங்கு வந்திருந்த தலைவனைக் காண, அவன் தழுலும், தட்டையும், தழையும் தங்கும், நயமொழி நல்கியும் நம்மை ஏமாற்றித், தாய், புறத்தே போகவிடாமல் காத்துப் பேணிய என் நலத்தினை நுகர்ந்து பிரிந்தானுக்யான் வருந்தவேண்டியதாயிற்று; நின் சொல்லை ஒருகால் கேட்டதின் பயன் இது; மீண்டும் அறிவுரை கூற முன் வந்துள்ளனே; இன்னும் கேட்கின் யாது விளையுமோ?” என்று கூறி வெறுத்த உள்ளத் தளாயினாள். இந்தக் காட்சி யைக் கண்கவர, மனம் மகிழ்த் தீட்டித் தருகிறோர் புலவர்.

“பேரூர் கொண்ட ஆர்கவி விழுவின்

செல்வாம்; செல்வாம்; என்றி; அன்று, இவன் நல்லோர் நல்ல பலவால்; தில்ல;

தழுலும், தட்டையும், முறியும் தங்கு, இவை

ஒத்தன நினக்குளனப் பொய்த்தன கூற

அன்னை ஓம்பிய ஆய்நலம்

என்னை கொண்டான், யாம் இன்னமால் இனியே.”

(குறுங்: ११८)

சகூ. கண்டரத்தன்

கண்டரத்தன் என்ற இப்பெயர் இவர்க்கு ஏன் உண்டாயிற்று என்பது விளங்கவில்லை; இது காரணப் பெயரா? அல்லது இயற்பெயரா என்பதையும் அறிந்து சொன்னவதற்கு வழியில்லை; மதுரையில் வாழ்ந்த புலவர் களுள் இவரும் ஒருவர். இவர் பெயரால் நமக்குக் கிடைத்தது, குறுந்தொகைக்கண் வந்துள்ள ஒரு செய்யுளே.

கருமையும் வெண்மையும் கலந்து காண்டறக்கினிய மரையாவின் ஏறு, மடம் மிகவுடையது; நெல்விக்கணி புளிச் சுவையுடையது. ஆயினும், அதைத் தின்று நீர்குடித்தார்க்கு இன்சுவை தருதலின், இனிய புளிச்சுவையுடையது; நெல் வியின் இயல்புணர்ந்த மரையா, அதைத் தின்று பின்னர்ப் பைஞ்சுளைப் பணிநிர் பருகும் பண்புடையது; சுளையில் நீர் உண்புழி, ஆங்கு நீர் தெரியாவண்ணம் மலர்ந்து மறைத்து நிற்கும் மலர்களைத், தன் பெருமூச்சால் விலக்கி உண்ணும் எனக் கூறும் இயற்கைக் காட்சிகள் இனிமை உடையன வாதல் காண்க. தன் பெய்தற்கெறுமிலால் உலகத்தையே அழிக்கவல்ல மழையும், வடக்கிருந்து வந்து வீசும் வாடையின் கொடுமைக்கு ஆற்றாது தென்திசை நோக்கி ஒடும் என்றால், மென்மைசிறை மகளிராய நாம், தலைவரையும் பிரிந்து தனித்து இருக்குங்கால், அதன் கொடுமையினைத் தாங்கவல்லமோ? தாங்கவல்லர் அல்லேல் என்பதைத் தலைவன் அறிவான்; ஆகவே அவன் நம்மைவிட்டுப் பிரியான் எனக் கூறும் தோழி கூற்று, மேலும் சுவை உடையதாம்.

“புரிமட மரையான் கருநரை நல்லேறு

தீம்புளி நெல்வி மாந்தி, அயலது

தேம்பாய் மாமலர் நடுங்க, வெய்துயிர்த்து

ஒங்குமலைப் பைஞ்சுளை பருகும் நாடன்

நம்மைவிட்டு அழையுமோ மற்றே; கைம்மிக

வடபுல வாடைக்கு அழிமழை

தென்புலம் படரும் தண்பனி நாளே.” (குறுங் : குசன்)

ச. கண்ணகனுர்

“புணர்ச்சி பழகுதல் வேண்டா : உணர்ச்சிதர்ன் கட்பாம் கிழமை தரும்” என்ற குறள் கூறும் பொரு ஞரைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய உயரிய நன்பார்க்கார்கிய கோப்பெருஞ் சோழன், பிசிராங்கதயார் காலத்தே வாழ்ந்து அவர்கள் தம் நட்பின் சிறப்பினைக் கண்ணார்க்கண்டு நாவாரப் பாராட்டியவர் நம் புலவர் கண்ணகனுர்.

கோப்பெருஞ்சோழன் சோண்டு ஆண்டிருந்த அரசன் : பிசிராங்கதயார், பாண்டிய நாட்டில் உள்ள பிசிராங்கும் ஊரில் வாழ்ந்தவர் : இருவரும் ஒருவரையொருவர் கண்டு அறிந்தவர்கள் : பெயரையும், பெருமையையும் கேட்டே நட்புடையராயினர் : கோப்பெருஞ்சோழன், தன் மக்கள் தம் மாண்பிலாக் செயலால் மனமுடைந்து வடக்கிருந்து உயிர்விடத் துணிக்காலை, தன் அருகே தன் நண்பர் பிசிராங்கதயார்க்கு இடம் ஒதுக்க வேண்டினான் ; அவன் அருகிருந்த நண்பர்கள், “ஐய ! நீவிர இருவரும் கேட்டன் மாத்திரையல்லது, யாவதும் காண்டல் இல்லை : மேலும், அவரோ மிக மிகச் சேய்மையில் உள்ளார் : அவர் வருதல் அரிதினும் அரிது. ஆகவே அவர்க்கு இடம் ஒதுக்கல் வேண்டுவ தின்று” என்றனர். ஆனால் அவனே, “என் நண்பன், என்பால் பேரன்புடையவன் ; செல்வக்காலை சிற்பினும் அல்லற்காலை நில்லலன் ; வருவன் ; ஒதுக்குச் அவற்கிடம்” எனக் கூறி உயிர்விட்டான் ; அவன் கூறிய வாழே பிசிராங்கதயாரும் வந்து சேர்ந்தார். வருந்தி வடக்கிருந்து தாழும் உயிர்விட்டார் ; “வருவன்” என்ற அரசனது பெருமையையும், அவன் உரை பழுதாகாவன்னைம் வந்த அவர் அறிவையும் கண்டு வியந்து வியந்து பாராட்டிய புலவர்களுள் கண்ணகனுரும் ஒருவர்.

பொன், ஆற்று வெள்ளம் அரித்துக் கொண்டார்ந்து கொடுப்பதால் கிடைக்கிறது ; முத்தும், பவழமும் கடலில் மூழ்கிப் பெறுவதால் கிடைக்கின்றன ; மணி, மலைப்பிளவு களில் கிடைக்கின்றது ; ஆறும், மலையும், அவற்றிற்கு அப்படி கிடைக்கின்றது.

பாற்பட்ட கடலும் இடத்தால் மிகமிகச் சேயவாம்; அவ் விடங்களில் தோன்றும், பொன்னும், முத்தும், பவழமும், மணியும் அவை தோன்றும் இடங்களை நோக்க மிக மிகச் சேயவாம் ஆயினும், அழகிய ஓர் அணியினை ஆக்க, அவையனைத்தும் ஒன்றுசோக்க காண்கிறோம்; கண்டு பழகாத இருவர், மிகமிகச் சேயநாடுகளில் வாழ்ந்த இருவர் ஏற்ற காலத்தில் ஒரிடத்தே வந்து ஒன்றுகூடிய செயல், புலவர்க்குப் பொன் முதலாம் பொருள்களின் இயல்பினை நினைப் பூட்டிற்று; ஓர் அழகிய பா உருவெடுத்தது.

“பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மாமலை பயங்த காமரு மணியும்
 இடைபடச் சேய ஆயினும், தொடை புனர்ந்து
 அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
 ஒருவழித் தோன்றியாங்கு, என்றும், சான்றேர்
 சான்றேர் பால ராப;
 சாலார், சாலார் பாலரா குபவே.” (புறம் : உகா)

தலைவன் ஒருவன், வினைவயிற் பிரிந்து மீண்டு வந்து தலைவியோடு கூடி இன்புற்றிருக்கையில் மறுவலும் பிரிய வேண்டிய நிலை உண்டாயிற்று. அவனைப் பிரிந்திருத்தல் தன்னால் இயலாது என்பதைத் தலைவி உணர்ந்தாள். தன் காதற் காமத்தை எடுத்துக்கூறல் ஆண்மகனுக்கு அமையுமேயன்றிப் பெண்டிர்க்குப் பெரிதும் இழுக்காம்; எனி னும், தன் காமத்தின் கொடுமையினை எடுத்துக்கூறித் தடுக்காதுவிடின் தலைவன் பிரிவன்; அவன் பிரிந்தால் அவள் உயிர் அவள் உடம்பினின்றும் பிரிந்துவிடுதலும், கூடும். ஆகவே, இழுக்கு என எண்ணாது, வரம்பையும் கடங்கு தன் காமத்தை அவனுக்கு அறிவிக்க எண்ணாலும் கின்றாள்; ஆனால், அவள் பெண்மைக்குணம் மீண்டும் தடுக்கிறது. செய்வதறியாது திகைத்து, தோழியை, அடுத்து இங்கிலையில் செய்வன யாது என உசாவி நின்றாள். பெண்ணுள்ளாம் படும் பெரும்பாட்டினைப் புலவர் என்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார், நற்றினைச் செய்யுள் என்றில்:

“இரிக்தோர் வந்து நப்புணரப், புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ?
என்றாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று;
அம்ம வாழி தோழி!
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே.” (நற் : எக)

சான்றேர் சான்றேர்பால்கென்று சேர்வதற்குப் பொன்னும், பவழமும், முத்தும், மணியும் அழியுமின்றி யாதற்பொருட்டு ஒன்று சேர்வதை உவமையாக்கிய புலவர் தாம் பாடிய நற்றினைப் பாட்டில், ஈங்கையின் பெரிய மலர்கள், பாறைக்கண் உதிர்ந்து கிடப்பது, மகளிர், தம் மனை முன்றிலின் மணவிடத்து ஆடற்கு இட்ட கழங்கு போலும் என உவமை கூறியிருப்பது, புலவர்தம், இயற்கையோடியைந்த அறிவுச் சிறப்பினைப் புலப்படுத்துவதாம் :

“சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீ,
கூரை நன்மனைக் குறுங்கெதாடி மகளிர்
மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம்.” (நற் : எக)

பரிபாடற் பாக்கஞ்சு இசைவகுத்தோர் பெயர்களுள் கண்ணனுர் என்ற ஒரு பெயரும் உள்து: அப்பெயருடையாரும் இவரும் ஒருவரே எனக் கெரள்வாரும் உளர்.

ச. கண்ணகாரன் கோற்றனர்

கொற்றனர் என்பது இவரது இயற்பெயர்: இவர் பெயர்க்குமுன் வந்துள் கண்ணகாரன் என்பதன் பொருள் விளங்கவில்லை: தாயன்பு புலப்பட இவர் பாடிய பாட்டொன்று நற்றினைப் பாக்கஞர் சேர்க்கப்பட்டுளது.

அன்பில் தாயன்பே தனிச்சிறப்புடையது : இறைவன் உயிர்கள்மாட்டுக் கொள்ளும் அன்பும், தாயன்பிற் குறையுடையதே: “பால் நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து” என்ற மணிவாசகப் பெருங்தகையாரின் மணிமொழியினைக் காண்க. தன் மகள், தான் விரும்பிய ஓர் ஆண்மகனேடு அவனுர் சென்றுவிட்டாள் என்பதை அறிந்தாள் ஒரு தாய்: “உற்றார்க்கு உரியர் பொற்றிருஷ் மகளிர்” என்பதை உணர்ந்தவளாதவின், தன் மகள், தக்கான் ஒருவனுடன் சென்ற செயல் தக்கதே எனும் கருத்துடையளாயினும், அன்புகாட்டி வளர்த்த அவள் பிரிவு, அவள் உள்ளத்தே உறுதுயர் விளைத்தது; மணல் பரந்து அழுகு மிக்குத் தோன்றும் தன் மாளிகை முற்றத்தே, தன் மகளோடு ஆட மகிழும் மகளிரையும், அவர்கூடி ஆடிய நொச்சி வேலிகுழி இடத்தையும், அவள் வளர்த்த கிளி, அவளைப் பலகால் அழைத்து அழைத்தும் அவளைக் காண மாட்டாமையால் கலங்கி நிற்கும் காட்சியையும் காணுங்தொறும் கர்னுங்தொறும், கழிபெரும் துயர்கொண்டாள்: எனினும், அங்கிலையிலும், பிரிந்த அவள்மாட்டு அவட்குச்சினம்பிறக்கவில்லை; அவள் செயல் அவட்குப் பிழையுடைய தாகத் தேரன்றவில்லை: அவள் பிரிவிற்கும், அவள் பிரிவால் உண்டாம் துயர்க்கும் தானே காரணமாம் என்றே எண்ணினாள்: தன்துயர் பொருது, தன்னருகிறந்து ஆறுதல் கூறுவார்பால், “இவ்வாறு யரன் வருங்தப் பிரிந்து சென்ற என் மகள் குற்றமுடையாள்ளல்லன்; அவள் கொண்ட காமமோ மிகமிக அருமையும், பெருமையும் உடையது: நின்மகள் அயலான் ஒருவன்பால் அன்புடையன் என்று ஊர்ப்பெண்டிர் ஓயாது வந்து கூறுவன் கேம்

டேன்; தகுதியுடையான்பால் அன்புகொண்டு வரழ்வதே அறநெறியாம்; அங்கிலையினை என்மகளும் அடைந்துவிட்டாள் என்பதை அவர் உரை அறிவித்தலான், ஒருபால் இன்பம் சிறைந்ததாகத் தோன்றினும், அவர் ஓயாது கூறுவதும், கூறும் முறையும் துயர் தருவவாயின. அவர் கூறுவனை கேட்ட பின்னரும் சிலாளர் அளவும், அவள் களவொழுக்கத்தினை அறியாதேன்போல் இருந்தேன்; மீண்டும் அலர்மிக் எழுதல் அஞ்சி, ஒரோவொருகால், அவள் களவொழுக்கத்தையான் அறிந்துளோன் என்பதை அவட்குக்காட்டும் முகத்தான், “மகளே! நின்கூந்தல் பண்டு போலாது புதுமணம் கமழுக் காரணம் என்னியோ?” என்று வினாவினேன்; தன் ஒழுக்கத்தினையர்னும் அறிந்து கொண்டேன் என்பதைக் கண்டு நாணியே அவள் பிரிந்து விட்டாள்; ஆகவே, யானே தவறுடையேன்,” என்று கூறினால்; அத் தாயின் அறிவும், அங்பும் என்னே!

கடனாறி தாயின் அறிவும், அங்பும் புலப்படப் பாதுப் பொன்றுத் துணை புரிந்த புலவர் தம் பெருமையே பெருமை!

“ஐதே காமம்! யானே; ஓய்யெனத் தருமணவு கெழியிய திருநகர் முற்றத்து ஒரை ஆயமும் நொச்சியும் காண்டொறும் நீர்வார் கண்ணேன் கலுமும் என்னினும் கிள்ளையும் கிளைனக்கூடும்; இளையோள் வழுவிலள் அம்ம! தானே குழீஇ அம்பல் முதூர் அர்வாய்ப் பெண்டிர் இன்னு இன்னுரை கேட்ட சின்னள் அறியேன் போல உயிரேன்; நறிய நாறும்கின் கதுப்புள்ள ரேனே.” (நற் : கசந்)

சக. கண்ணங்கொற்றனுர்

கொற்றனுர் எனும் இயற்பெயருடைய இப்புலவர், கண்ணன் என்பாரின் மகனுராவர்; நற்றினை நானுற்றில், இவர் இயற்றிய பாட்டோன்றும் இடம் பெற்றுள்ளது.

தலைவன், தான் காதலித்த பெண்ணின்பால் பேரன் புடையவன்; அவன்பால் அவன் கொண்ட பேரன்பு, அவன் உறையும் ஊர், கடத்தற்கரிய காவலையுடையது என்பதையும் கருதாது, நடந்துவரும் வழிதவறின், தவறிய நெறியினைக் காலால் தடவி அறிதற்கும் இயலா ஆரிருட் காலத்தே, அவனைக் காண அவனைத் தூரத்தும் அத்துணை வலியுடைத்து; தலைவன் பேரண்பினைத் தாம் அறிந்தது மட்டுமன்று; அதை, அவன் காதலிக்கும் அப்பெண்ணும் அறிவாள் என்று கூறியுள்ளார் புலவர். தலைவன் மட்டும் அத்துணை அன்புடையனாக, அவ்வன்பு அவன் காதலிக்கும் அவன்பால் இன்றையின், ஒருதலைக் காமமாம்; அவ்வன்பாற பயன் இன்றை: ஆனால், அவனைப் போன்றே அவனும் அவன்பால் பேரன்புடையன் என்பதையும் அறிவித்துள்ளார் புலவர். அவன், தன்னைக்காண இடர்ப்பாடு பலவற் றையும் எண்ணது வருதலைக்காண வருந்திற்று அவன் உள்ளாம்; அவ்வாறு வருவதால் அவனுக்கு யாதேதனும் இடையுறு உண்டாயின் என்றால் என அனுசினாள்; மேலும், தன் தங்கையும், தன்னையரும், மதுவன்டு மயங்கு வாராயினும், வெகுளியிற் சிறந்தார்; அவரால் அவனுக்கு இடையுறு உண்டாதலும் உண்டாம்; மேலும், ஊரில் மழை மிகப் பெய்தமையால், அவன் வரும் வழியில் ஏதம் பல நிகழினும் நிகழும். ஆகவே, அவன் இரவில் தன் ஊர் வருதல் தகுதியுடையதன்று எனத் துணிந்தாள்; ஆயினும், அவனே அவனைக் காணுது ஒருநாளும் இரான் என்பதையும் உணர்ந்தாள்; இதற்கு என்செய்வது என ஏங்கின்றகாலை தினைப்புனத்தைக் காக்கவேண்டிய கடமையினை, அவன் பெற்றேர் அவன்மாட்டு மீட்டும் அளித்தனர்: அகமகிழுந்தாள். அவனைப்பும் அவன் மலையையும் மன

தாரப் பாடி, அவனேஞ்சு கூடிமகிழ் தம்கு ஏற்ற வாய்ப்பு வந்துற்றது என எண்ணி, இன்ப வெள்ளத்துள் தினோத் தாள்; அங்கிலையில் ஆண்டுவெந்த அவனிடம் எல்லாவற் கையும் எடுத்துக்கூறி, இனி எம் தினைப்புனத்திற்கே வருக! இரவுக் காலத்தில் வருதல் வேண்டுவ தின்று; பகற் காலத்திலேயே வருக! என வேண்டுகின்றார்கள் என்று கூறி, அவன் அன்பை நாம் அறியச் செய்துள்ளார் புலவர்.

“நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆரிருள் வந்துளம்
கடியடை வியனகர்க் காவல் நீவியும்
பேரன் பினையே; பெருங்கல் காட!
யாமே, சின்னும் சின்மலையும் பாடிப் பன்னாள்
சிறுதினை காக்குவம் சேறும்; அதனால்,
பகல்வங் தீமோ பல்படர் அகல;
எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி
அளியல் ஆர்ந்தவ ராயினும், பெரியர்;
பாடிமிழ் விடர்முகை முழங்க
ஆடுமேழை இறுத்ததுளம் கோடுயர் குன்றே.”

(நற்: கடுசு)

நூ. கண்ணத்தனுர்

மதுரைப் புலவர்களுள் இவரும் ஒருவர். அகத்தில் ஒன்றும், நற்றினையில் ஒன்றுமாக, இரு பாடல்கள் இவர் இயற்றியனவாக நமக்குக் கிடைத்துள. அந்திவானத்துக் செங்கிறமும், கடல் நீரின் கருசிறமும் கலந்து காணும் மனதிற்கிணிய மாலைக் காட்சிக்கு, இருபெரும் கடவுளராய் சிவனும், திருமாலும், தம் செங்கிறமும், கருசிறமும் கலந்து தோன்றக் காட்சிதரும் சங்கரநாராயணக் காட்சி யின் உவமை கூறிய திறம் வியந்து பாராட்டும் பண பிற்றும்.

“வெருவரு கடுந்திறல் இருபெரும் தெய்வத்து

உருவடன் இயைந்த தோற்றம் போல

அந்தி வானமொடு கடல்அணி கொளாஅ

வந்த மாலை.”

(அகம் : ஈசு ०)

தலைவன் ஒருவனைத் தான் காட்டும் இரவுக்குறிச்கண் வந்து தலைமகளைக் கர்ணபாயாக எனக் கூறுவாள், அவன் வருகை பிறர் உணராவண்ணமாதல் வேண்டி, ஊரெல்லாம் உறங்கும் காலத்தே சிறு ஓலி உண்டாதலும் நன்றன்றும். ஆகவே, நின் குதிரைகள், கணைப்பதாலோ அன்றி, காற்குளம்புகள் விரையப் பதி தலாலோ ஓலியுண்டாகாவாறு கவனி ததுக்கொள்; நின் தோரையும் நெடுஞ்சூரத்திலேயே நிறுத்திவிடு; நீயும் விரைந்து வாராது, குன்றின் இழிந்து செல்லும் யானை மெல்லச் செல்வதேபோல், நின் அடியோசையுண்டாக்காவாறு மெல்லென இட்டு மணல் மேற் டினைத் தாண்டிவருக என்று கூறினால் எனப் பாடிப் பெண்டிர் தம் விழிப்புணர்ச்சியினையும், தம் புலமைச் சிறப்பினையும் ஒருங்கே புலப்படுத்தியுள்ளார்:

“பாணி பிழையா மாண்வினைக் கலிமா

துஞ்குர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி

நெடுஞ்சேர் அகல கீக்கிப் பையெனக்

குன்றிழி களிற்றின் குவவுமணல் நீங்தி

இரவின் வழிமோ.”

(அகம் : ஈசு ०)

மகளிர்க்குக் காவலாய் அமைய வேண்டுவது தம் அறிவினைத் தாம் விரும்பியாங்கு நிறுத்தவல்ல விறைக்குணமே; அஃது இல்லாத வழி, அவர்க்கு எத்துணைப் பெருங் காவல் செய்யினும் அவர் நெறிகெடல் உறுதியாம். இந்த உண்மையினை ஒரு பெண் தன் தாய்க்கு உணர்த்தும் விலையில் உணர்த்துகிறார் கம் புலவர்; ஒரு தாய் தன் மகள் புறத்தே போந்து விளையாடும் பேதைப் பருவம் கழிந்தாளாதல் கண்டு, இல்லிடை வைத்துக் காப்பாற்றத் தொடங்கினார். அவன் அன்னளாகவும், அவள் மகள் ஒரு தலைவனைக் கண்டு காதவித்து, அவளை இடைவிடாது கண்டு மகிழும் வாய்ப்பு இன்மையால் வாடினார். தன் மகள் புறத்தே போகாதவன் ஆதவின், அவருக்குக் காமநோய் உண்டாதற்கு வழி இல்லை என்ற துணிவினளாய், இது கடவுள் தந்த நோய் எனக்கொண்டு கவலையற்று அது தீர்த்தெய்வம் பேணத் தொடங்குகிறார். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ எனப்: அவள் மகள் நோய்க்கு மனநோய் காரணமாம் என்பதை உணர்ந்த அவன் தோழி, அத் தாயை அனுகி, ‘நின் முயற்சியாற் பயன் உண்டாகாது; அவளை மீண்டும் புனங்காக்கப் போக்கின் அவன் துயர் போம்’ எனக்கூறி உண்மையை உணர்த்தினார்; இதை அவள் உணர்த்தும் அரிய திறத்தினை அழகாகப் பாட்டுக் காட்டுகிறார் புலவர் :

“இளமை தீர்ந்தனள் இவள், என வளமனை
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்திவள்
சங்கதனள் என்பது உணராய்; பன்னாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல்;.....
சிறுதினை வியன்புனம் காப்பின்
பெறுகுவள் மன்னே என்தோழி தன்னலனே.”

(நற் : நடுக)

கு. கண்ணனுர்

கள்ளன் என்பது இவர் இயற்பெயர்; இவர் இயற்றிய பாட்டொன்று குறுங்தொகைக்கண் இடம் பெற்றுள்ளது என்பதல்லது இவர் வரலாறு குறித்து வேறு எதையும் உணர்தற்கு இல்லை.

இரவுக்குறி இடையீடுபட்டு வருந்திய தலைவனைப் பிற்றைநாள் கண்ட தோழி, ‘ஐ! ஓரெல்லாம் உறங்கும் நன்றிரவு என்பதையும் என்னது வருகின்றனே ஸி; அவ்வாறு வரும் சின் செயலை எதிர்நோக்கி உறங்காது கிடக்கின்றான் இவனும்; ஆண்டுவந்து ஸி, சின்வருகை அறிவிக்கச் செய்யும் சிற்றெழுவிகளும் அவள் காதில் விழுகின்றன. ஆனால், அவளால் சின்னை வந்து காணல் இயலவில்லை. தாயோ, தன் மகள் நல்வாழ்வில் நாட்டமுடையளாய், இரவினும் அவள் அருகிலேயே உறங்குதலை மேற்கொள்கின்றனள். தலைவி, சின்குறி அறிக்கு சின்னைக் காணந்து தூஷ்பதால் உடல் நடுங்கினான். தாய் தன் மகள் அச்சத்தால் நடுங்கினான் எனப் பிறழ உணர்ந்து மேலும் அவளை இறக அணித்துக்கொள்கின்றனள். இதனால் தலைவி, வலையில் அகப்பட்ட மயில்போல் வாடுகின்றனள்; ஆகவே களவொழுக்கத்தில் இனி அவளைக் காணல் அறிதினும் அறிதாம். ஆகவே வரைந்துகோட்டை விரைந்து மேற்கொள்வாயாக!” என வேண்டினாள் என்றும் துறையமைய வந்துள் அச்செய்யுள் புலவர் தம் புலமைச் சிறப்பினைப் புலப்படுத்தி நிற்கிறது.

“பல்லோர் துஞ்சம் நள்ளென் யாமத்து
உரவுக்களிறு போல்வந்து இரவுக் கதவும் முயறல்
கேளே மல்லேம்; கேட்டனம்; பெரும!
ஓரி முருங்கப், பீவி சாய்,
நன்மயில் வலைப்பட்ட டாங்குயாம்
உயங்குதொறும் முயங்கும் அறளில் யாயே.”

(குறுங் : १५५)

கூ. கதக்கண்ணார்

கதக்கண், சினம்மிக்க கண்; சிவனுடைய கெற்றிக்கண் சினக்கண் எனப்படும் ஆதவின், கதக்கண்ணன் என்பது சிவனுக்குரிய பெயர்களுள் ஒன்று எனக் கொள்வர் சிலர்; ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த் தெறிந்த சினவாழி’ எனவருங் தொடரில், கதக்கண்ணன் என்ற சொல், திருமாலைக் குறிப்பதாலும், அவனுக்குக்கண்ணன் என்பதும் ஒரு பெயராம் ஆதலாலும், கதக்கண்ணன் என்பது திருமாலையே குறிக்கும் என்பர் மற்றும் சிலர்; அக்கடவுளர் ஒருவர் பெயரைத் தம்முடைய இயற்பெயராகக் கொண்டவர் நம் புலவர்.

தலைவன், இரவில், புவியும் களிறும் போர் செய்யும் காட்டுவழியே வரின் ஏதம் உண்டாதலும் கூடும்; அவனுக்கு ஆங்கு ஏதம் உண்டாயின், தாம் துயர் உறுவதோடு பழியும் கொள்ளவேண்டியவராவோம் என்ற எண்ணத்தால், அவன் இரவில் வருதலை விரும்புவாள்ளவர் தலைமகள்: ஆனால், தலைவனே, அவன்மாட்டுக்கொண்ட அங்பின் மிகுதியால், அக்காட்டுவழியின் கொடுமைக்கு அஞ்சாது வரத் துணிக்கு விட்டான்: துணிக்குவந்தானைப் பழி எண்ணி ஏற்றுக் கொள்ளாது வறிதே மீளச்செய்தல் தம் தகுதிக்குத் தக்க தன்று என உணர்ந்த தோழி, தலைமகளிடம் ‘அவன் வரத் துணிக்குவிட்டான்; இனிப் பழிகண்டு நானுவதால் பயனில்லை; ஏற்றுக்கொள்வதே செயற்பாலது’ என உரைத்தாள். அவன் கூறுவதைக் கூறும் புலவர் செய்யுள்:

“இலைவன் எருவி, ஒங்குமலை நாடன்
சிறுகண், பெருங்களிறு, வயப்புவி தாக்கித்
தொன்மூரன் சோஞம் துன்னரும் சாரல்
நடுநாள் வருதலும் வருஷம்;
வடுநா ணலமே; தோழி! நாமே.”

(குறுங் : அஅ)

நூ. கந்தக்ஷணன்

இவர் கந்தன் என்பாரின் மகன்; கண்ணன் என்ற இயற்பெயர் உடையவர்; இவ்விரு பெயர்களும் இரு வேறு சமயக் கடவுளர்க்குரிய பெயர்களாதலே நோக்கின், புலவர் காலத்தே, சமயங்களுக்கிடையே நிலவிய ஒற்றுமை நன்கு புலனும். இவர் பாடிய ஒரு பாட்டு, குறுங்கொகைக்கண் இடம் பெற்றுள்ளது. பால் புளிப்பினும், பகல் இருளினும், பருவம் மாறினும், தம் கணவர் சொல்மாரூர் என்ற மாண் புடை உள்தத்தாவர் தமிழகமகளிர் என்ற கருத்தினை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார் புலவர்.

ஒரு தலைவன் மாரிக்காலத் தொடக்கத்தே மீள்வன் எனக்கூறிப் பொருள்தேடப் பிரிந்திருந்தான்; ஒருநாள், தலைவியின் தோழி மலர்ச்சோலையுட் புக்கவன் ஆண்டுப் பித்திகம் என்ற மலர் நன்கு மலர்க்கிருப்பதைக் கண்டாள்; பித்திகம், மரிக்காலத்தில் மலரும் இயல்புடையது; ஆகவே, கார் காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்; கூறிச் சென்ற காலம் வந்துவிட்டது; ஆனால் அவரோ வந்திலர்; அந்தோ! தலைமகள், பித்திகம் மலர்ந்துவிட்டதைக் காணின் பெரிதும் வருந்துவனே என வாடினாள்; தோழி யின் வாட்டத்தை உணர்ந்தாள் தலைவி; “தோழி! இப் பித்திகம் அறியாமை விறைந்தது; பருவத்தே மலர்வதை விட்டுப் பருவமல்லாப் பருவத்தே மலர்ந்துளது; பருவம் வருதற்கு முன்னே மலர்ந்துள இதன்செயல் அறியாமை யுடைத்து என உணராமல் நீ வருந்துகின்றனே; பித்திகத் தின் அறியாமைகண்டு மருள்வேன் யரனால்லன்; ஆனால், பிரிந்து பொருள்தேஷ் சென்றுள நம் தலைவர், ஆண்டு, இப்பித்திகத்தைப் பேரன்றே, பருவம் வருதற்குமுன்னரே இடத்துப்பெய்யும் மழைக்குரல் கேட்டு, பருவம் வந்து விட்டது; பருவம் வரவும் யாம் செல்லாதுபோயின் தலைவி உயிர் வில்லாதுபோம்; ஆகவே எடுத்தவினை குறைவினை பாயினும் ஆகுக; இன்றே ஆண்டுச்செல்வன் என்று துணிந்த உள்ளமுடையராய் வந்துவிடுவரோ என்றே

அஞ்சுகின்றேன் ; அவர் அவ்வாறு மயங்காது, வினை முடித்து மீரும் மாண்பினராகுக !' என்று கூறினால் ; தலைவன் கூறும் சொல்லிடத்தே அவள் வைத்துள் நம் பிக்கையினையும், தலைவன், வினைமுடியாது மீளின் அவள் கொள்ளும் உள்ளத்துயினையும், புலவர் நன்கு உணர்ந்து அந்நற்பண்பு நாட்டுமக்கள்பால் நன்கு அமைதல்வேண்டும் என்ற நல்லெண்ணம்கொண்டு, அத்தலைவியின் கூற்றை ஒர் அழகிய பாட்டாக ஆக்கி அளித்துள்ளார்.

"பெருந்தன் மாரிப் பேதைப் பீத்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவங் தனவே;
யானே மருள்வேன்? தோழி! பானாள்
இன்னும் தமியர் கேட்டின், பெயர்த்தும்
என்ன குவர்கொல் பிரிச்திச் சோன்றே?
அருவி மாமலைத் தத்தக்
கருவி மாமழைச் சிலைதருங் குரலே."

(குறுங் : கச)

காலந்துவருது கடனற்றும் இயல்பினவாய மரம்,
செஷி, கெரடிகள் தம் கடனற்றி, அக்காலம் வந்துற்றது
என அறிவிப்பினும், அதை ஏற்றுக் கொள்ளாள் தலைவி
எனக் கூறும் இப்பாட்டோடு ஒத்த கருத்தமைந்த பாட்டு
ஒன்றை இளந்திரையனாரும் பாடியுள்ளார்.

"மதியின்று
மறந்துகடல் முகந்த கமஞ்சுல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார்என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவும் கொன்றையும் கோட்டும்
மடவ வாகவின் மலர்ந்தன பலவே."

(நற் : கக)

ஒசு. கந்தரத்தனுர்

கந்தரத்தனூர் என்ற பெயருடையார் பலராவர்; உரோடகத்துக் கந்தரத்தனூர், காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனூர் என்பாரை நோக்குக. கந்தரத்தனூர் உலகியல் அறிந்த உயர் பெரும்புலவராவர்; கார்காலத்தொடக்கத்தே வில்லாது வருவன் எனக் கூறிச்சென்ற தலைவன் வாரானுக்க், கார்காலம் வந்துற்றமை கண்டு வருந்தியதலைவி, அக்காலம் வந்துற்றது என அறிவித்து வந்து முழங்கும் மழையை விளித்து, “சான்றேர், பிறர் நோயும் தந்நோய்போல் போற்றிப் பேரக்கிப் பெரும்பணிபுரவர்; வருவேன் என அவர் கூறிச் சென்ற காலத்தே வந்த நீ, நின்னேடு அவரையும் உடனமூழ்த்து வந்து என் துயர் பேரக்கித் துணைபுரிந்தாயல்லை; மாருக, அவரை விடுத்து வந்துள்ளைன்; அம்மட்டோ! ‘ஆங்கு அவர் உள்ள நிலையினைக் கூறுகிறேன், கேள்’ என வேதனை தருவன வேண்டுவ கூறுகின்றனை; நின் செயல், சர்ன்றேர் செயலொடு பட்டதன்று; நீ சான்றேன் அல்லை” என வெறுத்துக் கூறும் வெனு சொல்லும்,

“பருவம் செய்த கருவி மாமழை!
அவர்னிலை அறிமோ ஈங்கென வருதல்
சான்றேர்ப் புரைவதோ வன்றே”

((நற் : உந்து))

“இன்னுசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தைதோ சால்பு” என்ற பொருள் நெறியுணர்ந்து, தமக்குக் கேடுசெய்தாரையும், அவர் தாம் செய்தது தவறு என உள்மர உணர்ந்து திருந்துவாராக என விடுத்துப் பெருப்பர் பெரியோர்; பெரியோர்தம் பண்பு இதுவர்கவும் இவ்வூர் வர்ம்பெண்டிர், தங்கட்கு ஒரு தீங்கும் செய்யாத நம்மை, ஒரு பிழையும் அறியாத நம்மை அலர் தூற்றித் திரிகின்றனரே! இவரை என்னென்பது” எனக் கூறுவதும் புலவர் கந்தரத்தனூர் சர்ன்றேர் சென்ற நெறியுணர்ந்தல்லேரரவர் என்பதை நிலைநர்ட்டுவதறிக.

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ !”

“குறிஞ்சி நல் லூர்ப் பெண்டிர்
இன்னும் ஒவார் என் திறத்து அலரே.” (நற் : கசக்)

காவியப் புலமையுற்ற நம் புலவர், ஓவியப் புலமையும் உற்றவராவர்; ஓவியத்தின் உயர்வுகண்டு போற்றும் உள்ளம் உடையவராவர்; ஒருவர் ஒருவினை செய்ய, செய்த அவ் வினையைப் பலரும் கண்டு பாராட்டிப் புகழின் அவ் வினையினைச் செய்தாரின் சிந்தயெலாம் மகிழும்; செய் கின்ற வினை ஒவ்வொன்றும் அத்தகைய சிறப்புடைய தாதல் வேண்டும்; ஒருவன் ஒரு ஓவியம் புகைந்தான்; ஓவியத்தில் சென்ற உள்ளமுடையார் பலர் ஒன்று கூடினர்; “அம்மம்ம! என்ன அழகு! எத்துணைச் சிறப்பு!” எனப் பாராட்டினர் அவ் வோவியத்தை! அதுவே, உண்மையில் உயிர் ஓவியம்; பழந்தமிழர் கண்டு பாராட்டிய அவ்வேர்வியத்தினையும், அவ் வோவியத்தினை வரைந் த ஓவியம் வல்லானையும், தம் பாட்டிடை வரைந்து கர்ட்டி, நம் பாராட்டி ணைப் பெற்றுவிட்டார் நம்புலவர் :

“அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி யன்ன காண்டகு வனப்பு.” (நற் : கசக்)

வேந்தர்கள் வெண்கொற்றக் குடையுடையவர்வர்; அவர்கள் குடைகொண்டிருப்பது, மழை, வெய்யில், பனி, ஆகியவற்றினின்றும் தம்மைக் காத்துக் கொள்வதற் கன்று; தம் அரசின்கீழ் வாழும் மக்கள், பெருமாளிழுவில் பெரிதும் மகிழ்ந்து உறைவுதேபேரல், நிறைவளம்பெற்று, பேரினபம் உற்று நெடிதுவாழ நின்று துணைபுரியவேயார்ம்; ஆகவே, குடைகொள்ளும் வேந்தர், செங்கோவினராதல் வேண்டும்; கொடுங்கோவினர், குடை கொள்வதிற் பயன் இல்லை; குடை கெரண்டமையினுலேயே, அவர்கள் ஆட்சி நல்லாட்சி ஆகிவிடர்து குடையும், குழுயோம்பும் கொள்கை யுடைய முடி மன்னரிடத்து நின்றவழியே நீள்புகழ் பெறும். இந்த அரசியல் உண்மையை உணர்ந்து கூறியுள்ளர் புலவர்

“கடனறி மன்னர் குடை நிழல் போலப்

பெருந்தன் என்ற மரங்கூல்”

(நற் : கசக)

புவர் மேற்கொண்ட மற்றோர் உவமையும், மகிழ்ந்து பாராட்டும் மாண்புற்றுத் திகழ்கிறது; தலைவன் விரைந்து வந்து வரைந்து கொள்ளாமையால், அவன் நட்பினை இழுந்து விட்டதற்கக் கருதினால் ஒரு தலைவி; அவன் அவளைக் கண்டே நர்ட்கள் பல ஆகிவிட்டன; ஆகவே அவன் தொடர்பு என்றே அறுந்து விட்டது; அதைத் தன்னால் மீண்டும் | பெறுவதும் இயலாது என உணர்ந்தரள்; உணர்ந்த அவன் தன்தோழிபார்ல், மலையின் உச்சியில் ஒரு பலாமரம்; அதில் ஒரு பெரும் பழம்; நன்கு பழுத்து விட்டது; அதைப் பேணிப்பறித்துச் செல்வார் இலராயினா; அது மேலும் மேலும் பழுத்துக்கொண்டே வந்தது; கடைசி யில் ஒருநாள், கர்மபற்று வீழ்ந்துவிட்டது. வீழ்ந்த இடமேர், ஆழுந்து அடர்ந்த மலைப்பிளவு; ஆங்கு வீழ்ந்த அப்பழுத்தினை எவ்வாறு பெறுதல் இயலாதோ, அவ்வாறே, விட்டுப்போன தலைவன் நட்பினையும் மீட்டும் பெறுதல் இயலாது எனக் கூறினான்ற அவர் கூற்றில் அவர் உவமைகிடந்து அழுகு தருவது காண்க.

‘மலைகெழு நாடன் கேண்மை, பலவின்

மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம்

விடாளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச்

சேஞ்சும் சென்றுக் கண்மே’’ (நற்: கசக)

ட்டு. கயத்தூர்க்கிழான்

கயத்தூர், சோழநாட்டினகண் உள்ளதோர் ஊர் ; அவ்வுரினராய இவர், அரசரான் நன்குமதிக்கப்பெற்று, அவர் அளித்த கிழார்ப்பட்டம் பெற்ற பெரியாராவர் ; எட்டுத்தொகை நூல்களுள், குறுங்தொகைக்கண் இவர் பாடிய பாட்டொன்று காணப்படுகிறது.

தலைவன் ஒருவன்பால், பரத்தையர்த் தொடர்பாய தகாவொழுக்கம் எவ்வாலே இடம்பெற்றுவிட்டது ; அது கண்டு பொருது அழும் அவன் மனைவியின் நிலைகண்டு மனங்கலங்கி வாழ்ந்தான் அவன் தோழி ; ஒருங்கள், பரத்தை வீடுசென்ற தலைவன் தன் மனை வந்து சேர்ந்தான் ; தலைவன்பால் சிகழுந்த தகாவொழுக்கத்தினை ஏடுத்துக் காட்டித் திருத்த எண்ணினால் தோழி ; அவனை அணுகி னள் ; “ஐய ! தண்ணிதாய் ஆடுதற்கினிமைதரும் எனக்கருதி சீராட எண்ணுகின்றோம் ; ஆனால், அந்ஸீராடலை நெடிது நேரம் மேற்கொள்ளின், கண்ணும் சிவக்கும் ; கருத்தும் சோரும் : இனிமையிற் சிறந்தது தேன் ; ஆனால், அத்தேனை அளவின் றி உண்ணின், அந்விலையில், அது இனிமை தருதற்கு மாறுகப் புளிச்சுவையுடையதுபோல் தோன்றி வெறுக்கசெய்யும். பழகப்பழகப் பாலும் புளிக்கும் ; அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நன்சாம் ; இது உலகியல் ; நீ, எம்மோடு நெடுங்காலம் பழகினிட்டனை ; இதனால், நினக்கு எம்பால் வெறுப்புத்தே தான்றல் இயல்பே ; இது நின் தவறன்று ; காலம் செய்யும் கருமாம். ஆகவே, நின் பரத்தையரொழுக்கம் கண்டு யாம் வருந்துகின்றே மல்லேம் ; ஆனால், நின்னை ஓன்று வேண்டுகின்றேம் ; எம்மை விட்டுப் பிரியுங்கால், எம்மை எம் தந்தையின் இல்லிடத்தே கொண்டு சென்றுவிட்டுச் செல்லவேண்டுகின்றேம் ; ஆண்டு எம் துயரினை மறக்கசெய்யவல்ல, மனங்கவர் பொய்கை போலும் இயற்கைக்காட்சிகள் எண்ணில் உள் ; அன்று பாம்பால் வந்த பெருந்துயர் போக்கிப் பேணிய பேரன்

புடைய வினக்கு, இன்று இவ்வேண்டுகோளை ஏற்றுக் கோடல் இயலாததொன்றன் ரூ” என்று கூறினார்.

கணவனும், மனைவியுமாகிக் காதல் வாழ்வு வாழ்தல், “அறவோர்க் களித்தல், அந்தனைர் ஒம்பல், துறவோர்க் கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருங்கெதிர்கோடல்” ஆய இவற்றை இனிது ஆற்றுதற்கே ஆம்; இவற்றை இருவரும் கூடியிருங்கே ஆற்றுதல் இயலும்; ஒருவரை இன்றி, ஒருவர் ஆற்றுதல் இயலாது; அங்கிலையில், இல்லறத்தே த ஒருவர் தனித்து வாழ்வதால் பயன் இன்றும்; பயன் இன்றி ஆண்டு வாழ்வதினும், அவ்விடத்தின் நிங்கி, வேறிடம் சென்று வாழ்தலே நன்றாம்; இதை உணர்ந்தவள் தோழி; தலைவனும் இதை உணர்வான்; தலைவனின் தகாவொழுக்கினைப் போக்குதல் வேண்டின், அவன் ஒழுக்கத் தரல், அவன் இல்லறக்கடன் அழிகிறது என்பதை அவனை உணருமாறு செய்தல் வேண்டும் என்பதை உட்கொண்டே “ஜீய! சீ பிரிந்த பின்னர் ஈண்டு வாழ்வதால் பயனில்லை; ஆகவே, எம்மை, எம் தங்கதபால் அனுப்பிவிடுக!” என்று கூறினார்.

கடனாரி உள்ளமுடைய தோழியின் அறிவெல்லாம் புலப்படுமாறு அழிய பாட்டொன்று பாடி, அதன்வழியே தம் அறிவின் பெருமையினை உலகுணரச் செய்துள்ளார் புலவர்.

“நீர்க் காடின் கண் ஞும் சிவக்கும்;
அர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணங்தனை யாயின்எம் இல்லுயத்துக் கொடுமோ!
அந்தன் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே.” (குறுங் : நடுங்க)

தங்கதவீடு செல்ல விரும்புவது, சீ ஆண்டுச்சென்று, அவனை மறந்து இன்புற ருவாழ்தற்கன்று; அவனையின்றி

இவ்வுலகில் வாழ்வதினும் இறங்குபோதலே நன்றாக என்ற எண்ணத்தினாலேயோம்; ஆகையால் அன்றே, தங்கை வீட்டினைக் குறிப்பிடுங்கால், கடும்பாம்பு வழங்கும் இடம் எனக் குறித்தாள்; அது கடும்பாம்பு வாழும் இடம்; அப்பாம் பினின்றும் எம்மைக் காப்போன் ஸி; ஸி இன்று எம்மோடு இல்லை; ஆகவே, இன்று எம்மைக் காப்பார், அவண் எவரும் இலர்; காக்கப்பெறுமல், அப்பாம்பால் கடியுண்டு இறத்தலை வேண்டுகிறோம் என்றன்றே அவள் கருதுகிறான்! என்னே அவள் துயர்!

உசு. கரும்பிள்ளைப்பூதனூர்

கடைச்சங்கமிருந்து தமிழராய்ந்த எல்லிசைப் புலவர்கள் அருளிச்செய்த எட்டுத்தொகை நூல்களுள் ஜந்தாவதாக விளங்குவது, உயர்ந்தோரால், “ஓங்கு பரிபாடல்” எனப் போற்றப்பெறும் பரிபாடலாம்; பரிபாடல் எனப் படும் இசைப்பாவான் இயன்ற எழுபது பாடல்களைக் கொண்டதொரு சிறு நூல் பரிபாடல்; மதுரை, வையை, திருமருத்துமுன்றுறை, திருப்பரங்குன்றம், திருமாவிருஞ்சோலைபோன்ற இடங்களின் பண்டைக்காலப் பெருமைகளையும், அக்காலத்துத் தமிழகத்தின் நாகரிக நன்மைகளையும், தெளிய உணரத் துணைபுரியும் பெருநூல் பரிபாடல்; பரிபாடற் செய்யுட்கள் எழுபத்தனுள், காலவெள்ளத்தால் காணுதுபோயின கழிய, இப்போது கிடைத்திருப்பன இருபத்து நான்கு; இவற்றைப் பாடிய புலவர்கள் பதின்மூவர்; அவருள் கரும்பிள்ளைப்பூதனூரும் ஒருவர்; வையையாற்று வெள்ளப்பெருக்கினை விரித்துரைக்கும் இவர் பாட்டு, பத்தாவது பாடலாக வரிசை செய்யப்பெற்றுள்ளது; வையை, வயல்தொறும் பொன்சொழித்துப் புரண்டோடும் செயல், வறுமையால் வாடி வாயில் வந்து ஏற்பார்தம் கைங்கிறையப் பொன்சொரியும் பாண்டியன் செயல்போலும் எனக் கூறிய உவமையால், புலவர் பாண்டியன்பால் பேரன்பு கொண்டவர்; அவனுல் அன்பு செயப்பெற்றவர் என்பன புலனும்.

“இலம்படு புலவர் ஏற்றகை ஞேமரப்

பொலஞ்சொரி வழுதியிற் புனவிறை பரப்பிச்

செய்யிற் பொலம்பரப்பும் செய்வினை.” (க0 : குசு - அ)

தலைவன், தான்வரும் பருவம் இது எனக் குறித்துச் சென்ற பருவம் வரவும், அவன் வாராமை கண்டு வருந்திய தலைமகளது ஆற்றுமை கண்ட தோழி, தலைமகன்பால் பாணைன் த் தூதுவிட, சென்ற பாணன், பாசறைக்கண் படையோடு வதியும் தலைமகன்பால், பருவவரவும், வையை நீர் விழுவணியின் வனப்பும் கூறிய துறையமையப் பாடிய

தம் பாட்டுங்கண், புலவர் தாம்வாழ் காலத்திய தமிழகத் தின் தனிச் சிறப்பினைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழர்கள் குதிரை, யானை, கோவேறு கழுதை, ஏரூதும் குதிரையும் பூண்ட வண்டி, சிவிகை ஆய பல் வேறு ஊர்திகள் கொண்ட பெருவாழ்வினராவர் என்று கூறியுள்ளார். “புகவரும் பெரங்குளைப் புள்ளியன் மாவும், மிகவரி நும் மீதினிய ஓவைப் பிணவும், அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய்மாச், சகடமும், தண்டார் சிவிகையும் பண்ணி.”

உலகின் எப்பகுதிக்கும் சென்று, ஏற்றிச்சென்ற பண்டங்களைக் கொடுத்து, ஆண்டுள்ள பொருள் கொண்டு இடையூறின்றி இனிது வந்து கரைசேர வல்ல கணக்கற்ற நாவாய்களை உடையவர் தமிழர் என்றும் கூறியுள்ளார். “தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரைசேரும் ஏழுறு நாவாய் வரவெதிர் கொள்வார்.” கடல் வரணிபம் மேற் கொண்ட தமிழர், கடலிடையே தாம் ஏறிச்செல்லும் நாவாய், பாயும் கயிறும், மரக்கூட்டமும் பாழ்ப்பட அழிவுறும் விலைவந்த அக்காலை, அழிவுருவண்ணம் காக்கவல்ல அறிவுடைப் பெருமகளையே கூப்புலோட்டியாகக் கொள்ளுதல் வேண்டும் என்ற உணர்வுடையராவர் என்பதையும் உணர்த்தியுள்ளார்; “இதையும், கயிறும், பிணையும் இரியச், சிதையும் கலத்தைப்பயினுல் திருத்தும், திசையறி ஸ்கான்.”

“ஆவிற்கு ஸீர்என்று இரப்பினும் நாவிற்கு, இரவின் இளிவந்தது இல்” என்ப ஆதவின், ஈயென் இரத்தல் இழி ஏடைத்து; அவ்வாறு உறும் இழிவையும் எண்ணது வந்து இரப்பார்க்குக் காவாது உவந்தீதல் வேண்டும்; ஈதலையும், அவர் ஈ என இரத்தற்கு முன்னரே, “கொள்” எனக் குறிப் பறிந்து கொடுத்தல் வேண்டும். இரத்தல், ஈதல் ஆய இவ் விருவேறு பண்புகளையும் உணர்ந்து பாடியுள்ளார் புலவர். “இல்லது நோக்கி இளிவரவு கூருமுன், நல்லது வெஃகி விளைசெய்வார்.”

“ஓட்டார்மின் சென்றெருவன் வாழ்தலின் அங்கிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று” என்ற நல்ல ஒரையால் நலம்பல உண்டாதலோடு, ஒருசிறிது கேடும் உண்டாம்: இம் மான உணர்வு உண்மையால், மக்கள் பணிந்து போகவேண்டிய காலங்களிலும் பணியாமை யினையே விரும்புவாராயினர்; அனுசவேண்டுவன கண்டும் அஞ்சாமை மேற்கொண்டு அறிவிழுக்கலாயினர்; இதைக் குறிப்பால் உணர்த்தியுள்ளார் புலவர். அரசர் இருவர் பகை கொண்டு போரிட்டனர்; போரில் இருவர் படையும் பெரும்பாழுற்றன; மேலும் போர்மேற்கொள்ளின் உள்ள படையும் உருக்குலையும்; ஆகவே போர்விட்டுப், பணிந்து போதலே நன்று என்பதை இருவரும் உணர்ந்தனர்; ஆயினும் ஒருவரும் பணிந்தாரலர்; பணியாமைக்குக் காரணம் அறிவின்மை யன்று; முன்னே பணிந்தது இப்படை, என்ற பழிச்சொல் தமக்கு உண்டாகி விடுமோ என்ற மானவணர்வு இருவர் உள்ளத்தும் இடம் பெற்றதே காரணமாம் என்ற கருத்துரையால், அரசர்கள் கொள்ளும் மானவணர்வால் மாண்ட பெரும்படைகளைக் காட்டி, மானவணர்வு கொள்ளலாகா இடமும் உண்டு என்பதைக் குறிப்பால் உணர்த்தியுள்ளார். “மன்னவர், தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி விண்றவை, ஒன்றியும் உடம்பாடு ஒவியுதற்கு அனுசி, விண்ற நிகழ்ச்சி.”

பேராறுகளில் படிந்து ஆடும் பெருமக்கள், பொன்னால் செய்யப்பெற்ற நந்து, நண்டு, இறவு, வாளை இவற்றை அவ்வாற்று வெள்ளத்தில்விட்டு, “வயல்கள் விளைக! பொன்மிகப் பெருகுக!” என வாழ்த்தி விற்கும் வழக்குடைய ராவர் என்பதையும் கூறியுள்ளார். “நத்தொடு நள்ளிக்கடை இறவு, வயவாளை வித்தி அலையில் விளைக; பொலிக என்பார்.”

வையை யாற்று வெள்ளங் காண விரும்பிய மதுரை வாழ் மக்கள், களிறுகள் மீதும், பிழகள் மீதும் ஊர்ந்து சென்றனர்; இடைவழியில் ஒரு களிறு, தன் பக்கத்தே வந்த பிழையான்றைக் கண்டு காமம் கொண்டு, காம மயக்க

கத்தால் மேவிருக்கும் மைந்தர் செலுத்தவும் செல்லாமல், ஒரு புலிமுக மாடத்தருகே நின்றுவிட்டது; களிற்றின் காதலால் கட்டுண்ட அப்பிடியும், மேலுள்ள மகளிரோடே நடை தளர்ந்து சென்றது; களிறு நின்ற புலிமுகமாடத்தே பண்ணி வைத்திருந்த புலியிருவத்தைக் கண்டது; அதை உயிருடைப் புலி எனப் பிறழ உணர்ந்த பிடி, அப்புவியால் களிற்றிற்கு ஊறு உண்டாம் என உள்ளென்கொண்டு, அஞ்சிப் பாகர் அடக்கவும் அடங்காது அங்கும் இங்கும் ஓடி அலைக் கழிக்கலாமிற்று; பிடியின் செயல் கண்ட களிறும், பாகர் தம் அங்குசத்திற்கு அடங்க மறுத்தது. களிறு, பிடி இவற்றின் போக்கில் உண்டான இம்மாற்றத்திற்குக் காரணம், களிறு புலிமுக மாடத்தருகு நிற்பதே என்பதை உணர்ந்த மைந்தர், அதை ஆண்டு நின்றும் போக்கினர்; பிடியும் பணிந்தது; களிறும் கதனடங்கிச் சென்றது. மகளிரும், மைந்தரும் நடுக்கம் தீர்ந்து நன்கு சென்றனர். மதுரைப் பெருங்தெருவில் நடந்ததொரு நிகழ்ச்சியை நமக்குக் காட்டுவார்போல், காட்டு வாழ் உயிர்கள் காட்டும் களிவு இத்தகைத்து என்பதை எடுத்துக்காட்டியுள்ளார் புலவர் :

“அணிசிலை மாடத்து அணிசின்ற பாங்காம்
மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று
நடத்த நடவாது நிற்ப, மடப்பிடி
அன்னம் அணையாரோடு ஆயா நடைக்கரிமேல்
சென்மனம் மாலுறுப்பச் சென்று ஏழில்மாடத்துக்
கைபுளை கிளர்வேங்கை காணிய வெருவற்று
மைபுரை மடப்பிடி மடகல்லார் விதிர்ப்புறச்
செய்தொழில் கொள்ளாது மதிசெத்துச் சிதைதரக்
கூங்கை மதமாகக் கொடுங்தோட்டி கைநிவி
நீங்கும் பதத்தால் உருமூப பெயர்த்தங்து
வாங்கி முயங்கி வயப்பிடி காலகோத்துச்
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் கணையல்.”

(பரிபாடல், க0 : செ-இ)

ஈ. கவுணியன் பூதத்தனுர்

தமிழகத்தில், மிகப் பழைய காலத்திலேயே, ஆரியரும், அவர் பழக்கவழக்கங்களும் புகுந்துவிட்டமையினோச் சங்க இலக்கியங்கள் வாயிலாக உணரலாம்; அவ்வாறு வந்தாரும், தாம் வந்த இடத்தில் வழங்கிய மொழியறிந்து அதில் மூதறிவடையராயினர்; தமிழ்ப்புலவர் பலர் அந்தண்ணாவர் என்பதே இதற்குச் சான்றாரும். அத்தகைய அந்தணப் புலவர்களுள் பூதத்தனாரும் ஒருவர்; இவர் பிறந்தது அந்தணருள், கௌணிய கோத்திரமாதவின், இவர் கவுணியன் பூதத்தனார் என அழைக்கப்பெற்றார்; தேவாரம் பாடிய நால்வருள் ஒருவராய ஞானசம்பந்தர் பிறந்ததும், இக்கவுணிய கோத்திரமே யாகும். மூல்லைத்தினை தழுவி, அகாநானாற்றில் இடம் பெற்றிருக்கும் செய்யுள் ஒன்றே இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்துளது.

“தலைவி ! கார்காலமும் தோன்றிவிட்டது; ஆகவே அவர் தம் வினைமுடித்துக்கொண்டு, உடன்வரும் இளையர் போற்ற வருவர்; வழியில், கலையீராடு கூடிய பினையினைப் பார்ப்பர்; அக்காட்சி நின்னை அவர்க்கு நினைப்பூட்ட அவர் மேலும் விரைந்து வருவர்; ஆகவே வருந்தற்க” என்று தோழி கூறக்கேட்ட தலைவி, “தோழி ! நின் சொற்படியானும் ஆற்றியிருக்கவே என்னுகின்றேன்; ஆனால், இம்மாலைக் காலமும், இக்காலத்தே ஆயர் ஊதும் குழல் ஒசையும் என்னை ஆற்றியிருக்கவிடாது அலைக்கழிக்கின்றவே! யான் என்செயவேன்?” என்று கூறினால் எனப் பாடியுள்ளார் புலவர்.

“வினைவலம் படுத்த வென்றியோடு மகிழ்ந்து
போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்த...
கருங்கோட்டு இரலை காமர் மடப்பினை
மருண்ட மான் நோக்கம் காண்தொறும் ஸின்னினைந்து
தீண்தேர்வலவு! கடவு எனக் கடைடு
இன்றே வருகுவா.”

(அகம் : ஏ)

ஒடி கலை முறை வெண்ணைகளும் தொன்றுவதின் காரணம்

உச. கள்ளிற்கடையத்தன் வெண்ணைகளுர்

கடையம் என்பது பாண்டிநாட்டகத் தோர் ஊர்-அவ்லுரினரான வெண்ணைகளுர், தொண்டைநாட்டில், ஆத்திரையன் போன்ற புலவர் பெருமக்கள் பிறங்க பெருமை சால் ஊராகிய கள்ளில் புகுங்கு வாழ்ந்தமையால், கள்ளில் கடையத்தன் வெண்ணைகளுர் என வழங்கப்பெற்றார்; அவர் சென்று வாழ்ந்த கள்ளிலைச் சில நாட்களில் விட்டு மதுரை வந்து வாழலாயினமையால் மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணைகளுர் என அழைக்கப்பெற்றார்.

சிற்றூர்த் தலைவராய்ச் சிறப்பெய்தி வாழ்ந்த வீரர்கள், தம்மைப் பாடிவரும் பாணர் முதலாம் இரவலர்க்கு இல்லை என்னாது தம்மால் இயன்றன அளித்து மகிழ்வர்; அவ் வாறு அவர்க்கு அளிக்கத்தக்கன அற்றவழிப், பிறநாடுகள் மீது படையெடுத்துச் சென்று வென்று பெரும் பொருள் கொணர்ந்து கொடுப்பர். பழந்தமிழ் வீரர்களின் இப்பண்பை விளக்க விரும்பிய நம் புலவர், ஒரு வீரன் தன் பால் பொருள் அற்றகாலத்தே வந்த பாணனுக்குத் தன் வரலை ஈடுவைத்துப் பெற்ற பொருளை அளித்தான்; அங்கிலையில் தன் வறுமையுணர்ந்த அவன், அன்றே புறநாடு புகுங்கு வென்று, கொடுத்தற்காம் பெரும் பொருள் கொணர்ந்து விட்டமையால் கவலையின்றிக் கள்ளுண்டு உறங்கினான் என அவன் ஆற்றலும் அங்கும் ஒருங்கே தோன்றப் பாடியுள்ளார்.

“நாட்செருக்கு அனந்தர்த் துஞ்ச வோனே
அவன், எம்இறைவன்; யாம், அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்.” (புறம்: நகசு)

தலைவன் பிரிந்தமையால் வருந்திய தலைமகளொருத்தி, அத்தலைவனேடு கலந்து இன்புற்ற காட்சியினைக் கண்டு நின்ற கானல், கழி, புன்னை, வண்டு, நண்டு ஆகியவற்றின் பால் சென்று, அவைதான், அவன் உற்ற காமநோயை

நீக்கித் துணிபுரிந்த நற்செயலையும், தன் துயர் தீர்த்த தலைமகளின் துயர்போக்கித் துணிபுரியா அத்தலைமக னின் நன்றி கெட்ட செயலையும், அத்தலைவன்பால் சென்று சொல்லாவோ என எங்குகிறுள்; அவற்றுள், கானலும், கழியும், நறுமலர்ப் புன்னையும் அவனும், அவனும் கலந்துறைந்த காட்சியினைக் கண்டனவேபெனி னும், பிரிந்தவழி உண்டாம் துயரின் கொடுமையினை உணரவல்லன அல்ல ஆதலாலும், உணரினும் சென்று உரைக்கலாம் ஆற்றல் அற்றன ஆதலாலும், வண்டு, தனித் துறு துயரை உணரவல்லதேனும் அது மதுவுண்டு மதி யிழுந்து மயங்கிக் கிடப்பதால், அதனால் தூது செல்லுதல் இப்போது இயலாது ஆதலாலும், அவற்றை நம்பாது, பிரிந்தவழி உண்டாம் துயரை உணரவல்லதும், உணர் வோடு இருப்பதும் ஆய நண்டை நோக்கிக் சென்று தூதுரைத்து மீள்வாயா என வேண்டி நின்றான் ஆவன் வேண்டுகோளைப் புலவர்வாய்க் கேட்டறிக!

“கானலும் கழுது; கழியும் கூருது;
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது;
இருங்னன னல்லது பிறது யாதும் இல்லே;

.....
தன்தாது ஊதிய வண்டினம்; களிசிறங்கு
பறைஇய தளரும்; துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால்; அவவ!

நின்னுறு விழுமம் களைந்தோள்

தன்னுறு விழுமம் நீந்துமோ எனவோ.” (அகம் : கஎ0)

ஒகு. காசிபன்கீருந்

கீருநர் என்ற பெயர் பழங்காலப் புலவர் பெருமக்கள் பலராலும் விரும்பி மேற்கொள்ளப்பட்ட பெயராம். அப்பெயருடைய இவர், காசிபன் என்பார்க்கு மகனுகவோ, அல்லது காசிபகுடி என்ற சூடியிற் பிறங்தமையாலோ காசிபன் கீருநர் என அழைக்கப்பெற்றுள்ளார்; அந்தணர்க்கு உரிய சூடிகளுள் காசிபகுடியும் ஒன்று ஆதவின், இவர் அந்தணராவர். இவர் பாடிய பாக்களுள் ஒன்றே நமக்குக் கிடைத்துள்ளது. அது நற்றினைக்கண் இடம் பெற்றுள்ளது.

பொருள்கருதிப் பிரிந்து சென்ற தலைமகன், பெருமழைபெய்ய, மூல்லை மலர்ந்து மணங்கமழும் கார்ப்பருவத் தொடக்கத்தே நில்லாது மீள்வன் என வற்புறுத்திச் சென்றிருந்தான்; அக்காலம் வந்தவுடன், அவனும் வந்து விடுவன் என்ற எண்ணத்தால், அவன் பிரிவாலாய துயரைப் பொறுத்திருந்தாள்; கார்ப்பருவம் தொடங்கிவிட்டது; இடியொலிக்க எழும் மேகங்களைக் கண்டு, மயில்களும் மகிழ்ந்து ஆடலாயினா; அதைக் கண்ணுற்ற தலைமகன், அவர் குறித்துச்சென்ற பருவம் வந்ததாகவும், அவர் வந்தில்லே என வருக்கினாள்; அவள் துயர் பெருகிற்று; அவளை அங்கிலைக்கண் கண்ட தோழி, அவளைத் தேற்று வான் வேண்டினாள்; அவன் வாராமையால் வருங்குதும் அவட்கு எதைக்கறினும் அவள் துயர் குறையாது என்பதை அறிவாள் அவள்; அவன் குறித்தகாலத்தே வருவன்; ஆனால், அவன் குறித்தகாலம் இன்னழும் வந்தில்லது என்பதை அறிந்தால்லது அவள் துயர் குறையாது; ஆனால், அக்காலமோ வந்துவிட்டது; இங்கிலையில் பொய்க்கறுவது தவிர வேறுவழி அவட்குத் தோன்றிற் றில்லை; “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்ற பொருளை உணர்ந்தவர் எாதவின் துணிந்து ஒரு பொய் கூறினாள்; இது கார்ப்பருவன்று எனக்கூறினாள்; கூறிய அவள், அதை அவட்கு நேரே கூறினால்லன்; மேகத்தை விளித்தாள்; “இவள்,

பிரிவுத்துயர் கண்டு மகிழ எண்ணிய நீ இடுயோவி செய் கின்றன; பிறர் துயர்கண்டு மகிழ எண்ணும் நின்பால் அன்பு அறவே இல்லைபோலும்; சின் இடுயோவி, கால, மல்லாக் காலத்தே எழுங்குளது; அவ்வாறு எழுங்க ஒலி, இவள் துயர்கண்டு மகிழ எண்ணும் சின் வேட்கையால் உண்டாயது என்பதை அறியாத மயிலினங்கள், கார் காலத்து ஒலியே என மயங்கி மகிழ்கின்றன; அம்மயில் போல், மயங்கும் மதியில்லேனல்லன் யானும்; சின் இடுயோவி காலமல்லாக்காலத்து எழும் ஒலி என்பதை அறிவேன்; ஆகவே, அவர் வாராமை குறித்து வருங்கேதன்” எனக் கூறினார்; மேகத்தை நோக்கிக் கூறினாலேனும், அது, தலைவி செவியுறுமாறு செப்பிய சொற்களோயாக். அதைக்கேட்ட தலைவியும், துயர் ஒழிந்து மகிழ்வள் என்ற வேட்கையே, அவள் அவ்வாறு கூறுதற்குக் காரணம்; மயில்கள் அறியாது மகிழ்கின்றன எனக் கூறியது, மயில்கள் தாம் அறிவு அற்றவையாதவின், உண்மை உணர்மாட்டாமல் மகிழ்கின்றன; தலைவன் அன்புடைமையும், கூறியன பிழையா ஒழுக்க முடைமையும் உணர்ந்த நீ, அவன் வாராமுன் இடுக்கும் இம்மேகத்தின்செயல், இயற்கையொடு பொருந்தாது எனக் கொள்ளாது இது கார்காலமே எனக்கொண்டு கலங்குவது அறிவுடைமையாகுமா? எனத் தலைவியைக் குறிப்பால் இடுத்துரைத்தற்காம். இத்தனை அறிவுடையவள் தோழி என்பதைத் தமிழுலமைச் சிறப்பால் புலப்படுத்திப் பாடியுள்ளார் புலவர்.

“சிறவீ மூல்லைத் தேங்கமழ் பசவீ
 பொறிவரி நன்மான் புகர்முகம் கடுப்பத்
 தன்புதல் அணிபெற மலர் வன்பெயல்
 கார்வரு பருவம் என்றனர்மன்; இனிப்
 பேர் அன்ற உள்ளம் நடுங்கல் காணியர்
 அன்பு இன்மையின் பண்பில பயிற்றும்
 பொய் இடு அதிர்குரல் வாய்செத்து ஆலும்
 இனமயில் மடக்கணம் போல
 நினைமருள் வேலேனு வாழியர் மழையே!” (நற்: உசங்)

க. காப்பியன் சேந்தனுர்

சேந்தன் என்பது இவர் இயற்பெயர்; இவர், காப்பியம் என்ற ஊரிற் பிறங்கமையாலோ, காப்பியம் என்ற குடியிற் பிறங்கமையாலோ, காப்பியன் என்பார்க்கு மகனுய்ப் பிறங்கமையாலோ, காப்பியன் சேந்தனூர் என அழைக்கப் பெற்றுளார். இவர் பராடிய பாட்டொன்று நற்றினைக்கண் இடம்பெற்றுள்ளது.

தம்காலத்தே தமிழகத்தே வாழ்ந்த மகளிர், தம் கணவர் மாட்டுப் பெரிதும் நம்பிக்கையுடையவராவர் என் பதை மிகவும் நயமாக எடுத்துக் கூறியுள்ளார்; பொருள் தேடிச்செல்லும் தலைவன், கடத்தற்கரிய வழிகள் பல வற்றைக் கடந்து சேன்று சென்றிருப்பினும், தான் இன்ன காலத்தே வருவேன் எனக் கூறிச்சென்ற கரலத்தே தவறாது வந்துசேருவன்; காரணம் தலைவன் பொய்க்கறி அறியான் என்று கூறினான் ஒரு பெண் எனப்பாடு அக் கால மகளிர்தம் மாண்பினைப் புலப்படுத்தியுள்ளையுணர்க.

“உரம்புரி உள்ளமொடு சுரம்பல நீஞ்திச்

செப்பெராருட்கு அகண்றனராயினும், பொய்யலர்

வருவார்.” (நற் : ७८८)

சிமித்தம் காணல் பண்டுதொட்டே இருங்குவரும் ஒரு பெருவழக்காம்; தம்மைக் குழு நிகழும் சிகழ்ச்சிகளையும், ஏழும் சொற்களையும், தம் உள்ளத்தெழும் எண்ணங்களுக்கேற்பத் தொடர்புபடுத்திக் காணல் மக்கள் தம் மன இயல்பு; பல்லி ஓலியிப்பது எப்போதும் நிகழ்கிறது ஆயினும், அதன் ஓலி குறித்து ஏழும் எண்ணாம் மக்கள் உள்ளத்தே எப்போதும் ஏழுதல் இல்லை; மக்கள் ஒரு சிகழ்ச்சியை எதிர்கொட்டுகியிருந்து, அதுபற்றிய சிக்கனையில் மூழ்கி யிருப்புழியே, பல்லி சொல்லில் பயன்காண எண்ணுவர்; தலைவர் வருவார் என நாழும் எண்ணினேம்; பல்லியும் ஓலித்தது எனக் கூறினான் தோழி என அவர் கூறுவது காணக்.

“இடுட ஊங்கண் இனிய பழேம்
நெடுஞ்செவர்ப் பஸ்ஸியும் பாங்கில் தேற்றும்.” (நற் : ७८९)

கூக் காமக்கணி நப்பாலத்தனுர்

பாலத்தனுர் என்பது இவர் இயற்பெயர்; ந, சிறப்புச் சூறித்துவங்த ஓர் இடைச்சொல்; இவர் காமக்கணியாரின் மகனார். காமக்கணி என்பது, காமாட்சி என்ற வட சொல்லின் தமிழ் வடிவம்; காமக்கண்ணி என்பதன் சுருக்கம் காமாட்சி என்ற பெயர், ஆண்பால், பெண்பால் ஆய இருபாலார்க்கும், இக்காலத்தே ஒப்ப வழங்கப் பெறுதலேபோல், காமக்கணி என்பதும் இருபாற்கும் வரும் என்ப. இனி, காமக்கணி எனவும், காமக்கண்ணி எனவும்வரும் இவை, கரமக்காணி என்று வருதல் வேண்டும்; இம்மை, மறுமை ஆய இருமையிலும் இன்ப வாழ்வினராதல்வேண்டி மேற்கொள்ளும் காமியம் எனப் பெயர்பெறும் வேள்வி காமம் எனவும் வழங்கப்பெறும்; அத்தகைய வேள்விகளை முன்னின்று முடித்துத் தரும் வேள்வியாசிரியர்க்கு அளிக்கும் சிறப்பு, காமக்காணி எனப்படும். இத்தகைய காமக்காணிகள் சங்ககாலத்திலும் பலர் இருந்தனர்: ஆகவே, இவர், காமியவேள்வி செய்யும் வேள்வியாசிரியர் வழிவந்தவராவர் என்று கூறுவர் மற்றும் சிலர். இவர் பாடிய பாட்டொன்று அகானானாற்றில் மணிமிடைபவளத்தில் இடம் பெற்றுள்ளது.

மாரேக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனுர் என்ற புலவர் ஒருவரும் உளாதலின், அவரின் இவரைப் பிரித்து அறிதற்கு, இவரை, மதுரைக் காமக்கணி நப்பாலத்தனுர் என அழைத்தனர் அக்கால மக்கள்.

இவர் பெயர் அறியாப் பாண்டியன் ஒருவளையும், வளம்மிக்க சிற்றார்த்தலைவனுய வாணன் என்பாளையும் பாராட்டுகிறார். பாண்டியன், இவ்வுலகெலாம் தன் ஒரு குடைக்கீழ்வைத்து ஆண்டவன்; போரில் பகைவரால் தொலைத்தற்கு அரியவன்; கடல்போல் பரந்த பெரிய படையடையவன்; களத்தே செருக்கித்திரியும் குதிரை உட்டயவன், அவன் வென்று தங்கும் பரசறை பலவாம்; இவ்வாறு பாராட்டுவர் பாண்டியன்:

“உலகுடன் விழற்றிய தொலையூ வென்குடைக் கடவுபோல் தானைக், கலிமா, வழுதி வென்றுஅமர் உழங்த வியன்பெரும் பாசறை.”

(அகம் : १०८)

வாணன் என்பான் ஒருவணைப் புலவர் பலரும் பாராட்டுகின்றனர்; அவனைப் பாராட்டும் புலவர் எல்லாம் வளம் விறைந்த அவன் சிறுகுடிச் சிறப்பினையே பாடுகின் றனர். கரைக்கண் நின்ற மரத்தினின்றும் விழந்த மாங்கனியை மாமைகள் கவரும் பொய்கைகள் பல சூழக்கொண்ட சிறுகுடி என்று சிறப்பிக்கின்றார் ஒரு புலவர். மருதன் இளாகங்கள், கடற்கரைச் சோலைகளைச் சார்ந்தது, நெல்விளையும் நன்செய்களை உடையது அவன் சிறுகுடி என்று கூறுகிறார்; இவ்வாறு புலவர்கள் எல்லாம் அவன் கொற்றமோ, கொடையோ தோன்றப் பரடாமல், அவன் வளமே தோன்றப் பாடுவதைக் கண்ட நம் புலவரும், வயவில் வெண்ணெனல் அரிவோர் முழக்கும் தண்ணுமை ஒவிகேட்டுப், பொய்கைக்கண் இருக்கும் புள்ளினங்கள் பறந்து ஓடும் அவன் சிறுகுடி; விளைந்த நெற்பயிர்களை உடையது அவன் சிறுகுடி என அவன் வளத்தையே பாராட்டியுள்ளார் :

“வெண்ணெனல் அரிசர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும் காய்நெல் படப்பை வாணன் சிறுகுடி.” (அகம் : १०८)

கூ. காமஞ்சேர் குளத்தார்

இவர்க்கு இப்பெயர் உண்டாதற்காம் காரணம் இஃது எனத் துணிந்து கொள்வதற்கில்லை. மகளிர், இங்மையில், தம் வாழ்நாள் உள்ளளவும், தம் கணவரோடு பிரிவின்றி வாழ்ந்து இடையெல்லை இன்பம் பெறவும், மறுமையில் போக பூமியிற் சென்று பிறந்து ஆண்டும் அவரோடு பிரிவின்றிப் பெருவாழ்வு வாழவும் வேண்டி, சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பெயருடைக் குளங்களில் மூழ்கிக் காமவேளை வழிபடுவர் என்ப :

“கடலோடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
மடலவிழ் நெய்தலவுக் கானல் தடமுள்
சோமகுண்டம், சூரியகுண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரோடு
தாம்தீன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்.”

(சிலம்பு : க : இல - கூ)

என அவ்விரு குளங்களின் இயல்பினை இனிதெடுத்துக் கூறியுள்ளார் இளங்கோவடிகளார். அக் குளங்கள், காமக் குளம் எனும் பெயராலும் வழங்கப்பட்டுள்ளது. கடியலூர் உருத்திரங்கண்ணார் அவற்றை “இருகாமத்து இணையி” (பட்டினப் : நக) எனப் பெயரிட்டு வழங்குவது காண்க. இதனால் காமவேள் கோட்டங்கள் உளவாதலைப் போன்றே, காமம்சேர் குளங்கள் உளவாதலும், அக் குளங்களுக்கு குண்டான சிறப்பால், அவையிருந்த ஊர், தன் பழும் பெயர் இழுந்து, அக் குளங்களின் பெயரையே தொழும் பெற்றுவிடுதலும் உண்டு எனத் துணியலாம். ஆகவே, காமம்சேர் குளம் என்பது ஓர் ஊர்ப்பெயர்; புலவர் அவ்லூரிற்பிறந்து வாழ்ந்தமையான், இவர்க்கும் அப்பெயர் உண்டாகிவிட்டது எனக் கொள்ளுதல் கூடும். ஆசிரியர் இளங்கோவடிகள், அக் குளங்கள் சோன்னடில் புகாரை அடுத்து, காவிரி கடலோடு கலக்குமிடத்தே உள் என்ப. சிலம்பு கூறும்

அக்குளங்கள் இரண்டும் திருவென்காட்டில் உள்ள சோம தீர்த்தமும், சூரிய தீர்த்தமுமாம் எனச் சிலர் கொள்வார். இதனால் காமஞ்சேர் குளம் எனும் பெயரூட்டையதொரு ஊர் யாண்டிருந்தது என்பதைத் துணிந்துகொள்வதற் கில்லை. புலவர் பெயர், சில ஏடுகளில் காமம் சொன்னத்தார் எனவும் காணப்படுகிறது. இவர் பாடிய பாட்டாக் நமக்குக் கிடைத்துள்ளது எட்டுத்தொகை நூல்கள், இரண்டா வதாக வைத்து எண்ணப்படும் நல்ல குறுங்தொகைக்கண் இடம்பெற்றுள்ளதொரு செய்யுள் மட்டுமே.

உள்ளமும், உடலும் உறவுடையன; அகமே புறம்; உள்ளக்கவலையால் உண்டாம் வெப்பம், உடலையே அழிக்க வல்லதாம். உள்ளக் கவலையால் உடற்கு ஊறு நேர்ந்தக் கால், அவ்வுள்ளக்கவகலை ஒழித்தற்காம் வகையறிந்து அது செய்து போக்க எண்ணுது, உடற்கு மருந்தனித்துப் போக்க எண்ணுதல் அறிவுடைமையன்று; உள்ளமே உடல்; “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின. வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்ப. உள்ளத்தே துள்ளும் உவகை உண்டாயின், உடலும் வனப்புற்று, வளம் பெற்று விளங்கும். ஆண்டு அமைதி குன்றின் உடலும், ஆற்றலும் அழுகும் இழங்கு அழியும். உடற்கும் உள்ளத் திற்கும் இடையே உண்டாம் இவ்வுறவினை உணர்ந்தவர் நம் புலவர்.

தலைவன் அருகிருந்து அன்புரை வழங்குவதொழிந்து பிரிந்து சென்றமையால் பெரிதும் வருந்தினால் ஒரு தலைவி. அவன் அளிக்கும் அங்கு வாழ்க்கையினைப் பெற்மாட்டாத அவள் உள்ளம், பெரிதும் வருந்திற்று. வருத்தம் கிக்க இடத்தே வெப்பம் இடம் பெறுதல் இயல்ல. அவள் உள்ளம் வெங்கு நொங்கத்து. அகத்தே அவ்வுள்ளம் உற்ற வெப்பம், அவள் கணவழியே புறம் போந்து புலப்பட வாயிற்று. பிரிவெண்ணிலே வருந்தும் அவள் கண்ணினின்றும் பெருகிய சீர், அக்கண்களின் இமைகளையே எரித்து அழிக்க வல்ல அத்துணை வெம்மையுடையதாயிற்று. அதனால் அவள் அழுகும் குன்றிற்று; குன்றிய அவள் அழுகு கண்டு

வருந்தினால் தோழி; வருந்தும் அத்தோழிபால், “தோழி!” என் துயரினைத் தாங்கித் துணைபுரியவேண்டிய நம் தலைவர், பிரிந்துவிட்டமையான், என் உள்ளாம் உறுதுயர் கொள் கிறது; அதற்கு யான் என்செய்வேன்? ” எனக் கூறி வருந்தினால் என்ற கருத்து அடங்கிய செய்யுட்கண், தலைவன் தலைவியர்க்கிடையே உண்டாம் அன்புத்தளையின் ஆற்றலை அறியச் செய்தமையோடு உடற்கும், உள்ளத் திற்கும் இடையே உண்டாம் உறவினையும் புலப்படுத்தி யுள்ளார் புலவர்.

“நோம்என் நெஞ்சே; நோம்என் நெஞ்சே;
 இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி,
 அமைதற்கு அமைந்த நம் காதலர்
 அமைவில் ராகுதல் நோம்என் நெஞ்சே.” (குறுங் : ச)

நர்ங்காம் வேற்றுமை உருபு உணர்த்தும் பொருள்களுள் அதற்கு வினையுடைமை என்பதும் ஒன்று; அது, கரும்பிற்கு வேலி என்றாற்போல், ஒன்றிற்குப் பயன்பட வருதல் என்ற பொருள் உடையதாம்; என்கு “அமைதற்கு அமைந்த நம் காதலர்” என்பதில் அமைதற்கு என்பதன்கண் வரும் அவ்வருபும் அப்பொருட்டாம்; ஆகவே வேலியே ப்யிரை மேய்ந்தால் என்பதற் கிணங்க, கரும்பிற்கு வேலியாய்ப் பயன்படவேண்டிய கரும்பு, அக் கரும்பையே அழிக்க முனையின், அக் கரும்பு அறவே அழிதல் திண்ணன மாம், அதைப்போன்றே, தலைவியைக் காக்க வேண்டிய தலைவனே, அவளை அழிக்க முனைவனுயின், அவள் அழிதல் உறுதியாம் எனப் பொருள் படும்; இவ்வாறு நுனுகிப் பொருள்படுமாறு பாடவல்ல அவர் பெரும் புலமையினைப் பாராட்டுவோமாக.

காந். காவட்டனுர்

இவர்க்கு, இப்பெயர் வருதற்காம் காரணம் விளங்க வில்லை; இப்பெயர் கானட்டனூர் எனவும் வழங்கும். பன்னிரண்டாம் நூற்றுண்டுக் கல்வெட்டுக்கள், கோவில் பட்டர்களிடையே, காவிட்டன் என்ற பெயர் பயில் வழங்கி யிருந்தது என அறிவிப்பது கொண்டு, முதல் நூற்றுண்டுப் புலவராசிய இவர் பெயரும் காவிட்டனூர் என்பதே எனக் கோடல், ஆராய்ச்சி நெறியோடு அமைதியுடையதாகத் தோன்றவில்லை. இவராற் பாராட்டப்பெற்றேன், அந்து வன் கீரன் எனும் பெயருடையானாலும் படைமறவனுவன்.

அந்துவன் கீரன், அந்துவன் என்பாற்கு மகனுய்க் கீரன் எனும் இயற்பெயருடையனுவன். அந்துவன் கீரன், அக்காலப் பேராசர்களைப் போன்றே, அரும்பொருளும் பெரும்படையும் உடையனும், இம்மையிற் புகழும், மறுமையில் இன்பழும் எய்துவிக்கும் அறவுணர்வு அற்றவ ணயினன். அந்துவன் கீரன்பால் பேரன்புடையராய் புலவர்க்கு அவனை நன்னிலைக்கண் நிறுத்தல் வேண்டும் எனும் வேட்கை உண்டாயிற்று.

மக்கள் அணவரும் அழியாப் பெருவாழ்வு பெற்று வாழவே என்னுவர்; அத்தகையார் வாழும் இடம் நிலை யற்றது; தம் வளத்தை அழிக்கவல்லது என அறிந்த அக்கணமே, அவ்விடத்தைத்திட்டு அகல்வர்; தம் வாழுவும், வளமும் வற்றது நிற்றற்காம் இடம் தேடிப்போதற்கு அவர் சிறிதும் பின்னிடார்; அதற்கு மாருக, வாழும் இடம், அழிக்கலாகா அரண் உடையது என எண்ணுவ ராயின், அவ்விடத்தினைவிட்டு அகலவும் எண்ணார்; அகல எண்ணுமையோடு ஆங்கேயே ஆண்டுபல வாழுதற்காம் வழிவகைகளையும் தேடி அலைவர். இது, மக்கள் இயல்பு.

இவ்வுலகமோ நிலையற்றது; ஆயினும் அது நிலையற்றது என்ற எண்ணம் வரப்பெற்றார் உலகத்தில் மிகமிகச் சிலராவர். நில்லாதவற்றை நிலையின் என உணரும்

புல்லறிவாளரே மிகப் பலராவர். இவ்வுலகமும், இவ்வுலக இன்பங்களும் நிலைபேறுடையன என்ற அறியாமையுடையார்க்கு அறம் உரைத்தல் அறிவுடையமயாகாது; அவர் உள்தேத படிந் துகிடக்கும் அவ் வறியாமை இருள் அறவே அழிதல் வேண்டும்; அவ்வறியாமை நீங்கியவிடத்திலேயே அறவனார்வு இடம் பெறும்.

அந்துவன் கீரனுக்கு அறமுரைக்க விரும்பிய புலவர், இவ்வுண்மைகளை உணர்ந்தவராதவின், முதற்கண் அவன் உள்தேத படிந்து கிடக்கும் அறியாமையாகிய இவ்வுலகமும், இவ்வுலகில் தான் பெற்றுள பொன்னும் பொருளும் நிலையுடையன என்ற எண்ணத்தைப் போக்க விரும்பினார்; அவன்பால் சென்றார். “அந்துவன்கீர! பேரரசர் குடியிற பிறங்கேதான் அல்லை நி; படைமறவர் பலருள் ஒருவன் நி; பெரியதொரு நாட்டினை ஆள்வோனும் அல்லை; நி பெற்றுள பொருளும் பெரும் பொருளன்று. பேரரசர் குடியிற பிறங்கு, நின்னுட்டினும் பெரிய நாட்டை ஆண்டு, எண் ணித்தொலையா இரும்பொருள் பெற்று வாழ்ந்த அரசர் பலர் நினக்குமுன் ஆண்டிருந்தனர் என்பதை அறிவை; அவரெல்லாம் இப்போது யாண்டுளர்; பாணாரும், புலவரும் பாடிப் புகழ்வன கேட்டும், தம்மைப் பாடிவந்த அப்பாணர் முதலாம இரவலர், தாம் அளித்த அறுச்சை உணவுண்டு அகமிக மகிழ்ந்ததனை அவர் முகம் காட்டக் கண்டும் அரம்பையர் போலும் அழகிய மகளிர்தம் ஆடல் கண்டும் மகிழ்ந்த அவர்கள், கூகைகள் குரல் எழுப்ப, பேயும் நரியும் பினாந்தின்ன, பினம்தின் மகளிர் கண்டார்க்கு அச்சந் தரும் ஆடல்புரியும் சுடுகாட்டைந்து அழிந்தனர். நின்கீன நோக்கப் பல்லாற்றிருநும் பெரியராய அவர்க்கே, அங்கிலை உண்டாம் எனின், நினக்கு அங்கிலை வருதற்கண் ஜயம் வேண்டுவ தின்று; அஃது உண்டாதல் உறுதி; உறுதி” எனக் கூறி நிலையாமை எண்ணாம், அவன் உள்ளத்தே ஆழப் பதியுமாறு செய்தார். நிலையாமை யுணர்ந்து நடுங்கிய வள்ளமுடையனுய அங்கிலையில் நிலைபேறுடையன கூறுவான் தொடங்கி, “அந்துவன் கீர! நின் உடல் அழிந்து

போம் எனினும், அஃது அழிந்த பின்னரும், அழியாது நிற்பனவும் சில உள். ஆகவே, உடல் அழிவு கண்டு அஞ்சறக! அழியாது நிற்பனவற்றுள், நல்லனபால் நாட்டம் கொள்க! அவ்வாறு அழியாது நிற்பன பழியும் புகழுமாம். பழி, புகழ் இரண்டனுள் ஒன்றே நிற்கும்; ஒரே இடத்து இரண்டும் நிற்றல் இல்லை; ‘வசை ஒழிய வாழ்வாரேவாழ்வார்; இசை ஒழிய, வாழ்வாரேவாழா தவர்’ என்ப; இனிய புகழை விடுத்து, இன்னத பழிவிரும்புவார் அறிவுடையாகார்; கனியிருப்பக் காய்கவரும் கருத்திலான் அல்லன் நி; ஆகவே, வசை ஒழித்து இசை வேண்டுக! அது வேண்டுவையாயின், முதற்கண், நின்பால் ஆசை அறுதல் வேண்டும்; ‘அற்றது பற்று எனின் உற்றது வீடு’ எனப. பற்றற்ற நிலையோடு அமைதியிருது அறவழி நிற்றலும் வேண்டும்; அறவழி நிற்றலோடு, நின்பால் உள்ளனவாய நிலைபேற்றில்லாச் செல்வத்தால், நிலைபேறுடையன ஆக்கிக் கோடலும் வேண்டும். “அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றுல் அற்குப் ஆங்கே செயல்.” அதுவே, அறி வுடைமையும் ஆகும்; நின்பாற் கிடந்தும், நினக்குப் பயன் தாரா அப்பெரும் பொருளையெல்லாம் நின்பால் வந்து வறுமைகூறி இரப்பார்க்கே வழங்கிவிடுவையாயின், புகழ் நின்பால் நிங்காது நின்றுவிடும்; நின்டுடல் அழிந்து ஆண்டு பல கழிந்த பின்னரும் நின்புகழ் நின்று, நின்பெயர் உலகுள்ளாவும் நிலைபெறச் செய்யும். ஆகவே, அருளரம் மேற்கோட்டை அறிவுடைமையாக் கொள்க!” என்று கூறி னர். இவ்வாறு நிலையாமை அறிவுறுத்தி, அறமுறைக்கும் பெருங்காஞ்சித்தறை தழுவப் புலவர் பாடிய பாட்டு, புற நானுற்றின்கண் இடம் பெற்றுள்ளது.

“பாறுபடப் பறைந்த பல்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு
பினங்தின் குறுநரி நினம்திகழ் பல்ல
பேளப் மகளிர் பினம்தழுஷப் பற்றி
விளாருன் தின்ற வெம்புலால் மெய்யர்
களரி மருங்கிற் கால்பெயர்த்து ஆடி,

சம விளக்கின் வெருவரப் பேரும்
 காடு முன்னினரே, நாடுகொண் டோரும்!
 நினக்கும் வருதல் வைகல் அற்றே;
 வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்;
 அதனால், வசைக்கி இசை வேண்டியும்,
 நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
 நிலவுக் தூட்டுப் பலகளிற் ரெடு
 பொலம்படைய மாமயங்கிட
 இழைகள் நெடுங்தேர் இரவலர்க்கு அருகாது
 கொள்ளன விடுவை யாயின், வெள்ளன
 ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
 சன்டுநீ விளங்கும் நீய்திய புகழே.” (புறம் : நடுக)

விரைந்து வந்து வரைந்து கொள்வேன் எனக் கூறிப் பிரிந்து சென்றுளான் தலைவன்; பிரிந்தறியா அவனைப் பிரிந்ததனாலாய் துயர் ஒருபால் வாட்டவும், தன் களவொழுக்கத்தினை அறிந்துகொண்ட தாய் கூறும் சுடு சொற்கள் ஒருபால் வருத்தவும், வாடையும், பிரிந்தார்க்குப் பெருந்துயர் தரும் மாலையும் ஒருபால் நின்று மருட்டவும், தலைவி வருந்தாது நிற்பதைக் கண்டு வியந்தாள் தோழி; உடனே அவள், தலைவிபாற் சென்று “அன்படையாய், நின்னைச் சூழ்ந்து நின்று இத்தனையும் வாட்டவும், வருந்தாது சிற்கும் இவ்வாற்றல், நினக்கு ஏற்றால் ஆவது?” என விளவினாள். அதற்கு அவள் “தோழி! சென்ற நம் தலைவர், விரைந்து வந்து வரைந்து கொள்வேன் என வன் சினம் கூறிச் சென்றுளார்; அவர் கூறிய உரை பிறழாக்குணமுடையார் என்பதை அறிவேன் ஆதலாலும், நான் கண்டுளேன் ஆசினும், ஈங்கிருந்தே அவர் நாட்டு மகிழ் பினைக் கானுக்கின்றேன்; அவர் நாட்டு மலையினைக் காணல், அவரைக் காணலேபோலும் மகிழ்ச்சியினை அளிக்கிறது ஆதலாலும், பலாவின் கணிபெற்ற மந்தி, தன் கடுவுகேஞ்சு களித்து வரமும் அவர் நாட்டு மலைவரம்க்கை, மனைவியோடு கூடிவாழும் வாழ்க்கையின் மாண்பினை அவர் மனங்கொள்செய்து, மனத்திற்கு விரையசெய்யும் என்ற உறுதி

யுடையேனுதலாலும், அவை வருத்தவும் வருந்தாது ஆற்றி யுளேன்” எனக் கூறினார் எனப் பாடிப் பழந்தமிழ் மக்கிரின் பண்பட்ட உளத்தினைப் பாராட்டியுள்ளார் புலவர்.

“பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்,
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரம்.
சுடர்கெழு மண்டிலம் மழுங்க, ஞாயிறு
குடகடல் சேரும் படர்கூர் மாலீஸ்யும்
அணைத்தும் அடுஷனின்று நலிய நீமற்று
யாங்வனம் வாழ்தி என்றி, தோழி!
நீங்கா வஞ்சினாம் செய்துநத் துறங்கோர்,
உள்ளார் ஆயினும் உள்ளே, அவர்நாட்டு
அள்ளிலைப் பலவின் கர்கவர் கைய
கல்லா மந்தி, கடுவனேடு உகஞும்
கடுங்திறல் அணங்கின் நெடும்பெரும் குன்றத்துப்
பாடின் அருவி சூழி
வான்தோய் சிமையம் தோன்ற லானே.” (அகம் : நடந)

காற்று அசைக்க உதிர்ந்த வேங்கையின் பொன் போலும் மகரந்தங்கள் வடிந்த தோகையுடைய மயில்கள், செல்வம் கொழிக்கும் பெருமளையில் வாழும், அணிகொண்ட கூங்தலையுடைய மணமகளிர்போலும் எனக் கூறிய உவமையின் அழகினை அள்ளிப் பருகுவோமாக:

“ங்கியம் துஞ்சும் நிவங்கோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூங்தல் கமழ்கொள
வங்கூழ் ஆட்டிய அங்குழழு வேங்கை
நன்பொன் அன்ன நறுந்தாது உதிரக
காமர் பீவி ஆய் மயில் தோகை.”

(அகம் : நடந.)

கூசு. காவல்முல்லைப் பூதனூர்

பூதனூர் எனும் இயற்பெயருடைய இவர், காவல்முல்லை என்ற புறத்தினைத்துறை தழுவிய பாடல்களைத் திறம்படப் பாடும் வல்லமையால், காவல்முல்லைப் பூதனூர் என அழைக்கப்பெற்றுளார். ஆனால், இவர் பாடிய அத்துறைப் பாடல்கள் இப்போது கிடைத்தில. இனி, அன்னூர் நன்முல்லையார் என்ற பெயரை நோக்குவார்க்கு முல்லை என்பது, அக்கால மக்கள் மேற்கொண்ட பெயர் களுள் ஒன்று என்பது புலனும்; அம்முல்லை என்ற பெயர் பூண்டார் ஒருவர் இருந்தார்; அவர்க்குக் காவல் என்ற சிறப்பு, எக்காரணத்தாலோ அளிக்கப்பட்டிருந்தது; அன்னூர்க்கு மகனுயப் பிறங்தமையால், பூதனூர் காவல்முல்லைப் பூதனூர் என அழைக்கப்பெற்றார் எனக் கூறுவாரும் உள்ளர். இவர் பாடிய பாக்கள் எட்டு; நற்றினைக்கண் ஒன்று; குறுங்தொகை, நெடுங்தொகைகளில் முறையே இரண்டும், ஐங்கும் உள்ளன. இவர் வரலாறுக அறியத்தக்கன இத்துணையவே

“செல்வர்க்கமுகு செமுங்கிணோ தாங்குதல்” என்பது தம்மை எதிர்நோக்கி வாழும் பெரிய சுற்றும் வறுமை நிங்கி வாழுத் துணைபுரிவதும், மனைவியும், மக்களும் சூழ வாழும் தம் வாழ்வு, இடையாறுப் பேரின்பம் உடையதாக்கலும், நற்குடிப் பிறங்தார்க்குப் பெருங்கடனாகும்; அவர், அக்கடமையிற் றவரூமை வேண்டின், அவர் பெரும் பொருள் உடையாதல் வேண்டும்; பொருள் பெரு வறியர் அத்தகு வாழ்வினராதல் இயலாது; ஆகவே, உயர்குடிப் பிறங்தார் ஒவ்வொருவரும், அப்பெரு வாழ்வு வாழ்வான் வேண்டி, பொருள் தேடிச் செல்லும் பெருமுயற்சியினைப் பேணிக்கொள்ள வேண்டும்; பொருள் சேர்க்கும் கடமை யுணர்ச்சியுற்றக்கால், காதல் உணர்ச்சிகொள்ளாராதல் வேண்டும்; காதலினும், கடமையே பெரிது எனும் கருத்து, அவர் உளத்தே ஆழப் பதி தல் வேண்டும்; அவ்வாறின் நிக்காதலே பெரிது எனப் பேணுவாராயின், அவரால், கடமையிற் பிறழாது விற்றல் இயலாது; கடமையில் கருத்திலார்க்கு

பொருள் ஈட்டலும், பெருவாழ்வு வாழ்தலும் இயலாது அவர் வழுக்கிய வாழ்க்கையினரோயாவர்; இவ்வண்மையினைத் தம் பாட்டொன்றில் வைத்து உணர்த்தியுள்ளார் புலவர் :

“தம் நயந்து உறைவோர்த் தாங்கித, தாம் நயந்த இன்னமர் கேளிரோடு ஏழூக்க கெழீஇ,
நகுதல் ஆற்றூர் நல்கூர்ந் தோர், என
மிகுபொருள் சினையும் நெஞ்சமொடு அருள்பிறிது
ஆபமன்; வாழி! தோழி!” (அகம் : கடுக)

பொருள் ஈட்டும் முயற்சிமேற்கொண்டு பிரிந்து சென்றுளான் தலைவன்; தலைவன் பிரிவால் வருந்திய தலைவி யின், கைவளை கழன்றுகுமளவு, உடலும் மெலிந்துவிட்டது; உடல் மெலிய வருந்தும் அங்கிலையிலும், அவள், தன் தனிமை கருதி வருந்தினால்லள்; பிரிந்து சென்ற தலைவர், செல்லும் வழி, தும்பிபோலும் பறவைகளும் மான்போலும் விலங்குகளும், ஆனாலும் பெண்ணுமாய்க் கூடிவாழும் அன்புங்கிற காட்சிகளைக் கொண்டது என்ப; அக்காட்சிகளைக் காணும் அவர் உளத்தே தனிமையால் உண்டாம் என் துயர் தோன்ற, மேற்கொண்ட வினையினை முடியாதே மீண்டு விடுவரோ? அவ்வாறு மீளல் அற ணன்றே என்று எண்ணினரண்ணி வருந்தினான். தலைவியின் வருத்தத்தினை உணர்ந்தாள் தோழி; அவள்பால் சென்று அவட்கு, ஆறு தல் கூறுவாள், “அன்புடையாய்! தலைவர் வின்துயர் கண்டு மீண்டுவிடுவரோ என அங்கிகின்றனை; அவ்வாறு அஞ்சற்க! தலைவர், நீ எண்ணுமாறு பேரன் புடையரன்று; பேரன்புடையராயின், வின் வளை நெகிழ் வருத்தத்தினைக் கண்டும் பிரிவரோ? கண்ணற் கண்டும் பிரிந்த அத்துணைக் கொடியராய் அவர், அத்துயரை மனதால் எண்ணி மீளவர் என்ற அச்சம் எமக்குச் சிறிதும் இல்லை. மேலும், காட்டுவழிக் காட்சிகள், வின்பிரிவுத் துயரை அவர்க்கு வினைப்பட்டுவதினும், பொருளில் வாழ்க்கையால் உண்டாம் பெரும்துயரினையே பெரிதும் வினைப்பட்டும் இயல்பினை; ஆங்கு வண்டுகள், ஆனாலும் பெண்ணுமாய்ப் பிரிவின்றி வாழ்கின்றன ஆயினும், அக்காடு,

அவைகள் மகிழ்ந்து வாழ்தற்காம் உணவினை அளிக்கவல்ல தன்று; மழை இன்மையால் வறண்டுள அக்காட்டு மலர் களில், தேனின்மையால் தேம்பித் திரியும் அவற்றைக் காணும் அவர் உளத்தே, கருத்தொருமித்த காதலி யொடு வாழ்தற்கும் கைங்கிறையப் பொருள் வேண்டும் என்ற எண்ணமே முன்னிற்கும். ஆகவே, அவற்றைக் கண்டு, நினை நினைந்து மீண்டுவிடார்; முன்னேக்கிச் சென்று முன்னியது முடித்தே மீள்வர். ஆகவே, மீண்டு, அறனல்லன ஆக்கிவிடுவரோ என அனுசரக்” என்றெல்லாம் கூறினார் எனப் பாடிய பாட்டில், அக்கால ஆண் பெண் உளங்களின் அறிவறிந்த அழகினைப் புலப் படுத்தியுள்ளார் புலவர் :

“அஞ்சில் ஒதி! ஆய்வளை நெகிழு,
நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
ஏஞ்சினம்; வாழி தோழி! எஞ்சாத்
தீயந்த மராத்து ஒங்கல் வெஞ்சினை
வேணில் ஓரினார் தேநேடு ஊதி
ஆராது பெயரும் தும்பி
நீரில் வைப்பின் சுரண்திறங் தோரே.” (குறுங் : உகக)

“என் சிலைகண்டு வெறுக்காது, அருள்காட்டும் அன்புடையார் பலரும், ‘அம்ம! நின் கணவன், நின்பால் வெறுப்பற்றவன்; உளம் ஒன்றிய அன்புடையவன், பிரிந்து வாழாப் பெருந்துடையவன், பழகற்கினிய பண்புடையவன்’ என்றெல்லாம் கூறிப்பாராட்டுகின்றனர்; ஆயினும், பிரியாப் பெருங்காதல் கட்டுண்டு, என்றும் என்னைப் பிரிதவின்றி என் அருகிலேயே வாழ்ந்த அவர், இன்று பிரிந்து மலையிடை வழிகளைக் கடந்து சென்று விட்டனரே என்செய்வேன்” எனக் கூறி வருந்தினாள் ஒரு பெண் எனப் பாடிய பாட்டில், காதலன், காதலியர்க்கிடையே உண்டாம் அன்பு வரம்புக்கையின் இயல்பினையும், பிரியாப் பெருங்காதல் கொண்டாரும், பொருள் ஈட்டல் முதலாம் கடமை நேர்ந்தக்கால், காதலை ஒருவாறு மறந்து கடமை மேற்கொள்ளவே எண்ணுவர் என அக்கால மக்களின்

கடமை உணர்ச்சியின் சிறப்பினையும் காட்டிப் பாராட்டி யுள்ளமை படித்துப் பயன்பெறத் தக்கதாமன்றே?

“துனியின் நியைந்த துவரா நட்பின்,
இனியர் அம்ம! அவர் என, முனியாது,
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்
பிரியாக் காதலொடு உழைய ராகிய
நமர்மன் வாழி தோழி.....”

நன்மர மருங்கின் மலையிறங் தோரே.” (அக : உசக)

வழிச்செல்வார், இடைவழியில் இனைப்புத் தீர இருங்கதக் கால், ஆண்டு எழும் பல்லியின் குரல் ஓர்ந்து பயன்றின்து செல்லும் பண்பினராதலைக் கூறும் புலவர், அவர்க்கு வருவன் கூறும் வாயுடைப் பல்லியைக் கணி கூறுவதில் வன்மையுள்ள பல்லி எனக் கூறும் பண்பு பாராட்டற்குரியது.

“செல்லுநர்க்கு
உறவது கூறும் சிறுசெங் நாவின்
மணியோர்த் தன்ன தென்குரல்
கணிவாய்ப் பல்லி.” (அகம் : கடுக).

புலவர், தம் பாக்களின் இடையிடையே அழகிய உவமைகள் பலவற்றையும் அமைத்துப் பாடியுள்ளமை படிப்பார்க்குப் பெருஞ்சவை பயந்து நிற்கிறது; புல்லி னின்றும் துளிக்கும் பனித்திவலை, நூலினின்றும் கழன் றுகும் முத்து கிகர்க்கும்; “நூலறு முத்தின் தன்சிதர் உறைப்பு” (குறுங்கஂச); மரத்து மலர் உதிர, அம்மரக்கிளை களைத் தாக்கும் தென்றல், பூப்பறிப்போன், மலர்கொய்ய அம்மரக் கிளைகளை அடிக்கும் கோல்போலும்; “புரியினர், மெல்லவிழ் அஞ்சினை புலம்ப, வல்லோன் கோடறை கொம்பின் வீயுகத் தீண்டி, மராஅம் அலைத்த மனவாய்த் தென்றல்” (அகம : உக); வாகை மரத்தின், முற்றி உலர்ந்த காய் ஒவிக்கும் ஒலி, ஆடுமகள் அடிக்கும் பறை ஒலி போலும்; “உழினுசில், தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள் அரிக்கோற் பறையின் ஜெயனை ஒவிக்கும்.” (அகம : கடுக) என்ற உவமைகளைக் காண்க.

கடு. கிரங்கிரேண்

இவர், கீரன் என்பாரின் மகன்; கீரன் எனும் இயற் பெயருடையவர். இத்துணையவே, இவர் குறித்து நாம் அறியத்தக்கன; கீரன் என்ற பெயர் குறித்துக் கூற வேண்டுவன, “நக்கீர்” என்பார் வரலாறு கூறுமிடத்தே விளங்கக் கூறப்பட்டுள்ளன; ஆண்டுக் கண்டுகொள்க. இவர் பாடிய பாட்டோன்று நற்றிணைக்கண் இடம் பெற்றுள்ளது; “தோழி! தலைவன் தேரிற்கட்டிய மனியின் ஒலி, அதோ தெளிவாகக் கேட்கத் தொடங்கிவிட்டது; மனி ஒலி தோன்றவருதல் களாகுக்காலத்தில் சிகழ்வதன்று; ஆகவே அவர் வரைவொடு வருகின்றார் என்பது உறுதி; ஆகவே, இனி நம் துயரெல்லாம் ஒழியும்” எனக் கூறினாள் தோழி என்ற பாட்டில், தலைவன், தான் ஊர்க்குவரும் தோழி, கழியின்கண் ஆழப் புதைந்தனிடத்தும், அத் தேரை உரங்கொண்டு ஈர்க்குமாறு, தூரத்துவான்வேண்டி, அத்தேரிற் பூட்டிய குதிரைகளைக் கோல்கொண்டு தாக்கான்; அத்துணை அன்புடையன் அவன்; மேலும், கோல்கொண்டு தாக்கவேண்டுவ தில்லாமலே, அத்தேரை எத்துணை ஆழமான இடங்களிலும் ஈர்த்துச்செல்லும் ஆற்றல் உடையன அக்குதிரைகள் எனத் தலைவன் அன்விணியும், அவன் குதிரைகளின் ஆற்றலையும் தோன்றச் செய்துள்ளார் புலவர்.

“நோய்மலி பருவரல் நாம் இவன் உய்கம்;
 கேட்டிசின் வாழி தோழி! தெண்கழி
 வள்வாய் ஆழி உள்வாய் தோழினும்
 புள்ளு சிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா
 வலவன் கோலுறல் அறியா
 உரவுநீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரலே.” (நற் : எவ)

கூகு. கீரந்தையார்

“ஓங்கு பரிபாடல்” என உயர்ந்தோரர்ன் பாராட்டப் பெறும் பரிபாடலின் இரண்டாம் பாடலாகிய திருமால் வாழ்த் திணைப் பாடிய புலவர் நம் கீரந்தையாராவர். கீரந்தையார், கீரன் என்பாரின் தங்கையாராவர். திருவள் ஞவமாலை பாடிய புலவர்களுள் இவரும் ஒருவராவர் எனப் பாராட்டப்பெறும் பெருமைவாய்ந்தாருள் கீரந்தையாரும் ஒருவர். பொற்கைப்பாண்டியன் கர்வற்சிறப்பும், தன் கற்புச்சிறப்பும் ஒருங்கே தொன்ற விளங்கியாளாரு விழுமிய மகளாகை மனைவியாக்கொண்ட மாண்புடைக் கீரந்தையாரோராவர் வரலாறு சிலப்பதிகாரத்தே கூறப்பட்டுளது. அவரும், நம்புலவரும் ஒருவரோ, வேறே தெரிய வில்லை.

புலவர் பாடிய பரிபாடல், மண், நீர், தீ, வளி, வான் என்ற ஐம்பூத ஊழிகளின் தோற்ற ஒடுக்கங்களையும், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் எனத் தமிழர் அறிந்த பேரெண்களின் பெயர்களையும், திருமால் மேற்கொண்ட பலதேவ, கண்ண, வராக, மோகினி அவதாரப் பெருமைகளையும், அவன் வேள்வியொடு கொள்ளும் உறவிணையும் நன்கு எடுத்துக் கூறியுள்ளது.

திருமால் உடல் ஓளி, நீலத் திருமணியின் பேரொளி யாம்; அவன் கண்கள் இரண்டாக இணைந்து மலர்ந்த தாமரை மலர்களாம்; அவன் வர்யமை, தப்பாது வரும் நாளாம்; அவன் பொறுமை, நிலமாம்; அவன் அருள், நீர்க்கிறை மேகமாம் எனக் கூறும் உவமைகளும், அவ் வுவமைகளை எடுத்தாண்ட திறமும் புலவர்தம் புலமைக்கு வாழ்த் துக்காறும் வன்மையவாம்:

“நின்னது திகழெழாளி, சிறப்பிருள் திருமணி
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இருங்கல்; யாவர்க்கும்
சாயல் நினது வான் கிறை.” (பரிபாடல், உ : இட - ஈ)

“அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும், இலர்” என்ப. ஆக்க அழிவுகளுக்குக் காரணமாவன, அறிவு உண்மை இன்மைகளே ஆம்; நல்லறிவு வாய்க்கப்பெற்றூர், பல்வளமும் உற்று நல்வாழ்வு வாழ்வர்; அவ்வறிவு திரிந்தர், பெற்றுள பல வளமும் இழங்கு பாழுறுவர்; ஆகவே, எல்லாவற்றிற்கும் அடிப்படையாயது பிறழாப் பேரநிவே. புலவர் கீரங்கைதயார், இவ்வண்மையினை உள்ளவாறு உணர்ந்தவர்; ஆண்டவீனை நெஞ்சார நினோந்தும், வாயார வாழ்த்தியும், தாளிற்றலையுற வணங்கியும் வழிபடும் அவர், தம் வழிபாட்டிற்குப் பயனாகச் சென்றவிடத்தால் செலவிடா, தீதொரீஇ, நன்றினபால் உய்க்கும் நல்லறிவு ஒன்றலைமட்டுமே வேண்டி நின்றார்.

“நின்னடி,
தலையுற வணங்கினோம்; பன்மாண் யாழும்
கலீயில் நெஞ்சினோம் ஏத்தினோம்; வாழ்த்தினோம்;
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
கொடும்பாடறியற்க எம் அறிவு எனவே.”

(பரிபாடல். உ: எந் - எச்)

முற்றும்.

பதிப்பாளர் :

திருநெல்வேலித் தென்னிந்திய
கசவசித்தாந்த ணற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
1/140, பிராட்வே, சென்னை - 1.

தலைமை நிலையம் :

24, க்ஷேத்ரத் தெர்த்தெரு, திருநெல்வேலி.

விலை ரூ. 2-4.

அப்பர் அச்சகம், சென்னை - 1.—C. 800.